



نیکی کی دعوت (Tamil)

# நன்மையின் பால் அழைப்பு



ஷேகே தர்கத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத்,  
த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத்,  
அல்லாமா, மௌலானா அபு டபிலால்

**முஹம்மத் இல்யாஸ்**

அத்தார் காதிர் ரஃஸூல் ﷺ



نَيْكى كى دَعْوَت

Nayki ki Da'wat

# நன்மையின் பால் அழைப்பு

இதில் இடம்பெற்றுள்ள தலைப்புக்கள்  
நன்மையின் பால் அழைப்பின் முக்கியத்துவம்  
நன்மையின் பால் அழைப்பின் மகத்துவம்  
நன்மையின் பால் அழைப்பினை விடுவதால் ஏற்படும் இழப்புக்கள்

ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், தஃவதே இஸ்லாமியின்  
ஸ்தாபகர், ஹழ்ரத் அல்லாமா மௌலானா அபு பிலால்  
دَاعِيَةُ الْإِسْلَامِ الْعَالِمِ

முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஃஸவி  
மக்தபதுல் மதீனா, தஃவதே இஸ்லாமி



தமிழ் மொழிபெயர்ப்பு

தர்ஜுமாத் மஜ்லிஸ் (தஃவதே இஸ்லாமி)

أَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ط

## புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும்போது மின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவும். **إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَانْشُرْ  
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

## மொழிபெயர்ப்பு

யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அந்நீவு ஞானத்தின் வாயிலை நமக்காக திறந்து விடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை திறந்து விடுவாயாக கண்ணியமும், உயர்வும் உடையவனே!

(அல்முஸ்தத்ராஃம், பாகம் 1, பக்கம் 40 தாருல் ஃமக்ர், பேரூத்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஓதிக்கொள்ளவும்.)

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ وَالصَّلٰوةُ وَالسَّلَامُ عَلٰى سَيِّدِ الْمُرْسَلِيْنَ  
اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ ط

## இந்த நூலைக் குறித்து சில முக்கியமான மதனி முத்துக்கள்

காதமுல் முர்ஸலீன், ரஹ்மதுல் லில் ஆலமீன் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய அறிவிப்பு என்னவென்றால்: கியாம நாளன்று அனைத்து நபிமார்களை விடவும் என்னுடைய உம்மத்தார்களே மிக அதிகமாக இருப்பார்கள். (முஸ்லிம், பக்கம்-128, ஹதீஸ்-331) புகழ்வாய்ந்த விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் عَلَيْهِ رَحْمَةُ الْمَلَكَيْنِ அவர்கள் இந்த ஹதீஸின் கீழ் அறிவிக்கிறார்கள்- சுவர்க்கவாதிகளின் 120 வரிசைகள் இருக்கும். அவற்றில் 80 வரிசைகள் அண்ணலெம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய உம்மத்தார்களுடையதாக இருக்கும். மீதமுள்ள 40 வரிசைகளில் மற்ற நபிமார்களுடைய عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ உம்மத்தார்கள் இருப்பார்கள்.

(திரிமிதி, பாகம்-4, பக்கம்-245, ஹதீஸ்-2555)

முஃப்தி சாஹிப் மற்றோர் இடத்தில் எழுதுகிறார்கள்- எவ்வாறு அண்ணலெம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அனைத்து நபிமார்களுக்கும் عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ தலைவராக இருக்கின்றார்களோ, அதேபோல் அண்ணலெம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய உம்மத்தார்கள் அனைத்து உம்மத்தார்களுக்கும் தலைமை வகிப்பார்கள். (மிர்ஆதுல் மனாஜீஹ், பாகம்-8, பக்கம்-5,586)

அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய கோடிக்கணக்கான கிருபைகள் என்னவென்றால்- அவன் நம்மை மனிதனாக, அதிலும் முஸ்லிமாக ஆக்கியுள்ளான். மேலும் தனது அன்புக்குரிய நாயகப்பெருமான் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் உம்மத்தார்களில் நம்மைப் படைத்துள்ளான். அல்லாஹ் عَزَّوَجَلَّ இந்த உம்மத்தார்களுக்கு இம்மை மறுமையிலே உயர்வையும், மேன்மையையும், மகத்துவத்தையும், அருட்பேறையும், ஒழுக்க நெறியையும் அளித்திருப்பதற்குரிய காரணங்களில் இதுவும் ஒன்று, அதாவது இந்த உம்மத்தினர்கள்:

أَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ

(அதாவது நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது) எனும் கடமையை நிறைவேற்றுவதுமாகும். எனவே தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட திருக்குர்ஆனின் மொழியாக்கம் கன்Zஸூல் ஈமான் மஅ கZஸாஇனுல் இர்ஃபான் பக்கம்-129, பாகம்-4, சூரா ஆல இம்ரானின் 110-வது வசனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ط

**கன்஽ஸூல் ஈமானின் பொருள்—** அனைத்து உம்மத்தார்களின் மக்களின் முன்னால் வெளிப்பட்ட நீங்கள் மிகச் சிறந்தவர்கள். நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள், மேலும் அல்லாஹ்வின் மீது விகவாசம் கொண்டுள்ளீர்கள்.

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** ஒவ்வொரு முஸ்லிமும் தத்தம் இடங்களில் மார்க்கப் பிரச்சாரகராகவே உள்ளனர். அவர் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருப்பினும் சரியே. அதாவது அவர் மார்க்க அறிஞராக அல்லது மாணவராக, பள்ளிவாசலின் இமாமாக அல்லது முஅத்தினாக, ஞான குருவாக அல்லது சீடராக, வியாபாரியாக அல்லது வாடிக்கையாளராக, முதலாளியாக அல்லது தொழிலாளியாக, அதிகாரியாக அல்லது உழைப்பாளியாக, தலைவனாக அல்லது தொண்டனாக யாராக இருந்தாலும் சரி, அவர்கள் எங்கே இருந்தாலும், என்ன வேலை செய்தாலும், அல்லாஹ் ﷻ வின் திருப்பொருத்தத்திற்காக நல்ல நல்ல எண்ணங்களுடன் தமது தகுதிக்கேற்றவாறு தங்களைச் சுற்றியுள்ள சூழலை சுன்னத்தான வடிவத்திலே அமைத்துக் கொள்ள (முயற்சி செய்ய) வேண்டும். மேலும் நன்மையின் பால் அழைப்பின் மதனி வேலையை தொடர்ந்து செய்து வரவேண்டும். வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இன்றைய காலத்தில் இந்த மேன்மையான மதனி பணி மிகவும் சோர்வான நிலைக்கு ஆளாகியுள்ளது. இந்தச் சோர்வை சுறுசுறுப்பில் மாற்றுவதற்கு அல்குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான **தஃவதே இஸ்லாமி** தனது சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாக்கள், மதனி காஃபிலாக்கள், நன்மையின் அழைப்புக்காக சுற்று வட்டாரப் பயணம், மதனி கல்விப் பயிற்சி, கடமையான இல்முகளின் பயிற்சி, மதனி சேனல் இன்னும் ஃபை஽ஸானே சுன்னத்துடைய போதனைகள் போன்றவற்றின் வாயிலாக மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. பை஽ஸானே சுன்னத்தின் இன்று வரையில் ஐந்து பாகங்கள் முடிவடைந்துள்ளன.

(1) ஃபை஽ஸானே بِسْمِ اللَّهِ (இன் மகிமை) (2) ஆப்தாபே தஆம் (உணவருந்தும் பண்புகள்) (3) பேட் கா குஃப்லெ மதீனா (வயிற்றின் மதீனப் பூட்டு) (4) ஃபை஽ஸானே ரமழான் (ரமழானின் மகத்துவம்) (5) நபித் கி தபாஹ்காரியான் (புறங்கூறுதலின் சீரழிவுகள்) ஆகியவை பொது மக்களின் பார்வைக்கு வந்து விட்டது. இப்போது அதன் 6-வது பாகமான '**நேக்கி தஃவத்**' எனும் நன்மையின் அழைப்பு (முதலாம் பாகம்) உங்கள் கரங்களில் தவழ்கிறது. அதில் நன்மையின் பால் அழைப்பதின் முக்கியத்துவமும், மகத்துவமும், அவ்வாறு அழைக்காததன் இழப்புக்களும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. (இந்த அத்தியாயம் மிகவும் விரிவாக உள்ளது. இதில் நபிமார்களின் சம்பவங்கள், நன்மையின் அழைப்பிற்காக ஸஹாபா பெருமக்களின் தியாகங்கள், அற்புதங்களின் வாயிலாக நன்மையின் அழைப்பு, கடிதங்களின் வாயிலாக நன்மையின் அழைப்பு, மரணத்திற்கு பிறகான நன்மையின் அழைப்பு மேலும் இளம் பிரச்சாரகர்கள் இதுபோன்றவற்றின் மீது பணிபுரியும் நோக்கம் உள்ளது. வாழ்க்கை நம்பிக்கையற்றது. அல்லாஹ் ﷻ எனக்குப் பிரியமான மதனி மஜ்லிஸ் “அல் மதீனதுல் இல்மிய்யா”வை பாதுகாப்பாகவும்,

சிறப்பாகவும் வைத்திருப்பானாக. இந்த மஜ்லிஸுக்கு நான் அறிவுறுத்துகிறேன், எனக்குப் பின்னரும் இந்த காரியத்தை தொடர்ந்து செய்து வருவதோடு மேற்கூறிய தலைப்புக்களை நிறைவேற்றி அவற்றையும் ஃபைதலானே சுன்னத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.) இந்நூலை ஏறக்குறைய 125 திருக்குர்ஆன் வசனங்கள், மதீனத்து மாமன்னர் ﷺ அன்னவர்களின் 249 அறிவிப்புக்கள், 113 படிப்பினைத்தரும் சம்பவங்கள், 51 மதனி வசந்தங்கள் மற்றும் பல்வேறு தலைப்புக்களில் நூற்றுக்கணக்கான மதனி முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அல்லாஹுதஆலாவின் அருள் மீது நம்பிக்கையுள்ளது இந்நூலை வாசிப்பதால் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரிகளிடையே நன்மையின் பால் அழைப்பின் மேன்மையான மதனி காரியத்தை செய்யும் உணர்வுக்கு மேலும் அதிக வலிமை ஏற்படும். இந்நூலை தவறுகளை விட்டும் பாதுகாக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு, தஃவதே இஸ்லாமியின் கீழ் நடைபெற்று வரும் தாரூல் இஃப்தா அஹ்லே சுன்னத்தின் முஃப்தி சாஹிப் அவர்களைக் கொண்டு சட்டப்படி ஷரீ அத்தின் ஆய்வையும் மேற்கொள்ளப்பட்டது.

أَلْحَمْدُ لِلَّهِ ﷻ எனது நூல்களையும், பல்வேறு வெளியீடுகளையும், நபி புகழ் பாடல்களையும் உலமாக்களின் பார்வைக்கு வைத்த பிறகே பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே எப்போதும் எனது முயற்சியாக இருந்து வருகிறது. தவறுதல்களால் அச்சம் ஏற்படுகிறது. ஏதேனும் தவறான சட்டம் அச்சிடப்பட்டு மக்கள் அதன்படி அமல் செய்தால், ﷻ மறுமை நாளில் என்னைத்தான் பிடிக்கப்படும். எனினும், தவறுகள் ஏற்படாதவாறு நாம் பல முயற்சிகளை செய்துள்ளோம். அப்படியிருந்தும் ஏதேனும் தவறு விடுபட்டிருக்கலாம். எனவே இதில் யாரேனும் ஷரீ அத் ரீதியான தவறுகளைக் கண்டால் தயவு செய்து நன்மையை பெறும் எண்ணத்துடன் எனக்கு கண்டிப்பாக தகவல் தந்து, அதன் மூலம் மாபெரும் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள். ﷻ ஸகே மதீனா ﷻ வை பிடிவாதக்காரனாக அல்ல, நன்றியுடன் நீங்கள் சுட்டிக்காட்டியதன் பக்கம் திரும்பக்கூடியவனாகக் காண்பீர்கள்.

## அத்தாரின் வேண்டுகோள்

அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரிகளிடம் பணிவான மதனி வேண்டுகோள் என்னவென்றால், இந்நூலின் வாயிலாக இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நல்ல நல்ல எண்ணங்களுடன் தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு தர்ஸ்களை (அதில் ஒன்றை வீட்டில்) நிகழ்த்துங்கள். அதாவது வெவ்வேறான இரண்டு நேரங்களில் அதனை படித்து முஸ்லிம்களுக்கு தெரிவியுங்கள். யாருடைய உள்ளமாவது அதனால் ஈர்க்கப்பட்டு அவர் குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் திரும்பி விட்டால் ﷻ உங்களுடைய முடிவும் வெற்றிக்குரியதாகி விடும். பொறுமைக்கு எடுத்தக்காட்டான ரசூலானவர், வல்லமைப் படைத்தோனின் அன்பரானவர் ﷺ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— அல்லாஹ் ﷻ உங்களைக் கொண்டு ஒருவருக்கு நேர்வழியை அளித்து விட்டானெனில் அது உங்களிடம் சிகப்பான ஓட்டகம் இருப்பதை விட மேலானது.

(முஸ்லிம், பக்கம்—1311, ஹதீஸ்—2406)

ஹழ்ரத் அல்லாமா யஹ்யா பின் ஷரஃப் நவவி رحمته الله تعالى عليه அவர்கள் இந்த ஹதீஸை நபவியின் விளக்க வரையில் எழுதுகின்றார்கள்— சிகப்பு ஒட்டகம் என்பது அராபியர்களின் விலைமதிக்க முடியாத சொத்து என கருதப்பட்டு வந்தது. அதனால் தான் பழமொழியின் வழிமுறைப்படி இங்கே சிகப்பு ஒட்டகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறுமையின் காரியங்களுக்கு உலகியல் பொருட்களைக் கொண்டு உதாரணம் காட்டுவது புரிய வைப்பதற்காகத்தான். இல்லையேல் உண்மை என்னவென்றால், எப்பொழுதும் நிலைத்திருக்கக்கூடிய மறுமையின் ஒரு அணுவும் கூட உலகம் மற்றும் அதைப்போன்று எத்தனை உலகங்களை கற்பனை செய்தாலும் அவற்றை விட சிறந்ததாகும்.

(ஷர்ஹு முஸ்லிம் லின் நவவி, பாகம்-15, பக்கம்-178)

**அத்தாரின் துஆ-** முஸ்தஃபாவின் நாயனே, எவர்கள் தினந்தோறும் ஃபைஸாானே சுன்னத்தின் இரண்டு தர்ஸ்களை வழங்கவோ அல்லது கேட்கவோ செய்கிறார்களோ, மேலும் 25 நாட்களுக்குள் இந்நூலை ஆரம்பம் முதல் இறுதி வரை வாசிக்கின்றார்களோ அவருக்கு ஈமான் மீது உறுதிபாட்டையும், ஸகராத்தின் போது நபித்துவத்தின் மாமன்னர் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்களின் தரிசனத்தையும், கலிமாவை ஒதி ஈமானுடன் உலகை விட்டும் பிரிவதையும், கப்ரிலும், மறுமையிலும் அமைதியையும், உனது கருணையைக் கொண்டு எண்ணற்ற பாவமன்னிப்பையும், ஜன்னதுல் பிந்தௌஸில் நமது தலைவர் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்களின் அண்மையையும் அருள்வாயாக. இந்த ஸகே மதீனா مَدِينَةُ الْحَقِّ வின் ஆதரவாளர்களும், ஆய்வாளர்களுமான மார்க்க அறிஞர்கள், மக்தபாதுல் மதீனா மஜ்லிஸின் கண்காணிப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், அலுவலக மதனி பணியாளர்கள் ஆகியோருக்காவும் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக. மேலும் அனைத்து உம்மத்தார்களையும் மன்னித்தருள்வாயாக.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

ஃபைஸாானே சுன்னத்தினை அருளாளனே ஏற்றுக் கொள்வாயாக  
வீடு தோறும் மஸ்ஜித் தோறும் இஸ்லாமியர்கள் படிக்கட்டும்

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

تَوْبُوا إِلَى اللَّهِ أَسْتَغْفِرُ اللَّهَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

கையெழுத்து

2, ரமழானுல் முபாரக், 1432 ஹிஜ்ரி

ஆகஸ்ட் 03, 2011

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ وَالصَّلٰوةُ وَالسَّلَامُ عَلٰى سَيِّدِ الْمُرْسَلِيْنَ  
اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

“யா அல்லாஹ், ஃபைஸாஸானே சுன்னத் நன்றாக பரவ வேண்டும்”  
எனும் 23 எழுத்துக்களின் தொடர்பில் இந்நூலை வாசிக்க 23 நிய்யத்துக்கள்

நபிகள் கோமான் ﷺ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்:

نِيَّةُ الْمُؤْمِنِ خَيْرٌ مِّنْ عَمَلِهِ

முஸ்லிமுடைய நிய்யத் அவனுடைய அமலை விட சிறந்தது.

(அல்முஃஜிஸ் கபீர் லித் தபரானி, பாகம்-6, பக்கம்-185, ஹதீஸ்-5942)

**இரண்டு மதனி முத்துக்கள்:**

- ❖ நல்ல எண்ணமின்றி எந்தவொரு நற்செயலுக்கும் நன்மை கிடைக்காது.
- ❖ நல்ல எண்ணங்கள் எந்தளவு அதிகமாகுமோ அந்தளவு நன்மைகளும் அதிகமாகும்.

**நிய்யத்துக்கள்**

1. ஒவ்வொரு முறையும் இறைவனைப் புகழ்ந்து,
2. ஸலவாத்,
3. اَعُوْذُ بِاللّٰهِ,
4. بِسْمِ اللّٰهِ ஆகியவற்றுடன் ஆரம்பிப்பேன். (இந்த பக்கத்தின் ஆரம்பத்தில் வழங்கப்பட்டிருக்கும் இரண்டு அரபி வாசகங்களையும் கூறுவதால் நான்கு நிய்யத்துக்கள் மீதும் அமல் ஏற்பட்டு விடும்)
5. இறைவனின் திருப்பொருத்தத்திற்காக இந்நூலை ஆரம்பம் முதல் இறுதி வரை வாசிப்பேன்.
6. இயன்ற வரையில் வுளுவுடனும்,
7. கிப்லாவை நோக்கியும் அமர்ந்தும் வாசிப்பேன்.
8. திருக்குர்ஆன் வசனங்கள்,



9. புனித ஹதீஸ்களை தரிசனம் செய்வேன்.
10. எங்கெங்கு “அல்லாஹ்” எனும் புனிதப் பெயர் வருகின்றதோ அங்கெல்லாம் **عَزَّوَجَلَّ** என்றும்,
11. எங்கெங்கு நபிகள் நாயகத்தின் புனிதப் பெயர் வருகின்றதோ அங்கெல்லாம் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** என்றும் கூறுவேன்.
12. ஷரீஅத்தின் சட்டங்களை கற்றுக் கொள்வேன்.
13. ஏதாவது விஷயம் புரியவில்லையென்றால் உலமாக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
14. ஹழ்ரத் சுஃப்யான் பின் உயைய்னா **رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்களின் கூற்றான **عَنْدَ ذِكْرِ الصَّالِحِينَ تَنَزَّلَ الرَّحْمَةُ** அதாவது நல்ல மனிதர்களுடைய திக்ரின்போது அருள்வளம் பொழிகிறது. (ஹில்யதுல் அவ்லியா, பாகம்-7, பக்கம்-335, எண்-10750) என்பதன் மீது செயலாற்றி நல்ல மனிதர்களுடைய திக்ரின் பரகத்துக்களை வாரிக் கொள்வேன்.
15. (எனது சொந்த நூலில்) தேவைப்படும் போது குறிப்பிட்ட இடங்களில் அடிக்கோடு வரைந்து கொள்வேன்.
16. (எனது சொந்த நூலில்) நினைவுக்குறிப்பு என்ற பக்கத்தில் நிச்சயம் குறியீடுகள் போடுவேன்.
17. நூலை முழுமையாகப் படிப்பதற்காக மார்க்க ஞானத்தை கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் தினந்தோறும் சில பக்கங்களைப் படித்து மார்க்கக் கல்வியை கற்கும் நன்மைக்கு ஆளாகி நிற்பேன்.
18. அடுத்தவர்களுக்கும் இந்நூலைப் படிப்பதற்கு ஊக்கமளிப்பேன்.
19. இந்த ஹதீஸ் **تَهَادُوا نَحَابُوا** (அதாவது ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்ளுங்கள், உங்களுக்கிடையில் அன்பு பெருகும்) (முஅத்தா இமாம் மாலிக், பாகம்-2, பக்கம்-407, எண்-1731) அதன் பிரகாரம் செயலாற்றும் எண்ணத்துடன் (ஒன்று அல்லது வசதிக்கேற்ப அதிக எண்ணிக்கையிலும்) இந்நூலை வாங்கி மற்றவர்களுக்கு பங்கிடுவேன்.
20. எவருக்கு நான் இதை அளிப்பேனோ முடிந்தவரை அவரிடம் இதை 25 நாட்களுக்குள் படித்து முடிக்குமாறு அறிவுரையும் வழங்குவேன்.
21. அறியாதவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்.
22. இந்நூலைப் படிப்பதன் நன்மையை அனைத்து உம்மத்தார்களுக்கும் ஈஸாலே ஸவாப் செய்வேன்.
23. எழுத்துப்பிழையில் ஏதேனும் ஷரீஅத் சம்பந்தமாக தவறு கிடைத்தால் உடனே நான் பதிப்பகத் தாருக்கு எழுதி அறிவிப்பேன். (பதிப்பகத்தார் மற்றும் எழுத்தாளர்களுக்கு நூலின் தவறுகளை வெறும் வாயால் கூறினால் எந்த பலனும் ஏற்படுவதில்லை.)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ط

## நன்மையின் பால் அழைப்பின் முக்கியத்துவம்

### மன்னிப்பு நிறைந்த கூட்டம்

ஹழ்ரத் ஸய்யிதுனா அபூஹுரைரா رضي الله تعالى عنه அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது— மதீனத்து மாமன்னர், மக்கத்துப் பேரரசர் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்களின் மகத்துவமிக்க அறிவிப்பு என்ன வென்றால்— அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய சில ஸய்யாஹ் (அதாவது சுற்றுப்பயணம் செய்யும்) மலக்குகள் உள்ளனர். அவர்கள் திக்ருடைய சபையை கடந்து செல்லும்போது ஒருவர் மற்றவரை (இங்கே) அமர்ந்து கொள்ளுங்கள் என்பார்கள். திகர் செய்பவர்கள் துஆ செய்யும்போது மலக்குகள் அவர்களுடைய துஆவிற்கு ஆமீன் (அப்படியே ஆகுமாக) என சொல்வார்கள். அவர்கள் நபிநாதரின் மீது ஸலவாத் கூறும்போது மலக்குகளும் அவர்களுடன் கூடி ஸலவாத் கூறுவார்கள். கடைசியில் அவர்கள் கலைந்து செல்லும் போது மலக்குகள் ஒருவரையொருவர் நோக்கி— இந்த நற்பாக்கியசாலிகளுக்கு நற்செய்தி உண்டாகட்டும், இவர்கள் மன்னிப்பை பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்கிறார்கள்.

(ஐம்வுல் ஜவாமிஃ லிஃஸ்ஸுயூதி, பாகம்-3, பக்கம்-125, ஹதீஸ்-7750)

### பள்ளிவாசல்களை நிரப்புவதால் மூன்று நன்மைகள்

سَخِنَ اللَّهُ திகர் மற்றும் ஸலவாத்தின் சபையை என்னவென்று சொல்ல! நினைவில் வைப்புகள்! சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாக்கள், தர்ஸுடைய மதனி ஹல்காக்கள் இன்னும் திகர், கஸீதாவுடைய சபைகள் இதுபோன்ற அனைத்துமே திக்ரைச் சார்ந்த சபைகளேயாகும். நல்ல எண்ணங்களுடன் அருட்கொடை நிறைந்த இப்படியான சபைகளிலே மனம் ஒன்றி தன்னை இணைத்துக் கொள்ளும் முஸ்லிம்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கின்றனர். பின்பு அவர்கள் அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய பெரும் கருணையைக் கொண்டு மன்னிக்கப்பட்டவர்களாகவும் எழுகின்றனர். உண்மையில் இத்தகைய மன்னிப்புக்கள் நிறைந்த சபைகளில் கலந்து கொள்கின்ற பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இது நற்பேறு பெற்றவர்களுக்கே சாத்தியமாகும். பொதுவாக போதனைகளும், சொற்பொழிவுகளும் பள்ளிவாசல்களில்தான் நடைபெறும். பள்ளிவாசல்களுக்குள் நடைபெறும் மதனி ஹல்காக்களில் அமர்வது பெரும் நன்மைக்கு காரணமாகிறது. இதனால்தான் பள்ளிவாசலில் மனம் இலயிக்க ஷைத்தான்

விடுவதே இல்லை. “பள்ளிவாசலை நிரப்பும் முயற்சியை” தொடர்ந்து செய்து வாருங்கள். மேலும் பள்ளிவாசல்களை தொழுகை வாதிகளால் நிரப்புவதோடு, ஷைத்தானை தோல்வியுறச் செய்து ஏமாற்றும் அடையச் செய்யுங்கள். ஹழரத் ஸய்யிதுனா அப்துர் ரஹ்மான் பின் மஅகில் رَحِمَهُ اللهُ تَعَالَى அவர்கள் அறிவிக்கின்றார்கள்— எங்களுக்கு போதிக்கப்பட்டது. الْمَسْجِدُ حِصْنٌ حَصِينٌ مِنَ الشَّيْطَانِ அதாவது பள்ளிவாசல் என்பது ஷைத்தானிடமிருந்து தப்பிப்பதற்கு மிகவும் வலிமையான கோட்டையாகும். (தொகுப்பாளர் இப்னு அபீ ஷப்பா, பாகம்-8, பக்கம்-172) மேலும் அதிக ஆர்வம் ஏற்படுத்துவதற்காக பள்ளிவாசலின் மேன்மையை குறித்து முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் மூன்று அறிவிப்புக்களை இங்கே குறிப்பிடுகின்றோம்—

1. நிச்சயமாக அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய இல்லங்களை நிரப்புவார்கள்தான், அல்லாஹ் உடையவர்கள் ஆவார்கள். (அல்முஃஜிஸ் அவ்ஸத், பாகம்-2, பக்கம்-58, ஹதீஸ்-2502)
2. எவர் பள்ளிவாசலுடன் அன்பு வைக்கிறாரோ அவரை அல்லாஹ் عَزَّوَجَلَّ தனது அன்பனாக்கிக் கொள்கிறான். (அல்முஃஜிஸ் அவ்ஸத், பாகம்-4, பக்கம்-400, ஹதீஸ்-6383)
3. ஓர் அடியான் திகர் அல்லது தொழுகைக்காக பள்ளிவாசலை தனது இருப்பிடமாக்கிக் கொண்டால் அல்லாஹ் عَزَّوَجَلَّ அவன் பக்கம் தனது கருணைப் பார்வையை செலுத்துகிறான். எவ்வாறெனில் வீட்டை விட்டு மறைந்து சென்றவன் திரும்பி வீட்டுக்கு வரும்போது அந்த வீட்டார் மகிழ்ச்சிக் கொள்வதைப் போல். (இப்னு மாஜா, பாகம்-1, பக்கம்-438, ஹதீஸ்-800)

கியாம நாளில் அவர் பாதுகாப்பாக இருந்திடுவார்  
மனமொன்றி எவர் ஓதினாரோ நான்கு ஸலாம்

என் தலைவர் மற்றும் அன்பாளர் மீதிலே  
என் வாயிலாக இலட்சோப இலட்சம் ஸலாம்

என் சீரழிவை சீராக்கி வைப்பவர் மீதிலே  
என் இறைவா அனுப்புவாயாக எண்ணற்ற ஸலாம்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## அல்லாஹ் عَزَّوَجَلَّ யாரிடமும் தேவையற்றவன்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹ் عَزَّوَجَلَّ ஒவ்வொன்றின் மீதும் வல்லமைப் படைத்தவன். அவன் யாரிடத்திலும் தேவையற்றவன். அவன் தன் முழுமையான ஆற்றலைக் கொண்டு இந்த

உலகத்தைப் படைத்தான். அதை விதவிதமாக அலங்கரித்தான். பின்பு அதில் மனிதர்களை குடியமரச் செய்தான். மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹுதஆலா அவ்வப்போது ரகூல்மார்களையும், நபிமார்களையும் **عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ** அனுப்பி வைத்தான். அவன் நாடியிருந்தால் சங்கையான நபிமார்கள் **عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ** அவர்களை அனுப்பாமலேயே சீர்கெட்ட மனிதர்களை சீர்திருத்தம் செய்ய முடியும். ஆனால் அவனது நாட்டம் வேறு விதமானது. அதாவது என் அடியார்களே நன்மையின் பக்கம் அழைக்க வேண்டும், என் பாதையிலே கடின உழைப்பை ஏற்க வேண்டும் மேலும் எனது உயர் சன்னிதானத்திலிருந்து மேன்மையான தரஜாக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். ஆகவே அல்லாஹ் **عَزَّوَجَلَّ** தன் ரகூல் மார்களையும், நபிமார்களையும் **عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ** நன்மையின் பால் அழைக்க உலகிற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். கடைசியில் தனது பிரியமான தோழர், அறிவார்ந்த அன்பாளர் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களை அனுப்பினான். அன்னவர்களுடன் நபித்துவத்தின் தொடரை முடித்து விட்டான். பின்னர் இந்த மகத்துவமிக்க உயர் பணியை தனது பிரியத்திற்குரிய அன்பர் பெருமானார் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுடைய பிரியமான உம்மத்துக்களிடம் சமர்ப்பித்து விட்டான். ஏனெனில் அவர்களில் ஒருவருக்கொருவர் சீர்திருத்தம் செய்துக்கொண்டே இருப்பதற்காகவும் மேலும் நன்மையின் பால் அழைக்கும் இந்த முக்கிய கடமையை நிறைவேற்றுவதற்காகவுமாகும். இவ்வாறு உலகம் இருக்கும் வரை ஒவ்வொரு முஸ்லிமும் தத்தம் நிலையில் அழைப்பாளர்களாக இருக்கின்றனர்.

அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. அதாவது அவர் ஆலிமாக இருக்கட்டும் அல்லது பள்ளிவாசலின் இமாமாக, ஆன்மிக குருவாக இருக்கட்டும் அல்லது சீடராக, வியாபாரியாக இருக்கட்டும் அல்லது தொழிலாளியாக, அதிகாரியாக இருக்கட்டும் அல்லது கூலியாளாக, ஆட்சியாளராக இருக்கட்டும் அல்லது தொண்டனாக, அவர்கள் எங்கே இருந்தாலும், என்ன வேலை செய்தாலும், தமது தகுதிக்கேற்றவாறு தங்களைச் சுற்றியுள்ள சூழலை சுன்னத்தான வடிவத்திலே அமைத்துக்கொள்ள பாடுபட வேண்டும். மேலும் நன்மையின் பால் அழைக்கும் மதனி காரியத்தை தொடர்ந்து செய்து வரவேண்டும்.

நான் சுன்னத்தின் அழைப்பாளராக வேண்டும்  
நான் சுன்னத்தின் அறிவிப்பாளராக வேண்டும்

நான் சுன்னத்தினை போதிப்பவராக வேண்டும்  
மதினத்து மன்னரே கருணைப் புரிய வேண்டும்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## குர்ஆனிலே நன்மையின் பால் அழைப்பின் கட்டளை

அளவற்ற அருளாளன் அல்லாஹ் ﷻ தன் திருமறையிலே பல்வேறு இடங்களில் நன்மையின் பால் அழைப்பதற்காக தூண்டியுள்ளான். தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட திருக்குர்ஆனின் மொழியாக்கம் “கன்஽ஸூல் ஈமான் மஅ க஽ஸாஇனுல் இர்ஃபான்” பக்கம் 128, பாகம் 4, குரூ ஆல இம்ரானின் 104-வது வசனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது-

وَتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْعُرْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿١٠٤﴾

**கன்஽ஸூல் ஈமானின் பொருள்-** உங்களில் ஒரு கூட்டம் இவ்வாறாக வேண்டும், அவர்கள் நன்மையின் பால் அழைப்பவர்களாக இன்னும் நல்ல விஷயங்களுக்கு ஆணையிடுபவர்களாக, தீமைகளைக் கொண்டு தடுப்பவர்களாக இருக்க வேண்டும், அவர்களே குறிக்கோளை அடைந்தனர்.

## ஒவ்வொருவரும் தத்தம் தகுதிக்கேற்றவாறு நன்மையின் பால் அழைக்க வேண்டும்

புகழ்பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் ﷺ அவர்கள் தனது தஃபஸ்ரே நஈமியில் இந்த வசனத்தின் அடிப்படையில் அறிவிக்கின்றார்கள்- முஸ்லிம்களே, நீங்கள் அனைவரும் ஒரு கூட்டமாக அல்லது ஒரு அமைப்பாக ஆகி விடுங்கள். அல்லது அனைத்துக் கோணலான (அதாவது சீர்கெட்ட) மனிதர்களை நன்மையின் பால் அழைக்கின்ற ஓர் அமைப்பாகி விடுங்கள். இறைமறுப்பாளர்களுக்கு ஈமானுடைய, பாவிக்கு இறையச்சத்தினுடைய, கவனமற்றவர்களுக்கு விழிப்புணர்வுடைய, அறிவற்றவர்களுக்கு மெய்ஞானத்தினுடைய, வரண்ட புத்தியுள்ளவர்களுக்கு இறைக்காதலின் சுவையுடைய, உறங்குபவர்களுக்கு விழித்தெழக்கூடிய, நல்ல விஷயங்களை, நல்ல கொள்கைகளை, நற்செயல்களை மொழியாலும், எழுத்தாலும், செயலாலும், ஆற்றலாலும், மென்மையாகவும், (அதிகாரிகள் தமக்கு கீழ் பணி புரிபவர்களுக்கு) அதிகாரமாகவும் ஆணையிட வேண்டும். தீய விஷயங்கள், தீய கொள்கைகள், தீய செயல்கள், தீய எண்ணங்கள் போன்றவற்றை விட்டும் மக்களை (தத்தம் தகுதிக்கேற்றவாறு) மொழி, மனம், செயல், எழுதுகோல் மற்றும் வாளைக்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்-

## ஒவ்வொரு முஸ்லிமும் அழைப்பாளரே

அனைத்து முஸ்லிம்களும் அழைப்பாளர்களாக உள்ளனர். மனிதர்களுக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு கட்டளையிடுவதும், தீய விஷயங்களை விட்டும் தடுப்பதும் அனைவர்கள் மீதும் கடமையாகும்.

(தஃபஸ்ரே நஈமி, பாகம்-4, பக்கம்-72, பிதூப்யுர்)

இதற்கு கொஞ்சம் பின்னால் ஹழ்ரத் கிப்லா முஃப்தி சாஹிப் رَحِمَهُ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் தனது தஃப்ஸீரே நஈமியில் **புகாரி ஷரீஃபின்** இந்த ஹதீஸைக் குறிப்பிடுகின்றார்கள் தூதுத்துவ தலைவர், நபித்துவத்தின் மாமன்னர், வாரி வழங்குவதில் கருவூலமானவர், ஒழுக்கநெறி மற்றும் மேன்மையின் வடிவானவர், மனிதத்துவத்தின் ஆதரவாளர் அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள் **بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً** அதாவது ஒரு வசனமே என்றாலும் அதை என் வாயிலாக எத்தி வையுங்கள்.

(ஸஹீஹ் புகாரி, பாகம்-2, பக்கம்-462, ஹதீஸ்-3461)

நன்மையின் பால் அழைப்பை நான் ஆரவாரிக்க வேண்டும்

இப்படியான பாக்கியத்தை அளித்திடுவாய் இறைவா

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## மற்றவர்களுக்கு பலனளிக்கும் செயலே சிறந்த செயல்

புகழ்பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் رَحِمَهُ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் மேலும் அறிவிக்கின்றார்கள்- இஸ்லாத்தில் மார்க்கப் பிரச்சாரம் மிக முக்கிய இபாதத்தாகும். ஏனெனில் அனைத்து வழிபாட்டின் பலன்களும் தனக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால் பிரச்சாரத்தின் பலனோ மற்றவர்களுக்கும் கிடைக்கின்றது. “**லாஸிம்**” (அதாவது தனக்கு மட்டுமே பலனளிக்கும் செயல்) களை விட “**முதஅத்தீ**” (அதாவது மற்றவர்களுக்கும் பலனளிக்கும் செயல்கள்) சிறப்புக்குரியவையாகும். (அறிவிப்பில் வந்துள்ளது) யாரோ ஒருவர் அண்ணலெம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களிடம், சிறப்புக்குரிய அடியார் யார்? என்று கேட்டார். அதற்கு அண்ணலவர்கள் அறிவித்தார்கள்- அல்லாஹு தஆலாவுக்கு பயப்படுபவர், உறவினர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர், **நல்ல விஷயங்களைக் கூறுபவர்** மேலும் தீயவற்றை விட்டும் தடுப்பவர்.

(அபுஸ்ஸஹ்துல் கபீர் லில் பைஹகீ, பக்கம்-327, ஹதீஸ்-877)

ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸன் (பஸ்ரி رَحِمَهُ اللهُ تَعَالَى عَلَيْهِ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்- நல்ல விஷயங்களை அறிவிப்பவரும், தீயவற்றை தடுப்பவரும் அல்லாஹுதஆலாவுக்கும், அவனது தூதர் ரஸூல் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கும் அவனது வேதமான குர்ஆன் ஷரீஃபுக்கும் கலீபா ஆவார். (ஹதீஸ் ஷரீஃபிலே வந்துள்ளது) முஸ்லிம்கள் மார்க்கப் பிரச்சாரத்தை விட்டு விட்டால் அவர்கள் மீது கொடுமையான அரசன் ஆதிக்கம் கொள்வான். மேலும் அவர்களுடைய துஆவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

(ரஹூல் மஆனி, பாகம்-4, பக்கம்-326)

அமீருல் முஃமினீன் **ஹழ்ரத் ஸய்யிதுனா அபூபக்கர் சித்தீக்** رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்- மக்களே, நன்மையை ஏவுங்கள், தீமையை தடுங்கள், உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். அமீருல் முஃமினீன் ஹழ்ரத் மௌலாயே காயினாத் **அலிய்யுல் முர்துழா** كَرَّمَ اللهُ تَعَالَى وَجْهَهُ الْكَرِيمَ அவர்கள் அறிவிக்க

கின்றார்கள்— மார்க்கப் பிரச்சாரம் சிறந்த ஜிஹாதாகும். (தஃப்ஸீரே கபீர், பாகம்-3, பக்கம்-316) பிரச்சாரம் செய்வது எப்படி சிறப்பான இபாதத்தோ அதேபோல் பிரச்சாரத்தை விட்டு விடுவதும் இழிவுக்குரிய குற்றமாகும், மேலும் விட்டு விடுபவன் நாசமான நிலைக்குத் தள்ளப்படுவான்.

(தஃப்ஸீரே நஈமி, பாகம்-4, பக்கம்-72, பிதவ்ய்யூர்)

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் மௌலாயே காயினாத் **அலிய்யுல் முர்தழா** **اَلِىُّمُ الرِّىْمُ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்— எந்த உள்ளம் நல்லதை நல்லதாகவும், தீயதை தீயதாகவும் கருதவில்லையோ அந்த உள்ளத்தின் மேல்பாகத்தை கீழாக்கப்படும், எவ்வாறென்றால் ஒரு பையை தலைகீழாக்குவதைப் போல. பின்னர் பையின் உள்ளிருக்கும் பொருட்கள் யாவும் சிதறுண்டு போகும்.

(இப்னு அபீ ஷய்பா, பாகம்-8, பக்கம்-667, எண் 124, 125)

## பாவங்கள் நிறைந்த வாழ்க்கை மீது கைசேதம்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** இன்றைய உலகிலே எந்த பக்கம் பார்த்தாலும் பாவங்களே மலிந்து கிடக்கின்றன. வெளிப்பார்வைக்கு நல்ல மனிதராக தோற்றமளிப்பவரின் அருகில் சென்று பார்த்தால், அவரும் சில சமயங்களில் கெட்ட கொள்கைகள், நாளை அடக்காமை, கெட்ட பார்வைகள், ஒழுக்கக்கேட்டின் இன்னல்கள் போன்றவற்றில் மூழ்கி இருப்பதைக் காணலாம். ஆஹ்! எந்தப் பக்கம் பார்த்தாலும் வெறும் பாவங்களே தோற்றமளிக்கின்றன. நேர்மையான மனிதர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இத்தகைய சாதகமற்ற சூழ்நிலையிலே, **اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** சுன்னத்துக்கள் நிறைந்த அமைப்பான “**தஃவதே இஸ்லாமி**” இருப்பது ஒரு மாபெரும் அருட்கொடையைத் தவிர வேறில்லை. வாருங்கள்! தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலில் இணைந்து நம்முடைய ஈமானை பாதுகாத்து, அமல்களையும் சீர்ப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை உற்சாகப்படுத்தவும், உங்களுக்கு ஆவலூட்டுவதற்காகவும் ஒரு **மதனி வசந்தத்தை** எடுத்துக் கூறுகிறேன். இது Bபாபுல் மதீனா (கராச்சி) வின் கிமாடி எனும் பகுதியிலே வசிக்கும் ஓர் இஸ்லாமி சகோதரர் அறிவித்தது. நான் பல காலங்களாக பாவமென்னும் நோயிலே சிக்குண்டு இருந்தேன். வாயிலே கெட்ட வார்த்தை, சண்டை சச்சரவு மேலும் குழப்பங்கள் போன்ற விரும்பத்தகாத பழக்கங்களில் நான் ஈடுபட்டிருந்தேன். சினிமா, டிராமா, பாட்டு, கூத்து எனும் வெறி எந்நேரமும் என்னை ஆட்கொண்டிருந்தது. எனது தெளபாவுக்கான வழி எனக்கு எவ்வாறு கிடைத்ததென்றால், நான் ஒரு பங்களாவிலே டிரைவராக பணி புரிந்து வந்தேன். ஒரு நாள் வேலையை முடித்துக்கொண்டு டி.வி. இருக்கும் அறையில் அமர்ந்து விட்டேன். அங்கே மதனி சேனல் வாயிலாக சுன்னத்துக்கள் நிறைந்த சொற்பொழிவைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அந்த சொற்பொழிவுகள் என்னை தலை முதல் கால் வரை உலுக்கி விட்டது.

எனது பாவங்கள் நிறைந்த வாழ்க்கையின் மீது எனக்கு வருத்தம் ஏற்பட்டு, நான் அல்லாஹ் ﷻ வின் சன்னிதானத்தில் எனது பாவங்களுக்காக உண்மையான உள்ளத்துடன் தௌபா செய்து, சுன்னத்தான பாதையை தனதாக்கிக் கொண்டேன். மதனி சேனலிலே சங்கையான ரமழான் மாதத்தின் 30 நாட்கள் தர்பிய்யத்தி இஃதிகாபுக்காக ஊக்குவிக்கப்பட்டபோது நான் லப்பைக் என்றவாறு உடனே அந்த 30 நாட்களுக்கான இஃதிகாப் பயிற்சிக்கு நிய்யத் செய்துக்கொண்டேன். இதை எழுதும்போது ﷻ அந்த நிய்யத்தின் பிரகாரம் அமல் செய்தவாறு, தஃவதே இஸ்லாமியின் சர்வதேச மதனி மர்கஸ் ஃபைஸலானே மதீனா, பாபுல் மதீனா (கராச்சி) வில் இஃதிகாபின் பரகத்தை பெற்றுக்கொண்டிருக்கிறேன். ﷻ இஃதிகாப் முடிந்தவுடனே தொடராக 12 மாதங்களுக்காக மதனி காஃபிலாவிலும் பிரயாணம் செய்வேன்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## பாவங்களுக்கு மருந்து

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** பார்த்தீர்களா, மதனி சேனலின் பரகத்தால் பாவமெனும் நோயிலிருந்து விடுதலை கிடைத்து விட்டது. சங்கையான ரமழான் மாதம் முழுக்க இஃதிகாப், அதுவும் தஃவதே இஸ்லாமியின் சர்வதேச மதனி மர்கஸ் ஃபைஸலானே மதீனா பாபுல் மதீனா கராச்சியிலே அமரும் பாக்கியம் கிடைத்து விட்டது. மேலும் தொடர்ந்து 12 மாதங்களுக்கு சுன்னத்துக்களின் பயிற்சிக்கு மதனி காஃபிலாவின் பயணியாக மாறும் நிய்யத்தின் பாக்கியமும் கிடைத்து விட்டது. எனவே அனைவரும் பாவங்களின் நோய்க்காக சிகிச்சை செய்ய வேண்டும். பாவங்கள் செய்தவாறே தௌபா செய்யாமல் மரணித்து, அல்லாஹ் ﷻ கோபமடைந்து விட்டால் என்ன நிலைமை ஏற்படும்! அல்லாஹ் ﷻ வின் நேர்மையான அடியார்களின் நடவடிக்கைகள் எவ்வளவு சிறப்பானதாக இருந்தது! அவர்கள் நன்மைகள் செய்தபோதிலும் அல்லாஹ் ﷻ வுக்கு பயந்துக் கொண்டும், பாவங்களுக்காக மருந்தை தேடி அலைந்துக் கொண்டும் இருந்தார்கள். ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸன் பஸ்ரி رحمته الله تعالى عليه அவர்கள் அறிவிக்கின்றார்கள்— நான் ஒரு முறை ஒரு வணக்கவாதி இளைஞருடன் பஸராவில் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மருத்துவர் மீது என் பார்வை பட்டது. அவர் எதிரில் பல ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கைகளிலே தண்ணீர் நிறைந்த போத்தல்களை வைத்துக் கொண்டு தங்கள் வியாதிக்கான சிகிச்சைக்காக வேண்டிக் கொண்டிருந்தனர். என்னுடன் வந்த வணக்கவாதி இளைஞர் மருத்துவரை நோக்கி, மருத்துவரே, உங்களிடம் பாவங்களுக்காகவும் ஏதேனும் மருந்துண்டா? என்று கேட்டார். அவர், இருக்கிறதே என்றார். அப்படியென்றால் எனக்கும் தாருங்களேன் என்றார் இளைஞர். அதற்கு மருத்துவர் பதிலளித்தார்— பாவங்களுக்கான மருந்தில் பத்து பொருட்கள் அடங்கியுள்ளன.

- (1) ஃபக்ர் (இல்லாமை) மற்றும் பணிவு எனும் மரத்தின் வேர்களை எடுத்துக் கொள்ளுங்கள், பின்பு
- (2) அதில் தௌபா எனும் கடுக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள், பின்பு (3) அதை இறை நாட்டமெனும் அம்மியிலே போடுங்கள், (4) மனநிறைவு எனும் உரலிலே போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்,



பின்பு (5) அதை இறையச்சம் மற்றும் பயபக்தி எனும் கோப்பையிலே போடுங்கள், (6) அதில் வெட்கமெனும் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள், பின்பு (7) அதை இறையன்பு எனும் நெருப்பிலே கொதிக்க வைப்புகள், (8) அதன் பின்னர் நன்றி எனும் பாத்திரத்திலே போடுங்கள், (9) நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு எனும் மின்விசிறியின் மூலம் காற்றை வீசுங்கள், (10) இறைப்புக் கழி எனும் கரண்டியால் அதைக் குடித்து விடுங்கள். இவற்றையெல்லாம் நீங்கள் செய்துக் கொண்டீர்களானால், நினைவில் வைப்புகள், இந்த மருந்து உங்களுக்கு இவ்வுலகம் மற்றும் மறுமையின் எல்லாவித நோய்கள் மற்றும் துன்பங்களை விட்டும் பாதுகாக்கும். (அல் முனப்பிஹாத், பக்கம்-111)

பாவங்களை விட்டு எப்போது மீள்வேன் இறைவா!

நல்லவனாக எப்போது மாறுவேன் என் இறைவா!

பாவ நோயை விட்டும் நிவாரணம் எப்போது பெறுவேன்

மதினத்து நோயாளியாக எப்போது மாறுவேன் இறைவா!

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## உண்ணுங்கள், பருகுங்கள், உடலை வளருங்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** இன்று முஸ்லிமல்லாதவர்களின் இழிவுக்குரிய இயக்கங்கள் உலகிலே எல்லா இடங்களிலும் தமது மதத்தின் நலத்திற்காகவும், நிலைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முயற்சித்து வருகின்றன. ஆனால் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், உலக ஆசையில் மூழ்கியிருக்கும் முஸ்லிம்களுக்கு உலக விவகாரங்களை விட்டு வெளியேறவே அவகாசமில்லை. கைசேதமே! இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் **உண்ணுங்கள், பருகுங்கள், உடலை வளருங்கள்** என்பதை மாத்திரமே வாழ்க்கையின் நோக்கமாக கருதிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர் களுக்கு தொழுகையையும், சுன்னத்தையும் போதிக்க யாருக்கு சிந்தனையுள்ளது! மாறாக மறுமையின் நலன்களைப் பெறுவதற்காக, நிம்மதியாக தொழுவதற்கும் கூட அவர்களிடம் நேரமில்லை. மேலும் சுன்னத்துக்களின் பற்றுதலால் நிறைந்த அந்த வலி மிகுந்த உள்ளத்திற்கு எங்கே போவது! எப்போது பார்த்தாலும் உலகம், உலகை சிறப்பாக்கும் கவலையே மிகுந்துள்ளது.

தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபதில் மதினாவினால் அச்சிடப்பட்ட 125 பக்கங்கள் அடங்கிய “ஷுக்ர் கே ஃபுஸாஇல்” எனும் நூலின் 103-வது பக்கத்திலே வந்துள்ளது- ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் ஹஸன் பஸ்ரி رحمته الله تعالى அவர்கள் அறிவித்துள்ளார்கள்- யார் உண்ணுதலையும், பருகுதலையும், உடுத்தலையும் மட்டுமே அல்லாஹ் سُبْحَانَكَ வுடைய அருட்கொடை என்று கருதுகின்றானோ நிச்சயமாக அவனுடைய அறிவு மிகவும் குறைவானதாகும். (அஃஸ்ஸுஹ்து லிப்னில் முபாரக், பக்கம்-134, எண்-397)

அன்பு நபியின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன்  
உம்மத்தாரை நபி வழியில் நடத்துவாயாக இறைவா!

(வஸாயிலெ பக்ஷிஷ் பக்கம்-100)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## உலகத்தை விரும்பாமைக்கு விரும்பத்தக்க காரணம்

நம்முடைய நிலைமை எப்படி உள்ளதென்றால், உலகத்தின் பற்றுதல் நம் உள்ளத்திலிருந்து குறைவதாகத் தெரியவில்லை. எந்நேரமும் உலகச் செல்வங்களையும், வசதிகளையும் பெருக்கிக் கொள்வதே நோக்கமாக உள்ளது. ஆனால் அல்லாஹ் ﷺ வுடைய நல்லடியார்களும், நாயகத்தின் உண்மையான நேசர்களும் உலக ஆசைகளை விட்டு பாதுகாப்பும், உலகியல் செல்வங்களின் குறைபாடுகளைக் கொண்டு நன்றி செலுத்துபவர்களாகவும் இருந்தனர். “ஷாகர் கே ஃபஸாயில்” (நன்றி செலுத்துவதின் மேன்மைகள்) எனும் நூலின் 68-வது பக்கத்தில் வந்துள்ள ஒரு படிப்பினைத் தரும் விஷயத்தைக் கேளுங்கள்-

ஹழ்ரத் ஸய்யிதுனா மஜ்மஅ அன்ஸாரி رحمته الله تعالى عليه அவர்கள், ஒரு பெரியவர் رحمته الله تعالى عليه அவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றார்கள்- அப்பெரியவர் கூறினார்கள்- “அல்லாஹ் ﷺ உலகத்தை (உலக இன்பங்களை) விட்டும் என்னை பாதுகாப்பதன் நன்றி இருக்கின்றதே அது இந்த (உலக) செல்வங்களின் வடிவிலே கிடைக்கின்ற அருளை விட மேன்மையானது. ஏனெனில் அல்லாஹ் ﷺ தன்னுடைய அன்பு நபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்காக உலகத்தை விரும்பவில்லை. ஆகவே அல்லாஹ் ﷺ எந்த அருட்பேறுகளை தன்னுடைய அன்பு நபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்காக விரும்பினானோ, அது அவன் எதை அவர்களுக்காக விரும்பவில்லையோ அந்த அருளை விட எனக்கு விரும்பமானதாக உள்ளது.” (ஷஅபுல் ஈமான், பாகம்-4, பக்கம்-117, ஹதீஸ்-4489)

உலகத்தை சார்ந்த செல்வ செழிப்புகளின் அதிகரிப்பும், அதன் இன்பங்களும் நிச்சயமாக அருட்பேறு தான், என்றாலும் அவற்றை விட்டும் தப்பித்திருத்தல் மிகப்பெரிய அருட்பேறாகும்.

உலகப் பற்றுதலை விட்டு என்னைக் காப்பாற்று இறைவா  
முஹம்மதின் நேசனாக என்னை ஆக்கிவிடு இறைவா

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## இஸ்லாத்தின் பெயர் மட்டுமே மீதமிருக்கும்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! உண்மையாகவே நிலைமை மிக மோசமாகிக் கொண்டே செல்கிறது. இப்போது இஸ்லாத்தின் பெயர் மட்டுமே மீதமுள்ளது போன்று தெரிகிறது. மாபெரும் கைசேதம் என்னவென்றால், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை மிகஅதிகமாக முஸ்லிமல்லாதவர்களின் வாழ்வினைப்போல் ஆகி விட்டுள்ளது. மிகவும் உன்னிப்பாக இந்நிகழ்வினை கேட்டு, முடிபுமானால் கண்ணீர் வடியுங்கள். ஹழ்ரத் மௌலாயே காயினாத் அலிய்யுல் முர்துழா **رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ وَكَرِهَ الْكَرِيمِ** அவர்கள் அறிவித்துள்ளார்கள் அல்லாஹ் **عَزَّ وَجَلَّ** வுடைய அன்புக்குரியவர், மறைவானவற்றை அறிந்தவர், குறைக ளற்ற தூயவர், கண்மணி நாயகம் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் மறைஞான அறிவிப்பு என்னவென் றால், சமீபத்தில் மக்கள் மீது ஒரு நேரம் வரப்போகிறது. அப்போது இஸ்லாத்தின் பெயரும், குர்ஆனுடைய வெறும் சடங்குகளும் மட்டுமே மீதமிருக்கும். அவர்களுடைய பள்ளிவாசல்கள் நிறைந்து காணப்படும், ஆனால் நேர்வழி இருக்காது. அவர்களின் உலமாக்கள் வானத்தின் கீழ் மிகவும் மோசமான படைப்பாக இருப்பார்கள், அவர்களிடமிருந்து பிரச்சினைகள் கிளம்பும், அவை அவர்களையே சூழ்ந்து கொள்ளும்.

(ஷுஅபுல் ஈமான், பாகம்-2, பக்கம்-311, ஹதீஸ்-1908)

## வெறும் பெயருக்கு மட்டுமே முஸ்லிமாக இருந்து விடுவார்கள்

பிரசித்தி பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத், ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் **رَحِمَهُ اللَّهُ تَعَالَى** அவர்கள் இந்த ஹதீஸைக் குறித்து கூறுகின்றார்கள்- (இஸ்லாத்தின் பெயர் மட்டுமே மீதமிருக்கும்- அதாவது) முஸ்லிம்களின் பெயர்கள் இஸ்லாமிய பெயராக இருக்கும், மேலும் தன்னைத் தானே முஸ்லிம்கள் என்றும் கூறிக்கொள்வார்கள். ஆனால் அவர்களின் நடை, உடை பாவனைகள் அனைத்தும் காஃபிர்களைப் போன்று இருக்கும். இன்றும் நீங்கள் அதைப் பார்க்கலாம். அல்லது இஸ்லாத்தின் கட்டளைகளுடைய பெயர்களும், வடிவமும் மட்டும் எஞ்சியிருக்கும், ஆனால் அதன் நோக்கம் விடுபட்டு போயிருக்கும். (உதாரணமாக) தொழுகையின் எலும்புக்கூடு மட்டுமே இருக்கும். அதன் பணிவும், பயபக்தியும் இருக்காது. ஸகாத் கொடுப்பார்கள், ஆனால் மனிதநேயம் அழிந்து போயிருக்கும். ஹஜ் செய்வார்கள், அதுவும் சுற்றுலாவுக்காக இருக்கும். ஜிஹாத் (அறப்போர்) நடைபெறும், ஆனால் அது நாட்டை அபகரிப்பதற்காக இருக்கும்.

முஃப்தி சாஹிப் **رَحِمَهُ اللَّهُ تَعَالَى** அவர்கள் ஹதீஸின் இந்தப் பகுதியை (அதாவது குர்ஆனுடைய வெறும் சடங்குகள் மட்டுமே மீதமிருக்கும் என்பதை) விளக்கியவாறு கூறுகின்றார்கள்- “ரஸ்ம்” என்பது பதிலையும் குறிக்கிறது, சம்பிரதாயத்தையும் குறிக்கிறது. இங்கே இரண்டு அர்த்தங்களும் பொருத்தமாக உள்ளன. அதாவது குர்ஆன் உடைய பதிவுகள் காகிதத்திலும், வார்த்தைகள் நாவிலும் இருக்கும், ஆனால் அதற்குரிய மரியாதை உள்ளத்திலோ, செயல்பாடு உடலிலோ இருக்காது. அல்லது சம்பிரதாயமாக குர்ஆன் ஓதப்படும், வைக்கப்படும். நீதிமன்றங்களில் பொய் சத்தியம் செய்யவும், வீடுகளில் யாருடைய மரணித்திலாவது ஓதுவதற்காகவும் பயன்படுத்தப்படும். ஆனால் செயல்படுத்துவதற்காக கிறிஸ்தவர்களின் சட்டதிட்டங்கள் இருக்கும். (அடுத்த பகுதியான அவர்களுடைய பள்ளிவாசல்கள் நிறைந்து காணப்படும்,

ஆனால் நேர்வழி இருக்காது என்பதற்கு அர்த்தம் என்னவென்றால்) பள்ளிவாசல்களின் கட்டடம் உயர்ந்தோங்கி இருக்கும், சுவர்களும், கதவுகளும் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மின்சார அமைப்புகளும் சிறந்ததாகக் காணப்படும், ஆனால் தொழுகைவாதிகள் யாரும் காணப்பட மாட்டார்கள். அவர்களுடைய இமாம்கள் மார்க்கமற்றவராக இருப்பார்கள். அதாவது பள்ளிவாசல்கள் நேர்வழிப்படுத்தவதற்கு பதிலாக மார்க்கமற்றவர்களின் ஊற்றுக்கண்ணாக அமைந்திருக்கும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலிருந்தும் போதனையின் சத்தம் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும், ஆனால் அந்த (மார்க்கமற்ற உலமாக்களின்) போதனைகள் உயிருக்கே ஆபத்தாக அமைந்திருக்கும். அதில் குர்ஆனின் பெயரால் இறைமறுப்பும், புரட்சிகரமான கருத்துக்களுமே பரவி இருக்கும். (ஹதீஸ் ஷரீஃபின் கடைசிப் பகுதிக்கு விளக்கமளித்தவாறு அறிவிக்கின்றார்கள்) மார்க்கமற்ற உலமாக்கள் (அதாவது கெட்ட கொள்கைகள் மற்றும் முறையற்ற செயல்கள் படைத்த ஆலிம்கள்) அதிகரித்துக் காணப்படுவார்கள். அவர்களின் குழப்பம் வட்டத்தை வலைத்து வரையும் கோடுகளைப்போல முஸ்லிம்களை சூழ்ந்து கொள்ளும். அதாவது அதன் கோடு எங்கிருந்து ஆரம்பமாகுதோ அங்கேயே வந்து முடிவடையும்.

(மிர்துல் மனாஜீஹ், பாகம்-1, பக்கம்-229)

## கஃபின் திருடன் மறைமுகக் குரலை கேட்டபோது...

நினைவில் கொள்ளுங்கள்- பள்ளிவாசல்களில் சத்திய உலமாக்களால் போதிக்கப்படும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஈமானைப் பெருக்கும் சொற்பொழிவுகளை இழிவு படுத்துவது ஒருபோதும் நமது நோக்கமல்ல. அவர்களுடைய போதனைகள் மற்றும் சொற்பொழிவுகள் உம்மத்தார்களின் நேர்வழி மற்றும் அருட்கொடைக்கு வழிவகுத்து பாவமீட்சிக்கு காரணமாகி விடுகிறது. புகழ்பெற்ற பெரியார் ஹழ்ரத் ஸய்யிதுனா ஹாதிம் அஸம் رحمته الله عليه அவர்கள் ஒரு முறை “பல்க்” நகரத்திலே பயான் செய்துக் கொண்டிருந்தார்கள். பயானுக்கு மத்தியில் பாவிக்களின் நலன் விரும்பும் உணர்வோடு துஆ இறைஞ்சினார்கள்- “இரட்சகனே, இந்த கூட்டத்திலே எல்லோரையும் விட அதிக பாவியாக இருப்பவனை உனது அருளைக் கொண்டு மன்னித்து விடுவாயாக.” அங்கே கஃபன் (மரணித்தவர்களின் துணியை) திருட்கூடிய ஒருவனும் இருந்தான். இரவானதும் அவன் கஃபன் துணியை திருடும் நோக்கத்தோடு கப்ருஸ்தானுக்குச் சென்று ஒரு கப்ரை தோண்டி முற்பட்டபோது மறைமுகமான ஒரு குரல் கேட்டது- “கஃபன் திருடனே, இன்று பகல் நேரம் நீ ஹாதிம் அஸம் உடைய கூட்டத்திலே மன்னிக்கப்பட்டு விட்டாய், மீண்டும் இன்று இரவு அதே தவறைச் செய்ய வந்து விட்டாயே!” அந்தக் குரலைக் கேட்டதும் அவன் அழுது விட்டான். உடனே உண்மையான உள்ளத்தோடு தௌபா செய்துக் கொண்டான்.

(தஸ்கிரதுல் அவ்லியா, பக்கம்-222)

ஈமான் மீது உறுதிபாட்டை எனக்கு தந்துவிடு  
அண்ணலாரின் பொருட்டினால் என் இறைவனே

என் தலை மீது பாவங்களின் பெரும் சுமைகள்  
ஏறுகின்றதே நாளுக்கு நாள் என் இறைவனே

என் பாரத்தால் பூமியும் பிளந்து விடவில்லை  
இது உன் அருளின்றி வேறில்லை என் இறைவனே

(வஸாயிலே பக்ஷிஷ்)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## முஸ்லிமல்லாதவர்களும் நம்மை பின்பற்றுகிறார்களா?

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** பார்த்தீர்களா, நிச்சயமாக நல்லோர்களின் தரிசனமும், தொடர்பும், அவர்களுடைய சொற்பொழிவின் பரகத்தும் மேலும் அண்ணலாரின் நேசர்களுடைய கூட்டத்தில் கலந்துக் கொள்வதும் ஈருல பாக்கியத்துக்கும் காரணமாக அமைகிறது. இந்த சம்பவத்தால் இதுவும் விளங்குகிறது, அதாவது அழைப்பாளர்களுக்கு பாதைத் தவறிய முஸ்லிம்கள் மீது அனுதாபம் இருக்க வேண்டும். தவறிழைத்தோருக்கு புரிய வைப்பது மட்டுமின்றி அவர்களுடைய நலனுக்காக துஆ செய்யவும் மறந்து விடக்கூடாது. இது தப்தத் தாபியீன்களின் பொற்காலத்தில் நடைபெற்ற சம்பவமாகும். வருந்தத்தக்க விடயம் என்னவென்றால், இப்போது மார்க்கத்தின் பிரகாரம் அமல் செய்வதை விட்டும் வெகு தூரம் சென்று விட்டோம். இன்றைய முஸ்லிம்களில் அதிகமானவர்களுக்கு என்ன ஆகிவிட்டதோ தெரியவில்லை— அவர்கள் சுன்னத்துக்களை மறந்து விட்டு அந்நியர்களுடைய நாகரிகத்தை ஏற்றுக்கொள்வதை பெருமையாகக் கருதுகின்றனர். முஸ்லிமல்லாதவர்களைப் போன்ற ஆடைகளை அணிவதையே அவர்கள் பெரும்பாலும் பாக்கியமாக கருதுகின்றனர். முஸ்லிம்களின் நடை, உடை, பாவனை (ஒரு கைப்பிடியளவு தாடி, சுன்னத்தின் பிரகாரம் முடி, தலைப்பாகை, சுன்னத்தான ஆடை) இவைகளை தனதாக்கியிருக்கும் யாராவது முஸ்லிமல்லாதவர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? ஒருபோதும் பார்த்திருக்க முடியாது. அவர்கள் பெரும் தந்திரசாலியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அசத்தியமான மற்றும் நாற்றமெடுத்த பழக்கவழக்கங்களை விட்டு விட்டு முஸ்லிம்களை நிச்சயமாக பின்பற்ற மாட்டார்கள். ஆனால் கைசேதம் என்னவென்றால், அந்நியர்களை பின்பற்றும் முட்டாள்தனம் இப்போது முஸ்லிம்களின் மூளையில் பதிந்து விட்டுள்ளது.

**பொடுபோக்கின் உறக்கத்திலே ஆழ்ந்துக் கொண்டிருக்கும் எனது இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹ்வுக்காக விழித்தெழுங்கள்!!** உயிரை கைப்பற்றும் வானவர் உங்களுடைய வாழ்வின் தொடர்பை நிரந்தரமாக துண்டித்து விடுவதற்கு முன்னால் விழித்துக் கொள்ளுங்கள்! ஏனைய இஸ்லாமிய சகோதரர்களையும் விழித்தெழுச் செய்யுங்கள்! இல்லையேல் நினைவில் வைப்புகள்—

சிந்திக்கவில்லை என்றால் அழிந்திடுவீர் முஸ்லிம்களே!  
வரலாற்றிலே உங்கள் வரலாறும் இருக்கப் போவதில்லை

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## தோல்வியுற்ற காதலன்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** முஸ்லிம்களின் இன்றைய நிலை சொல்ல முடியாத அளவுக்கு தரமற்று விட்டது. பாவங்களின் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் யாரைப் பார்த்தாலும் அடித்துச் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான **தஃவதே இஸ்லாமியின்** மதனி சூழல் சிறந்ததொரு நிஃமத்தே தவிர வேறில்லை. இதனுடன் எந்நேரமும் இணைந்திருங்கள். **اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** இதனுடன் இணைந்திருப்பவர்களுடைய வாழ்க்கையில் அதிசயமிக்க மாறுதல்கள், மாறாக மதனி மாற்றங்கள் இடம் பெறுகின்றன. இதைப்பற்றிய **ஒரு மதனி வசந்தத்தைக்** கேளுங்கள்.

பாபுல் மதீனா (கராச்சி) வின் மலீர் பகுதியைச் சார்ந்த ஓர் இஸ்லாமிய சகோதரர் தம் வாழ்க்கையிலே ஏற்பட்ட மதனி மாற்றத்தை இவ்வாறு எழுதுகிறார்— நான் துர்பாக்கிய வசமாக உலகியல் காதலில் சிக்கி பாவங்களிலே மூழ்கிக் கிடந்தேன். ஒருநாள் அவளது வீட்டார் அவளுக்கு வேறொங்கோ திருமணம் செய்து விட்டார்கள் என்று எனக்கு தகவல் வந்தது. இந்நிகழ்வால் என் வாழ்க்கையே சோகத்துக் குரியதாகி விட்டது. **உலகியல் காதலால் ஷைத்தானின் கரங்களில் பொம்மையாகிப் போகும் எண்ணற்ற தோல்வியுற்ற காதலர்களின் நிலையே கடைசியில் எனக்கும் முடிவாகி விட்டது.** எனவே வாழ்க்கையே வெறுத்து நானும் **ஷரஸ், அபியின், மது, ஹெராயின்** மற்றும் **போதை** ஏற்படுத்தும் **ஊசி போன்ற தீங்கு நிறைந்த மயக்கப் பொருட்களுக்கு பழக்கமாகி விட்டேன்.** எனது விஷமத்தனமான எண்ணத்தில் நான் மன நிம்மதியை பெறுவதற்காக எந்தவொரு மயக்க மருந்தையும் விட்டு வைக்கவில்லை. வாழ்க்கையைக் கொண்டு எந்தளவு வெறுப்படைந்து விட்டேன் என்றால் **பலமுறை நான் தற்கொலை செய்துக் கொள்ளும் வீண் முயற்சியில் ஈடுபட்டு, என்னையே நான் அழித்துக் கொள்ளும் பொருட்டு டிட்டோல், பெற்றோல் மற்றும் அமிலத்தையும் அருந்தி விட்டேன்.**

ஆனால் எனது சுவாசத்தின் எண்ணிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பிரபஞ்ச இரட்சகனின் பரந்த மனப்பான்மையை நான் என்னவென்று சொல்ல! இத்தனை வழிகேட்டிற்கு பிறகும் அவன் என் மீது பொழியும் ரஹ்மத்தை நிறுத்தவே இல்லை. அவனது கருணை எவ்வாறு கிடைத்ததென்றால், தஃவதே இஸ்லாமியின் நறுமணங் கமழும் மதனி சூழலில் ஈடுபாடுள்ள நாயகத்தின் ஆஷிக் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவருடைய இனிமையான பேச்சைக்கேட்டு என் உள்ளத்தில் மீண்டும் வாழ்வதற்கான ஆர்வம் துளிர் விட்டது. அவரது தனித்துவ முயற்சியைக் கொண்டு ஷஃபான் பிறை 29, ஹிஜ்ரி 1427 இல் (அதாவது 2006-ஆம் ஆண்டில்) தஃவதே இஸ்லாமியின் உலகளாவிய மதனி மார்கஸான ஃபைஸானே மதீனாவின் ஆன்மீகத்தால் நிரம்பிய சூழலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. அங்கு எல்லா பக்கங்களிலும் பச்சை வண்ண தலைப்பாகை அணிந்த நாயகத்தின் ஆஷிகீன்களைப் பார்த்து என்னுடைய ஈமான் புத்துயிர் பெற்று விட்டது. உடனே நான் ஹிஜ்ரி 1427ம் ஆண்டு ரமழான் மாதத்தின் 30 நாட்கள் இஃதிகாபில் அமர்ந்து விட்டேன்.

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ இந்த பாவியானவனுக்கும் புனிதமான ரமழான் மாதத்தின் நோன்புகளை நோற்கும் பாக்கியம் கிடைத்தது. மதனி சூழலின் பரகத்தால் என் தலையிலிருந்து உலகியல் காதல் எனும் பேய் இறங்கியதோடு, தீய எண்ணங்கள் யாவும் மனதை விட்டு நீங்கி விட்டன, என் முகத்தை தாடியாலும், தலையை பச்சை வண்ண தலைப்பாகையினாலும் மேலும் உடலை சுன்னத்தான முறையில் மதனி ஆடையாலும் அலங்கரித்துக் கொண்டேன்.

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ ஐவேளைத் தொழுகையை கடைப்பிடிப்பவனாக ஆகி விட்டதோடு, இதை எழுதும்போது “நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சீர்திருத்த முயற்சி செய்வேன்” என்கிற தூய உணர்வுடன் மதனி பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

இறையன்பரின் அன்பளிப்பு இந்த மதனி சூழல்  
கெவுஸ், ரஹ்மான் உயர் பரிசு இந்த மதனி சூழல்

அஹ்மத் ரஹ்மான் நல்லாசியில் இன்ஷா அல்லாஹ்  
பூத்துக்குலுங்கும் என்றென்றும் மதனி சூழல்

(வலாயிலே பக்ஷிஷ் பக்கம்-604)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## ஷரீஅத்திற்கு மாற்றமான உலகக் காதலின் சீரழிவுகள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! பார்த்தீர்களா, உலகியல் காதலின் நெருப்பிலே கருகிய சோகக் காதலன், நாயகத்தின் ஆஷிக் ஒருவரின் தனித்துவ முயற்சியைக் கொண்டு தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலுக்குள் வந்து இஷ்கே ரஸூல் எனும் பானத்தை அருந்துவதில் வெற்றியடைந்து விட்டான். அவன் மீது அல்லாஹ் ﷻ வுடைய கருணைப் பொழிந்து விட்டது. இல்லையேல் உலகியல் காதல் மிகவும் அதிசயமானது. பொதுவாக எவரேனும் அதில் ஒருமுறை சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் சிரமம். இன்றைய காலகட்டத்தில் அந்தப் பொய்மையான காதலின் காற்றே நிறைய வீசிக்கொண்டிருக்கிறது. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால், பெரும்பாலான முஸ்லிம்களில் இஸ்லாமிய அறிவு மிகவும் குறைந்தும், மார்க்கச் சூழலை விட்டு மிகவும் தூரமாக விலகியும் இருப்பதுதான். அதனால்தான் எல்லா பக்கங்களிலிருந்தும் பாவங்களின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. T.V, V.C.R, இண்டர்நெட் போன்றவற்றில் காதல் படங்களையும், நெறிதவறிய நாடகங்களையும் பார்ப்பதுடன், காதலைப்பற்றி மிகைத்துக் கூறப்படும் செய்தித்தாள்களையும், நாவல்களையும், மாதாந்திர பத்திரிக்கைகள் மற்றும் டைஜஸ்ட்களில் வெளியிடப்படும் காதல் கதைகளையும் படித்து, கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆண்கள் பெண்கள் என கலந்து வகுப்பறைகளில் அமர்ந்து, திரைமறைவுக்குரிய உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து, சுதந்திரம் என்ற



பெயரால் சகதியிலே சிக்கி பெரும்பாலான இளைஞர்கள் காதலெனும் வலையிலே வீழ்ந்து விடுகிறார்கள். முதலில் ஒரு பக்கம்தான் ஆரம்பிக்கப்படுகிறது, பின்பு இவர், அவருக்கு அறிவித்தவுடன் சிலசமயம் இரு பக்கமும் காதல் ஆரம்பித்து விடுகிறது. பிறகு பொதுவாக பாவங்களின் புயல் வீசத் துவங்கி விடுகிறது. ஃபோனிலும் வெட்கமற்ற பேச்சுக்கள், மாறாக மானமற்ற சந்திப்புக்கள் தொடர்ந்து விடுகிறது. கடிதங்களும், பரிசுகளும் பரிமாறப்படுகின்றன. திருமணம் செய்து கொள்ளவும் மறைமுகமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு விடுகின்றன. குடும்பத்தினர் குறுக்கிட்டால் சில சமயம் இருவரும் ஓடி விடுகின்றனர். பின்பு பத்திரிக்கைகளில் அவர்களைப் பற்றி விளம்பரம் வருகிறது. குடும்பத்தினரின் மானம் மரியாதையெல்லாம் காற்றிலே பறந்து விடுகிறது. சிலசமயம் “கோர்ட் மேஜேஜ்” செய்துக் கொண்டால் **مَعَاذَ اللَّهِ ذَوَّجَ** சிலவேளை திருமணம் செய்துக் கொள்ளாமல் அப்படியே..... மேலும் இத்தகைய இரக்கமற்றவர்களுடைய தவறான குழந்தைகளின் சடலங்கள் குப்பைத் தொட்டிகளில் கிடைக்கப் பெறுகின்றன. சிலசமயம் தப்பி ஓட முடியாதவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் வழியை தேர்ந்தெடுக்கின்றனர். அத்தகைய செய்திகள் அன்றாட பத்திரிக்கைகளில் வந்த வண்ணமாக இருக்கின்றன.

## யூசுப் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் உலகியல் காதலை விட்டும் தாய்மையானவர்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** இன்றைய காலத்தில் இஸ்லாமிய அறிவு மிக குறைவாக உள்ளது. அறியாமையே கூடாரம் போட்டு அமர்ந்துள்ளது. சில தோற்றுப்போன காதலர்கள் தனது அசிங்கமான காதல் களியாட்டங்களை மூடி மறைப்பதற்காக இவ்வாறு கூறுவதும் கேள்விப்படுகிறது— அதாவது, ஹழ்ரத் ஸய்யிதுனா யூசுப் **عَلَيْهِ السَّلَامُ وَآلِهِ السَّلَام** அவர்களும் Zஸுலைஹாவை காதலித்துள்ளார்கள். (**مَعَاذَ اللَّهِ ذَوَّجَ**) நிச்சயமாக அவ்வாறில்லை. இவ்வாறு உளறுகின்ற அறிவீனக் காதலர்கள் கண்டிப்பாக தவறில் உள்ளார்கள். தனது மனோஇச்சை செய்யும் குறும்பின் காரணத்தால் ஷைத்தானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு சற்றும் யோசிக்காமல் ஒரு நபியை பற்றி **عَلَيْهِ السَّلَامُ وَآلِهِ السَّلَام** வாயைத் திறப்பது ஈமானுக்கே பெரும் ஆபத்தாக முடிந்து விடும்.

**நினைவில் வையுங்கள்—** நபி **عَلَيْهِ السَّلَامُ وَآلِهِ السَّلَام** அவர்களை சிறியதொரு குறை கூறினாலும் அது **குஃப்ராகும்**. ஹழ்ரத் ஸய்யிதுனா யூசுப் **عَلَيْهِ السَّلَامُ وَآلِهِ السَّلَام** அவர்கள் அல்லாஹ் **جَزَّ جَزَّ** வுடைய நபியாகும். மேலும் ஒவ்வொரு நபியும் குற்றமிழைக்காதவர்கள். நபியின் மூலம் ஒருபோதும் எந்தவொரு இழிவான செயலும் நடைபெறுவதில்லை. **தஃவதே இஸ்லாமியின்** பதிப்பகமான மக்தபதூல் மதீனாவினால் அச்சிடப்பட்ட திருக்குர்ஆனின் மொழியாக்கம் “**கன்Zஸூல் ஈமான் மஅ கZஸாஇஹூல் இர்ஃபான்**” பக்கம் 445, 12 ஆம் ஜூஸ்உ, சூரா யூசுபின் 24—வது வசனத்தில் அல்லாஹ் தபாரக வதஆலா அறிவித்துள்ளான்



## وَلَقَدْ هَمَّتْ بِهٖ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا اَنْ رَّا بُرْهَانَ رَبِّهٖ ط

**கன் Zஸூல் ஈமானின் பொருள்—** இன்னும் நிச்சயமாக அந்தப் பெண்மணி அவரது நாட்டம் கொண்டார். அவர் தம் இறைவனின் ஆதாரத்தைப் பார்க்கவில்லை என்றால் அவரும் அந்தப் பெண்மணியை நாடி இருப்பார்.

ஸத்ருல் அஃபாழில் ஹழ்ரத் அல்லாமா மௌலானா ஸய்யித் முஹம்மத் நஈமுத்தீன் முராதாபாதி عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்— அல்லாஹுதஆலா நபிமார்களின் தூய உள்ளங்களை தவறான குணங்கள் மற்றும் இழிவான செயல்களை விட்டும் தூய்மையாகப் படைத்துள்ளதோடு, தூய்மையான நல்லொழுக்கத்தின் மீது அவர்களை உண்டாக்கியுள்ளான். அதனால்தான் அவர்கள் செய்யக் கூடாத செயல்களை விட்டும் விலகியே இருக்கிறார்கள். இன்னுமொரு அறிவிப்பில் வருகிறது— Zஸூலைஹா நபி யூசுப் عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்களின் பின்னால் நாட்டம் கொண்ட நேரத்தில், அவர்கள் தம் தந்தையார் ஹழ்ரத் ஸய்யிதுனா யஃகூப் عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்களைப் பார்த்தார்கள், அவர்கள் தம் விரலை முபாரக்கான பற்களுக்குக் கீழே அழுத்திக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள சைகை செய்தார்கள். (கZஸூலினுல் இர்ஃபான்)

உண்மையும் அதுதான், அதாவது காதல் Zஸூலைஹாவிடமிருந்து மட்டுமே இருந்தது. ஹழ்ரத் ஸய்யிதுனா யூசுப் عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்கள் நிச்சயமாக அதை விட்டும் தூய்மையாகவே இருந்தார்கள். 12 ஆம் ஜாஸ்உ, சூரா யூசுபின் 30—வது வசனத்தில் எகிப்தின் உயர் குடிகளான சில பெண்களின் கூற்றை இவ்வாறு அறிவிக்கப் பட்டுள்ளது—

## وَقَالَ نِسْوَةٌ فِي الْمَدْيَنَةِ امْرَأَتُ الْعَزِيزِ تُرَاوِدُ فَتَاهَا عَنْ نَفْسِهِ قَدْ شَغَفَهَا حُبًّا ط اِنَّا لَنَرَاهَا فِي ضَلَالٍ مُّبِينٍ ﴿٢١﴾

**கன் Zஸூல் ஈமானின் பொருள்—** இன்னும் நகரத்திலே சில பெண்கள் கூறினார்கள், அZஸீஸுடைய மனைவி தன்னிடமுள்ள வாலிபனை மயக்குகிறாள். நிச்சயமாக அவரது ஆசை அவன் உள்ளத்திலே உறைந்து விட்டுள்ளது, நிச்சயமாக அவன் மிகத்தவறான வழியில் இருப்பதையே நாம் காண்கிறோம்.

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபுஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கZஸ்ஸாலி عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்கள் அறிவிக்கின்றார்கள்— Zஸூலைஹாவுக்கு ஆசை இருந்தது, ஆனால் ஹழ்ரத் ஸய்யிதுனா யூசுப் عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ அவர்கள் வலிமையும், வல்லமையும் பெற்றிருந்தும் கூட அதை (அதாவது Zஸூலைஹாவின் ஆசையை) விட்டும் விலகியே இருந்தார்கள். அல்லாஹ் عَزَّوَجَلَّ குர்ஆன் ஷரீஃபிலே அவர்கள் عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ விலகி இருந்த செயலைக் குறித்து நிறைய பாராட்டியுள்ளான். (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-129)

## அறிவற்ற காதலர்கள் நீக்கப்பட்டு விட்டார்கள்

أَظْهَرَ مِنَ الشَّمْسِ وَأَبْيَنَ مِنَ الْأَمْسِ சூரியனை விட வெளிச்சமாக, கடந்த நாளை விட நம்பத்தக்கதாக விளங்கி விட்டது என்னவென்றால், தற்காலத்து அறிவீனக் காதலர்கள் தங்கள் பாவங்கள் நிறைந்த அழுகி நாற்றமெடுத்துப் போன காதலை, சரியென நிரூபிப்பதற்கு **مَعَاذَ اللَّهِ عَزَّوَجَلَّ** ஹழ்ரத் ஸய்யிதுனா யூசுப் **عَلَيْهِ السَّلَام** மற்றும் Zஸுலைஹாவின் சம்பவத்தை தனக்கு வழிமுறையாக்கிக் கொள்கிறார்கள். இது குர்ஆனின் கட்டளைக்கு மிகவும் மாற்றமாகவும், சில சமயங்களில் நேரடியாக குஃப்ருக்கே கொண்டு செல்வதாகவும் உள்ளது. சூரா யூசுபில் Zஸுலைஹாவின் புறத்திலிருந்து மட்டுமே காதல் குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர, எங்குமே ஒரு சிறு அறிகுறி கூட ஹழ்ரத் ஸய்யிதுனா யூசுப் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் **مَعَاذَ اللَّهِ عَزَّوَجَلَّ** காதல் வயப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. எனவே எவர்கள் ஹழ்ரத் ஸய்யிதுனா யூசுப் **عَلَيْهِ السَّلَام** அவர்களையும் அந்தக் காதலில் இணைந்துள்ளதாக கூறுகின்றார்களோ, அவர்கள் உடனே தெளபா செய்து, தங்கள் ஈமானை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதாவது தெளபா செய்து, புதிதாக முஸ்லிமாக வேண்டும். அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வுடைய நபி **عَلَيْهِ السَّلَام** அவர்களின் மகத்துவம் மிகப்பெரியது மேலும் அவர்கள் பாவங்களை விட்டும் பரிசுத்தமானவர்கள்.

யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**, எங்களுக்கு உனது உண்மையான அன்பையும், உனது பிரியத்திற்குரிய தோழர் **عَزَّوَجَلَّ**, அன்னவர்களின் முழுமையான பற்றுதலையும் வழங்குவாயாக. யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**, உலகப் பற்றுதலை எங்கள் உள்ளத்திலிருந்து நீக்கி விடுவாயாக. யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**, பாவங்கள் நிறைந்த உலகியல் காதலில் சிக்கியுள்ள முஸ்லிம்களுக்கு விடுதலை அளித்து, உனது மதினத்து அன்பர் **عَزَّوَجَلَّ** அன்னவர்களுடைய அடிமையாக்கி விடுவாயாக.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

அந்நியரின் அன்பை மனதை விட்டு நீக்குங்கள் யா ரகூலல்லாஹ்

என்னை உங்கள் ஆஷிக்காக ஆக்குங்கள் யா ரகூலல்லாஹ்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

(இஷ்கெ மஜாஸி (அதாவது உலகியல் காதல்) ஐ பற்றி மேலதிக விபரங்களுக்காக தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுத் மதீனாவினால் அச்சிடப்பட்ட “பர்தே கே Bபாரே மே சவால் ஜவாப்” எனும் நூலின் 318 முதல் 356 வது பக்கம் வரை படித்துப்பாருங்கள்)

## இமாம் அவ்ஸாயி அவர்களின் கவலை நிறைந்த சொற்பொழிவு

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! வாருங்கள், புகழ்பெற்ற முஹத்திஸ் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அவ்ஸாயி **عَلَيْهِ السَّلَام** அவர்களின் நன்மையின் பால் அழைப்பைப் பற்றி, உறங்குபவர்களை

தட்டி எழுப்பக்கூடிய, கவலையும், போதனையும் நிறைந்த பயானை கேட்போம்— தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 125 பக்கங்களை உள்ளடக்கிய “ஷஹீத் கஃபிழாஇல்” எனும் நூலின் 32 முதல் 33 வரையிலான பக்கங்களில் இடம் பெற்றுள்ளது— ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அல்ஹுதாபி عليه السلام அவர்கள் பயான் நிகழ்த்தும்போது கூறினார்கள்— மக்களே, (உலகிலே கிடைத்த) இந்த நிஃமத்துக்களின் மூலம் அல்லாஹ் عَزَّوَجَلَّ உடைய அந்த கொழுந்து விட்டெரியும் நெருப்பை விட்டும் தப்பித்துச் செல்ல உதவி தேடுங்கள், அது உங்கள் இதயத்திற்குள் புகுந்து விடும். நிச்சயமாக நீங்கள் எத்தகைய வீட்டில் (அதாவது நிலையற்ற உலகில்) இருக்கிறீர்கள் என்றால், அதில் (அதிக வயதால் கிடைத்துள்ள) நீண்ட காலமும் மிகவும் சிறிதாகக் காணப்படும். அதில் உங்களை குறிப்பிட்ட காலம் வரை முன் சென்றவர்களுக்கு வழித்தோன்றல்களாக்கி அனுப்பியுள்ளான். அவர்கள் உலகின் எழில் மிகு தோற்றத்தையும், அதன் பொழிவையும் நோக்கிச் சென்றார்கள். அவர்களுடைய ஆயுள் உங்களை விட நீண்டதாகவும், அவர்களுடைய உயரம் உங்களை விட உயர்ந்ததாகவும், அடையாளங்கள் சிறந்ததாகவும் இருந்தன.

அவர்கள் மலைகளை பிளந்தார்கள், கற்பாறைகளை அறுத்தார்கள், நகரங்களிலே அலைந்தார்கள், அதிக வலிமைப் படைத்தவர்கள், அவர்களின் உடம்பு தூண்களைப் போலிருந்தன. ஆனாலும் காலம் அவர்களுடைய கணக்கை சீக்கிரமே முடித்து விட்டது. அவர்களுடைய அடையாளங்களை அழித்து விட்டது. அவர்களின் வீடுகளை நாசப்படுத்தி, அவர்களுடைய நினைவை மறக்கடிக்கச் செய்து விட்டது. இப்போது நீங்கள் அவர்களைப் பார்க்கவும் முடியாது, அவர்களின் குரலைக் கேட்கவும் முடியாது. அவர்கள் பொய்மையான நம்பிக்கையில் மகிழ்ச்சியாகவும், இரவையும் பகலையும் அலட்சியமாகவும் கழித்தார்கள். பின்பு இரவு நேரத்திலே அவர்களுடைய வீடுகளில் அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய வேதனை இறங்கியபோது காலையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தார்கள் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், எவர்கள் தப்பி விட்டார்களோ அவர்கள் அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய வேதனையையும், அவனது அருட்கொடைகளின் வீழ்ச்சியையும் மேலும் அழிவிலே மூழ்கியவர்களின் அழிந்துப்போன வீடுகளின் அறிகுறிகளையும் பார்த்துக் கொண்டே இருந்து விட்டார்கள். எவர்கள் வேதனைமிக்க தண்டனைக்கு அஞ்சுகிறார்களோ அவர்களுக்கு இதில் அத்தாட்சிகளும், எவர்களின் உள்ளங்களிலே இறையச்சம் குடிகொண்டிருக்கின்றதோ அவர்களுக்கு இதில் படிப்பினைகளும் உள்ளன. அவர்களுக்குப் பின் இப்போது உங்கள் ஆயுள் மிகக்குறைவாக உள்ளது. மேலும் உலகமானது நிலையற்றது. இப்போது காலம் எவ்வாறு உள்ளதென்றால் மன்னிக்கும் தன்மையும் இல்லை, இளகிய மனமும் இல்லை, மாறாக தீமைகளின் சக்தியும், துன்பங்களும், துயரங்களும், அறிவுறுத்துகின்ற பயங்கரங்களும், எஞ்சி விட்ட வேதனைகளின் பாதிப்புகளும், கலகங்களின் வெள்ளமும், அடுத்தடுத்து தாக்குகின்ற பூகம்பங்களும், மேலும் கேடுகெட்ட வழித்தோன்றல்களின் காலமாகவும் உள்ளது. அவர்களுடைய கெடுதலின் காரணத்தினால் கடலிலும், தரையிலும் சீர்கேடுகள் வெளிப்பட ஆரம்பித்து விட்டது. எனவே நீங்கள் அவர்களைப் போன்று ஆகி விடாதீர்கள். அவர்களுடைய நீண்ட

எதிர்பார்ப்புகளும், நீண்ட ஆயுளும் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது. மேலும் அவர்கள் தங்கள் ஆசைகளுக்கு அடிமையாகி இருந்து விட்டனர். நாம் அல்லாஹ் ﷻ விடம் வேண்டுகிறோம்— யார் தனது ஒப்பந்தத்தை பாதுகாத்தவாறே அதை பூர்த்தி செய்கிறார்களோ, மேலும் தங்கள் (உண்மையான) இருப்பிடத்தை அறிந்து, தன்னை அதற்காக ஆயத்தமாக்கிக் கொள்கிறார்களோ அவர்களுடன் எங்களையும் உங்களையும் ஆக்கி வைப்பானாக. (தாஃகே திமிஷ்க் லிப்னி அஸாகிர், பாகம்-35, பக்கம்-208, எண்-3907)

மரணமானது வரக்கூடியது வந்து விடும்

உயிரானது செல்லக்கூடியது சென்று விடும்

ஆன்மாவை நரம்பினுடே உருவப்படும்

உன் மீது ஒரு நாள் மண் போடப்படும்

கப்ரில் மய்யித் இறங்க வேண்டும் நிச்சயம்

எதை செய்தாயோ அதுவே கிடைக்கும் நிச்சயம்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## இமாம் அவ்ஸாயி என்பவர் யார்?

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அப்துர் ரஹ்மான் அவ்ஸாயி عليه السلام அவர்களுடைய கவலைமிக்க சொற்பொழிவை இப்போது கேட்டோம், அவர்கள் சிறப்பான ஆலிமாகவும், வலிமையான முஃப்தியாகவும், ஷாம் தேசத்தின் மிகப்பெரிய இமாமாகவும் இருந்தார்கள். அவர்கள் எழுபதாயிரம் ஃபத்வாக்கள் வழங்கியுள்ளதோடு, தபஉத் தாபியீன்களில் ஒருவராவார்கள். அவர்களது பிறப்பு ஹிஜ்ரி 88 இலும், வஃபாத் (மறைவு) ஹிஜ்ரி 157 இலும் ஆனது.

(ஹயாதுல் ஹயவான், பாகம்-1, பக்கம்-198)

## கனவிலே இரட்சகனின் அருள்பாளிப்புகள்

ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அவ்ஸாயி عليه السلام அவர்கள் அறிவிக்கின்றார்கள்— நான் ஒருமுறை அல்லாஹ் ﷻ வை கனவிலே தரிசித்தேன். அல்லாஹ் ﷻ கூறினான்— அப்துர் ரஹ்மானே, நீ தான் நன்மையின்பால் அழைப்பவனாகவும், தீமையை தடுப்பவனாகவும் இருக்கின்றாயா? அதற்கு நான், ஆம், என் அன்புக்குரிய நாயனே, உனது அருளைக் கொண்டுதான் அத்தகையதொரு பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது, என் எஜமானே ﷻ! என்னை உலகத்திலிருந்து இஸ்லாத்துடன் எழுப்புவாயாக என்று வேண்டினேன். அதற்கு இறைவன், சுன்னத்துடனும், என்றான்.

(ஹில்யதுல் அவ்லியா, பாகம்-6, பக்கம்-153, எண்-8131)

## மரணத்தின் ஆச்சரியமான சம்பவம்

ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அவ்ஸாயி **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் பைரூத்தில் வாழ்ந்தார்கள். ஒருமுறை பைரூத்தின் குளியலறையில் நுழைந்தார்கள். குளியலறையின் முதலாளி நினைவில்லாமல் கதவை வெளியிலிருந்து மூடி விட்டு சென்று விட்டார். சில நாட்களுக்குப்பின் வந்து குளியலறையின் கதவைத் திறந்த போது அங்கே ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அவ்ஸாயி **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் வலது கரத்தை கன்னத்துக்குக் கீழே வைத்துக் கொண்டு கிப்லாவை முன்னோக்கியவாறு படுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களது உயிர் உடம்பை விட்டும் பிரிந்திருந்தது. (இப்னு அஸாகிர், பாகம்-35, பக்கம்-222) அல்லாஹ் **جَزَّ جَزَّ** வுடைய பேரருள் அவர்கள் மீது பொழியட்டும், அவர்களின் பொருட்டால் கணக்கின்றி நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

மதீனத்து மாமன்னரின் சுன்னத்படி நடப்பவர்கள்  
அவ்வடியார்கள் மண்ணறையில் உயிருடன் இருப்பார்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## குடிகாரனாக வந்து முஅத்தினாகி விட்டார்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்திட, அதனை அடைந்திட, மரணத்தை ஆயத்தம் செய்வதற்கான நினைவை ஏற்படுத்த, ஷரீஅத்தின் வட்டத்திற்குள் இருந்தவாறே உலகத்துடன், மறுமையையும் அலங்கரிக்கும் உணர்வை பெற்றிட குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான **தஃவதே இஸ்லாமியின்** மதனி சூழலுடன் எந்நேரமும் இணைந்திருங்கள். தஃவதே இஸ்லாமியின் மதனி சூழல் வழிகெட்ட எத்தனையோ மனிதர்களை சீரடைய வைத்துள்ளதோடு, சுன்னத்துக்களின் பயிற்சியளிக்கும் மதனி காஃபிலாவில் நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தோழமையுடன் சுன்னத்துக்கள் நிறைந்த பயணம், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களை எங்கிருந்து எங்கே கொண்டு போய் சேர்த்துள்ளது என்பதைப் பாருங்கள்.

மஹாராஷ்ட்ரா (இந்தியா) வைச் சார்ந்த ஓர் இஸ்லாமிய சகோதரரின் வாக்குமூலம் இதுவாகும். அதாவது தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலில் இணைந்து கொள்வதற்கு முன் நான் பாவங்களின் வியாதியிலே மிகவும் சிக்கிக் கொண்டிருந்தேன். நான் முழுக்க உழைத்த பின் கிடைக்கின்ற வருமானத்தில் இரவிலே சென்று **مَعَاذَ اللَّهِ عَزَّ وَجَلَّ** மதுவை வாங்கி குடித்து கும்மாளமடித்துக் கொண்டும், தூசன வார்த்தைகளால் திட்டிக்கொண்டும், பெற்றோர்களையும், மஹல்லா வாசிகளையும் நிறைய தொந்தரவு செய்துக்கொண்டும், சீட்டு விளையாடிக் கொண்டும், தொழுகையை அறவே தொழாதவனாகவும் இருந்து வந்தேன்.

இதே கதியில் எனது வாழ்நாளின் பெறுமதியான தினங்கள் வீணாகிக் கொண்டே சென்றன. கடைசியிலே எனது விதியின் நட்சத்திரம் ஒளிர ஆரம்பித்தது. அதாவது, அதிர்ஷ்டவசமாக தஃவதே இஸ்லாமியின் ஒரு பொறுப்புமிக்க இஸ்லாமிய சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர் தனித்துவ முயற்சியை மேற்கொண்டு என்னை மதனி காஃபிலாவிலே சுன்னத்துக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளுமாறு உற்சாகமூட்டினார். என்னால் மறுக்க முடியாதவாறு அவரது இனிய பேச்சுகள் என்னில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின.

அப்போது நான் உடனே மூன்று நாட்களுக்காக மதனி காஃபிலாவின் பிரயாணியாகி விட்டேன். மதனி காஃபிலாவிலே நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தோழமை கிடைத்ததோடு, தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட சிறு நூல்கள் வாசிப்பதையும் கேட்கக்கிடைத்தன. அதனால் கிடைத்த பரகத் என்னவென்றால், என்னைப் போன்ற தொழாதவன், குடிகாரன், சூதாடுபவன் தெளபாச்செய்து தொழுகையை கடைபிடிப்பவனாக மட்டுமின்றி ஸதாஏ மதீனா செய்பவனாகவும், (ஃபஜ்ர் தொழுகைக்கு முஸ்லிம்களை எழுப்புவனாகவும்) அடுத்தவர்களை மதனி காஃபிலாவின் பயணியாக ஆக்குபவனாகவும் மாறி விட்டேன். **الْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ** எனது தனித்துவ முயற்சியைக் கொண்டு இதுவரை 30 இஸ்லாமிய சகோதரர்கள் மதனி காஃபிலாவின் பயணியாகி உள்ளனர். இப்போது நான் ஒரு பள்ளிவாசலில் முஅத்தினாக இருப்பதோடு, மதனி பணிகளை நிறைவேற்றும் விடயத்திலும் முயற்சி செய்கிறேன்.

மதுவை விட்டிடுங்கள் ஏசுவதை நிறுத்திடுங்கள்  
தெளபா செய்துக்கொள்ள காஃபிலாவில் பயணியுங்கள்  
குடிகாரனே வந்துவிடு சூதாட்டியே வந்துவிடு  
விடுபட்டும் தீச்செயல்கள் காஃபிலாவில் பயணியுங்கள்  
இறையருள் கிட்டிவிடும் வாருங்கள் சகோதரரே  
கூடி துஆ செய்வோம் காஃபிலாவில் பயணியுங்கள்

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-615)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## கூறப்பட்ட மதனி வசந்தத்தின் மூலம் நன்மையின் பால் அழைப்பு

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** பார்த்தீர்களா! தொழாதவன், குடிகாரன், சூதாடுபவன், பெற்றோர்களின் மனதை நோகடிப்பவன், அண்டை வீட்டாருக்குத் தொல்லைத் தருபவன், தூசனம் பேசுபவன், அலட்சியமான இளைஞனான அவன், தஃவதே இஸ்லாமியின் அழைப்பாளருடைய தனித்துவ முயற்சியின் பலனால் மதனி காஃபிலாவின் பயணியாகி விட்டான். அங்கே நாயகத்தின் ஆஷிகீன் களுடைய தொடர்பைக் கொண்டு சுன்னத்துக்கள் நிறைந்த மதனி சிறுநூல்களை செவியுற்று, தெளபா

செய்து சுன்னத்துக்களின் மதனி முத்துக்களை பொழிபவராகவும், காலைத் தொழுகைக்கு ஸதாஏ மதீனா செய்பவராகவும், பள்ளிவாசலில் அதான் கூறி தொழுகைக்கு அழைப்பவராகவும் மேலும் மதனி காஃபிலாக்களின் பயணியாகி மற்றவர்களை அழைப்பவராகவும் மாறி விட்டார்.

**நாயகத்தின் ஆவிகீன்களே!** நினைவில் வையுங்கள்— தொழுகையானது முஸ்லிமான, பருவமடைந்த, புத்தியுள்ள ஆண், பெண் அனைவர்கள் மீதும் கடமையாகும். தொழுகையை நிறைவேற்றுவவன் சவர்க்கத்திற்கு தகுதியுடையவனாகவும், எக்காரணமுமின்றி ஒரு நேரத்தொழுகையை கழா செய்பவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நரக நெருப்புக்கு ஆளாகியும் விடுகிறான். **குடிகாரன்** மற்றும் **குதாடிகளுக்கு** ஈருலகிலும் இழிவும், அவமரியாதையும், நரகத்தின் பயங்கரமான தண்டனையும் விதியாகி விடுகிறது. **பெற்றோர்களை எதிர்த்து பேசுபவர்களை** மதீனத்து மாமன்னர் ﷺ அன்னவர்கள் மிராஜின் இரவிலே எவ்வாறு கண்டார்கள் என்றால், அவர்கள் நெருப்புக் கிளைகளிலே தொங்கிக் கொண்டிருந்தார்கள். **அண்டை வீட்டார்களின்** கடமைகள் நிறைய உள்ளன. முஸ்தஃபா ﷺ அன்னவர்களின் அமுதவாக்கு என்னவென்றால், எவருடைய அண்டை வீட்டார் அவரது கொடுமைகளிலிருந்து அமைதியாக இல்லையோ அவர் சவர்க்கத்துக்குச் செல்ல மாட்டார். (முஸ்லிம், பக்கம்-43, ஹதீஸ்-73 (46)) ஒரு முஸ்லிமை **தூசனத்தால்** ஏசுவது ஹராமும், நரகத்திற்கு அழைத்துச் செல்லும் காரியமுமாகும்.

## நீங்கள் உண்பதையும், அணிவதையுமே சேவகர்களுக்கும் கொடுங்கள்

தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 246 பக்கங்கள் அடங்கிய “முன்தகபு ஹதீஸேன்” எனும் நூலில் 156 முதல் 160 பக்கங்கள் வரை ஏசுதலின் வெளிப்பாடு மற்றும் அதன் கைசேதம் போன்வற்றைக் குறித்து கூறப்பட்டுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே வழங்கப்படுகிறது. அவற்றை கேட்டு, அதிலிருந்து ஈமானை பலப்படுத்தும் மதனி முத்துக்களை தேர்ந்தெடுங்கள். புகாரி ஷரீஃபில் வருகிறது— ஹழ்ரத் ஸய்யிதுனா மஅரூர் ரஹ்மேல்லாஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்— நான் ஹழ்ரத் ஸய்யிதுனா அபூதர் கிஃப்பாரி ரஹ்மேல்லாஹி அவர்களை ரபஸாவில் (மதீனாவிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு தலத்தில்) சந்தித்தேன். அவரும் அவருடைய அடிமையும் ஒரே விதமான ஆடையை அணிந்திருந்தார்கள். அதைப்பற்றி நான் அவர்களிடம் வினவியபோது, ஹழ்ரத் ஸய்யிதுனா அபூதர் கிஃப்பாரி ரஹ்மேல்லாஹி அவர்கள் கூறினார்கள்— நான் ஒருவருடன் சண்டையிட்டு, அவரது தாயை சம்பந்தப்படுத்தி திட்டினேன். உடனே ஒளிமிக்க அண்ணல், தன்மானமிக்க தலைவர், மாநபி ﷺ அன்னவர்கள் அறிவித்தார்கள்— அபூதரே! நீர் அவரது தாயை சம்பந்தப்படுத்தி கெட்ட வார்த்தையை கூறினீர்கள். உமக்குள் இன்னும் ஜாஹிலிய்யா குணம் குடி கொண்டிருக்கிறது. உமது அடிமைப் பெண்களும், ஆண்களும் உமக்கு (மார்க்க) சகோதரர்கள் ஆவார்கள். அல்லாஹுதஆலா அவர்களை உமக்கு கீழாக்கி வைத்துள்ளான். எனவே எவருடைய சகோதரர் அவருக்கு கீழாக உள்ளாரோ, அவர் உண்பதையே அவர்களுக்கும் கொடுக்க வேண்டும், அவர் அணிவதையே அவர்களுக்கும் அணிவிக்க வேண்டும். மேலும் அவர்கள் கதியற்ற நிலைக்கு ஆளாகி விடும்படி அந்த சேவகர்களுக்கு சிரமமான வேலையை நீர் கொடுக்க வேண்டாம். அவ்வாறு சிரமத்தை (சிரமமான வேலையை) கொடுத்தால் அந்தக் காரியத்தில் நீங்களும் அவர்களுக்கு உதவி புரியுங்கள்.

(ஸஹீஹ் புகாரி, பாகம்-1, பக்கம்-23, ஹதீஸ்-30)



## மேன்மையான கைசேதமும், புதுமையான பரீகாரமும்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்கள் யாருக்கு தவறான வார்த்தைகளை கூறினார்களோ அவர்கள்தான் ஹழ்ரத் ஸய்யிதுனா பிலால் ஹபஷி رضي الله تعالى عنه ஆவார்கள். அந்த வார்த்தைகள் معاذ الله நடைமுறையிலுள்ள மோசமான தூசன வார்த்தைகள் போன்றதல்ல. அவர்கள் இவ்வாறு சொன்னதும், (அதாவது, கறுப்பு தாயின் மகனே) ஹழ்ரத் ஸய்யிதுனா பிலால் ஹபஷி رضي الله تعالى عنه அவர்கள் நபிகளாரின் சன்னிதானத்தில் அதைப்பற்றி முறையிட்டபோது, மதீனத்து மாமன்னர் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்களைக் கண்டித்து, அறிவுரை வழங்கினார்கள். அதன் பிறகு ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்கள் மீது அதன் பாதிப்பு எந்தளவு ஏற்பட்டதென்றால், அது உடலை மிகவும் நடுங்க வைக்கும் நிகழ்வாகும். அதைக்கேட்டு, இறைவனின் அச்சத்தைக் கொண்டு நடுக்கம் கொள்ளுங்கள்.

அதாவது, தூதுத்துவ சன்னிதானத்தின் கடுமொழியை செவியுற்ற ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்கள் உடனே ஹழ்ரத் ஸய்யிதுனா பிலால் ஹபஷி رضي الله تعالى عنه அவர்களிடம் மிகவும் வெட்கத்துடன் சென்று, தமது அழகிய கன்னத்தை பூமியிலே வைத்து மிகவும் மன்றாடியவராக, அழுது புலம்பி கெஞ்சியவராக கூறினார்கள்— பிலாலே, எதுவரை உங்கள் காலடி பாதத்தை என் கன்னத்தில் வைத்து நசுக்க வில்லையோ அதுவரை என் கன்னத்தை பூமியை விட்டும் ஒருபோதும் எடுக்க மாட்டேன். ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்கள் மென்மேலும் பிடிவாதம் பிடித்ததால் செய்வதறியாமல் ஹழ்ரத் ஸய்யிதுனா பிலால் ஹபஷி رضي الله تعالى عنه அவர்கள் மனவிருப்பமின்றி தமது பாதத்தை ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்களின் முபாரக்கான கன்னத்தில் வைத்து உடனே அகற்றிக் கொண்டார்கள். மேலும் ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்களை மன்னித்து விடவும் செய்தார்கள். (இர்ஷாதுஸ்ஸாரி, பாகம்-1, பக்கம்-197)

## அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்கள் பயபக்தியின் முழு உருவமாக இருந்தார்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா அல்லாமா கஸ்தலானி قدس سره الشيرازي அவர்கள் இந்த நிகழ்வைக் குறித்து இவ்வாறும் எழுதியுள்ளார்கள்— அதாவது, ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்கள் தன்மானத்தை பாதிக்கும் அந்த வார்த்தையை ஹழ்ரத் ஸய்யிதுனா பிலால் ஹபஷி رضي الله تعالى عنه அவர்களுக்கு எந்த நேரத்தில் கூறினார்கள் என்றால், அப்போது ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்களுக்கு அத்தகைய வார்த்தைகள் உச்சரிப்பது ஹராம் என்பது தெரியாது. இல்லையேல் ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رضي الله تعالى عنه அவர்களைப் போன்ற பயபக்தியின் முழு வடிவமானவரிடமிருந்து இத்தகைய பேச்சுகளை கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாது. அதனால்தான் அண்ணலெம் பெருமானார் صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள், உங்களுக்குள் இன்னும் அந்த ஜாஹிலிய்யா குணம் எஞ்சி



இருக்கின்றதே என்பதை மாத்திரம் கூறி அவர்களைக் கண்டித்தார்கள்— அத்தகைய கண்டித்தலும் அவரது உயர்ந்த படித்தரத்தின் காரணத்தினால் கூறப்பட்டிருந்தது. அதாவது இவ்வளவு பெரிய மனிதரின் வாயிலிருந்து இவ்வளவு சின்னதான, தரமற்ற பேச்சுகள் வெளிப்படக்கூடாது என்பதற்காக.

(இர்ஷாதுஸ்ஸாரி, பாகம்-1, பக்கம்-197)

## ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களின் உறுதிநிலை

ஹழ்ரத் ஸய்யிதுனா அபுதர் கிஃப்பாரி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் இஸ்லாத்தின் மிகவும் பழமையான ஸஹாபியாவார்கள். சில உலமாக்களின் مُتَّبِعِي السَّلَامَةِ கூற்று என்னவென்றால், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் (மக்காவுக்கு) வெளியிலிருந்து வந்த ஸஹாபா பெருமக்களில் عَلِيهِمُ الرِّضْوَان ஐந்தாவது மனிதராக அவர்கள் رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ உள்ளார்கள். அவர்கள் முஸ்லிமாக மாறிய முழு விபரமும் புகாரி ஷரீஃபில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களுடைய ஈமானின் உணர்வுநிலை எவ்வாறு இருந்ததென்றால், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சில நாட்கள் வரை தினமும் காஃபிர்களின் கூட்டத்தில் உரத்த குரலில் தன்னுடைய இஸ்லாத்தை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த காஃபிர்களும் அவர்களை எந்தளவு அடித்து துன்புறுத்தினார்கள் என்றால், அவர்களுடைய உடல் முழுக்க இரத்தம் சொட்ட சொட்ட அப்படியே மயங்கி விழுவார்கள். விழிப்பு ஏற்பட்டதும் மீண்டும் தனது இஸ்லாத்தை அறிவிப்பார்கள். (முன்தகப் ஹதீஸேன், பக்கம்-157) அல்லாஹ் سُبْحَانَهُ وَبُரْكَاتُ பேரருள் அவர்கள் மீது பொழியட்டும், அவர்களின் பொருட்டால் கணக்கின்றி நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டட்டும்.

أَمِينَ جَاءِ النَّبِيُّ الْأَمِينُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

அபுதர், பிலாலின் பொருட்டினால் என் இறைவா  
மார்க்கத்திலே எனக்கு உறுதிநிலை ஏற்படுத்து

மறுமையிலே இறைவா ஒன்றும் கேட்டிடாதே  
அபுதர், பிலாலின் பொருட்டால் மன்னித்திடு

அபுதர், பிலாலின் பொருட்டினால் என் இறைவா  
சுவனத்தில் அண்ணலாரின் அண்மையை தந்திடு

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## கியாம நாள் நெருங்கி விட்டால் ஒரு பயங்கர மிருகம் வெளிப்படும்

தயவுசெய்து! நன்மையின் பால் அழைப்புக்குரிய முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். கியாம நாள் நெருங்கி விட்டால் மக்கள் நன்மையின் பக்கம் அழைப்பதை விட்டு விடுவார்கள்.

அவர்களுடைய சீர்திருத்தத்திற்கான எந்த நம்பிக்கையும் மீதமிருக்காது. தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட திருக்குர்ஆனின் மொழியாக்கம் கன்Zஸூல் ஈமான் மஅ கZஸாஇனுல் இர்ஃபான் 712-ஆம் பக்கத்தில், 20-வது பாகம், சூரா நம்லின் 82-வது வசனத்தில் அல்லாஹ் عَزَّوَجَلَّ அறிவித்துள்ளான்-

وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ ﴿٨٢﴾

**கன்Zஸூல் ஈமானின் பொருள்-** இன்னும் அவர்களின் மீது அந்த விஷயம் வந்து விழும்போது நாம் அவர்களுக்காக பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளிப்படுத்துவோம். அது மக்களிடம் பேசும். ஏனெனில் மக்கள் நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களாக இருந்தார்கள்.

## விநோத உருவம் கொண்ட பேசுகின்ற மிருகம்

ஹழ்ரத் ஸத்ருல் அஃபாழில் மௌலானா ஸய்யித் முஹம்மத் நஈமுத்தீன் முராதாபாதி رَحِمَهُ اللهُ الْهَادِي அவர்கள் இந்த வசனத்தின் விளக்கத்தில் குறிப்பிடுகின்றார்கள்- அதாவது அவர்கள் மீது இறைவனின் கோபம் இறங்கி, வேதனை வாஜிபாகி விடும். மேலும் வாதம் முழுமையடைந்து விடும். இவ்வாறு மக்கள் اَمْرًا بِالْمَعْرُوفِ وَنَهْيًا عَنِ الْمُنْكَرِ (அதாவது நன்மையை கொண்டு ஏவுவதையும், தீமையை விட்டு தடுப்பதையும்)

விட்டு விடுவார்கள். மேலும் அவர்களின் சீரமைப்புக்கு எந்த நம்பிக்கையும் பாக்கியிருக்காது. அதாவது கியாமநாள் நெருங்கி, அதன் அடையாளங்கள் வெளிப்படத் துவங்கிவிடும். அந்நேரத்தில் தெளபா பயன்தராது. அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றார்கள்- அந்த மிருகத்திற்கு “தாBப்பதுள் அர்ழ்” எனப்படும்.

அது மிகவும் விநோத உருவம் கொண்ட மிருகமாகும். அது ஸஃபா (மக்கதுல் முகர்ரமாவில் رَاىَ اللهُ شَرَّاءَ قَوْمٍ يُظَلِّمُونَ இருக்கக்கூடிய) மலையிலிருந்து வெளிப்பட்டு, அனைத்து நகரங்களையும் விரைவாக சுற்றிவருவதோடு மிகத்தெளிவாக பேசும். ஒவ்வொரு மனிதரின் நெற்றியிலும் ஒரு அடையாளத்தை பதிப்பிக்கும். ஈமானுடையவர்களின் நெற்றியிலே மூஸா عَلَيْهِ السَّلَام அவர்களுடைய அஸாவை (கைத்தடியை) கொண்டு பிரகாசமான கோடுகளை போடுவதோடு, காஃபிர்களுடைய நெற்றியில் ஹழ்ரத் சுலைமான் عَلَيْهِ السَّلَام அவர்களின் மோதிரத்தைக் கொண்டு கருப்பு முத்திரையை பதிக்கும். அவர்கள் மேலும் கூறுகின்றார்கள், தெளிவான மொழியில் هَذَا مُؤْمِنٌ وَهَذَا كَاْفِرٌ (அதாவது) இவர் முஃமினானவர், இவர் காஃபிரானவர் என்றும் கூறும். மேலும் கூறுகின்றார்கள் அதாவது, பரிசுத்தமான குர்ஆன் மீது ஈமான் கொள்ளாமல் இருந்தார்கள். அதிலே கியாம நாளில் எழுப்பப்படும் என்பதையும், கணக்கு வழக்கு வேதனைகளைப் பற்றியும், தாBப்பதுள் அர்ழின் வெளிப்பாட்டைப் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

## அழுப்பவர் சுவர்க்கம் நுழைவார்

மக்கி மதனி தலைவர் **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** அன்னவர்கள் இறையச்சத்துடன் அழுதவாறே சூரதுஸ் தகாஸூர் எனும் சூராவை ஒதுவதைப்பற்றி மிகவும் அழகான முறையில் நன்மையின் பால் அழுப்பை வழங்கினார்கள்- ஹழ்ரத் ஸய்யிதுனா ஜுஹர் பின் அப்துல்லாஹ் **رَضِيَ اللّٰهُ تَعَالٰى عَنْهُ** அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது, நபிமார்களின் தலைவர், மதீனத்து மாமன்னர், இறையோனின் அன்பர் மாநபி **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** அன்னவர்கள் எங்களிடம் கூறினார்கள், நான் உங்கள் முன் சூரதுஸ் தகாஸூர் ஒதுகிறேன். **உங்களில் எவர் அழுகின்றாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்.** பின்பு அண்ணலெம் பெருமானார் **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** அன்னவர்கள் அதை ஒதினார்கள். எங்களில் சிலர் அழுதார்கள், சிலர் அழவில்லை. எவர்கள் அழவில்லையோ அவர்கள் கூறினார்கள், யாரகூலல்லாஹ் **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** நாங்கள் அழுவதற்கு முயற்சித்தோம், அழ முடியவில்லை. அதற்கு அண்ணலெம் பெருமானார் **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** அன்னவர்கள் நான் உங்கள் முன் அதை மீண்டும் ஒதுகிறேன், எவர் அழுகிறாரோ அவருக்கு சுவர்க்கம் உண்டு. எவரால் அழ முடியவில்லையோ அவர் அழுகின்ற முகத்தோற்றத்தையாவது அமைத்துக் கொள்ள வேண்டும்.

(நவாதிருல் உஸூல், பாகம்-1, பக்கம்-611, ஹதீஸ்-862)

## பெருமைப்படத்தக்க மதனி சிறுவன்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** இந்த அறிவிப்பிலே எங்கள் தலைவர் நாயகம் **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** அன்னவர்கள் வழங்கிய **நன்மையின் பால் அழுப்பின்** அழகான முறை இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பைக் கொண்டு, எங்கள் கருணை நாதர் **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** அன்னவர்கள் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வுடைய அருளைக் கொண்டு யாருக்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் அளித்து விடலாம் என்பது விளங்குகிறது. அதனால்தான் கூறினார்கள், **எவர் அழுகின்றாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்.** இந்த அறிவிப்பில் குர்ஆனின் கடைசி பாகத்தில் 8 வசனங்கள் அடங்கிய சூரதுத் தகாஸூரை குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஒதுகின்றவருக்கு ஓராயிரம் வசனங்களை ஒதிய நன்மை கிடைக்கிறது. இதில் கப்ர், மறுமை மற்றும் நரகத்தின் அதிர்ச்சி தரும் விடயங்கள் அடங்கியுள்ளன. கன்஽ஸூல் ஈமானிலிருந்து அதன் மொழிபெயர்ப்பை நாம் மனதில் பதிந்துக்கொள்ள வேண்டுமே! மேலும் அதை ஒதும்போது அல்லது கேட்கும்போது இறைவனின் அச்சத்தைக் கொண்டு அழுகின்ற பாக்கியம் கிடைக்க வேண்டுமே! வாருங்கள், இந்த சூராவைப்பற்றி ஒரு மதனி சிறுவனின் கவலை நிறைந்த சம்பவத்தைக் கேட்போம். அவன் தனது செயல்முறையால் இறையச்சம் நிறைந்த நன்மையின் பால் அழுப்பை செய்து, ஒவ்வொருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டான். அதாவது, ஒரு பெரியவர், பள்ளிக்கூடத்தின் வெளியே நின்று அழுதுக் கொண்டிருந்த ஒரு மதனி சிறுவனை கண்டு, காரணத்தை கேட்டதற்கு அவன் கூறினான், எங்கள் ஆசிரியர் இன்றைய பாடத்தில் பலகையின் மீது சில குர்ஆன் வசனங்களை எழுத வைத்தார், அதுவே என்னை அழ வைக்கிறது. இதை கூறிக்கொண்டு அவன் அந்தப் பலகையை நீட்டினான். அதில் சூரா தகாஸூர் எழுதப்பட்டிருந்தது.

## بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝ اَلْهَكُمُ التَّكَاثُرُ ۝ حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ ۝ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ۝ ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ۝ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ ۝

**கன்Zஸூல் ஈமானின் பொருள்—** அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன், அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். செல்வத்தின் நாட்டம் உங்களை பாராமுகமாக்கி விட்டுள்ளது. கடைசியில் நீங்கள் கப்ரின் முகத்தைக் கண்டீர்கள். ஆமாம், நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள், மீண்டும் ஆமாம், நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள். ஆம், நீங்கள் உறுதியான அறிவாக அறிந்திருந்தால் பொருளாசையை வைத்திருக்க மாட்டீர்கள். (பாகம் 30, சூரா தகாஸூர் 1-5)

அந்த மதனி சிறுவன் தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தான். அவனது சோகத்தைப் பார்த்து அப்பெரியவர் மிகவும் பாதிப்படைந்தார். மேலும் கூறலானார்கள்— மகனே, இந்த சூராவின் போதனை இத்துடன் முடிவடைந்து விடவில்லை. இதற்கு மேலும் இருக்கின்றது. சிலவேளை அது உங்களுக்கு நானை வழங்கப்படும். அவ்வாறு கூறியவாறே அவர்கள் சூரா தகாஸூருடைய எஞ்சிய வசனங்களையும் ஒதிக்காட்டினார்கள்—

## لَتَرَوُنَّ الْجَحِيمَ ۝ ثُمَّ لَتَرَوْنها عَيْنَ الْيَقِينِ ۝ ثُمَّ لَتَسْأَلَنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ۝

**கன்Zஸூல் ஈமானின் பொருள்—** நிச்சயமாக நீங்கள் நரகத்தைக் காண்பீர்கள். பின்னரும் நீங்கள் அதை கண்ணுக்கெதிரில் நிச்சயமாக காண்பீர்கள். பின்னர் நிச்சயமாக அன்றைய தினம் உங்களிடம் அருட்கொடையைக் குறித்து விசாரிக்கப்படும். (பாகம் 30, சூரா தகாஸூர் 6-8)

அந்த மதனி சிறுவன் நரகத்தின் செய்தி கேட்டதும் அப்படியே நடுநடுங்கி விட்டான். நடுக்கம் கொண்டவாறே பூமியிலே விழுந்து துடித்து, அப்படியே மரணித்து விட்டான். அவனது ஆசிரியர் ஓடோடி வந்து அப்பெரியவரை பிடித்துக் கொண்டார். மக்கள் கூடி விட்டனர். மரணித்து விட்ட மதனி சிறுவனின் தாய் தந்தையரும் வந்து விட்டனர். அந்த பெரியவர்தான் அச்சிறுவனைக் கொன்று விட்டார்கள் என்று அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதியானவர் அப்பெரியாரிடம் விளக்கத்தைக் கேட்க, அவர்கள் நடந்தவற்றையெல்லாம் விளக்கமாகக் கூறினார்கள். அதைக்கேட்ட நீதிபதி கூறினார், இந்த மதனி சிறுவன் மிகப்பெரிய பாக்கியசாலி, இறையச்சத்தின் வாளால் ஷஹீதாகி விட்டான். அந்த பெரியாரை மிகவும் கண்ணியத்துடன் விடுதலை செய்யப்பட்டது.

(முலக்கஸ் அஸ் நுZஸ்ஹதுல் மஜாலிஸ், பாகம்-2, பக்கம்-94)

அல்லாஹ் ﷻவுடைய பேரருள் அவர்கள் மீது பொழியட்டும், அவர்களின் பொருட்டால் நமது பாவங்கள் கணக்கின்றி மன்னிக்கப்பட்டும்.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

மதனி சிறுவனின் இறையச்சம் மீது அர்ப்பணம்  
செவியேற்றதும் வசனங்களை பூமியிலே வீழ்ந்தான்  
அத்தகையதோர் பாக்கியம் எனக்கும் கிட்டவேண்டுமே  
என் மரணத்தின் காரணமும் இறையச்சமாக வேண்டுமே

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## அண்ணலார் ﷺ அன்னவர்கள் அழுதவாறே நன்மையின் பால் அழைத்தார்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! நமது பிரியத்திற்குரிய தலைவர், மதீனத்து மாவேந்தர் ﷺ அன்னவர்கள் இறையச்சத்தின் நிலையிலே அழுதவாறு நன்மையின்பால் அழைப்பு விடுத்த ஓர் அறிவிப்பை கேளுங்கள்- “இப்னு மஜாவின்” ஹதீஸில் வந்துள்ளது, ஹழ்ரத் ஸய்யிதுனா பரா பின் ஆஸிப் ரஹ்மேல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் மதீனத்து மாமன்னர் ﷺ அன்னவர்களுடன் ஒரு ஜனாஸாவிலே கலந்துக்கொண்டோம். அண்ணலார் ﷺ அன்னவர்கள் கப்ரின் ஓரத்திலே அமர்ந்துக்கொண்டு எந்தளவு அழுதார்கள் என்றால், அன்னாருடைய புனிதக் கண்களிலிருந்து வெளியான கண்ணீரைக் கொண்டு பூமியே நனைந்து விட்டது. பின்பு கூறினார்கள், இதற்காக (கப்ருக்காக) ஆயத்தமாகுங்கள்.

(சுனன் இப்னு மஜா, பாகம்-4, பக்கம்-466, ஹதீஸ்-4195)

## கப்பரைப் பார்த்து ஸய்யிதுனா உஸ்மான் Gகனீ ரஹ்மேல்லாஹ் அவர்கள் அழுவார்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! பார்த்தீர்களா, நமது பிரியத்திற்குரிய தலைவர், மதீனத்து மாவேந்தர் ﷺ அன்னவர்கள் இறையச்சத்துடன் அழுதவாறே நன்மையின் பால் அழைப்பை செய்தார்கள். நமது இனிமையான இறைத்தூதர் ﷺ அன்னவர்கள் கப்ர் மற்றும் மறுமையின் விடயத்தில் எல்லா வகையான வேதனைகளை விட்டும் நிச்சயமாக பாதுகாக்கப்பட்ட வர்களாக இருந்த போதிலும், கப்ருடைய உண்மை நிலைமைகளை அறிந்திருந்த காரணத்தினால் இறையச்சத்துடன் அழுதிருக்கிறார்கள். அமீருல் முஃமினீன், இரு ஒளியுடையவர்களான, குர்ஆனை ஒன்று திரட்டிய, ஹழ்ரத் ஸய்யிதுனா உஸ்மான் இப்னு அஃப்பான் ரஹ்மேல்லாஹ் அவர்கள் சந்தேகமின்றி

சுவர்க்கவாதி என்றிருந்தும், கப்ருகளை தரிசிக்கும் போது கண்ணீர் சிந்துபவராக இருந்தார்கள். தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபதில் மதீனாவினால் அச்சிடப்பட்ட 695 பக்கங்கள் அடங்கிய “அல்லாஹ் வாலோங்கி Bபாதேன்” எனும் நூலின் (முதலாம் பாகம்) 139ம் பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது, அய்யூஸ் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா உஸ்மான் கனீ رضي الله عنه அவர்களுடைய அடிமை (ஹழ்ரத் ஸய்யிதுனா) ஹானி رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள், அய்யூஸ் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா உஸ்மான் கனீ رضي الله عنه அவர்கள் ஏதாவதொரு கப்ருக்கு அருகில் நிற்கும்போது எந்தளவு அழுவார்கள் என்றால், கண்ணீரால் அவர்களுடைய முபாரக்கான தாடி நனைந்து விடும்.

(தீர்மிதி, பாகம்-4, பக்கம்-138, ஹதீஸ்-2315)

அல்மவாஇரூல் அஸ்ஃபூரியாவில் இந்த சம்பவத்தை மிக்க விளக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் இவ்வாறும் உள்ளது, அதாவது, ஹழ்ரத் ஸய்யிதுனா உஸ்மான் கனீ رضي الله عنه அவர்கள் கப்ரை பார்த்து, அதிகமாக அழுவதற்கான காரணத்தைக் கேட்கப்பட்டபோது, அவர்கள் கூறினார்கள்— எனக்கு என் தனிமை நினைவுக்கு வருகிறது. ஏனெனில் கப்ரிலே என்னுடன் யாருமே இருக்க மாட்டார்கள். பிறகு (நன்மையின் பால் அழைப்பின் மதனி முத்துக்களை பொழிந்தவாறு) கூறினார்கள், எவருக்கு அவரது உலகம் சிறைக்கூடமாக இருக்கிறதோ அவருக்கு அவரது கப்ர் சுவர்க்கமாக இருக்கும். எவருக்கு அவரது உலகம் சுவர்க்கமாக இருக்குமோ அவருக்கு அவரது கப்ர் சிறைக்கூடமாக இருக்கும். எவருக்கு உலக வாழ்க்கை சிறைக்கூடம் போன்று இருந்ததோ அவருக்கு மரணமானது விடுதலையின் அறிவிப்பாகும். எவர் உலகிலே மனோ இச்சைகளை விலக்கி விட்டாரோ அவர் மறுமையிலே முழுமையான பங்கைப் பெறுவார். சிறந்த மனிதன் யாரென்றால், உலகம் அவனை விட்டு விடுவதற்கு முன்னால் அவனே உலகத்தை துறந்து விட்டிருப்பான். மேலும் அவன் தன் இரட்சகனை عَزَّوَجَلَّ சந்திப்பதற்கு முன்னால் அந்த இரட்சகனை عَزَّوَجَلَّ பொருந்திக் கொண்டிருப்பான். ஒவ்வொரு மனிதனின் கப்ருடைய விவகாரமும் அவனது உலகியல் வாழ்க்கைக்கு தக்கவாறு உள்ளது. அதாவது நன்மையிலே வாழ்க்கையை கழித்திருந்தால் கப்ரிலே சுகமும், தீமை புரிந்தவாறு மரணித்திருந்தால் அழிவே அழிவுதான். (மௌஇளதுல் ஹஸனா, பக்கம்-61,62)

## ஒருவரின் கப்ரிலே தோப்பு, ஒருவரின் கப்ரிலே நெருப்பு

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய நல்லடியார்கள் கப்ரின் உள்ரங்க நிலைமைகளை நன்கு சிந்திப்பவர்களாக உள்ளனர். வருந்தக்கூடிய விடயம் என்னவென்றால்! நாம் அடிக்கடி கப்ருகளைப் பார்க்கிறோம், ஆனால் படிப்பினை பெறுவதில்லை. ஆஹ்! நாமும் சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டுமே! வெளியிலிருந்து ஒரே மாதிரி தோற்றமளிக்கும் கப்ருகள், உள்ளே ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருடைய கப்ர் உள்ளே பூஞ்சோலையாகவும், மலர்வனமாகவும் காட்சி தரும். ஆனால் சிலருடைய கப்ர் கொழுந்து விட்டெரியும் நெருப்பாகவும், பாம்பு, தேள்கள் வாழும் குகையாகவும் இருக்கும். மேலும் இதையும் நினைவில் வைத்திருங்கள்! கப்ரிலே புத்தி பாதுகாப்பாக இருக்கும், எனவே எந்த நல்லடியார்கள் ஈமாணை பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு, அல்லாஹ் عَزَّوَجَلَّ மற்றும் ரகூலுல்லாஹ்

ﷺ அன்னவர்களுடைய திருப்பொருத்தத்துடன் உலகத்தை விட்டு பிரிகிறார்களோ, அவர்கள் மரணித்த பின்னர் அல்லாஹ் ﷻ வுடைய அருளைப் பெறுவதோடு, அவர்களுக்கு இன்பமே இன்பம்தான். ஆனால் பாவங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து அல்லாஹ் ﷻ மற்றும் ரசூலுல்லாஹ் ﷺ அன்னவர்களுடைய கோபத்தை பெற்ற நிலையில் மரணித்து, கப்ரிலே இறங்குபவர்களுக்கு துன்பமே துன்பம் தான் இருக்கும். ஏனெனில் அறிவும், விழிப்பும் பாதுகாப்பாக இருப்பதால் மரணிப்பவர்களுக்கு கப்ரிலே அனைத்தும் புரிந்து விடுகிறது. பார்க்கின்ற, கேட்கின்ற சக்தி முடிந்து விடுவதற்குப் பதிலாக அதிகாரித்து விடுகிறது. மேலும் சடலமாக இருப்பவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருப்பார். அவரை அடக்கம் செய்து விட்டு திரும்பிச் செல்கின்ற உறவினர்களும், நண்பர்களும் அவருக்கு மிகத்தெளிவாகக் காட்சியளிப்பதோடு, அவர்களுடைய காலடியோசையும் அவருக்குக் கேட்கும்.

## கப்ருடைய தனிமை

இதை மாத்திரம் சிந்தியுங்கள், அதாவது பாவங்களின் காரணத்தினால் (ஒரு பேச்சுக்கு) கப்ருக்குள்ளே வேறு எந்த வேதனை இல்லாவிட்டாலும், அந்த இருட்டறையான கப்ரிலே தனிமையாக படுத்திருப்பது, அல்லாஹ்வின் மீது ஆணையாக, அதிலும் பற்பல படிப்பினைகள் உள்ளன. சற்று சிந்தித்துப் பாருங்கள், அவனது நேரம் எவ்வாறு கழியும்? மேலும் கப்ரின் அந்த பயங்கரமான இருளிலும், தனிமையின் அச்சம் மிகுந்த உணர்வுகளைப் பறிக்கும் சூழலிலும், பாவம் செய்த ஒரு மனிதனின் நிலை என்னவாகும்? அந்நிலையைப் பற்றி புத்தியுள்ளவர்கள் கொஞ்சமாவது புரிந்து கொள்வார்கள். இது உணர்த்துவதற்காக மாத்திரமே கூறப்பட்டது. இல்லையேல் கப்ரின் வேதனைகள் விதவிதமாக கூறப்பட்டுள்ளது, அதை செவியுற்றால் உரோமங்கள் நிலையாக நின்று விடும். ஹழ்ரத் ஸய்யிதுனா மஸ்ரூக் ரஹ்மேல்லாஹ் ﷺ அவர்கள் அறிவித்துள்ளார்கள்— எந்த மனிதன் திருட்டு, மதுவருந்துதல் அல்லது விபச்சாரம் போன்ற பாவங்களில் மூழ்கி மரணித்து விடுகிறானோ அவன் மீது இரண்டு பாம்புகள் சாட்டப்படுகின்றன. அவை அவனது மாமிசத்தை கொத்தி கொத்தி தின்றுக்கொண்டே இருக்கும். (கிதாப் திக்ருல் மவத் மஅ மவ்ஸூஅ இமாம் இப்னு அபிபித்துன்யா, பாகம்-5, பக்கம்-476, எண்-257)

இவற்றை மாத்திரம் சற்று சிந்தித்துப் பாருங்கள், அதாவது ஒரு தொழுகையை விட்டதால், அல்லது ஒருமுறை பொய் கூறியதால், அல்லது ஒருமுறை புறங்கூறியதால், அல்லது ஒரு தீய பார்வையினால், அல்லது ஒருமுறை பாட்டு கேட்டதால், சினிமா பார்த்ததால், அல்லது ஒருமுறை தூசனம் பேசியதால், அல்லது கோபப்பட்டு ஷரீஅத்தின் அனுமதியின்றி யாரையாவது ஒருமுறை திட்டியதால், அல்லது ஒருமுறை தாடியை சிரைத்து விட்டதன் தண்டனையாக நெருக்கமான கப்ருக்குள், கடும் இருளிலே, அச்சமுறுத்தும் தனிமையிலே வைக்கப்பட்டு விட்டால் நிலைமை என்னவாகும்! நிச்சயமாக இறையச்சம் உடையவர்களுக்கு அதன் கற்பனையே நடுங்க வைப்பதாக உள்ளது. இது வெறும் உலகத்தின் கற்பனை தான். மாறாக அல்லாஹ் ﷻ உடைய கோபத்திற்கு ஆளாகி மரணித்த பின்னர் ஏற்படக்கூடிய கப்ரின் வேதனைகளை யாரால் சகித்துக் கொள்ள முடியும்! “ஹில்யதுல் அவ்லியாவில்” அறிவிக்கப்பட்டுள்ளது—



அடியான் கப்ருக்குள் நுழைந்ததும், அல்லாஹ் ﷻ வுக்கு பயப்படுவதற்கு பதிலாக அவன் உலகிலே எந்தெந்த பொருளுக்கு பயந்து கொண்டிருந்தானோ அவையெல்லாம் அவனை பயமுறுத்துவதற்காக வந்து விடுகின்றன. (ஹில்யதுல் அல்பியா, பாகம்-10, பக்கம்-12, எண்-14318) நாம் கப்ர் மற்றும் நரக வேதனையை விட்டும் அல்லாஹ் ﷻ விடம் பாதுகாப்பு தேடுகிறோம்.

தெளபா செய்துக்கொள் இறையருள் மிகப்பெரியது

இல்லையேல் கப்ரின் வேதனையோ மிகக்கொடியது

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-667)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## உனது இளமை உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தி விடாமல்!

புகழ் பெற்ற இறைநேசர் ஹழ்ரத் ஸய்யிதுனா மன்ஸூர் பின் அம்மார் عَلَيْهِ رَحْمَةُ اللَّهِ الْعَالَمِينَ அவர்கள் ஓர் இளைஞன் மீது தனிப்பட்ட முயற்சியை மேற்கொண்டு, அவருக்கு நன்மையின் பால் அழைப்பு விடுத்த வாறே கூறினார்கள், இளைஞனே! உன்னை உன் இளமை ஏமாற்றத்தில் போட்டு விடக்கூடாது. பல இளைஞர்கள் தெளபா செய்வதில் தாமதம் செய்து விட்டார்கள், நீண்ட நம்பிக்கையெல்லாம் வைத்திருந்தார்கள், மரணத்தை ஞாபகம் செய்யவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் நான் தெளபா செய்துக் கொள்வேன் என்று கூறிவிட்டு, அவர்கள் தெளபாவை விட்டும் அலட்சியமாக இருந்தார்கள். கடைசியில் கப்ருக்குள்ளே சென்று விட்டார்கள். அவர்களுக்கு சொத்துக்களோ, அடிமைகளோ, தாய் தந்தையரோ, பிள்ளைகளோ எந்த பயனையும் அளிக்கவில்லை. எவ்வாறெனில் குர்ஆன் ஷரீஃபின் 19-வது பாகத்தில் சூரதுஷ் ஷுஅராவின் 88 மற்றும் 89-வது வசனங்களில் கூறப்பட்டுள்ளது-

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ ﴿٨٨﴾ إِلَّا مَنْ آتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ ﴿٨٩﴾

**கன்ஸூல் ஈமானின் பொருள்-** அந்த நாளில் செல்வமும், பிள்ளைகளும் பயனளிக்காது, தூய உள்ளத்தை அல்லாஹ்விடம் கொண்டு வந்தவரைத் தவிர.

மண்ணிலே கலந்தனர் பெருமைக்குரியோர் எத்தனையோ

ஓரிடத்தில் படுத்தனர் திரிந்தலைந்தோர் எத்தனையோ

அறிகுறியின்றி போயினர் புகழ் பெற்றோர் எத்தனையோ

பூமி தன்னில் விழுங்கி விட்ட இளைஞர்கள் எத்தனையோ

மனதை பறிகொடுத்து மயங்கும் தலமல்ல இவ்வுலகம்

இது படிப்பினை பெறும்தலம் பரிகாசமல்ல

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ



## தூய உள்ளம் என்பதென்ன?

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** “கல்பெ ஸலீம்” அதாவது தூய உள்ளம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், உள்ளமானது எல்லாவித அவநம்பிக்கைகளை விட்டும் தூய்மையாக இருத்தலாகும். ஸத்ருல் அஃபாழில் ஹழ்ரத் அல்லாமா மௌலானா ஸய்யித் முஹம்மத் நஃமுத்தீன் முராதாபாதி **عَلَيْهِ سَلَامٌ** அவர்கள் இந்த வசனங்களின் கீழ் கூறுகின்றார்கள், எவர் இணைவைத்தல், இறைமறுப்பு மற்றும் நயவஞ்சகம் ஆகியவற்றை விட்டும் தூய்மையாக உள்ளாரோ, அவருக்கு அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்த அவருடைய பொருளும் பயனளிக்கும், நல்ல நேர்மையான பிள்ளைகளும் பயனளிப்பார்கள். ஹதீஸ் ஷரீஃபில் வந்திருப்பது போல், அதாவது மனிதன் மரணிக்கும்போது அவனது அமல்கள் யாவும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன, மூன்று செயல்களைத் தவிர. ஒன்று நேமமான தருமங்கள், இரண்டாவது மக்கள் பயனடையக்கூடிய பொருட்கள், மூன்றாவது அவனுக்காக துஆ செய்யும் நேர்மையான பிள்ளைகள். (முஸ்லிம், பக்கம்-886, ஹதீஸ்-1631 - கஸாயினில் இரஃபான், பக்கம்-593)

மீஸூனில் நின்றுள்ளனர் அமல்கள் நிறுக்கப்படுகின்றன  
அத்தார் காதிரியின் கண்ணியத்தைக் காத்திருங்கள்

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-195)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## ஐந்துடன் நேசம், ஐந்துடன் அலட்சியம்

அலட்சியத்தை விட்டும் விழிப்படைவச் செய்யும் நன்மையின் பால் அழைப்பின் மீது அடிப்படையாக உள்ள ஐந்து மதனி மலர்களை கேளுங்கள். முஸ்தஃபா **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுடைய அறிவிப்பு என்னவென்றால், **سَيَأْتِي زَمَانٌ عَلَى أُمَّتِي يُحِبُّونَ حَمْسًا وَيَنْسُونَ حَمْسًا** - என் உம்மத்தார்களில் ஒரு காலம் விரைவில் வரப்போகிறது, அவர்கள் ஐந்தை நேசிப்பார்கள், ஐந்தை மறந்து விடுவார்கள்.

1. **يُحِبُّونَ الدُّنْيَا وَيَنْسُونَ الْآخِرَةَ** - உலகத்தை நேசிப்பார்கள், மறுமையை மறந்து விடுவார்கள்.
2. **وَيُحِبُّونَ الْمَالَ وَيَنْسُونَ الْحِسَابَ** - செல்வத்தை நேசிப்பார்கள், கணக்கு வழக்கை மறந்து விடுவார்கள்.
3. **وَيُحِبُّونَ الْخَلْقَ وَيَنْسُونَ الْخَالِقَ** - படைப்பினங்களை நேசிப்பார்கள், படைத்தவனை மறந்து விடுவார்கள்.
4. **وَيُحِبُّونَ الدُّنْيَا وَيَنْسُونَ الْآخِرَةَ** - பாவங்களை நேசிப்பார்கள், தெளபாவை மறந்து விடுவார்கள்.
5. **وَيُحِبُّونَ الْقُصُورَ وَيَنْسُونَ الْقُبُورَ** - மாளிகைகளை நேசிப்பார்கள், மய்யவாடியை மறந்து விடுவார்கள்.

(முகாஷ்ஃபுல் குலூப், பக்கம்-34)

சுக வாழ்வும் மாளிகையும் இருக்கிறது ஒருபுறம்  
 மரணம் உன்னை தொடர்ந்து நோக்குகிறது மறுபுறம்  
 உன் அறிவீனத்தை விட்டு வெளியேறு இப்புறம்  
 உன் வாழ்க்கைப் பாணியை மாற்றிவிடு அப்புறம்  
 மனதை பறிகொடுத்து மயங்கும் தலமல்ல இவ்வுலகம்  
 இது படிப்பினை பெறும்தலம் பரிகாசமல்ல

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## பாட்டுக் கூத்தை விட்டும் தெளபா கிடைத்து விட்டது

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** இறைவனின் திருப்பொருத்தை பெறவும், உள்ளத்தில் இறையச்சத்தை எழுப்பிடவும், ஈமானுடைய பாதுகாப்பின் கவலையை பெருக்கிடவும், மரண நினைவை பதித்திடவும், தன்னை கப்ர் மற்றும் நரக வேதனையைக் கொண்டு அச்சமூட்டிடவும், பாவச் செயல்களின் பழக்கத்தை அழித்திடவும், தன்னைத்தானே சுன்னத்துக்களுக்கு கட்டுப்படுத்திடவும், உள்ளத்திலே நாயகத்துடைய இஷ்கின் விளக்கை ஏற்றிடவும், மேலும் ஜன்னதுல் ஃபிர்தவ்ஸில் மக்கி மதனி முஸ்தஃபா **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அண்மையைப் பெற்றிடும் ஆவலை அதிகரித்திடவும் அல்குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிக்கின்ற அரபியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான **தஃவதே இஸ்லாமியின்** மதனி சூழலுடன் எந்நேரமும் இணைந்திருங்கள்.

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் நாயகத்தின் ஆஷிகீன்களுடன் மதனி காஃபிலாவிலே சுன்னத்துக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்வதோடு, ஃபிக்ரெ மதீனா (மதீனத்துச் சிந்தனை) மூலம் தினமும் மதனி வெகுமதிகளின் பதிவேட்டை பூர்த்தி செய்து ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் ஆரம்ப 10 நாட்களுக்குள் உங்கள் பொறுப்புதாரியிடம் ஒப்படைத்து வாருங்கள். உங்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக ஒரு மதனி வசந்தத்தை அறிவிக்கிறேன். **பாபுல் இஸ்லாம்** (சிந்த) ஹைதராபாத்தைச் சார்ந்த ஓர் இஸ்லாமிய சகோதரர் எழுதிய கடிதத்தின் சுருக்கம், நான் உலகக் கேளிக் கூத்துக்களிலே வாழ்நாளாகக் கழிக்கின்ற ஓர் உல்லாச இளைஞனாகவும், தொழுகை மற்றும் சுன்னத்துக்களை விட்டு தூரமாக விலகியும் இருந்தேன். உலகின் எண்ணற்ற ஒழுக்கமற்ற செயல்கள், உதாரணமாக பாட்டுக் கூத்துக்கள், சினிமாக்கள், நாடகங்கள் போன்வற்றிலே மூழ்கியிருந்தேன். நான் இந்த மதனி சூழலில் வருவதற்கான காரணமாக அமைந்தது எதுவென்றால், ஹிஜ்ரி 1429, ரமழானுல் முபாரக் கிறிஸ்துவ ஆண்டின் பிரகாரம் 2008 இல் மதனி சேனல் ஆரம்பமாகி, கேபில் வாயிலாக அதன் மதனி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வரலாயிற்று. அல்லாஹ் **ﷻ** வுடைய கருணையைக் கொண்டு நான் அந்தத் தொடர்களை பார்த்தபோது அது எனக்கு மிகவும் பிடித்தது. நான் என் பெரும்பாலான நேரங்களில் மதனி சேனலைத்தான் பார்க்கலானேன். ஒருமுறை மதனி சேனலில் சுன்னத்துக்கள்

நிறைந்த ஒரு பயான் ‘கருந்தேள்’ எனும் தலைப்பில் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. இறையச்சத்தால் நான் அப்படியே நடுநடுங்கி, அதே சமயம் தன் முகத்தில் தாடியை வளர்க்கவும் நான் முடிவு செய்து கொண்டேன். மேலும் மதனி சேனலில் “பாட்டுகளின் 35 குஃப்ரான கவிதைகள்” என்ற தலைப்பில் பயான் கேட்டபோது நான் உடனே அதே தருணம் பாட்டு கேட்பதை விட்டும் தௌபா செய்து கொண்டேன். மதனி சேனலில் பைஅத் செய்விக்கப்பட்ட போது, **اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ** நானும் ஹழ்ரத் **கௌஸுல் அஃலம்** ஸய்யிதுனா ஷேக் அப்துல் காதிர் ஜீலானி **رَبِّ السَّامِعِينَ** அவர்களுடைய முரீதாகி, காதிரியாகவும் மாறி விட்டேன். அல்லாஹ் **عَلَيْهِ السَّلَام** வுடைய கிருபையைக் கொண்டு ஜமாஅத்துடன் தொழுவதையும் பழக்கப்படுத்திக் கொண்டேன். கருணைக்கு மேல் கருணை என்னவென்றால், இந்த கடிதத்தை எழுதும் இந்நேரத்தில் உலகளாவிய மதனி மர்கஸான ஃபைஸலானே மதீனா, பாபுல் மதீனா (கராச்சி) வில் தஃவதே இஸ்லாமியின் தலைமையில் நடைபெறும் ரமழானுல் முபாரக்கின் 30 நாட்களுடைய சுன்னத்துக்கள் நிறைந்த இஃதிகாஃபில் கலந்துக் கொண்டுள்ளேன்.

சுன்னாக்களை கொண்டு வரும் வீடு வீடாக மதனி சேனல்  
நாம் ஏன் விரும்பக்கூடாது மனமுவந்து மதனி சேனல்

பாவங்களின் நோயாளிகளே, குணம் உமக்கு வேண்டுமெனில்  
பொட்டுக்கொண்டே இருங்கள் எந்நேரமும் மதனி சேனல்

பாவங்களை விட்டு மீட்சி பெற பல வழிகள் இതിலுண்டு  
**اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ** சுவர்க்கம் நுழைவதற்கும் வழியிண்டு

(வஸாயிலே பக்ஷிஷ், பக்கம்-605, 606)

**صَلُّوْا عَلَی الْحَبِیْبِ صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَیْ مُحَمَّدٍ**

## நன்மையின் பால் அழைத்தவாறே இறையச்சத்தால் அழுது விட்டார்கள்

நமது மார்க்க பெரியார்கள் **عَلَيْهِ السَّلَام** நன்மையின் பால் அழைப்பு விடும் எந்த வாய்ப்பையும் நழுவ விட மாட்டார்கள். பாதையில் நடக்கும் போது மாறாக பயணத்தின் போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் “நன்மையின் பால் அழைப்பை” செய்து விடுவார்கள். ஹழ்ரத் ஸய்யிதுனா இப்றாஹீம் பின் பஷ்ஷார் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் அறிவிக்கின்றார்கள்- நான் ஃபஸவீ **عَلَيْهِ السَّلَام** அவர்களுடன் ஷாம் தேசத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தேன். வழியிலே ஒரு மனிதர் ஓடோடி அவர்களிடம் வந்து சலாம் கூறி விட்டு சொன்னார், **அபூபுசப் அவர்களே!** எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்கள். அதை கேட்டதும் அவர்கள் **عَلَيْهِ السَّلَام** அழுது விட்டார்கள். மேலும் அவர்கள் (நன்மையின் பால் அழைப்பை விடுத்தவாறே) கூறினார்கள், சகோதரரே! நிச்சயமாக இரவும் பகலும் (அவசரமாக) வருவதும் போவதும்,

உங்கள் உடல் கரைந்து போவதையும், ஆயுள் முடிந்து போவதையும் மேலும் ஒவ்வொரு கணமும் மரணம் மிக மிக நெருங்கி வருவதையும் சுட்டிக் காட்டுகிறது. அதனால் என் சகோதரரே! உங்களுடைய **நல்ல முடிவை** தெரிந்து கொள்ளாதவரை, சுவர்க்கத்திற்கு செல்வீரா அல்லது நரகமே நிலையாகுமா என்பதை அறிந்து கொள்ளாதவரை, மேலும் உங்கள் இறைவன் உங்களது பாவங்கள் மற்றும் அலட்சிய போக்கின் காரணத்தினால் கோபம் கொண்டுள்ளானா அல்லது தனது அருளைக் கொண்டு உம்முடன் பொருந்திக் கொண்டுள்ளானா என்பதை விளங்கிக் கொள்ளாதவரை நீங்கள் ஒருபோதும் அமைதியுடன் அமர்ந்து விடக்கூடாது. **பலவீனமுள்ள மனிதனே!** உமது தகுதியை மறந்து விடாதீர். உமது ஆரம்பம் ஓர் “அசுத்தமான துளி” யாகும். முடிவோ அழுகிப்போகும் பிணமாகும். இப்போது இந்த அறிவுரை விளங்கவில்லை என்றாலும் வெகுவிரைவில் விளங்கி விடும். அந்நேரம் நீங்கள் கப்ருக்குள் செல்வீர்கள். அங்கே பாவங்களின் மீது வருத்தம் ஏற்படும், ஆனால் அது பயனேதும் தராது. இவ்வாறு கூறி விட்டு அவர்கள் **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَیْهِ** அழ ஆரம்பித்து விட்டார்கள். அந்த மனிதரும் அதன் விளைவால் அழலானார். அறிவிப்பாளர் கூறுகின்றார்கள், அந்த இருவரும் அழுவதைப் பார்த்து நானும் அழலானேன். கடைசியில் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்து விட்டனர். (தும்புல் ஹவா, பக்கம்-437)

உண்மை தெளபாவின் பாக்கியம் வழங்கிடு

அண்ணலாரின் பொருட்டினால் இறைவா

நீ கோபம் கொண்டு விட்டால் என் மீது

எதற்கும் தகுதியற்று போவேன் இறைவா

صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَیْ مُحَمَّدٍ

## பாராவது அழுவதைக் கண்டால் நீங்களும் அழுங்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நமது மார்க்கப் பெரியார்களின் **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَیْهِ** இறையச்சத்தை பார்த்தீர்களா! சில சமயங்களில் நன்மையின் பால் அழைக்கும் போது இறையச்சத்தால் அவர்களுக்கு அழுகை வந்து விடுகிறது. இன்றும் நன்மையின் பால் அழைப்பு விடுக்கும்போது யாரேனும் இறையச் சத்தால் அழுது விட்டால், அழுதுக் கொண்டே பயன் செய்தால், அழுதழுது துஆ கேட்டால், குர்ஆன் ஷரீஃப் அல்லது கஸீதாவை கேட்டு அழுது விட்டால், இது அவருக்கு மிகப்பெரிய பாக்கியத்திற்குரிய விடயமாகும். அவரை முகஸ்துதி செய்பவராகக் கருதி கெட்டெண்ணம் கொள்ளக்கூடாது. ஏனெனில் முஸ்லிம்களின் மீது கெட்டெண்ணம் கொள்வது ஹராமும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் காரியமுமாகும். அடுத்தவர்கள் மீது கெட்டெண்ணம் கொண்டு தங்கள் உள்ளங்களை எரித்துக் கொள்பவர்களுக்கு, அது அவர்களுக்கே கேடாகும். ஹழ்ரத் ஸய்யிதுனா மக்ஹூல் திமஷ்கி **عَلِیُّ بْنُ الْحُسَيْنِ** அவர்கள் அறிவிக்கின்றார்கள், யாராவது அழுவதைக் கண்டால் நீங்களும் அழுங்கள். மேலும் அவரைப் முகஸ்துதி செய்பவராக எண்ணாதீர்கள். நான் ஒரு முறை அழுதுக் கொண்டிருந்த ஒருவரை முகஸ்துதி என எண்ணி விட்டேன். அதனால் நான் ஓராண்டு காலம் வரை அழுவதை விட்டும் தூரமாக்கப்பட்டு விட்டேன்.

(தன்பீஹூல் முந்தர்ரீன், பக்கம்-107)

நபி நினைவில் அழுபவர்கள் நம் அன்பர்களுக்கு  
ஆயிரம் தான் அந்நியரெனினும் நம்மவர் போன்றே

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## முகஸ்துதி செய்பவன் முட்டாள்களின் தலைவன்

துஆ போன்ற விடயங்களில் யாராவது அழுவதைக் கண்டு எந்தவொரு ஆதாரமுமின்றி அவரை முகஸ்துதி செய்பவராக நினைப்பவன் நிச்சயமாக குற்றவாளியாகவும், நரக நெருப்புக்கு தகுதியுடைவனு மாவான். ஆனால் அழுபவன் அவன் ஏன் அழுகிறான் என்பதை தானாகவே 112 முறை கவனித்துப் பார்க்க வேண்டும். அதில் ஒரு சிறிதளவு முகஸ்துதி இருந்தாலும் அதனை சீர்திருத்திக் கொள்ளாத வரையில் அழுவதை விட்டும் விலகியே இருக்க வேண்டும். நிச்சயமாக **முகஸ்துதி செய்பவன் முட்டாள்களின் தலைவனாவான்.**

யாராவது ஒரு மனிதரை தன்னைப்பற்றி கவர வைக்க, அவரின் வாயிலாக பாராட்டுரைகளை கேட்கும் அந்த நிலையற்ற சுவையைப் பெற, தம்மைத் தாமே அவர் கண்ணெதிரில் நல்லவனாக காண்பிக்கும் ஆர்வத்தின் மீது அவர் நம்மைப் பெருமையாக நோக்கி, அதைக் கொண்டு உள்ளத்திலே இன்பம் ஏற்பட, இப்படியான மிகச் சாதாரண சுவைக்காக பிரபஞ்சத்து இரட்சகனிடமிருந்து கிடைக்கின்ற மாபெரும் வெகுமதிகளை பணயம் வைத்து விடுகிறான். அதன் பயனற்ற தன்மையின் விளைவை அவன் இந்த உலகத்திலும் கண்டு கொள்கிறான். அதாவது இந்த இழிசெயலுக்கு சொந்தக்காரனான முகஸ்துதிக் காரன் யாருடைய பார்வையில் இவன் நல்லவனாக காட்சியளிக்க முயற்சித்தானோ அவர் இவனைக் கண்டு கொண்டாரா இல்லையா என்பதும் தெரியாது! ஒரு பேச்சுக்கு அவரை கவர்ந்திருந்தாலும், அதனால் ஏதோ சில பாராட்டு வார்த்தைகளை தெரிவித்திருந்தாலும், பொதுவாக தன்னைப் பற்றிய பாராட்டு வார்த்தைகளை கேட்கும் பாக்கியம் ஒரு சிலருக்கே கிடைக்கின்றன! யாராவது நேரடியாக பாராட்டு வார்த்தைகளை தெரிவித்திருந்தாலும் அது இவனது அழிவைத்தான் அதிகரிக்கும். அழுது புலம்புபவர்கள், கூக்குரலிட்டு அழுபவர்கள் அல்லது அமல்களை வெளிக்காட்டுபவர்களைப் பற்றி, இவர்கள் முகஸ்துதி செய்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்து விட்டால், மக்கள் அவர்களைக் கொண்டு நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்பதை நம்புங்கள். இப்போது சிந்தித்துப் பாருங்கள், அல்லாஹ் ﷺ வுக்கு அனைத்தும் தெரியும் எனும்போது இத்தகைய சந்தர்ப்பத்தில் அல்லாஹ் ﷺ வுடைய கோபம் எந்தளவு பயங்கரமாக இருக்கும்!

இன்று கண்ணியம் மறுமையிலே குறை திறக்கப்பட்டால்

இழிநிலையின் ஆபத்தில் சிக்குவேனே இறைவா!

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-91)

## அமல்கள் அனைத்தும் வீணாகி விடும்

முகஸ்துதியை விட்டு மீள்வதற்கான உணர்வை அதிகரிக்கும் எண்ணத்துடன் “நன்மையின் பால் அழைப்பு” விடுத்தவாறு சில வசனங்களையும், அறிவிப்புகளையும் இங்கே குறிப்பிடப்படுகிறது. நிச்சயமாக மறுமைக்கு பதிலாக இம்மைக்கு அதிமுக்கியத்துவம் வழங்கும் அறிவீன முகஸ்துதிகாரர்களுடைய அமல்களின் நன்மைகள் அனைத்தும் வீணாகி விடும். தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட திருக்குர்ஆனின் மொழியாக்கம் “கன்ஸூல் ஈமான் மஅகஸூஅஇனுல் இர்ஃபான்” பக்கம் 418 முதல் 419 வரை, பாகம்-12 சூரா ஹித் 15-வது வசனத்தின் இறைவன் அறிவித்துள்ளான்-

﴿مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزَيَّنَّهَا نُوفَّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَمُ فِيهَا لَا يُخْشَوْنَ﴾

**கன்ஸூல் ஈமானின் பொருள்-** எவர் உலகியல் வாழ்வையும், அழகு ஒப்பனைகளையும் விரும்புகின்றாரோ அவருக்கு நாம் அதன் பலனை முழுமையாகக் கொடுத்து விடுவோம், அதில் குறைவாக கொடுக்க மாட்டோம்.

ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னு அப்பாஸ் رضي الله تعالى عنه அவர்கள் இந்த வசனத்தின் விரிவுரையில் கூறுகின்றார்கள்- அதாவது, முகஸ்துதிகாரர்களுக்கு இந்த உலகத்திலேயே அவர்களுடைய நன்மைகளுக்குரிய கூலி கொடுக்கப்பட்டு விடுகிறது, அவர்களின் மீது ஒரு சிறிதளவும் கொடுமை செய்யப்பட மாட்டாது. (தஃப்ஸீரெ தபரீ, பாகம்-7, பக்கம்-13)

முகஸ்துதியை விட்டு காப்பாற்று இறைவா

உளத்தூய்மை உடையவனாக ஆக்கிடு இறைவா

## முகஸ்துதி நிறைந்த அமல் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் வெளியிடப்பட்ட 166 பக்கங்கள் அடங்கிய “**ரியாகாரி**” எனும் நூலின் 16-வது பக்கத்தில் வந்துள்ளது- தூதுத்துவ தலைவர், நபித்துவ நாயகர், வாரி வழங்குவதில் வள்ளவர், மேன்மைக்கும், உயர்வுக்கும் மகத்தானவர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்- ஒரு அமலில் கடுகளவு முகஸ்துதி இருந்தாலும் அதனை அல்லாஹ் عَزَّ وَجَلَّ ஏற்றுக்கொள்வதில்லை. (அத்தர்ஹீப் வத்தர்ஹீப், பாகம்-1, பக்கம்-36, ஹதீஸ்-27)

பாசாங்கை விட்டு இறைவா என்னை காத்தருள்

தனதருளினால் உளத்தூய்மையாளனாக ஆக்கியருள்

## முகஸ்துதி புரிவோர் மீது சுவர்க்கம் ஹராமாகும்

ஈருலகப் பேரரசர், மக்கத்து மாமன்னர், மதீனத்து மாவேந்தர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின்

படிப்பினைத்தரும் அறிவிப்பு என்னவென்றால், அல்லாஹ் ﷻ ஒவ்வொரு முகஸ்துதிகாரன் மீதும் சுவர்க்கத்தை ஹராமாக்கி விட்டான். (ஐம்உல் ஜவாமிஃ லிஸ்ஸுயூதி, பாகம்-2, பக்கம்-242, ஹதீஸ்-5329)

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** யார் ஈமானுடன் உலகை விட்டு செல்கிறார்களோ, அல்லாஹ் ﷻ நாடினால் கணக்கின்றி மன்னித்து விடலாம், அவன் நாடினால் தண்டனை அளித்து விட்டு சுவர்க்கத்தில் நுழையவும் செய்திடுவான். எனவே **முகஸ்துதிகாரன் மீது சுவர்க்கம் ஹராமாகும்** என்பதன் விளக்கத்திலே ஹழ்ரத் அல்லாமா முஹம்மத் அப்துர் ரஹ்மான் மனாவி **عليه السلام** அவர்கள் அறிவிக்கின்றார்கள்- அதாவது, முகஸ்துதி செய்யக்கூடிய முஸ்லிம் ஆரம்பத்தில் சுவர்க்கம் நுழைய மாட்டான்.

(பைமுல் கதீர் லிம்மனாவி, பாகம்-2, பக்கம்-286, தஹ்தல் ஹதீஸ்-1725)

பாவங்களை எனது மன்னித்திடு இறைவா  
முகஸ்துதியை விட்டு களைப்பாக்கிடு இறைவா

## முகஸ்துதியை இந்த உதாரணத்தால் தெரிந்துக்கொள்ளுங்கள்

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபுஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கஃஸ்சாலி **عليه السلام** அவர்கள் **முகஸ்துதியை** இந்த உதாரணத்தைக் கொண்டு விளங்கப்படுத்துகிறார்கள்- ஒருவர் அரசரின் முன்னால் பணியாளனைப்போல் நாள் முழுக்க நின்றுக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது நோக்கமோ அரசரின் அண்மையை பெறுவதல்ல, மாறாக அங்குள்ள யாரோ ஒரு அடிமைப் பெண்ணைப் பார்ப்பதுதான். எனவே இது (அவன் அவ்வாறு நின்றிருப்பது) நிச்சயமாக அரசனை கேலி செய்வதைப் போலத்தான். அதேபோல் ஒருவன் அல்லாஹுதஆலாவின் வழிபாட்டை அவனது பலவீனமான, திக்கற்ற ஒரு மனிதனுக்கு காட்டுவதற்காக செய்து, அது அவனுக்கு பிரயோஜனமும் தராது, கெடுதலும் விளைவிக்காது எனும்போது, அதைவிட வெறுக்கதக்க, இழிவான ஒரு காரியம் என்னவாக இருக்க முடியும்! (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-369)

நற்காரியங்களில் தூய்மையை தந்திடுவாய் இறைவா  
நல்லுள்ளமும் நல்லறிவையும் தந்திடுவாய் இறைவா

## முகஸ்துதியின் வரைவிலக்கணம்

முகஸ்துதியின் சில நஷ்டங்களை அறிந்துக்கொண்டோம். வாருங்கள்! இப்போது பாவங்கள் நிறைந்த முகஸ்துதி என்பது என்ன என்பதைப் பார்ப்போம். முகஸ்துதி என்பதன் வரைவிலக்கணம் என்னவென்றால், “அல்லாஹ் ﷻ வுடைய திருப்பொருத்தத்திற்கு மாறாக வேறொரு நோக்கத்துடன் இபாதத் செய்வதாகும்.” அதாவது மக்கள் அவனது இபாதத்தை அறிந்து, அதன் மூலம் அவன் மக்களிடமிருந்து பொருளை ஈட்ட வேண்டும், அல்லது மக்கள் அவனை பாராட்ட வேண்டும், நல்ல மனிதன் என்று எண்ண வேண்டும் அல்லது அவனை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இபாதத் செய்வது.

(அஃஸ்வாஜிர் பாகம்-1, பக்கம்-76)



## முகஸ்துதிக்கு 80 உதாரணங்கள்

(இங்கு தரப்படும் உதாரணங்கள் முகஸ்துதியைச் சார்ந்தவைதான் என்றாலும் பல இடங்களில் எண்ணங்களின் மாறுபாட்டால் சட்டங்கள் மாறுபடலாம்)

## தொழுகையைப் பற்றிய முகஸ்துதியின் I I உதாரணங்கள்

1. ஒருவர் தன்னை எல்லோரும் தொழுகையாளி என்று கூற வேண்டும் என்பதற்காக தொழுகையை தொடர்ந்து கடைபிடித்து வருதல்.
2. ஹாஃபிழான ஒருவர் தனக்கு பணம் கிடைக்கும் என்பதற்காக தராவீஹ் தொழுகையில் குர்ஆனை ஒதுதல்.
3. தன் திருமண நாளில் அல்லது வீட்டில் மரணம் நிகழ்ந்து விடும் நேரங்களில் சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் கலந்து கொள்வது, ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்ற முனைவது அல்லது ஸதாஏ மதீனா செய்வது (முஸ்லிம்களை ஃபஜர் தொழுகைக்கு எழுப்புவதற்காக வீட்டிலிருந்து வெளியாவது) ஏனெனில் மக்கள் பாராட்ட வேண்டும், இப்படியான நேரத்திலும் அவர் நன்மையான காரியங்களில் பங்கு பெறுவதை விடவில்லையே என்று மக்கள் புகழ வேண்டும் என்பதற்காக செய்வது. (மற்ற நேரங்களில் முறையின்றி அதை ஒத்திப்போட்டும் இருப்பார்.)
4. மக்களை வசப்படுத்துவதற்காக அவர்களின் எதிரில் மிகவும் நிதானமாகவும், பணிவடக்கத்துடனும் தொழுகையை நிறைவேற்றுவதல்.
5. பெரிய இரவுகளில் திகர், கஸீதா இஜ்திமாக்களில் இரவில் விழித்திருப்பது அல்லது ஏதாவதொரு இரவில் தஹஜ்ஜுத் தொழுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் மறுநாள் பகலில் எல்லோர் முன்னிலையிலும் கண்ணைக் கசக்குதல் அல்லது சோம்பல் முறித்தல். ஏனெனில், நான் இரவு தூங்கவே இல்லை, இரவு முழுக்க நன்மையான காரியங்களிலேயே ஈடுபட்டிருந்தேன் என்று மக்களுக்கு காட்டுவதற்காக.
6. மற்றவர்களுக்கு முன்னால் இஷ்ராக், ஞஹா, அவ்வாபீன் மற்றும் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுவதல், ஏனெனில், மக்கள் இவரை நஃபில் தொழுகையும் விடாதவர் என நினைக்க வேண்டும் என்பதற்காக.
7. ஒருவரைப் பற்றி இவர் தஹஜ்ஜுத் தொழுகையும், நஃபிலான நோன்பையும் விடாதவர் என மக்கள் நல்ல அபிப்பிராயம் கொண்டிருப்பார்கள். அது உண்மையாக இருக்காது. அவர் முன்னால் யாராவது அந்த நற்குணங்களைக் குறித்து பாராட்டு தெரிவித்தால் அந்த நற்பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் புன்சிரிப்புடனே சிரத்தை தாழ்த்திக் கொள்ளுதல்.

8. தஹஜ்ஜுதுக்காக எழுகின்ற பாக்கியம் கிடைத்தால் எழுந்த உடனே சத்தமாக இருமுதல், அல்லது ஏதேனுமொரு காரியம் செய்தல் அதைக்கொண்டு மனைவி அல்லது வீட்டிலுள்ளவர்கள் விழித்துப் பார்த்து, ஆஹா, இவர் தஹஜ்ஜுதுக்காக எழுந்துள்ளார் என அவர் உள்ளத்தில் நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்குதல்.
9. நல்ல மனிதர் என மக்கள் கூற வேண்டும் என்பதற்காக தொழுகையை முடித்து விட்டு பள்ளிவாசலில் நீண்ட நேரம் தங்கியிருத்தல்.
10. மக்களின் மனதை கவரவும், அவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் தொழுகையில் முதல் வரிசையில் இடம் பிடிக்க முயற்சித்தல்.
11. மக்களின் மனதை கவரவும், முதல் வரிசைக்கும், ஜமாஅத்துடன் தொழுவதற்கும் பேராசைக் கொண்டவர் என மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவும், முதல் வரிசை அல்லது ஜமாஅத் விடுபட்டு விட்டால் மக்களுக்கு முன்னால் வருத்தம் தெரிவித்தல்.

## மார்க்க அழைப்பாளர்களுக்கான முகஸ்துதியின் 18 உதாரணங்கள்

1. மக்கள் இவரது பயானைக் கேட்டு பாராட்ட வேண்டும், நல்ல பிரச்சாரகர் என்று கூற வேண்டும் என்பதற்காக இஜ்திமா போன்றவற்றில் சொற்பொழிவாற்றுவதல்.
2. சொற்பொழிவாற்றும் போது மனதில் பதியக்கூடிய வார்த்தைகளை அழகான முறையில் கூறுவது அல்லது உற்சாகத்துடன் கவிதைகளைப் படிப்பது. ஏனெனில், கேட்பவர்கள் பாராட்டும் விதமாக புகழுரைகளையும், உரத்த குரலில் **سبحن الله** என்றும், வாஹ், வாஹ், மஹ்பா என்றும் கூறவேண்டும், பயானைப் புகழ்வதோடு, வீரப்பேச்சாளர் என்று பாராட்டவும் வேண்டும் என்பதற்காக.
3. சொற்பொழிவுகளிலே, மக்கள் தம்மை நல்ல படித்தவன் என்று நம்புவதற்காக, உயர்ந்த கூற்றுகள், மிகச்சிரமமான வார்த்தைகள், அரபி மற்றும் ஆங்கில கருத்துகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது.
4. பயான் கேட்பவர்கள் அவரை இறைவழியிலே தியாகம் செய்பவர் என்று கருத வேண்டும் என்பதற்காக, சொற்பொழிவின் ஆரம்பத்திலே இவ்வாறு கூறுவது- நான் 6 நாட்களாக தொடர்ந்து பயணத்தில் இருக்கிறேன், இப்போதும் 13 மணித்தியாலம் பயணம் செய்து இங்கே வந்துள்ளேன், மிகவும் களைத்து விட்டிருக்கிறேன், இதுவரை நான் சாப்பிடவுமில்லை ஆனாலும் பயான் செய்ய வந்து விட்டேன் இதுபோன்றவை.
5. இஸ்லாமிய சகோதரர்களுக்கு உதாரணமாக இவ்வாறு கூறுவது- நான் 25 மாதங்களாக மதனி காஃபிலாவின் பயணியாக இருக்கிறேன், நான் வக்ஃபே மதீனா ஆகி விட்டேன், ஆரம்ப நாளிலிருந்து தினமும் பயான் செய்து வருகிறேன், இப்போதெல்லாம் சில நாட்களாக தொடர்ந்து மதனி

மஷூரா நடைப்பெற்று வருகிறது, ஒவ்வொரு மாதமும் இரண்டு (அல்லது நான்கு) மதனி காஃபிலாக்களிலே மூன்று நாட்களுக்காக பயணத்தை மேற்கொண்டு வருகிறேன், மேலும் இத்தனை வருட காலமாக ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மதனி காஃபிலாவில் பிரயாணம் செய்யும் ஏற்பாடும் உள்ளது. ஆக இப்படியான பேச்சுக்களால் மக்களிடையே மதிப்பைத்தேடி, எல்லோருடைய பாராட்டையும் பெற வேண்டும், இஸ்லாமிய சகோதரர்கள் இவரை முன்னுதாரணமாகக் காட்ட வேண்டும் மேலும் மார்க்கத்திற்காக நிறைய தியாகங்களை செய்பவர் எனக்கூற வேண்டும் என்பதற்காக.

6. உணர்ச்சி வசப்பட்டு ஒரே நாளில் ஃபைஸானே சுன்னத்திலிருந்து 50 அல்லது 100 தடவைகள் தர்ஸ் செய்வது. அதனால் நிறைய புகழும், உற்சாகமெனும் பெயரில் பாராட்டும், தஃவதே இஸ்லாமியின் பெரிய பொறுப்பாளர்கள் மூலம் பாராட்டும், வெகுமதிகளும் பெறவேண்டும் என்பதற்காக.
7. யாராவது முக்கியமான ஒரு நபருக்கு முன்னால் சுன்னத்துக்கள் நிறைந்த பயான் செய்ய வாய்ப்பு கிடைத்தால், நல்ல அலங்கார வார்த்தைகளால் சிறப்பாகப் பேசுவது— ஏனெனில், அவரை கவர்ந்து, பாராட்டு பெற வேண்டும் என்பதற்காக.
8. ஒரு முபல்லிஹானவர் (பிரச்சாரகர்) அரசியல், அரசாங்கம் அல்லது உலகியலைச் சார்ந்த முக்கியமான ஒரு நபரோடு தொடர்பு வைத்துக்கொள்வது— ஏனெனில், அது மக்களுக்குத் தெரிய வேண்டும் அல்லது அவரே தனக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளதென காட்டுவதற்காக. அதாவது இவர்கள் என்னிடம் துஆ செய்யுமாறு வேண்டுகிறார்கள், அவரோ என் கையை முத்தமிட்டார், அந்த நபரிடம் எனக்கு நல்ல மரியாதையுண்டு இதுபோன்றவை.
9. ஒரு சில பிரச்சாரகர் இவ்வாறு செய்வது, அதாவது, யாராவது அதிகாரி அல்லது மந்திரி போன்றவர்கள் தம் வீட்டிற்கு வந்து விடவேண்டும். ஏனெனில், இவரை பெரும்பெரும் மனிதர்களெல்லாம் நம்பியுள்ளார்கள், இவரிடம் துஆ செய்விக்க அல்லது பரகத் பெற வருகிறார்கள் என்று அடுத்தவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக.
10. யாராவது உலகியலைச் சார்ந்த முக்கியமான ஒரு நபருக்கு சீர்திருத்த பேச்சுக்களை கூறுவது அல்லது அவரது தவறைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்துவது, ஏனெனில், எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இவர் பயப்படுவதில்லை, ஷரீஅத்தின் சட்டங்களை அறிவிப்பதில் யாருக்கும் இவர் இணங்கி போவதில்லை என்பதைக் காட்டுவதற்காக.
11. யாராவது ஒரு பெரிய மனிதருக்கு தாடி வளர்க்கச் செய்து விட்டார் அல்லது வழிகெட்ட ஒரு மனிதனுக்கு தெளபா செய்ய தூண்டி விட்டாரெனில், தன்னுடைய இந்தப்பெருமையை சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துதல் அல்லது இஸ்லாமிய சகோதரர்களிடையே தன்னுடைய இந்தச்செயலை (மதனி வசந்தத்தை) கூறிக்கொண்டிருத்தல்.

12. பார்ப்பவர்கள் மனதை கவர வைப்பதற்காக, மக்களிடையே அமர்ந்திருக்கும் போது, சொற்பொழிவாற்றும் போது அல்லது உரையாடும் போது தம் பார்வையை தாழ்த்தி வைத்திருத்தல். வெட்கத்தால் பார்வையை தாழ்த்தி வைத்திருப்பவர் மேலும் கண்களுக்கு மதினப் பூட்டை போடுபவர் என்று கூறவேண்டும் என்பதற்காக. (ஆம்! மக்களை விட்டு தனித்திருக்கும் போது கண்கள் எல்லா பக்கங்களிலும் சுழன்று மேய்ந்து வரும்.)
13. தனிமையிலே அச்சத்துடன் தொழுவது அல்லது பார்வையை தாழ்த்தி வைத்திருக்க பயிற்சி பெறுவது. அப்போதுதான் அடுத்தவர்கள் இருக்கும் போதும் தொழுகையிலே பணிவும் தாழ்மையும் ஏற்படும், பார்வையை தாழ்த்தி வைத்திருந்து மக்களின் உள்ளத்திலே இடம் பிடிக்க முடியும். (இது இரட்டிப்பான முகஸ்துதியாகும். அதாவது தனிமையில் செய்த பயிற்சியும் முகஸ்துதி. ஏனெனில் அதன் நோக்கம் இறைவனின் திருப்பொருத்தம் கிடையாது. அடியார்களின் மீது தம் தூய்மையின் முத்திரையை பதிக்க வேண்டும் என்பதாகும்.)
14. தொடர்ச்சியாக ஃபிக்ரெ மதினா செய்தவாறே மதனி வெகுமதிகளின் படிவத்தை பூர்த்தி செய்வதும், மதனி வெகுமதிகளின் மீது செயல்படும் எண்ணிக்கையை அடுத்தவர்களுக்கு வெளிப்படுத்துவதற்கான நோக்கமும் எதுவென்றால், அவரை எல்லோரும் புகழ வேண்டும், மதனி வெகுமதிகள் மீது தொடர்ந்து அமல் செய்பவர் என்றும், இத்தனை மதனி வெகுமதிகளின் மீது அமல் செய்கிறார் என்றும் எல்லோரும் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக.
15. ஒருவர் இதற்காக மார்க்கத்திற்கு பணி புரிகிறார், மதனி காஃபிலாவிலே பயணமேற்கின்றார், மார்க்க சேவைக்காக நிறைய நேரத்தை ஒதுக்குகிறார் மேலும் அதற்காக நிறைய கஷ்டங்களை ஏற்றுக் கொள்கிறார், ஏனெனில் மக்கள் அவருடைய தியாகத்தை புகழ வேண்டும், மார்க்கச்சேவை செய்வதில் அவரை சுறுசுறுப்பானவர் (ACTIVE) என்று கருத வேண்டும் என்பதற்காக.
16. உலகின் பல்வேறு நாடுகளுக்கு இறைவழியிலே பயணத்தை மேற்கொள்வது எந்த எண்ணத்தோடு என்றால், இஸ்லாமிய சகோதரர்கள் அவரது தியாகத்திற்காக பாராட்ட வேண்டும், அவரை ஒரு முன்னுதாரணமாக காட்ட வேண்டும், மேலும் அவரை சர்வதேச பிரச்சாரகர் என்று கூற வேண்டும் என்பதற்காக.
17. ஸதாஏ மதினா அதாவது மனிதர்களை ஃபஜர் தொழுகைக்கு எழுப்புவதற்காக வீட்டிலிருந்து வெளியாவது, ஏனெனில் அவர் இருளைக்கண்டு பயப்படுவதில்லை, நாயின் சத்தத்திற்கும் அஞ்சுவதில்லை, குளிரையோ, மழையையோ பொருட்படுத்துவதில்லை, இரவிலே உறங்குவதற்கு எவ்வளவுதான் தாமதமானாலும் ஸதாஏ மதினா செய்வதற்கு பின்னடைவதில்லை என எல்லோரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக.
18. ஒருவருக்கு நன்மையின் பால் அழைப்பை இந்த எண்ணத்தோடு வழங்குவது, அதாவது, மனிதர்கள் அவரை முஸ்லிம்களின் மேன்மையான நலன்விரும்பியாக கருத வேண்டும் என்பதற்காக. அல்லது

ஒருவரை தீமையை விட்டும் தடுப்பது, ஏனெனில் மக்கள் மனதில் அவரைப்பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்பட வேண்டும்— அதாவது அவர் மிகவும் **தன்மானமுள்ள** மனிதர், தீமையைக் கண்டு ஒருபோதும் மௌனமாக இருக்க மாட்டார் என்ற பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக. (ஆஹ்! தமது வீட்டுக்குள் நடைபெறும் தீமையைக் கண்டும் அந்த தன்மானம் ஏற்பட வேண்டுமே! மனவேதனையுடன் சீர்திருத்தத்தின் பாக்கியத்திற்காக முயற்சியை மேற்கொள்ள வேண்டுமே!)

## கஸீதா பாடுவோர், கேட்போருக்கான முகஸ்துதியின் 16 உதாரணங்கள்

1. இஜ்திமா போன்றவற்றில் இந்த நோக்கத்தோடு திருக்குர்ஆனை ஒதுவது அல்லது கஸீதா பாடுவது, அதாவது, மக்கள் பணம் வழங்க வேண்டும், உணவு வழங்க வேண்டும், கவர் கொடுக்க வேண்டும், உடை அளிக்க வேண்டும், குரல், தோரணை போன்றவற்றை பாராட்ட வேண்டும், உச்சரிக்கப்பட்ட விதத்தையும், பாடப்பட்ட கஸீதாவையும் புகழ வேண்டும் என்பதற்காக.
2. கஸீதா பாடும் போது பல்வேறு கவிதை வரிகளில் ஹதாஇகெ பக்ஷிஷ் போன்றவற்றிலிருந்து அதிகமான வரிகளை சேர்ப்பது, ஏனெனில் இவர் அதிகமாகவும், கடினமான கவிதை வரிகளையும் மனனம் செய்துள்ளாரே என மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக.
3. அதிகமான கஸீதாக்கள் இவருக்கு மனனமாக உள்ளது என மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக கிதாபைப் பார்க்காமலே கஸீதா பாடுவது.
4. கஸீதா பாடுபவர் (அல்லது பிரச்சாரகர்) ஏதேனும் கடினமான கவிதை வரிக்கு இதன் காரணத்தினால் விளக்கம் கூறுவது, அதாவது மக்கள் இவரை அறிவாற்றல் மிக்கவர் என்றும், பல விஷயங்களை அறிந்தவர் என்றும் கருத வேண்டும் என்பதற்காக.
5. மிக அரிதான கவிதைகளை தேடி எடுத்து அல்லது யாருடைய கவிதைகளையாவது புதிய மெட்டமைத்து (அல்லது திருடி) அதை மறைத்து வைத்து பெரிய இரவுகளிலும், சில முக்கிய இஜ்திமாக்களிலும் அதை படிப்பது, அதைக் கேட்பவர்கள் அப்படியே சந்தோஷத்துடன் உரத்த குரலில் **سبحان الله** கூறி பாராட்டு தெரிவிக்க வேண்டும் மேலும் கஸீதா பாடக்கூடிய மற்றவர்களும் இவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக.
6. கஸீதா பாடுவது, திருக்குர்ஆன் ஒதுவது, சொற்பொழிவாற்றுவது போன்ற அனைத்தையும் இதன் காரணத்தினால் கற்றுத் தேர்வது, அதாவது மக்கள் அவரை “சகலகலா வல்லவர்” என பாராட்ட வேண்டும் என்பதற்காக.
7. செல்வந்தர்களிடம் மிகவும் விருப்பத்தோடு செல்வது, அவரது அல்லது யாராவது ஒரு தீன், துன்யாவைச் சார்ந்த மனிதருக்கு முன்னால் கஸீதா பாடுவது, ஏனெனில் அவர்கள் பணத்தை இறைக்க (வீச) வேண்டும் மேலும் முக்கியமான நபர்கள் பாராட்டும் அழகை மனம் “சுவைக்க” வேண்டும் என்பதற்காக.

8. மதிப்பு, பாராட்டு மற்றும் பணத்தைப் பெறும் நோக்கத்தோடு கஸீதா பாடுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வது. மேலும் இதைக்கொண்டு மற்றொரு நோக்கம் என்னவென்றால், தனது பெயருடன் “உலகலாவிய புகழ்ப்பெற்ற கஸீதா பாடுபவர்” என்று கூறுவதோடு, விளம்பரங்களிலும் எழுதப்பட வேண்டும் என்பதற்காக.
9. நிறைய பாராட்டு கிடைக்கும் என்பதற்காக டி.வி. சேனல்களில் கஸீதா பாடுவது (அல்லது பயான் செய்வது) மேலும் வழியிலே மக்கள் அவரை நிறுத்தி மரியாதை செலுத்துவார்கள், தங்கள் பகுதிகளில் அவரை அழைத்து வந்து விழா நடத்தி வரவேற்பளிப்பார்கள், மீடியா மற்றும் அந்த குறிப்பிட்ட சேனலில் புகழ்பெற்ற கஸீதா பாடுபவர் (அல்லது பிரச்சாரகர்) என்று கூறுவார்கள், விளம்பரங்களில் அவரது பெயரைப் போடுவார்கள் மேலும் V.C.D வெளியாக்கி நிறைய புகழ் கிடைக்க செய்வார்கள் என்பதற்காக.
10. கஸீதா பாடுபவர் (அல்லது பிரச்சாரகர்) என்று பாராட்டு பெறுவதற்காக C.D அல்லது V.C.D யை வெளியிடச் செய்வது.
11. பயான் செய்யும்போது அல்லது கேட்கும்போது, துஆ செய்யும்போது அல்லது துஆ செய்விக்கும் போது, முனாஜாத் அல்லது கஸீதா படிக்கும் போதும், கேட்கும் போதும் அழுவதைப்போன்ற குரலெழுப்புவது, அழுவது போன்ற தோற்றம் அமைப்பது, கண்களை படபடக்கச் செய்து அல்லது அழுத்தமாக மூடி கண்ணீரை சிந்தச் செய்வது, அல்லது அடிக்கடி கண்களை துடைப்பது, ஏனெனில் மக்கள் இவரை கவனிக்க வேண்டும், பாராட்டும் பார்வையோடு பார்க்க வேண்டும் என்பதற்காக.
12. திகர், கஸீதாவுடைய இஜ்திமாக்களில் முன் வரிசையில் சென்று அமர்தல், கஸீதாக்களை கேட்டு நன்கு தலையை அசைத்தல், உரத்த குரலில் பாராட்டும், **سُبْحَانَ اللَّهِ** என்றும் கூறுதல், ஏனெனில் மக்கள் அவரை நாயக அன்பர் என்று கருத வேண்டும் என்பதற்காக.
13. முனாஜாத் அல்லது கஸீதாவைக் கேட்டு கூக்குரலிட்டு, துள்ளிக்குதித்து அங்குள்ளோரை தம் வசப்படுத்த முனைவது, உண்மையிலேயே கவலை ஏற்பட்டு பின்பு உற்சாகத்துடன் உடனே எழுந்து நின்று விட்டார். ஆனால், அந்த நிலையை விட்டு அகன்ற பின்பும், என்ன, இவ்வளவு சீக்கிரம் மயக்கம் குறைந்து விட்டதே என்று மக்கள் கூறி விடக்கூடாதே என்பதற்காக அப்படியே கைகால்களை ஆட்டிக் கொண்டு நின்றிருப்பது, அல்லது பூமியிலே விழுந்து துடிப்பதும், புரள்வதும், மக்கள் அவரைப் பிடித்து மயக்கம் தெளிய வைக்க முயல வேண்டும், தண்ணீர் புகட்ட வேண்டும், அவர் மெல்ல மெல்ல ஊஹ், ஊஹ் என்று கூறியவாறே சுய உணர்வுக்கு திரும்பும் முறையை தேர்ந்தெடுத்தல், இதனால் நாயகத்தின் ஆஷிக் என பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக.
14. கஸீதா ஆகியவற்றைக் கேட்டு மதீனாவின் பிரிவிலே பெருமூச்சு விடுதல், அடிக்கடி மதீனா மதீனா என்று கூறுவது, மக்கள் அவரை மதீனாவின் ஆஷிக் என்று கருத வேண்டும் என்பதற்காக.

15. திகர், கஸீதாவுடைய இஜ்திமாக்களில் பிரியானி அல்லது கிச்சடியை உண்பதற்காக கலந்து கொள்ளுதல்.
16. முனாஜாத், கஸீதா, மங்கபத் போன்றவற்றை எழுதுபவர்கள் தங்கள் பெயரை அதிலே இணைத்துக் கொள்ளுதல், ஏனெனில் நல்ல பெயரும், பாராட்டும் மேலும் இவர் பெரிய கவிஞர் என்ற புகழும் கிடைக்கும் என்பதற்காக.

## இறைவழியில் செலவிடுபவர்களுக்கான முகஸ்துதியின் 3

### உதாரணங்கள்

1. மக்கள் தன்னை வள்ளல் என்று கருத வேண்டும் என்பதற்காக மார்க்க காரியங்களுக்கு நன்கொடை அளித்தல்.
2. ஹாஜி சாஹிப் என்றும், பணக்காரர் என்றும் கூறி தன்னைச்சுற்றி வரவேண்டும், தன்னிடம் வேண்டுகோள் விட வேண்டும், அழுது புலம்ப வேண்டும் என்பதற்காக ஏழை எளியவர்களிடையே தர்மம் செய்தல்.
3. நோயாளிகள், துன்பத்திற்கு ஆளானவர்கள், வெள்ளத்திலே சிக்குண்டவர்கள் போன்றோருக்கு உதவி செய்ய ஓடியாடி உழைத்தல், ஏனெனில் மக்கள் அவரை துயருற்றவரின் நலம் விரும்பி என்றும் சமூக சேவகர் என்றும் கருத வேண்டும் என்பதற்காக.

## முகஸ்துதியைப் பற்றிய 32 பல்வேறு உதாரணங்கள்

1. “காரி சாஹிப்” என்று மக்களால் அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக கிராஅத் எனும் கலையை கற்றுக் கொள்ளல்.
2. மக்களை மகிழ்விப்பதற்காக, காரியானவர் கூட்டங்களில் வந்திருப்பவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு (இன்னும் இமாமானவர் உரத்த குரலில் ஓதுகின்ற தொழுகைகளில் பின்னால் நின்றுருப்பவர்களின் நிறைய, குறைய எண்ணிக்கையை கண்ணெதிரில் வைத்து) தஜ்வீத் சட்டங்களில் சலுகைக் காட்டுவதும், குரலில் ஏற்றம் இறக்கம் செய்வதும். (அல்லாஹ் ﷻ வின் திருப்பொருத்தத்திற்காக மெதுவான குரலில் ஓதுகின்ற தொழுகைகளிலும் தேவைக்கேற்றவாறு தஜ்வீத் சட்டங்களை கைக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!)
3. மக்கள் தன்னை அடக்கமானவன், தாழ்மையானவன் என்று பாராட்ட வேண்டும் என்பதற்காக, தன்னைப் பற்றி குறிப்பிடும் போது எளியவன், பாவி, பயனற்றவன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்வது அல்லது எழுதிக் கொள்வது. (மன ஒப்புதலின்றி தனக்காக அத்தகைய வார்த்தைகளின் பிரயோகம் நயவஞ்சகத் தன்மையாகும்.)



4. இனிமையாக பழகுபவர், நல்லொழுக்கமுடையவர் என்று பாராட்ட வேண்டும் என்பதற்காக, எல்லோருடனும் உற்சாகத்துடன் அழகான முறையில் பழகுதல்.
5. துஆ கேட்கும் போது எல்லோர் முன்னிலையிலும் அழுகை வந்து விட்டால் அடிக்கடி கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுதல், ஏனெனில் முகஸ்துதி தன்மையிலிருந்து விடுபடத்தான் இவர் அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொள்கிறார் என்று மக்கள் கருத வேண்டும் என்பதற்காக.
6. மக்களின் மனதிலே இடம் பிடிப்பதற்காக இவ்வாறான வார்த்தைகளைக் கூறுவது, எனக்கு பாவங்களைக் கண்டால் அதிக பயம், கெட்ட முடிவைப் பற்றி பயமாக உள்ளது. ஆஹ்! அந்த இருட்டான கப்ரிலே என்னவாகுமோ! கியாமத்திலே கேள்வி கணக்கு எவ்வாறு கொடுப்பேன்!
7. உலகப் பற்றுதலை விட்டு ஒதுங்கி இருத்தலையும், தம்முடைய இறையச்ச முத்திரையை மக்களின் மனதிலே பதிப்பிக்கவும் இவ்வாறு கூறுவது, நான் செல்வந்தர்கள் மற்றும் முக்கியமான நபர்களை சந்திப்பதை விட்டும் ஒதுங்கியே இருக்கிறேன். (இதே வாசகத்தை அவன் செல்வந்தர்கள் போன்றோரை தம்மை விட கீழ்த்தரமானவர்கள் என கருதி கூறினானேயானால், அவன் தற்பெருமை எனும் ஆபத்திலும் சிக்கி விட்டான்)
8. அடுத்தவருடைய கஷ்டத்தைக் கேட்டு முகம் சுழிவது அல்லது அனுதாபமாக ஒருசில வார்த்தைகளைக் கூறுவது, ஏனெனில், அவரை எல்லோரும் இரக்க குணம் படைத்தவர் என்று கருத வேண்டும் என்பதற்காக. (இதே செயலை துன்பத்திற்குள்ளான முஸ்லிம்களின் மனதைத் தேற்று கின்ற எண்ணத்துடன், இறைவனின் திருப்பொருத்தத்திற்காக செய்வாரெனில், அதுவே இபாதத் தாகவும், நன்மைக்குரிய செயலாகவும் கணிக்கப்படும்.)
9. நல்ல மனிதர் என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக கையிலே தஸ்பீஹ் மணியை வைத்திருத்தல், அதை கண்ணெதிரே காட்டுதல், மக்களுக்கு முன்னால் உதட்டை அசைத்து அல்லது உரத்த குரலில் ஸலவாத்தும் ஸலாமும் ஒதுதல்.
10. மக்களுக்கு முன்னால் உண்ணும் போதும், பருகும் போதும், எழும் போதும், அமரும் போதும், ஆகிய எல்லா நேரங்களிலும் சுன்னத்துக்களைக் கடைபிடித்து வருதல். ஏனெனில், மக்கள் அவரை சுன்னத்துக்கள் மீது அமல் செய்பவர் என கருத வேண்டும் என்பதற்காக. (தனிமையிலும், அனைத்து காரியங்களிலும் சுன்னத்துக்களைக் கடைபிடித்து வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!)
11. விருந்துகளிலும் அல்லது அடுத்தவர்களுக்கு முன்னாலும் குறைவாக சாப்பிடுவது, பார்ப்பவர்கள் அவரை சுன்னத்தைக் கடைபிடிப்பவர் என்றும், குறைவாக சாப்பிடுபவர் என்றும் எண்ண வேண்டும் என்பதற்காக. (கைசேதமே! இப்படியான முகஸ்துதிக்காரர்கள், வீட்டில் அல்லது நெருங்கிய

நண்பர்களுடன் இருக்கும் போது அடுத்தவர்களின் உணவையும் விழுங்கி விடுபவர்களாக உள்ளனர்.)

12. ஒருவருக்கு தம்முடைய நேர்மையான செயலை கூறிவிட்டு, “இதை யாரிடமும் கூறாதீர்கள்” என்று கூறுவது. ஏனெனில் முன்னால் உள்ளவர் அதனால் தாக்கம் கொண்டு அவரை இக்லாஸ் உடையவர் என்றும், தம்முடைய நற்செயலை யாருக்கும் வெளிப்படுத்த விரும்பாதவர் என்றும் கருத வேண்டும் என்பதற்காக.
13. தம்முடைய பெயருடன் ஹாபிழ் என்று கூறவும், எழுதவும் ஏற்பாடு செய்தல், அதனால் மக்கள் அவரை பாராட்டுக் கண்களோடு நோக்க வேண்டும், **الله** என்று கூற வேண்டும், மரியாதை யோடு ஹாபிழ் சாஹிப் அல்லது ஹாபிழ் ஜி என்று சொல்ல வேண்டும், துஆ செய்ய வேண்டுதல் செய்ய வேண்டும் என்பதற்காக. (இதில் முகஸ்துதி எதுவும் இல்லையென்றால் ஹாபிழ் என்று தன்னைத்தானே கூறுவதும், எழுதுவதும் தவறாகாது.)
14. மக்கள் எல்லோரும் அவரை நல்ல மனிதர் என்று கருத வேண்டும் என்பதற்காக, புனிதமான ரமழான் மாதத்தில் இஃதிகாஃப் செய்வது, எல்லோர் முன்னிலையிலும் குர்ஆன் ஒதுவது அல்லது அழுதழுது துஆ கேட்பது.
15. ஸஹரூம், இஃப்தாரும் இலவசமாக கிடைக்கும் என்பதற்காக புனிதமான ரமழான் மாதத்தில் இஃதிகாஃப் இருப்பது.
16. மக்களின் கண் முன்னால் வெளிப்படவும், மய்யித் வீட்டாரின் மனதில் இடம் பிடிக்கவும், அவர்களின் பார்வையில் நல்ல மனிதர் என்று பெயரெடுக்கவும், மரணம் மற்றும் மய்யித்தின் விஷயத்தில் ஓடியாடுதல், ஜனாஸாவின் ஊர்வலத்திலும், அடக்கம் செய்வதிலும் முன்நின்று பங்கேற்றல்.
17. மக்கள் அவரை நன்மைகளில் பேராசைக் கொண்டவர் என்று கருத வேண்டும் என்பதற்காக நற்காரியங்களில் மிக அதிகமாக பங்கேற்றல்.
18. மார்க்கச் சேவை செய்வதில் மேன்மையானவர் என்றும், அவரது மேன்மையை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய மார்க்க வீரச்செயல்களை பிரமாதப்படுத்தல். ஊதாரணமாக தன்னுடைய நற்குணங்களை ஒப்புக்கொள்ள செய்வதற்காக இவ்வாறு கூறுதல், அதாவது, நன்மையின் பால் அழைப்பு செய்வதில் எனக்கு 15 வருடங்கள் ஆகிவிட்டன, இத்தனை காலம் வரை நான் தஃவதே இஸ்லாமியின் இன்னின்ன பொறுப்புகளை வகித்து வந்திருக்கிறேன், நான் பல பகுதிகள் மாறாக, பல நாடுகளுக்குச் சென்று மதனி காரியங்களை செய்துள்ளேன், நூற்றுக்கணக்கானோருக்கு தாடி வைக்க செய்திருக்கிறேன், தலைப்பாகையை அணிவித்திருக்கிறேன், மதனி காரியங்களில் ஈடுபட செய்துள்ளேன், அவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளேன், இன்னின்ன பொறுப்பாளர்களையும் நான் மதனி சூழலுக்கு கொண்டு வந்திருக்கிறேன், இதுபோன்றவை.

19. வாசிக்கும் போது ஹிக்மத் நிறைந்த மதனி முத்து ஏதேனும் கிடைத்து விட்டால், மற்றவர்களிடமிருந்து அதனை மறைத்து பெரிய இஜ்திமாக்களில் அதனை வெளியிடுவது, ஏனெனில் வாஹ், வாஹ், **سُبْحَانَ اللَّهِ** என்று மக்கள் பாராட்ட வேண்டும், தம்முடைய அதிகபட்ச அறிவை மக்கள் மனதில் பதிப்பிக்க வேண்டும், அதனால் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக.
20. மக்களின் மனதைத் கவரவும், அவர்கள் இவரை மதிப்போடு நோக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவனின் பாதையில் (இலவசமாக) செய்யப்படும் தனது இமாமத்தை அல்லது மார்க்க போதனையை அடுத்தவர்கள் முன்னால் வெளிப்படுத்துவது.
21. பெரிய இரவுகள் அல்லது இஜ்திமாக்கள் போன்றவற்றில் நல்ல உச்சரிப்போடும், இனிமையான குரலிலும் பாங்கு சொல்வது, ஏனெனில் அதைக் கேட்பவர்கள் அவரது குரலையும், தோரணையையும் பாராட்ட வேண்டும் என்பதற்காக.
22. பொருட்களை வாங்கும் போது அல்லது கூலி கொடுத்து யாரிடமிருந்தாவது வேலை எடுக்கும் போது தன்னுடைய மார்க்க பதவியைப் பற்றி, உதாரணமாக மார்க்க கல்வி கற்கும் மாணவன் அல்லது ஹாபிழ் அல்லது பள்ளிவாசலின் இமாம் அல்லது முஅத்தின் அல்லது பிரச்சாரகர் போன்றவைகளை குறிப்பிடுதல், அதனால் சலுகை கிடைக்கும் அல்லது பணமே பெற மாட்டார்கள் என்ற எதிர் பார்ப்பில்.
23. புத்தகம் அல்லது சிறுநூல் எழுதும்போது படிப்பினை ஏற்படுத்தும் நிகழ்வுகளையும், பாடம் புகட்டும் அறிவிப்புக்களையும், உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட மதனி முத்துக்களையும் இணைத்துக் கொள்ளுதல், ஏனெனில் படிப்பவர்கள் பாராட்ட கடமைப்பட்டவர்களாகி விடவேண்டும் என்பதற்காக.
24. தனது ஹஜ் மற்றும் உம்ராவின் எண்ணிக்கை, தினமும் ஓதப்படும் குர்ஆன் ஷரீஃபின் அளவு, ரஜபுல் முரஜ்ஜு மற்றும் ஷஃபானுல் முஅல்லம் ஆகிய மாதங்களில் முழுமையான மற்றும் ஏனைய நஃபிலான நோன்புகள், நஃபில் தொழுகைகள், அதிகமான ஸலவாத்துக்கள் போன்றவற்றை வெளிப்படுத்துதல், ஏனெனில், மக்கள் பாராட்ட வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காக.
25. சிறிய பெரிய மார்க்க நூல்களில் பெயர்களுடன் அல்லது பெயர் கூறாமலே தன்னுடைய வாசகப் பெருமையை வெளிப்படுத்துதல், அதனால் இஸ்லாமிய சகோதரர்கள் மார்க்க கல்வியின் மீது உயிரை விடுபவர் என்று கருத வேண்டும், அவரை ஒரு எடுத்துக்காட்டாக மற்றவர்களிடம் குறிப்பிட வேண்டும் என்பதற்காக.
26. தன்னை ஹாஜி என்று கூற வேண்டும் என்பதற்காக, ஹஜ் செய்வதும், ஹஜ் செய்ததாக வெளிப்படுத்துவதும். மேலும் எல்லோரும் தன்னை சந்திக்க வரவேண்டும், அழுதழுது தம்மிடம் துஆவுக்காக கூற வேண்டும், பூமாலைகள் அணிவிக்க வேண்டும், பரிசுகள் வழங்க வேண்டும்

என்பதற்காக. (தன்னை கண்ணியப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது பரிசுகளைப்பெற வேண்டும் எனும் நோக்கம் இல்லாமல், இறைவன் அளித்த நிஃமத்தை வெளிப்படுத்துவது போன்ற நல்ல நல்ல நோக்கம் மாத்திரம் இருக்குமானால், ஹஜ், உம்ராவை வெளிப்படுத்துவது, உறவினர் மற்றும், நண்பர்களை அழைத்து, “மெஹ்ஃபிலே மதீனா” (கஸீதா மஜ்லிஸ்) ஏற்பாடு செய்வதில் தடையேதுமில்லை, மாறாக நன்மையான காரியமாகும்.)

27. கருணை மிக்க சாதாத்மார்களை (மௌலானா) கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய கரத்தை முத்தமிடுவதும், ஏனெனில் அவர்களுடைய உள்ளங்களில் தன் மதிப்பு உயர வேண்டும் அல்லது இவர் அஹ்லு பைத்துக்களை விரும்புவார் என மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக.
28. தர்ஹாக்களை அதிகமாக தரிசனம் செய்வது, எல்லா இடங்களின் உருஸ்களிலும் கலந்து கொண்டு முன்னிலை வகிப்பது, ஏனெனில் மக்கள் இவரை அவ்லியாக்களின் அன்பர் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக.
29. கௌஸுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி رحمۃ اللہ علیہ அவர்களை அடிக்கடி நினைவு கூர்வது, கெயார்வீன் ஷரீஃப் (11ஆம் பிறை) உடைய நேர்ச்சை செய்வது அல்லது அவர்களுடைய புகழ் பாடலைக்கேட்டு குதூகளிப்பது, ஏனெனில் மக்கள் அவரை கௌஸுல் அஃலமுடைய அன்பர் என்று கருத வேண்டும் என்பதற்காக.
30. தன்னுடைய ஷேகுக்கு நிறைய சேவை செய்வது, மக்களுக்கு முன்னால் அதை வெளிப்படுத்துவது, அவர்களது அருகிலேயே தோற்றமளிப்பது, ஏனெனில் மக்கள் அவரை ஷேகுக்கு மிகவும் நெருக்கமானவர், மிகவும் வேண்டப்பட்டவர், தனிப்பட்ட பணியாளர் என்று கருதி இவருக்கு மதிப்பளிக்க வேண்டும், கரத்தை முத்தமிட வேண்டும், உயர்ந்த பீடத்தில் அமர்த்த வேண்டும், துஆவுக்காக இறைஞ்ச வேண்டும், பரிசுகளை வழங்க வேண்டும், ஷேகிடம் பரிந்துரைப்பவராக ஆக்க வேண்டும் என்பதற்காக.
31. ஷேக் சாப்பிட்டு எஞ்சிய பொருட்களை அடுத்தவர்களுக்கு முன்னால் உடனே பறித்து சாப்பிடுவது, ஏனெனில் மக்கள் தன்னை தபர்ருக் (பெரியார்கள் பாவித்து எஞ்சிய பொருட்கள்) மீது பேராசைக் கொண்டவன் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக. (மேலும் யாரும் பார்க்கவில்லையென்றால் அந்த தபர்ருக் பொருட்களின் மீது கையும் வைக்க மாட்டார் அல்லது வேறு ஒருவருக்கு நகர்த்தி விடுவார்.)
32. அடுத்தவர்களின் முன்னால் மௌனமாய் இருப்பது, சைகையால் பேசுவது அல்லது கையால் எழுதி உரையாடுவது, ஏனெனில் மக்கள் தன்னை அடக்கமானவர், அதிகம் பேசாதவர், நாவினே மதீனப்பூட்டை போட்டிருப்பவர் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக. (ஆனால் வீட்டிலும், நெருங்கிய நண்பர்களிடமும் உரத்த குரலில் பேசுவதும், கூக்குரலிட்டு சிரிப்பதுமாக இருப்பார்.)

## முகஸ்துதியுடைய விளக்கத்தின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட உதாரணங்கள் மீது கவனம் செலுத்துங்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** மேற்கூறப்பட்ட உதாரணங்களை மனதில் வைத்து முகஸ்துதியுடைய விளக்கத்தின் மீது ஒருமுறை பார்வை செலுத்துங்கள். பஹாரெ ஷரீ அத், பாகம் 3, பக்கம் 629 இல் வந்துள்ளது, “முகஸ்துதி அதாவது காண்பிப்பதற்காக அமல்கள் செய்வது மேலும் மற்றவர்கள் கேட்பார்கள், நல்லவன் என்று நினைப்பார்கள் என்பதற்காக அமல்கள் செய்வது, இவை இரண்டுமே மிகவும் தவறானது. இதன் காரணத்தால் இபாதத்தின் நன்மை கிடைப்பதில்லை, மாறாக பாவங்கள் ஏற்பட்டு, அத்தகைய செயல் புரிபவன் தண்டனைக்கு தகுதியுடையவனாகிறான்.”

**முகஸ்துதியுடைய** விளக்கத்தில் இதுவும் வருகிறது. அதாவது, மக்களின் மீது தன் இபாதத்தின் பெருமையை நிலைநாட்டுவதும், தன்னுடைய புகழ்ச்சியையும், மரியாதையையும் விரும்புவதும், அந்த நற்செயலைக் கொண்டு துணியோ, பண உரையோ, உணவோ, இனிப்புப்பொருளோ அல்லது ஏதாவது நன்கொடையோ பெற வேண்டும் எனும் நோக்கம் கொண்டிருத்தல். அதேபோல் மேற்கூறப்பட்ட உதாரணங்களில் “**பதவி மோகம்**” அதாவது “மதிப்பு, மரியாதை மீது அன்பு வைத்தல்” என்பதும் அடங்கியுள்ளது. ஏனெனில் முகஸ்துதிக்கு மிகப்பெரிய ஒரு காரணம் “பதவி மோகம்” என்பதுமாகும்.

## முகஸ்துதியின் உதாரணங்களைப் பற்றி ஒரு முக்கிய விளக்கம்

முகஸ்துதியின் இந்த அனைத்து உதாரணங்களும் படிப்பவர்கள் மற்றும் கேட்பவர்கள் தனக்குள்ளே அந்த முகஸ்துதியினை தேடுவதற்காகவே அன்றி, மற்றவர்களை முகஸ்துதி செய்பவர் என குறித்து காட்டுவதற்காக அல்ல என்பதை நினைவில் வைத்திருங்கள்! ஏனெனில் முகஸ்துதியின் தொடர்பு உள்ளத்துடன் உள்ளது. மற்றவர்களின் மனநிலையை எல்லோராலும் அறிந்துக்கொள்ள முடியாது. எனவே இந்த உதாரணங்களை பின்பற்றியவாறு எந்த முஸ்லிம்களின் மீதும் கெட்டெண்ணம் கொள்ளக் கூடாது. கெட்டெண்ணம் கொள்வது ஹராமும், நரகத்திற்கு அழைத்துச்செல்லும் காரியமுமாகும். அதேபோல் ஒருவரைப்பற்றி துருவித்தேடுவது (அதாவது பாவத்தினை தேடுதல்), அவரது குறைகளை வெளிப்படுத்துவது மேலும் அவரிடம் முகஸ்துதியின் அறிகுறிகளை தேடி, அவருக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று நாடுவது, இதுவும் ஹராமாகும்.

## முகஸ்துதியின் வேதனையைக்கொண்டு தன்னை பயமுறுத்துங்கள்!

தயவுசெய்து தனது நற்செயல்களை, அதில் முகஸ்துதி உள்ளதா என நன்கு அலசுங்கள். ஏனெனில் முகஸ்துதி என்பது ஏறும்பின் நடையை விட மெல்லிய நடையின் மூலமாக நமது நற்செயல்களுக்குள் புகுந்து விடுகிறது. உண்மை என்னவென்றால், முகஸ்துதியில் உள்ள அந்த “சுவை” உயர்தரமான உணவிலும் கிடையாது, செல்வ செழிப்பின் அதிகரிப்பிலும் கிடையாது. அதை விட்டும் தப்புபவது மிக மிக அவசியமாகும். ஏனெனில் அந்தச் “சுவை” நரகத்தில் சேர்க்கக் கூடியது. ஆகவே தனது நற்செயல்களில் முகஸ்துதியின் ஒரு சிறு சந்தேகம் தென்பட்டாலும் உடனே தெளபா செய்து, தன்னைத்தானே பயமுறுத்திக் கொள்ளுங்கள்.

அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் அமுதவாக்கு: நிச்சயமாக நரகத்திலே ஒரு பள்ளத்தாக்கு உள்ளது, அதைக்கொண்டு நரகம் தினமும் நானூறு முறை பாதுகாப்பு தேடுகிறது. அல்லாஹ் ﷻ இந்த பள்ளத்தாக்கை உம்மதே முஹம்மதியா ﷺ உடைய அந்த முகஸ்துதி செய்பவர்களுக்காக தயார் செய்து வைத்துள்ளான். அவர்கள் குர்ஆன் ஷரீஃபுடைய ஹாஃபிழ், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக ஸதகா செய்பவர்கள், அல்லாஹ் ﷻ வுடைய இல்லத்தின் ஹாஜிகள் மற்றும் இறைவனின் பாதையில் பயணம் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

(அல்முஃஜிஸ் கபீர், பாகம்-12, பக்கம்-136, ஹதீஸ் எண்-12803)

யாராவது ஒரு இஸ்லாமிய சகோதரர் அல்லது இஸ்லாமிய சகோதரி மேற்கூறப்பட்ட உதாரணங்களில் ஏதாவதொரு உதாரணத்தை தமக்குள் கண்டால், அந்த முகஸ்துதிக்கான சிகிச்சையை அவசியம் மேற்கொள்ள வேண்டும். மாறாக, உண்மையான நற்செயல்கள் மற்றும் நற்பாக்கிய குணங்களையே விட்டு விடக்கூடாது. ஏனெனில் மூக்கின் மீது ௩ உட்கார்ந்தால் ஈயைத்தான் விரட்டப்படுகிறதே தவிர மூக்கை வெட்டுவதில்லை.

முகஸ்துதியை விட்டும் காப்பாற்று என் இறைவா  
உளத்தூய்மை முழுமையாய் வழங்கிடு என் இறைவா

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

(விளக்கமான தகவல்களை பெற்றுக்கொள்ள மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 166 பக்கங்கள் அடங்கிய “நியாகாரி” எனும் நூலை வாங்கிப் படியுங்கள்.)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## முகஸ்துதியின் அடையாளங்கள்

அமீருல் முஃமினீன் ஹழ்ரத் மௌலாயே காயினாத் அலிய்யுல் முர்தழா ﷺ அவர்கள் அறிவித்துள்ளார்கள்- முகஸ்துதிக்காரனின் மூன்று அடையாளங்கள் உள்ளன. (1) தனிமையில் இருக்கும் போது அமல்களில் சோம்பல்தன்மை காட்டுவது, மக்களுக்கு முன்னால் சுறுசுறுப்பாக இயங்குவது. (2) பாராட்டு கிடைக்கும் போது அமல்களை அதிகரித்து விடுவது. மேலும் (3) பழித்துரைத்தால் அமல்களை குறைத்து விடுவது. (அஹ்மதுலஹ்மதீ அனிக்திராஃபில் கபாயிர், பாகம்-1, பக்கம்-86)

## மனிதர்களுக்கு முன்னால் தன்னைப் பழித்துக்கொள்வதும்

### முகஸ்துதியின் அடையாளமாகும்

ஹழ்ரத் ஸய்யிதுனா காஜா ஹஸன் பஸ்ரி ﷺ அவர்கள் அறிவிக்கின்றார்கள்- எந்த மனிதன் ஏதாவதொரு கூட்டத்தில் தன்னை பழித்துக்கொள்கிறானோ (அதாவது தன்னைத்தானே பாவி, தீயவன் போன்ற வார்த்தைகளை கூறிக்கொள்வது) அவன் உண்மையில் தன்னைப் பாராட்டிக் கொள்கிறான்.

(அதாவது அவனுடைய தன்னடக்கம், பணிவு மற்றும் தாழ்மையைக் கண்டு மக்கள் அவனை பாராட்டு வார்கள்.) இதுவும் முகஸ்துதியுடைய அடையாளங்களில் ஓர் அடையாளமாகும்.

(தன்பீஹுஸ் முந்தர்ரீன், பக்கம்-24)

நினைவில் வைத்திருங்கள்! தன்னைப் பற்றிய பணிவான வார்த்தைகள் பாவிப்பது எப்போது முகஸ்துதியென்றால், அதில் **முகஸ்துதியின்** எண்ணம் இருக்க வேண்டும், அப்போது இது பாவமாகிறது. மேலும் அதேபோல் பணிவான வார்த்தைகளை அவன் வெறும் வாயால் கூறுகிறான், ஆனால் மனதில் எந்தவித எண்ணமும் இல்லையென்றால் அது நயவஞ்சகத்தனமாகும், அதுவும் பாவமாகும்.

## நோன்பைப்பற்றி கேட்காதீர்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா இப்றாஹீம் பின் அத்தஹம் **عليه السلام** அவர்கள் அறிவிக்கின்றார்கள்- தனது சகோதரரிடம் அவரது நோன்பைப் பற்றி கேட்காதீர்கள், ஏனெனில் நான் நோன்பாளி என்று அவன் கூறும்போது அவனது உள்ளம் மகிழ்ச்சி அடையும். அதேபோல் நான் நோன்பாளி அல்ல என்று கூறினால் அவனது உள்ளம் துயரடையும். இந்த இரண்டுமே **முகஸ்துதியுடைய அடையாளங்களில்** உள்ளதாகும்.

(தன்பீஹுஸ் முந்தர்ரீன், பக்கம்-24)

## தேவைப்பட்டால் நோன்பை வெளிப்படுத்துங்கள்

தேவைப்பட்டால் நோன்பை வெளிப்படுத்துவதில் தவறில்லை. எவ்வாறெனில், அண்ணலெம் பெருமானார் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்: யாரையாவது விருந்துக்கு அழைத்து, அவர் நோன்பாளியாக இருந்தால், **நான் நோன்பு வைத்துள்ளேன்** என்று கூறுவது அவசியமாகும்.

(ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ்-1150, பக்கம்-579)

புகழ்பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத், ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் **عليه السلام** அவர்கள் இந்த ஹதீஸின் கீழ் அறிவித்துள்ளார்கள்- நினைவில் வையுங்கள், நஃபிலான நோன்புகளை மறைப்பது சிறந்ததாகும். ஆனால் இங்கு (ஒருவருடைய வீட்டிற்குச் செல்கிறீர்கள், அங்கே) மறைப்பதால் அவ்விட்டாரின் உள்ளத்திலே பகைமை அல்லது வருத்தம் ஏற்படும். (இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி) ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தை மகிழ்ச்சிப்பெற செய்வதும் இபாதத்தாகும். அதனால் தான் நோன்பை வெளிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (மிர்ஆதுல் மனாஜீஹ் பாகம்-3, பக்கம்-199)

## நன்மையின் காரணத்தால் பொருட்கள் மலிவாகக் கிடைத்தல்

ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அஹ்மத் பின் ஹஜர் மக்கீ ஷாஃபிஃ **عليه السلام** அவர்கள் முகஸ்துதியின் வகைகளை அறிவித்தவாறு கூறுகின்றார்கள்- இதைவிட மறைமுகமான முகஸ்துதி எதுவென்றால், அதாவது (தனது நன்மைகளை) மக்களுக்கு அறிவிப்பதில் விருப்பமோ, தனது வழிபாட்டை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சியோ இல்லாமல் இருப்பது. அதற்குப் பதிலாக மக்களை சந்திக்கும் போது ஸலாம்



சொல்வதில் அவர்கள் முந்திக்கொள்ள வேண்டும், மிகவும் சிரித்த முகத்துடன் சந்திக்க வேண்டும் என்பதில் மகிழ்ச்சிக் கொள்வது, மேலும் தன்னைப் பாராட்ட வேண்டும், தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் விரைந்து செயல்பட வேண்டும், கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சலுகைக் காட்ட வேண்டும் என்று விரும்புவது, (உதாரணமாக, தான் ஏதேனும் வாங்க விரும்பினால் அதை மலிவாகக் கொடுக்க வேண்டும் அல்லது இலவசமாகக் கொடுக்க வேண்டும்.) இவர் மக்களிடம் வருகை தந்தால் அவர்கள் உடனே இவருக்காக இடம் விட்டு விட வேண்டும். (இவரை கண்ணியமான ஓரிடத்தில் அமர்த்த வேண்டும், துஆவுக்காக வேண்டுதல் செய்ய வேண்டும், இவர் முன் குரலை தாழ்த்திக் கொள்ள வேண்டும், கைகளை உயர்த்தி கெஞ்ச வேண்டும் என்று விரும்புவது.) யாராவது இந்த விஷயத்தில் குறைபாடு செய்தால் இவர் தம் மறைவான நன்மைகளை பெரிதென கருதி இருப்பதால் மனதிற்கு கஷ்டமாகத் தோன்றுதல். அதாவது இவரது மனம் தனது வழிபாட்டிற்கு பதிலாக தனக்கு மரியாதையை விரும்புகிறது. இவர் அத்தகைய நன்மைகள் எதுவும் செய்யவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது இவரது மனம் அந்த மரியாதையை விரும்பவும் செய்யாது.

(அஹ்மது ரஹ்மான் அன்கத்ரிராஃபில் கபாயிர், பாகம்-1, பக்கம்-93)

## தூயவர்கள் முகஸ்துதியை விட்டு மீளும் தோரணை

அவர்கள் மேலும் கூறுகின்றார்கள், ஆகவே தூய அடியார்கள் எந்நேரமும் மறைமுகமான முகஸ்துதியை விட்டும் பயந்தவாறே இருப்பார்கள். மேலும் மற்றவர்கள் தங்கள் பாவங்களை மறைக்க எவ்வளவு முயற்சி செய்கின்றார்களோ, அதை விட அதிகமாக இவர்கள் தங்கள் நற்செயல்களை மறைப்பதில் பேராசைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், இவர்கள் தங்கள் நற்செயல்களை தூய்மையாக்க விரும்புகிறார்கள். அதனால் அல்லாஹ் ﷻ கியாமநாளில் மக்களுக்கு முன்னால் இவர்களுக்கு நற்கூலி அளிப்பான் என்பதற்காக. ஏனெனில் அல்லாஹ் ﷻ தூய்மையுடன் (இக்லாஸுடன்) செய்யப்படும் அமல்களை மாத்திரமே ஏற்றுக்கொள்கிறான் என்பதின் மீது அவர்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் கியாம நாளன்று மக்கள் மிகவும் தேவையுள்ளவர்களாகவும், பசியுடனும் இருப்பார்கள், அவர்களுடைய செல்வங்களோ, மக்களோ அவர்களுக்கு பயனளிக்கமாட்டார்கள், அல்லாஹ் ﷻ வின் சன்னிதானத்தில் தூய்மையான இதயத்தை (அதாவது பாவங்களை விட்டும் பாதுகாப்பான மனதை) எடுத்துச் செல்பவர்களைத் தவிர என்பதையும் அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

(அஹ்மது ரஹ்மான் அன்கத்ரிராஃபில் கபாயிர், பாகம்-1, பக்கம்-93)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## நாம் முகஸ்துதி செய்பவர்கள் இல்லையே?

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நாம் நேர்மையுடன் நம்மையே சோதித்துப் பார்க்க வேண்டும். அதாவது, தனிமையில் இருக்கும் போது வழிபாட்டு விஷயத்திலே சோம்பலாக இருந்து கொண்டு மக்களின் முன்னால் சுறுசுறுப்பை வெளிப்படுத்துவதில்லையே? நற்செயல்களை செய்து விட்டு அதை

மக்களின் முன்னால் தேவையின்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்கவில்லையே? பின்பு யாராவது நம்மை பாராட்டி விட்டால் பூரிப்படைந்து அமல்களை அதிகரித்து விடவில்லையே? மேலும் பாராட்டு கிடைக்கா விட்டால் நாம் வருத்தமுற்று நம் அமல்களை குறைத்து கொள்ளவில்லையே? மக்களுக்கு முன்னால் நன்மை செய்வதில் சுவையும், தனிமையிலே இனிமையற்றதாகவும் தோன்றவில்லையே? மக்களின் முன்னால் அவர்களின் மனதை ஈர்ப்பதற்காக தன்னையே (பாவி, பாதகன், எளியவன், தாழ்வுற்றவன் என்று) தரம் தாழ்த்திக் கொள்ள வில்லையே? நாம் நம்மையே முபல்லிஹ் (பிரச்சாரகர்) என்று, அல்லது சுன்னத்துக்கள் நிறைந்த மதனி தோற்றம் போன்றதைக் கொண்டு பயன்பெற்றவாறு, நம்மைக் கொண்டு ஈர்க்கப்பட்ட கடைக்காரர்களிடம் அவர்கள் இலவசமாக வழங்க வேண்டும் அல்லது மலிவாக தர வேண்டும் என்பதற்காக வியாபாரம் செய்யவில்லையே? இந்த கேள்விகளுக்கான பதில் ஆம் என்று வருமேயானால் உடனே தெளபா செய்வதோடு, இக்லாஸை (உளத்தூய்மையை) அடையும் முயற்சியில் இறங்கி விடுங்கள். ஏனெனில் தெளபா செய்வதற்கு முன்னால் மரணம் நோந்து, முகஸ்துதியின் காரணத்தால் நரகத்தில் வீசப்படாமல் இருக்க வேண்டும்.

## முகஸ்துதியை விட்டும் தெளபா செய்வதன் பரகத்

புகழ்பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத், ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் **عليه رَحْمَةُ اللَّهِ** அவர்கள் எழுதியுள்ளார்கள்— நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், முகஸ்துதியின் காரணத்தினால் வழிபாடுகள் சட்டத்திற்கு புறம்பானதாகி விடுவதில்லை. (அதாவது முகஸ்துதியோடு தொழுவதால், தொழுகையை விட்டு விட்டதாக கணிக்கப்பட மாட்டாது) மாறாக அது ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடும் அச்சமுள்ளது. முகஸ்துதி செய்பவர் கடைசியில் தன் முகஸ்துதி தனத்தை விட்டு (உண்மையாக) தெளபா செய்து கொண்டால் முகஸ்துதியோடு செய்த வழிபாடுகளை மீட்டுவது அவர் மீது கடமையல்ல. மாறாக அந்த தெளபாவின் பரகத்தைக் கொண்டு கடந்த காலங்களில் முகஸ்துதியோடு செய்த, ஏற்றுக் கொள்ளப்படாத வழிபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும். பொதுவாக முகஸ்துதி தனத்தை விட்டு முற்றிலுமாக ஒதுங்கி விடுவது மிகவும் கஷ்டமான காரியம். எனவே எந்த மனிதரும் முகஸ்துதி தனத்தின் பயத்தால் வழிபாடுகளை விட்டு விடக்கூடாது, மாறாக முகஸ்துதி தனத்தை விட்டு மீள்வதற்கு துஆ செய்ய வேண்டும். (மிர் ஆதுல் மனாஜீஹ், பாகம்-7, பக்கம்-127)

உன் கருணையின் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன் எஜமான்  
மறுமை நாளின் கருணையை எதிர்பார்த்துள்ளேன் எஜமான்

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-188)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## முகஸ்துதி எனும் நோயை குணப்படுத்துங்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! நாம் நமது உள்ளத்திலே இந்த முகஸ்துதி எனும் நோயின் அறிகுறியை உணர்ந்தால், தெளபா செய்த பின்னர் அதனை குணப்படுத்துவதில் தாமதம் செய்து

விடக்கூடாது. நாம் நமது அந்தரங்கத்தை தூய்மைப்படுத்த முயற்சி செய்தால் **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** நம்முடைய வெளிரங்கமும் சுத்தமாகி விடும். மதினத்து மாமன்னர், இதயத்திற்கு இதமானவர், கண்மணி நாயகம் **صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அறிவிப்பு என்னவென்றால், யார் தனது அந்தரங்கத்தை சீர்படுத்திக் கொள்கிறாரோ அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருடைய வெளிப்புறத்தையும் சீராக்கி விடுகின்றான்.

(அல்ஜாமிஉஸ் ஸனீர் லிஸ்ஸுயூதி, பக்கம்-508, ஹதீஸ்-8339)

## “உளத்தூய்மையின் ஒளி” என்பதிலுள்ள பத்து எழுத்துக்களின் தொடர்பில் முகஸ்துதியின் 10 சிகிச்சைகள்

1. அல்லாஹுதஆலாவிடம் துஆவின் வாயிலாக உதவி தேடுங்கள்.
2. முகஸ்துதியின் நஷ்டங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
3. முகஸ்துதியின் காரணங்களை முடிவுறச் செய்யுங்கள்.
4. தனது அமல்களில் இக்லாஸை (உளத்தூய்மையை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
5. நிய்யத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
6. இபாதத் செய்யும்போது ஷைத்தானிய ஊசலாட்டங்களை விட்டு தப்பித்துக் கொள்ளுங்கள்.
7. தனிமையிலும் சரி, கூட்டத்திலும் சரி ஒரே விதமாக அமல் செய்யுங்கள்.
8. நற்செயல்களை மறைத்துக் கொள்ளுங்கள்.
9. நல்ல தொடர்புடன் மாத்திரம் இருங்கள்.
10. அவ்ராத் மற்றும் வஸீபாக்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது இந்த சிகிச்சைகளுக்கு குரிய விளக்கத்தைக் கேளுங்கள்,

## (முதலாம் சிகிச்சை) அல்லாஹுதஆலாவிடம் துஆவின் வாயிலாக உதவி தேடுங்கள்

அண்ணல் நபி **صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அமுதவாக்கு: **أَلْعَاءُ سِلَاحُ الْمُؤْمِنِ** அதாவது, துஆ முஃமினின் (இறைவிசுவாசியின்) ஆயுதமாகும். (அல்முஸ்தத்ரக் லில்ஹாகிம், பாகம்-2, பக்கம்-162, ஹதீஸ் எண்-1855) ஷைத்தானுக்கு எதிரான போரிலே இந்த ஆயுதத்தை பயன்படுத்தவதோடு, மன்னிப்பின் மாமன்னனான இறைவனின் சன்னிதானத்தில் இவ்வாறு துஆ இறைஞ்சுங்கள்- முஸ்தஃபாவின் நாயனே, எனக்கு முகஸ்துதி எனும் நோயை விட்டு குணம் தந்தருள். என்னுடைய வெறுமையான பையை உளத்தூய்மை எனும் அழிவற்ற செல்வத்தைக் கொண்டு நிரப்பி விடு. என் எதிர்ப்பு எத்தகைய பகைவனுடன் (ஷைத் தான்) உள்ளதென்றால், அவன் என்னைப் பார்க்கின்றான், ஆனால் அவன் காணப்படுவதில்லை.

ஆனால் நீயோ அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**, என்னை அந்தப் பகைவனின் சூழ்ச்சி மற்றும் ஏமாற்றத்தை விட்டும் காப்பாற்று. யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**, மக்களின் பார்வையில் நான் நல்லவனாகத்தோன்றி, அவர்கள் என்னை நேர்மையாளனாகவும், பயபக்தியுடையவனாகவும் கருதிக் கொண்டிருப்பார்கள், ஆனால் உனது சன்னிதானத்திலே நான் தண்டனைக்குரியவனாக இருப்பேன், இத்தகைய விஷயத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

என் அமல் யாவும் உனக்காகவே இருத்தல் வேண்டும்  
அத்தகையதொரு உளத்தூய்மையை வழங்கிடு இறைவா

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-78)

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## (இரண்டாம் சிகிச்சை) முகஸ்துதியின் நஷ்டங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** முகஸ்துதியின் ஆபத்துக்களையும் அதன் நஷ்டங்களையும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு பொருள் பலன் அளிப்பதாகத் தோன்றும் வரை தான் மனிதனின் மனம் அதை விரும்புகிறது. அது அவனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றினால் அதை விட்டும் அவன் தவிர்ந்துக் கொள்வான். உதாரணமாக ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு சுவை மற்றும் இனிப்பின் காரணத்தால் தேன் மிகவும் விருப்பமானதாக இருக்கும். ஆனால் யாராவது அவரிடம், நீர் அருந்தப் போகும் இந்த தேனிலே விஷம் கலந்திருக்கிறது என்று கூறினால், அவன் அதிலுள்ள சுவையையோ இனிப்பையோ பார்க்க மாட்டான், விஷத்தை தான் பார்ப்பான், மேலும் அதை அவன் ஒருபோதும் அருந்த மாட்டான்.

அதேபோல் மக்களின் முன்னால் தன்னுடைய நற்செயல்களை வெளிப்படுத்தி அவர்களிடமிருந்து பாராட்டைப் பெறுவதால் நிச்சயமாக மனதிற்கு பெரும் சுவை கிடைக்கிறது, மேலும் அந்த சுவையின் காரணத்தால் இபாதத்தின் சிரமமும் எளிதாகி விடுகிறது. ஆனால் அந்த சுவைக்கு பதிலாக முகஸ்துதியின் காரணத்தினால் ஏற்படும் விஷத்தை விட பயங்கரமான நஷ்டங்களை நாம் மனதில் உணர்ந்து கொண்டால் அதை விட்டு மீள்வது நமக்கு எளிதாகி விடும். ஏனெனில் விஷத்தின் நஷ்டமோ உலகளவில் மட்டுமே இருக்கும், ஆனால் முகஸ்துதித் தனமோ மறுமையின் அழிவுக்குரியதாக உள்ளது. நல்அமல்களுக்காக கடினமாக உழைத்த பிறகும் அதன் நன்மைகள் பயனளிப்பதில்லை எனும் முகஸ்துதியின் இந்த நஷ்டம் குறைவானதா! நாள் முழுக்க வெயிலில் வியர்வை சிந்தி, கூலி கிடைக்கும் நேரத்திலே, நீ இன்னென்ன தவறுகள் இழைத்துள்ளாய், அதனால் உனக்கு கூலி வழங்கப்பட மாட்டாது எனக்கூறி,

கூலி கொடுப்பதை தடுத்து விடும்போது அந்தத் தொழிலாளியின் கதி என்னவாகும்! ஆனால் முகஸ்துதி செய்பவன் நன்மைகளை விட்டு தூரமாக்கப்படுவது மட்டுமின்றி நரக நெருப்பின் தண்டனைக்கும் ஆளாகி விடுகிறானே! எந்தப் பொருளைக் கொண்டு ஒருவன் இலட்சக்கணக்கான பணத்தை சம்பாதிக்க முடியுமோ அந்தப் பொருளை அந்நேரத்து தற்காலிக மகிழ்ச்சிக்காக மிகச்சொற்ப விலைக்கு விற்று விடும் மனிதன் எவ்வளவு மூடனாக இருப்பான்! அதேபோல் தன் வழிபாட்டின் வாயிலாக இறைவனின் நெருக்கத்தை பெறுவதற்கு பதிலாக படைப்பினங்களை தன்வசப்படுத்த முயற்சி செய்கிறானே அந்த வணக்கவாதி எத்தகைய அறிவிலியாக இருப்பான்! அத்தகைய முகஸ்துதிக்காரன் அல்லாஹ் ﷻ வுக்கு அடிபணியாமையை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக மக்களிடம் அவர்களுடைய அன்பை நாடுகிறான், அல்லாஹ் ﷻ வுடைய சன்னிதானத்திலிருந்து கிடைக்கின்ற இகழ்ச்சிக்கு பதிலாக மக்களிடமிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை தேடுகிறான், அல்லாஹ் ﷻ வுடைய கோபத்திற்கு பதிலாக மக்களின் திருப்தியையும், சந்தோஷத்தையும் நாடுகிறான், நிலைத்திருக்கக்கூடிய சுவர்க்கத்தின் அருட்கொடைகளை அழியக்கூடிய உலகத்திற்கு பதிலாக விற்று விடுகிறான். பின்பு அனைத்து மக்களையும் இணக்க முடையவர்களாக வைத்திருப்பது பாலாறு தோண்டுவதற்கு ஒப்பாகும். சிலர் ஒரு விஷயத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால், அதே விஷயத்தைக் கொண்டு கோபம் கொள்பவர்களும் அதிகமாகவே இருக்கின்றனர்.

இக்லாஸின் அருட்கொடையை வழங்கியருள் இறைவா  
முகஸ்துதி நெருங்குவதை விரட்டியருள் இறைவா

(வஸாயிலெ பக்ஷிஷ் பக்கம்-77)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## காண்பிப்பதற்காக அமல் செய்வோருக்கு உதாரணம்

மக்களுக்குக் காண்பிப்பதற்காகவும், கூறுவதற்காகவும் செயல்படுபவர்களின் உதாரணம் இதுபோன்றதாகும்— அதாவது ஒருவன் தன் சட்டைப் பையிலே நிறைய கூழாங்கற்களை நிரப்பி, அதை வெளியில் தென்படுமாறு வைத்துக்கொண்டு கொள்வனவு செய்வதற்காக சந்தைக்குச் செல்கிறான். மக்கள் அவனது நிரம்பியுள்ள சட்டைப் பையை பார்த்து— ஆஹா! இவனுடைய சட்டைப் பை பணத்தால் எவ்வாறு நிறைந்துள்ளது பாருங்கள் என வியப்புடன் கூறினர். ஆனால் அவனுக்கு மக்களின் பாராட்டு வார்த்தைகளைத் தவிர வேறொரு பலனும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் கடைக்காரரிடம் பணம் கொடுப்பதற்காக தன்னுடைய சட்டைப்பையிலிருந்து கூழாங்கற்களை வெளியே எடுக்கும்போது, அவன் இழிவுக்கும், அவப்பெயருக்கும் ஆளாகி நிற்பான். அதேபோல் காண்பிப்பதற்கும், கூறுவதற்கும் அமல் செய்யக்கூடிய முகஸ்துதிக்காரனுக்கு, மனிதர்களின் வாயிலாக கூறப்படும் பாராட்டு வார்த்தைகளைத் தவிர வேறு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. மேலும் கியாம நாளிலும் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

(அZஸ்ஸவாஜ்ஜு அனிக்திராஃபில் கBபாயிர், பாகம்-1, பக்கம்-86, Bபிதஸர்ருஃப்)

பெரும் முயற்சி எடுத்தேன் பாவத்தை துறப்பதற்கு

பெரும் தோல்வியையே பெற்றேன் என் இறைவா

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-82)

## (மூன்றாம் சிகிச்சை) முகஸ்துதியின் காரணங்களை முடிவுறச் செய்யுங்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! ஒவ்வொரு நோய்க்கும் ஏதாவதொரு காரணம் இருக்கும். அந்தக் காரணத்தை அழித்து விட்டால் நோயும் நீங்கி விடும். அதேபோல் முகஸ்துதி தனத்திற்கும் அடிப்படையில் மூன்று காரணங்கள் உள்ளன. அந்த மூன்று காரணங்களை விட்டும் தன்னை பாதுகாத்துக் கொண்டால் **إِنَّ اللَّهَ لَعَلَّهِ** முகஸ்துதி தனத்தை விட்டும் மீட்சி பெறுவது எளிதாகி விடும். அந்த மூன்று காரணங்களும் இவைகளாகும்:

1. பதவி மோகம் அதாவது புகழ் பெறும் ஆசை
2. இகழ்ச்சியின் அச்சம், மேலும்
3. செல்வம் மற்றும் பொருளின் பேராசை.

### 1. புகழ்ப்பெறும் ஆசை

பதவி மோகம் என்பதற்கு அர்த்தம் புகழ் மற்றும் கௌரவம் பெறும் ஆசை. அந்த பதவி மோகத்தை கண்டித்தவாறு ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கZஸ்ஸாலி **عليه السلام** அவர்கள் அறிவித்துள்ளார்கள்— புகழ் பெறுவதன் அர்த்தம் என்னவென்றால், மக்களின் உள்ளங்களிலே இடம் பிடிப்பதாகும். மேலும் இந்த விருப்பமே அனைத்து குழப்பத்திற்கும் வேராகும். புகழ்ப்பெறும் விருப்பத்தை கட்டுப்படுத்துவதற்காக ஹதீஸ்களிலே குறிப்பிடப்பட்டிருக்கும் அதன் நஷ்டங்களை சற்று கவனித்துப் பார்ப்பது அவசியமாகும். இந்த விடயங்களைப்பற்றி அண்ணலெம் பெருமானார் **صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் நான்கு அறிவிப்புக்களை கேளுங்கள்,

1. அல்லாஹ் **عَزَّ وَجَلَّ** வுக்கு வழிப்படுதலை அடியார்களின் வாயிலாக செய்யப்படும் பாராட்டின் பற்றுதலுடன் இணைப்பதை விட்டும் தவிர்ந்திருங்கள். இல்லையேல் உங்கள் அமல்கள் நாசமாகி விடும். (ஃபிர்தவ்ஸூல் அக்பார் லிடத்தைய்லீ, பாகம்-1, பக்கம்-223, ஹதீஸ் 1567)
2. செல்வம் மற்றும் அந்தஸ்தின் பற்றுதல் முஃமினின் உள்ளத்தில் நயவஞ்சகத்தை, தண்ணீரானது பசுமையான தாவரங்களை வளர்ப்பதைப்போல் வளர்த்து விடுகிறது. (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-286, 342)
3. இரண்டு பசியோடுள்ள ஓநாய்கள் ஆட்டு மந்தைக்குள் விளைவிக்கின்ற நாசத்தை விட, முஸ்லிம் களுடைய மார்க்கத்திலே செல்வம் மற்றும் பதவி மோகம் ஏற்படுத்தும் நாசம் மிகைப்பானதாகும். (திரீமிதி, பாகம்-4, பக்கம்-166, ஹதீஸ்-2383)

4. தனது புகழ்ச்சியை விரும்புவது மனிதனை குருடனாகவும், செவிடனாகவும் ஆக்கி விடுகிறது.

(ஃபிர்தவ்ஸூல் அக்பார் விபத்தையல், பாகம்-1, பக்கம்-347, ஹதீஸ் 2548)

## இவ்வாறு ஃபிக்ரெ மதீனா செய்யுங்கள்

முயற்சி செய்து இவ்வாறு ஆழ்ந்து சிந்தனை (ஃபிக்ரெ மதீனா) செய்யுங்கள், மக்கள் என்னைப் புகழ்ந்து சில வார்த்தைகளைக் கூறுவது, என்னை பாராட்டும் பார்வையோடு பார்ப்பது அல்லது புகழ்ச்சி கிடைத்து விடுவது நிச்சயமாக மனதிற்கு இன்பமளிப்பதாக உள்ளது. ஆனால் மனிதர்களால் செய்யப்படும் புகழ்ச்சி எனக்கு மறுமை நாளன்று இறைவனின் சன்னிதானத்தில் **வெற்றியை** அளிக்கப்போவதில்லை. ஏனெனில் அவ்வாறு புகழும் மனிதர்களே இறைவனின் கோபத்திற்கு பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பாராட்டுவதால் என்னுடைய உணவு மற்றும் ஆயுள் அதிகரித்து விடப்போவதுமில்லை, மறுமையில் எந்த உயர் பதவியும் கிடைத்து விடப்போவதுமில்லை. எனவே அத்தகையோர் செய்யும் புகழ்ச்சியை விரும்புவதால் என்ன பிரயோஜனம்! அவர்களுக்கு காட்டுவதற்காக நான் ஏன் நல்குமல்கள் புரிய வேண்டும்! மாறாக நான் எனது இரட்சகனுடைய திருப்பொருத்தத்திற்காக மாத்திரம் அமல் செய்வேன் **لَا تَحْسَبَنَّ اللَّهُدَّاءَ لَكَ** ,

## தனது பொய்யான பாராட்டுதலை விரும்புவது ஹராமாகும்

இமாமெ அஹ்லெ சுன்னத், அஃலா ஹழ்ரத் மௌலானா ஷாஹ் அஹ்மத் ரஸூலாகான் **عليه السلام** அவர்கள் ஃபதாவா ரஸூலிய்யா பாகம்-21, பக்கம் 597இல் எழுதுகிறார்கள்- யாரேனும் தன்னுடைய பொய்யான பாராட்டுதலை விரும்புவவராக இருந்தால், அதாவது அவரிடம் இல்லாததை (மேன்மையை) பற்றி மனிதர்கள் அவரைப் புகழ்ந்தால், அது மிகவும் தெளிவான ஹராமாகும். அல்லாஹுதஆலா கூறுகிறான்.

لَا تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا آتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا

بِمَا لَمْ يَفْعَلُوا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِنَ الْعَذَابِ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

**கன்ஸூல் ஈமானின் பொருள்-** தான் செய்யும் செயல்களின் மீது மகிழ்ச்சி கொள்பவர்கள் இன்னும் தான் எதுவும் செய்யாமலே பாராட்டப்பட வேண்டும் என்று விருப்பம் கொள்பவர்களை வேதனையை விட்டு தூரமானமாவர்கள் என்று நிச்சயமாக கருத வேண்டாம், அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனையுள்ளது.

(பாகம்-4, சூரா ஆலஇம்ரான், வசனம்-188)

இன்று கௌரவம் மறுமையில் குறைகள் வெளிப்பட்டால்  
அவமதிப்பின் ஆபத்தில் சிக்கிக்கொள்வேனே இறைவா

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-91)



## 2. மக்களின் இகழ்ச்சியைக்கொண்டு அச்சம்

மக்கள் தம்மை பழிப்பார்களே (அதாவது நல்ல விதமாகவும் கெட்ட விதமாகவும் வசைபாடுவார்களே) எனும் அச்சத்தை இவ்வாறு தூரமாக்கலாம். அதாவது நீங்கள் உங்கள் உள்ளத்தை இவ்வாறு நிலை நிறுத்தி கொள்ளுங்கள், மற்றவர்கள் நம்மைப்பழிப்பதால் அதாவது இகழ்வதால் நமக்கு மரணம் முன்கூட்டியே வந்து விடப்போவதுமில்லை, நமது உணவிலே எவ்வித நிறை குறைவும் ஏற்பட்டு விடப்போவதுமில்லை. எனது இரட்சகன் என்னை பொருந்திக் கொண்டால், மற்றவர்களின் பழிப்போ, அவர்கள் வாயிலாக வெளியாகும் கோபமோ என்னை அணுவளவும் பாதிக்கப் போவதில்லை. அவர்களே இயலாத வர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் இருப்பதோடு, தங்களுடைய இலாப நஷ்டத்திற்கோ, வாழ்வு, மரணத்திற்கோ அதிபதியானவர்களும் அல்லர். அவ்வாறிருக்கும்போது நான் ஏன் அவர்களுடைய பழிப்புக்கு பயந்துக் கொண்டு நற்செயல்களை புரிய வேண்டும், அல்லது விட்டு விடவேண்டும்! நான் எனது இறைவனுடைய கோபத்திற்கு மட்டுமே அஞ்ச வேண்டும்.

## 3. செல்வம் மற்றும் பொருளின் பேராசை

செல்வம் மற்றும் பொருளின் பேராசையை விட்டும் விடுதலை பெறுவதற்கு உங்கள் உள்ளங்களை இவ்வாறு அமைத்துக் கொள்ளுங்கள்— அதாவது பொருளைக் கொடுக்கவோ அல்லது தடுக்கவோ, மக்களின் மனம் அல்லாஹ் தபாரக வதஆலாவின் கட்டுப்பாட்டிற்குள்ள்தான் உள்ளது. நான் யாருக்காக இந்த முகஸ்துதி அதாவது காண்பிப்பதற்காக அமல் செய்கிறேனோ அவர்களே இயலாதவர்களாக இருக்கிறார்கள். உணவளிக்கும் அதிகாரமோ பிரபஞ்ச இரட்சகனான அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உடையது தான். எந்த மனிதன் மற்றவர்களுடைய பொருளின் மீது பேராசைக் கொள்கிறானோ அவன் இழிவுக்கும், பழிப்புக்கும் ஆளாகி விடுகிறான். அவ்வாறு அவனுக்கு பொருள் கிடைத்து விட்டாலும், அதை கொடுத்தவரின் நன்றிக்கு அடிமையாக வேண்டியதாகி விடுகிறது. மேலும் முகஸ்துதி செய்வதைக் கொண்டு பொருள் கிடைக்குமென்று உறுதியாக நம்பவும் முடியாது, அதேபோல் இழிவும், அவமதிப்பும் கிடைக்கும் என்ற அச்சமும் முழுமையாக உள்ளது. அவ்வாறிருக்கும் போது நான் ஏன் நற்செயல்களின் வாயிலாக மக்களை தன் வசப்படுத்தி அவர்களிடமிருந்து பொருளை ஈட்ட முயற்சி செய்ய வேண்டும்! எனவே நான் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வுடைய பொருத்தத்திற்காகவே வழிபாட்டையும், நற்செயல்களையும் செய்வேன். **سُبْحَانَكَ اللَّهُمَّ رَبِّيَ الْأَكْبَرُ**

உலகாசையை பின்பற்றுதலை விடுவித்து விடு இறைவா

மதினத்தின் ஆஷிக்காக எனை ஆக்கிவிடு இறைவா

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-100)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## (நான்காம் சிகிச்சை) தனது அமல்களில் இக்லாஸை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

பிரபஞ்சத் தலைவர், ஆதரவற்றோரின் ஆதரவாளர் நாயகம் ﷺ அன்னவர்களின் படிப் பினைத்தரும் அறிவிப்பு என்னவென்றால், மக்களே! அல்லாஹ் ﷻ வுக்காக இக்லாஸுடன் (உளத் தூய்மையுடன்) அமல் செய்யுங்கள். ஏனெனில் அல்லாஹ் ﷻ உளத்தூய்மையுடன், அவனுக்காக செய்யப் படும் அமல்களையே ஏற்றுக் கொள்கிறான். மேலும் இது (அமல்) அல்லாஹ் ﷻ வுக்காக இன்னும் உறவினர்களுக்காக என்று கூறாதீர்கள். (கனன் தார குத்னீ, பாகம்-1, பக்கம்-73, ஹதீஸ்-130)

## உளத்தூய்மையின்றி நன்மைகள் கிடைப்பதில்லை

**தஃவதே இஸ்லாமியின்** பதிப்பகமான மக்தபதூல் மதீனாவினால் அச்சிடப்பட்ட திருக்குர்ஆனின் மொழியாக்கம் “கன்஽ஸூல் ஈமான் மஅ கஸூஅஇனுல் இர்ஃபான்” பக்கம் 892 முதல் 893 வரை, பாகம் 25, சூரதுஷ் ஷூரீரா வசனம் 20இல் அல்லாஹ் ﷻ அறிவித்துள்ளான்—

مَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدْ لَهُ فِي حَرْثِهِ

وَمَنْ كَانَ يُرِيدُ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ

**கன்஽ஸூல் ஈமானின் பொருள்—** எவர் மறுமையின் விளை நிலத்தை விரும்புகின்றாரோ நாம் அவருக்கு விளை நிலத்தை அதிகப்படுத்துவோம். இன்னும் எவர் உலகின் விளை நிலத்தை விரும்பின்றாரோ நாம் அவருக்கு அதிலிருந்து சிறிது கொடுப்போம் மேலும் மறுமையில் அவருக்கு எந்த பங்கும் இல்லை.

தஃப்ஸீரே நூருல் இர்ஃபானிலிருந்து இப்புனித வசனத்தின் பல்வேறு பகுதிகளின் விளக்கத்தைக் கேளுங்கள். (எவர் மறுமையின் விளை நிலத்தை விரும்புகின்றாரோ) அதாவது அல்லாஹ் ﷻ வுடைய திருப்பொருத்தத்தையும், அண்ணலெம் பெருமானார் ﷺ அன்னவர்களின் மன மகிழ்ச்சியையும் விரும்புகின்றாரோ, மேலும் முகஸ்துதிக்காக அமல்களை செய்யவில்லையோ (நாம் அவர்களின் விளை நிலத்தை அதிகப்படுத்துவோம்.) அதாவது அவருக்கு அதிகமான நன்மைக்கான பாக்கியத்தை கொடுப்போம், நற்செயல்களை எளிதாக்கி விடுவோம், அமல்களுக்குரிய நன்மைகளை கணக்கின்றி வழங்குவோம். (இன்னும் எவர் உலகின் விளை நிலத்தை விரும்புகின்றாரோ) வெறும் உலகத்தை சம்பாதிக்க நன்மைகளை செய்வதும், கௌரவம் மற்றும் பதவி மோகத்திற்காக (பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக) ஆலிமாகவும், ஹாஜியாகவும் ஆகுவதும், போர்க்களப் பொருட்களை ஈட்டுவதற்காக போர் வீரனாக ஆகுவதும், (மேலும் மறுமையில் அவருக்கு எந்த பங்கும் இல்லை.) ஏனெனில் அவர் மறுமைக்காக எந்த அமலையுமே செய்யவில்லை. இதனால் விளைங்குவது என்னவென்றால், முகஸ்துதி செய்பவன் நன்மையை விட்டும் தூரமாக்கப்படுகிறான். ஆனால் ஷரீ அத்தின்படி அவனது அமல்கள் சரியானவையா

கும். முகஸ்துதிக்காரனின் தொழுகையினால் கடமை நிறைவேறி விடும். ஆனால் அதன் நன்மைகள் கிடைக்காது. அதனால்தான் **فِي الْحَجَرَةِ** (அதாவது மறுமையில் அவருக்கு எந்த பங்கும் கிடைக்காது) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. (நூருல் இரஃபான், பக்கம்-774)

## இக்லாஸுடையவனின் அமல்களை அல்லாஹ் **عَلَيْهِ** புகழ்பெற செய்கிறான்

தூய்மையின் அண்ணல், உலகப்பிறப்பிற்குக் காரணமானவர், வானமண்டலங்களைச் சுற்றி வந்தவரான, கண்மணி நாயகம் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَالْآلِ وَسَلَّمَ** அன்னவர்களின் உயர்வான அறிவிப்பு என்னவென்றால்— “உங்களில் யாராவது ஒருவர் கதவுமில்லாத, ஜன்னல்களும் இல்லாத ஒரு கடினமான பாறையிலே ஏதாவது அமல் செய்தால், அப்போதும் அவரது அமல்கள் வெளிப்பட்டு விடும். மேலும் என்ன ஆக வேண்டுமோ அது ஆகியே தீரும். (முஸ்னத் இமாம் அஹ்மத் பின் ஹம்பல், பாகம்-4, பக்கம்-57, ஹதீஸ் எண்-11230)

புகழ் பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் **عَلَيْهِ** அவர்கள் இந்த ஹதீஸின் கீழ் எழுதுகிறார்கள்— இந்த உயர்வான அறிவிப்பின் கருத்து என்னவென்றால், நீங்கள் முகஸ்துதி செய்து உங்கள் நன்மைகளை ஏன் அழித்துக் கொள்கிறீர்கள்! நீங்கள் உளத்தூய்மையுடன் நற்செயல்களை செய்யுங்கள், மறைவாக இபாதத் செய்யுங்கள். அல்லாஹுதஆலா உங்கள் நற்செயல்களை தானாகவே மக்களுக்கு அறிவித்து விடுவான். மனிதர்களின் உள்ளங்கள் உங்களை நல்லவராக ஏற்றுக்கொள்ளும். இது மிகவும் அனுபவபூர்வமான செய்தியாகும். சிலர் மறைவாகவே தஹஜ்ஜத் தொழுவார்கள், மக்கள் அவரை தஹஜ்ஜத் தொழுவர் என்று அழைப்பார்கள். தஹஜ்ஜத் மட்டுமின்றி ஒவ்வொரு நன்மையான செயலின் ஒளியும் முகத்திலே வெளிப்பட்டு விடுகிறது. அதை இரவும் பகலும் எந்நேரமும் கண்டு கொள்ளலாம். மக்கள் ஹழ்ரத் கௌஸ் நாயகத்தையும் (இன்னும்) காலா அஜ்மீரி நாயகத்தையும் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِمَا** இறைநேசர்கள் என்கின்றனர். ஏனெனில் அல்லாஹுதஆலா அவ்வாறு சொல்ல வைக்கிறான். இதுதான் இந்த உயர்வான அறிவிப்பின் வெளிப்பாடாகும்.

(மிர்ஆதுல் மனாஜீஹ், பாகம்-7, பக்கம்-145)

## இக்லாஸுடையவன் என்றால் யார்?

“மனிதன் இக்லாஸுடையவனாக எப்போது ஆகிறான்” இதைப்பற்றி நமது முன்னோர்களின் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ** நான்கு கூற்றுகளை கேளுங்கள்.

1. ஹழ்ரத் ஸய்யிதுனா யஹ்யா பின் முஆத் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்களிடம் கேட்கப்பட்டது— மனிதன் எப்போது உளத்தூய்மை உள்ளவனாகிறான்? அவர்கள் கூறினார்கள்— பாலருந்தும் சிகவைப்போன்று அவனது பழக்கம் இருக்க வேண்டும். பாலருந்தும் குழந்தைகள் பாராட்டப்பட்டாலும் மகிழ்வதில்லை, திட்டினாலும் கவலைக் கொள்வதில்லை. எவ்வாறு அது தன் புகழ்ச்சியைக் கொண்டும், இகழ்ச்சியைக் கொண்டும் அக்கறையற்று உள்ளதோ, அதேபோல் மனிதனும் தனது புகழ்ச்சி மற்றும்

இகழ்ச்சியை பொருட்படுத்தவில்லை என்றால் அவனை உளத்தூய்மை உடையவன் என்று அழைக்கலாம். (தன்பீஹூல் முந்தர்ரீன், பக்கம்-24)

2. ஹழ்ரத் துன்னூன் மிஸ்ரி عَلِيٌّ بْنُ أَبِي الْحَكِيمِ அவர்களிடம் யாரோ ஒருவர் கேட்டார்— ஒரு மனிதன் தான் உளத்தூய்மை உடையவன் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது? அவர்கள் பதிலளித்தார்கள்— அவன் தம் நற்செயல்களில் முழுமையான முயற்சியை மேற்கொண்டிருந்த போதிலும், நான் கண்ணியமிக்கவன் என்று கருதப்படக்கூடாது என்பதை விரும்புவனாக இருப்பான்.

(தன்பீஹூல் முந்தர்ரீன், பக்கம்-23)

3. ஓர் இமாமிடம் கேட்கப்பட்டது— உளத்தூய்மை உடைவன் யார்? அவர்கள் பதிலளித்தார்கள்— ஒருவர் தன்னுடைய தீயச்செயல்களை எவ்வாறு மறைக்கின்றாரோ அதேபோல் தம் நற்செயல்களையும் மறைத்துக் கொள்பவரே உளத்தூய்மை உடையவராவார். (அஹ்மது, பாகம்-1, பக்கம்-102)

4. இன்னுமொரு பெரியார் عَلِيٌّ بْنُ أَبِي الْحَكِيمِ அவர்களிடம் உளத்தூய்மைக்கு வரையறை எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்— மக்கள் உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற விருப்பமே இல்லாமல் இருப்பதாகும். (அஹ்மது, பாகம்-1, பக்கம்-102)

இகழ்வும் புகழும் ஒன்றாகிட கருணையளியுங்கள்  
மகிழ்வும் துக்கமும் ஏற்படாமல் என் மீது நாயகமே

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-271)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## (ஐந்தாவது சிகிச்சை) நிய்யத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

முகஸ்துதி தனத்தை விட்டும் மீள்வதற்கு தங்கள் நிய்யத்துக்களை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். அதாவது நீங்கள் எந்த செயலை செய்கின்றீர்களோ அதன் நோக்கம் என்ன! அதில் ஏதேனும் தற்பெருமையின் மணத்தை உணர்ந்தால் உடனே உங்கள் நிய்யத்தை சீர்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இறைவனின் திருப்பொருத்தத்திற்காக செய்யப்படும் செயல்களே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு காட்டுவதற்காக அல்லது கேட்க வைப்பதற்காக நான் ஏதேனும் அமல் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுவது ஒரு புறமிருக்கட்டும், அதைக் கொண்டு நான் நரக வேதனைக்கு ஆளாகி விடுவேன்! ஷைத்தான் இலட்சக்கணக்கான தடைகளை ஏற்படுத்தினாலும், முகஸ்துதி மற்றும் வெளி வேஷத்தை விட்டு தப்புவதும், நல்ல எண்ணங்களை வைப்பதும் மிக முக்கியமானதாகும். ஹழ்ரத் ஸய்யிதுனா ஈஈம் பின் ஹம்மாத் عَلِيٌّ بْنُ أَبِي الْحَكِيمِ அவர்கள் அறிவிக்கிறார்கள்— நமது முதுகிலே சாட்டையால் அடி வாங்குவது, நமக்கு (நல்ல) நிய்யத் செய்வதை விட எளிதானதாகும். (தன்பீஹூல் முந்தர்ரீன், பக்கம்-25)

## நிய்யத்தின் வரைவிலக்கணம்

நிய்யத் என்றால் இலக்கணப் பிரகாரம் மனதின் உறுதியான எண்ணத்திற்கு கூறப்படும். மேலும் ஷரீஅத்தின் பிரகாரம் வழிபாட்டின் எண்ணத்திற்கு நிய்யத் எனப்படும். (மஅஹுத் அஹ் ஸஹீஹுல் புகாரி, பாகம்-1, பக்கம்-226) நிய்யத்தின் முக்கியத்துவத்தை மனதில் ஒளிரச்செய்ய ஏழு அறிவிப்புகளைக் கேளுங்கள்.

## “மதீனா செல்வோம்” எனும் ஏழு எழுத்தின் தொடர்பைக்கொண்டு நல்ல நிய்யத்துடைய சிறப்பின் அடிப்படையில் 7 அண்ணலாரின் அறிவிப்புகள்

1. செயல்கள் அனைத்தும் நிய்யத்தை பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. (புகாரி, பாகம்-1, பக்கம்-6, ஹதீஸ்-1)
2. முஸ்லிமுடைய நிய்யத் அவரது செயல்களை விட சிறந்தது. (அல்முஹிதீன் கபீர், பாகம்-6, பக்கம்-185, ஹதீஸ்- 5942)
3. உண்மையான நிய்யத் எல்லாவற்றையும் விட சிறந்த அமலாகும். (அல்ஜாமிஉஸ் ஸநீர், பக்கம்-81, ஹதீஸ்-1284)
4. நல்ல நிய்யத் அடியானை சுவர்க்கத்தில் நுழைய வைக்கும். (அல்ஃபிர்தவ்ஸ் பிமஃசூரில் கத்தாப், பாகம்-4, பக்கம்-305, ஹதீஸ்-6895)
5. அல்லாஹ் ﷻ மறுமையுடைய நிய்யத்தின் மீது இம்மையை அளித்து விடுகிறான். ஆனால் இம்மையுடைய நிய்யத் மீது மறுமையை அளிப்பதை விட்டும் மறுத்து விடுகிறான். (அஹ்ஸுஹ்து லிப்னி முபாரக், பக்கம்-193, ஹதீஸ்-549)
6. உண்மையான நிய்யத் அர்ஷிலே தொங்கிக் கொண்டிருக்கும். யாராவது ஒரு அடியான் உண்மையான நிய்யத் செய்யும்போது அர்ஷே ஆடுகிறது. பின்பு அந்த அடியானை மன்னிக்கப்பட்டு விடுகிறது. (தாஹீஹே பக்தாத், பாகம்-12, பக்கம்-444, ஹதீஸ்-6926)
7. ஒருவர் நற்செயலைப் புரிய நிய்யத் செய்து, அதை செய்யவில்லை என்றாலும் அவருக்காக ஒரு நன்மை எழுதப்பட்டு விடுகிறது. (ஸஹீஹ் முஸ்லிம், பக்கம்-79, ஹதீஸ்-130)

நல்ல நல்ல நிய்யத்தின் உணர்வை அளித்திடு இறைவா  
தூய அடியானாக்கு மன்னிப்பை அளித்திடு இறைவா

صَلِّ عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## (ஆறாவது சிகிச்சை) இபாதத் செய்யும்போது ஷைத்தானிய ஊசலாட்டங்களை விட்டு தப்பித்துக்கொள்ளுங்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** உளத்தூய்மை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு திறவுகோலாகும். எனவே எவ்வாறு நற்செயல் புரிவதற்கு முன்னால் உள்ளத்தில் இக்லாஸ் இருப்பது அவசியமோ, அதேபோல் ஒவ்வொரு நற்செயல் மற்றும் வழிபாட்டின்போது அதை நிலைநிறுத்தி வைப்பதும் அவசியமாகும். ஏனெனில் ஷைத்தான் தொடர்ந்து நம்முடைய உள்ளத்திலே ஊசலாட்டங்களை போடுகின்ற முயற்சியிலேயே இருக்கிறான். ஹழ்ரத் ஸய்யிதுனா ஃபுழைல் பின் இயாழ் **عليه السلام** அவர்கள் அறிவிக்கின்றார்கள்- எவர் தன்னுடைய செயல்பாட்டிலே மந்திரவாதியை விட முன்னெச்சரிக்கையுடன் இருக்க மாட்டாரோ அவர் (ஷைத்தானுடைய வலைக்கு வந்து) நிச்சயம் முகஸ்துதியில் சிக்கி விடுவார். (தன்பீஹுல் முந்தர்ரீன், பக்கம்-23)

## இபாதத்திலே ஊசலாட்டங்களை விட்டு தப்புவதற்கு மூன்று விடயங்கள் முக்கியமானவை

இபாதத்தின்போது ஷைத்தானிய ஊசலாட்டங்களை விட்டு தப்புவதற்கு மூன்று விடயங்கள் அவசியமாகும்.

1. அந்த ஊசலாட்டத்தை அறிந்து கொள்ளுதல்
2. அதை விரும்பாமல் இருத்தல்
3. அதை ஏற்றுக் கொள்வதை விட்டும் மறுத்தல்.

உதாரணமாக ஒருவர் நல்ல நல்ல நிய்யத் வைத்துக்கொண்டு தஹஜ்ஜுத் தொழுகையை ஆரம்பித்து விடுகிறார், அப்போது தொழுகையின் மத்தியில் ஷைத்தான் முகஸ்துதியின் ஊசலாட்டத்தை உள்ளத்திலே போடுகிறான். அதாவது எனது தஹஜ்ஜுத் தொழுகையின் தகவல் மக்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் என்னைக்கொண்டு கவரப்படுவார்கள். இப்போது இந்த ஊசலாட்டமானது ஷைத்தானிடமிருந்து வந்ததே என்பதை உடனே அறிந்து கொள்ள வேண்டியது அந்தத் தொழுகையாளியின் மீது கட்டாயமாகும். பின்னர் அதை விருப்பமற்றது என்றும் அறிய வேண்டும். அதாவது அல்லாஹ் **ﷻ**வின் திருப்பொருத்தத்திற்காக செய்யப்படும் செயல்பாடுகளைக் கொண்டு படைப்பினங்களை தம் வசப்படுத்த முயற்சிப்பது இறைவனின் கோபத்தை வரவேற்பதற்கு சமமாகும். பின்பு அந்த ஊசலாட்டத்தை விட்டும் தனது கவனிப்பை அகற்றிக் கொள்ளுங்கள். இந்த காரியம் சற்று கடினமாக இருந்தாலும் சாத்தியமற்றதாக இல்லை. ஆரம்பத்தில் இது மிகவும் கஷ்டமானதாகத் தோன்றும், ஆனால் அதை சற்று சகித்துக் கொண்டு சிலகாலம் பொறுமையை கடைபிடித்தால் அல்லாஹ் **ﷻ** வுடைய அருளைக் கொண்டும், நல் வழிகாட்டலைக் கொண்டும் இது மிகவும் எளிதாகி விடும். நமது வேலை முயற்சிப்பது, அதற்குரிய வெற்றியை நல்குவது பிரபஞ்ச படைப்பாளனாகிய அல்லாஹ் **ﷻ** உடையது. திருக்குர்ஆன் ஷரீஃபின் 21-வது பாகம், சூரா அன்கபூதின் 69- ஆவது வசனத்தில் அல்லாஹ் **ﷻ** அறிவித்துள்ளான்-

## وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَهُمْ صُبُلًا ۖ وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ ﴿١٩﴾

**கன்஽ஸூல் ஈமானின் பொருள்-** இன்னும் எவர்கள் நம்முடைய வழியில் முயற்சியை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு நாம் நம்வழிகளைக் காட்டி விடுவோம். மேலும் நிச்சயமாக அல்லாஹ் நேர்மையாளர்களுடன் இருக்கின்றான்.

ஷைத்தானின் தீங்குகளை விட்டு காத்தருள் இறைவா  
ஊசலாட்டத்தை விட்டும் மனதை தூய்மையாக்கிடு இறைவா

ஊசலாட்ட கெடுதலை விட்டு காத்தருள் இறைவா  
ஷைத்தானின் கெடுதலையும் விரட்டிவிடு இறைவா

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## (ஐழாவது சிகிச்சை) தனிமையிலும் சரி, கூட்டத்திலும் சரி ஒரே விதமாக அமல் செய்யுங்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா அபுஹுரைரா ரஹ்மத் அல்லாஹ் عَلَيْهِ அவர்கள் அறிவிக்கிறார்கள். கண்ணியமிக்க தூதர், ஒளிமிக்க உருவத்தவர், அண்ணல் நபி ரஹ்மத் அல்லாஹ் عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் கருணைமிக்க அறிவிப்பாக உள்ளது- அடியான் பகிரங்கமாக தொழும்போதும் நன்றாக, மறைமுகமாக தொழும்போதும் நன்றாக வழிபடுகிறான் என்றால், அல்லாஹ் ரஹ்மத் இவன் என்னுடைய உண்மையான அடியான் என்று கூறுகிறான். (கனன் இப்னு மாலா, பாகம்-4, பக்கம்-468, ஹதீஸ்-4200)

புகழ்பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் ரஹ்மத் அல்லாஹ் عَلَيْهِ அவர்கள் இந்த ஹதீஸின் கீழ் எழுதுகிறார்கள்- அதாவது இந்த அடியானிடம் முகஸ்துதி இல்லை, இந்த அடியான் மிகவும் உளத்தூய்மை உடையவன். அவன் முகஸ்துதி உடையவனாக இருந்தால் பகிரங்கமான தொழுகையை நல்ல முறையில் தொழுவான், மறைமுகமான தொழுகையை சாதாரணமாகத் தொழுவான். இவன் மறைமுக தொழுகையையும் நல்ல முறையில் தொழுகிறான் என்றால் இவன் தூய்மையானவனேதான்.

(மிர்ஆதுல் மனாஜீஹ், பாகம்-7, பக்கம்-140)



## இமாம் மெதுவான தொழுகையிலும் தஜ்வீத் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நாம் தனிமையிலே இருந்தாலும் சரி, அல்லது இஸ்லாமிய சகோதரர்களுக்கு மத்தியில் இருந்தாலும் சரி, இரண்டு இடங்களிலும் அமல்களை ஒரே சீராக செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும். உதாரணமாக மனிதர்களுக்கு முன்னால் எந்தளவு இறையச்சம் மற்றும் அடக்கத்துடன் தொழுகின்றீர்களோ அதேமாதிரி தனிமையிலும் தொழ வேண்டும், இமாம் அவர்கள் உரத்த குரலில் கிராஅத் ஓதும் தொழுகைகளில் எவ்வாறு தஜ்வீத் சட்டங்களை கடைபிடிக்கின்றாரோ, அதேபோல் மெதுவான குரலில் கிராஅத் ஓதும் தொழுகைகளின் போதும் அதனை கடைபிடிக்க வேண்டும். மேலும் எந்த காரியத்தை நாம் மக்களுக்கு முன்னால் செய்ய விரும்ப மாட்டோமோ அதை தனிமையிலும் செய்யக்கூடாது. பாவிகளை பரிந்துரைப்பவர், ஆதரவற்றோரை ஆதரிப்பவர், இறைவழி நடப்போருக்கு விளக்கானவர், கண்மணி நாயகம் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் தெளிவான அறிவிப்பு என்னவென்றால், “எந்த காரியத்தை மக்களுக்கு முன்னால் செய்ய விரும்ப மாட்டீர்களோ அதை தனிமையிலும் செய்ய முற்படாதீர்கள். (அல்ஜாமிஉஸ் ஸனீர் லிஸ்ஸுயூதி, பக்கம்-487, ஹதீஸ்-7973)

ஷைத்தானின் சூழ்ச்சிகளை விட்டு காத்தருள் இறைவா  
முகஸ்துதியை விட்டும் அலியின் பொருட்டால் இறைவா

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## (எட்டாவது சிகிச்சை) நற்செயல்களை மறைத்துக் கொள்ளுங்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நாம் எவ்வாறு நமது குற்றங்களை மறைக்கின்றோமோ அதேபோல் நமது நற்செயல்களையும் மறைக்கின்ற நற்பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டுமே! இன்னும் அல்லாஹுதஆலா நமது நற்செயல்களை அறிகின்றான் என்பதே நமக்கு போதுமானதெனக் கருத வேண்டும். குறிப்பாக மறைமுகமான நற்செயல்களை புரிந்து விட்டு உள்ளத்தை மிக எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும், ஏனெனில் அந்த வழிபாட்டை வெளிப்படுத்தும் பேராசை நம் உள்ளத்திலே பொங்கிக் கொண்டு, அது இவ்வாறு உம்மை சிக்க வைப்பதற்கு வழி தேடிக்கொண்டிருக்கும். அதாவது, உன் வழிபாட்டை மறைத்து வைப்பதால் உனது உயர்வும் மேன்மையும் மக்களுக்குத் தெரிய வராது, அதனால் அவர்கள் உன்னை பின் தொடர்வதை விட்டு பின்னடைந்து விடுவார்கள், எனவே உனது இந்த வழிபாட்டை மக்களுக்கு வெளிப்படுத்தி விடு, இல்லையேல் மக்களுக்கு வழிகாட்டியாக நீ எவ்வாறு ஆக முடியும்? உன்னைக் கொண்டு நன்மையின் அழைப்பு எவ்வாறு வெற்றிக்கொள்ளும்? இதுபோன்றவை. இத்தகைய சந்தர்ப்பங்களில் அல்லாஹுதஆலாவிடம் மன உறுதி மற்றும் உறுதி நிலைக்காக துஆ செய்ய

வேண்டும். மேலும் நம் செயல்பாட்டிற்கு பதிலாக கிடைக்கின்ற சுவர்க்கத்தின் மேன்மை மிக்க நிரந்தரமான அருட்கொடையை நினைவுகூர வேண்டும். எவர் அல்லாஹுதஆலாவுடைய வழிபாட்டின் வாயிலாக அவனுடைய அடியார்களிடமிருந்து ஏதேனும் கூலியை எதிர்பார்க்கின்றாரோ அவர் மீது அல்லாஹுதஆலாவின் கோபம் இறங்குகிறது என்பதை தனக்குத்தானே பயமுறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறும் ஏற்படலாம், அதாவது அடுத்தவர்களின் முன்னால் நம்முடைய செயலை வெளிப்படுத்துவதன் காரணமாக அவர்களின் பார்வையில் பிரியத்திற்குரியவராக ஆகிவிடலாம், ஆனால் அல்லாஹுதஆலாவிடம் அவனது அந்தஸ்து மிகவும் தாழ்ந்து விடுகிறது, அவ்வாறே தனது அமல்களும் வீணாகி விடலாம்! பின்னர் உங்கள் உள்ளத்தை இவ்வாறு அறிவுறுத்துங்கள், நான் எவ்வாறு இந்த செயல்பாடுகளை மக்களின் பாராட்டுக்குப் பதிலாக விற்க முடியும்! ஏனெனில் அவர்களே இயலாதவர்களாகவும், தாழ்மையுடையவர்களாகவும் உள்ளனர், அவர்கள் எனக்கு உணவையும் அளிக்க முடியாது, எனது வாழ்வு, மரணம் இவற்றுக்கும் அதிபதியல்லர்.

## மறைவான அமல்கள் சிறப்புக்குரியவை

மறைவான அமல்களின் சிறப்புக்கள் மீதும் கவனம் செலுத்துங்கள். தூய்மையின் அண்ணல், உலகப் பிறப்பிற்கு காரணமானவர், வானமண்டலங்களை சுற்றி வந்தவர், கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களின் உயர்வான அறிவிப்பு என்னவென்றால்— **வெளிப்படையான அமல்களை விட மறைவான அமல்கள் சிறப்புக்குரியவையாகும்.** (ஷா அபுல் ஈமான், பாகம்-5, பக்கம்-376, ஹதீஸ்-7012)

## அமல்களை வெளிப்படுத்தும் ஒருமுறை

யாரைப் பின்பற்றப்படுகிறதோ அத்தகைய மனிதர் மக்களை ஊக்குவிக்கும் எண்ணத்துடன் அத்தகைய அமல்களை வெளிப்படுத்தலாம். ஆனால் அதில் தற்பெருமை இருக்கக்கூடாது. இப்படியான உளத்தூய்மையுடன் அமல்களை வெளிப்படுத்துவதால் அவர் மிகப்பெரும் நன்மைக்கு உரியவராகி விடுகிறார். ஒரு ஹதீஸில் வந்துள்ளது— பகிரங்கமான அமல்களை பின்பற்றப்படும்போது (அந்த வெளிப்படுத்தப்படும் அமல்) மறைவாக செயல்படுத்தப்படும் அமல்களை விட மேன்மையானது.

(ஷா அபுல் ஈமான், பாகம்-5, பக்கம்-376, ஹதீஸ்-7012)

## எல்லையற்ற பணிவு

தமது மறைமுகமான அமல்களை, நிஃமத்தின் வெளிப்பாட்டிற்காக அல்லது அடுத்தவர்களின் ஊக்கத்திற்காக வெளிப்படுத்துவதற்கு முன்னால் நன்றாக கவனிக்க வேண்டியது அவசியமாகும், அதாவது இது ஷைத்தானின் வலை இல்லையே! நான் முகஸ்துதித் தனத்திலே சிக்கிக்கொள்ள வில்லையே! இந்த விஷயத்திலே நமது மார்க்க அறிஞர்களின் ﷺ பணிவன்பு இணையற்றது. அதாவது ஹழ்ரத் ஸய்யிதுனா சுஃப்யான் ஸவ்ரி ﷺ அவர்கள் அறிவித்துள்ளார்கள்— நான் எந்தளவு நற்செயல்களை வெளிப்படுத்தி செய்துள்ளேனோ, அதை ஒன்றுமே இல்லை என்பதாகக் கருதுகிறேன். ஏனெனில்

மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அங்கே உளத்தூய்மையை தரிபடுத்திக்கொள்வது நம்மைப் போன்றவர்களுக்கு சக்திக்கு அப்பாற்பட்டதாகும். (தன்பீஹூல் முந்தாரீன், பக்கம்-26)

## பஸ்ராவின் ஒவ்வொரு தெருவினிருந்தும் குர்ஆன் ஓதும் சத்தம் வந்துக்கொண்டிருந்தது

ஹுஜ்ஜதில் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கZஸ்ஸாலி **عَلَيْهِ السَّلَام** அவர்கள் எழுதியுள்ளார்கள்- ஒரு காலத்தில் பஸ்ராவின் ஒவ்வொரு தெருவிலிருந்தும் இறைவனின் திக்கும், திருக்குர்ஆன் ஓதுகின்ற சத்தமும் உயர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும். அதைக்கொண்டு மக்களுக்கு திக்குகளின் பக்கம் பற்றுதல் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. தற்செயலாக அந்த காலகட்டத்தில் யாரோ ஒரு அறிஞர் “**முகஸ்துதியின் நுணுக்கங்கள்**” என்பதைப் பற்றி ஒரு சிறுநூல் எழுதினார்கள். எனவே அனைத்து மக்களும் உரத்த குரலில் திக் செய்வதையும், குர்ஆன் ஓதுவதையும் நிறுத்தி விட்டனர். அதன்பேரில் பல மனிதர்கள் கூறினார்கள், அந்த ஆலிம் சாஹிப் இந்த சிறுநூலை எழுதாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

(கீம்யாஏ ஸஆதத், பாகம்-2, பக்கம்-692)

## செய்யாத அமல்களிலும் இப்போது முகஸ்துதி செய்யப்படுகிறது

ஹழ்ரத் ஸய்யிதுனா ஃபுழைல் பின் இயாழ் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் அறிவிக்கின்றார்கள்- முற்காலத்தில் மக்கள் தாம் செய்கின்ற நல்அமல்களில் முகஸ்துதித்தனம் செய்வதை பார்த்திருக்கிறோம், இப்போது மனிதர்களின் நிலைமை எவ்வாறென்றால், அவர்கள் செய்யாத காரியத்திலும் முகஸ்துதி தனத்தைக் காட்டுகிறார்கள். (தன்பீஹூல் முந்தாரீன், பக்கம்-25) அதாவது முற்காலத்தில் மக்கள் படைப்பினங்களை திருப்திப்படுத்துவதற்காக நற்செயல்கள் புரிந்தார்கள். இப்போது அவர்கள் நற்செயல்களும் புரிவதில்லை, மாறாக நல்லவர்களைப்போல் தோற்றத்தை அமைத்துக் கொண்டு, தானும் நற்செயல்கள் புரிவதாக நம்பிக்கையூட்டுபவர்களாக உள்ளனர். எனவே இவர்கள் முன்னுள்ள **முகஸ்துதிக்காரர்களை** விட மோசமானவர்கள்.

நற்செயல்கள் மறைத்து செய்ய நேர்வழி கொடு இறைவா  
மறைமுக வழிபாட்டில் நமக்கு நற்கவையை கொடு இறைவா

أَمِينَ جَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## (ஒன்பதாவது சிகிச்சை) நல்ல தொடர்புடன் மாத்திரம் இருங்கள்

அல்லாஹுதஆலாவின் தூய்மையான அடியார்கள் மற்றும் நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தொடர்பு கிடைத்து விட்டால் அதுவே மிகப்பெரும் பாக்கியமாகும். அவர்களுடைய நெருக்கம் மற்றும் அவர்களிடமிருந்து அவ்வப்போது கிடைக்கின்ற நன்மையின் பால் அழைப்பின் பரகத்தைக் கொண்டு இதர பயன்கள் மட்டுமின்றி **إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** முகஸ்துதித் தனத்தின் சிகிச்சையும் நடைபெற்று வரும். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதாவது, நல்ல தொடர்புகளை மட்டுமே வைத்துக் கொள்வதோடு, கெட்டவர்களின் நிழல்களை விட்டும் விரண்டோட வேண்டும். மதினத்து மாமன்னர், உலகமனைத்திற்கும் அருளான அண்ணல் நபி **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ** அன்னவர்களின் உயர்வான அறிவிப்பு என்னவென்றால், அன்னவர்கள் கூறினார்கள், நல்லவர் மற்றும் கெட்டவருடைய தொடர்பின் உதாரணம் கஸ்தூரி சுமப்பவர் மற்றும் இரும்பு வேலை செய்பவர் (கொல்லன்) போன்றது. கஸ்தூரி சுமப்பவர் உங்களுக்கு அன்பளிப்பு வழங்குவார் அல்லது அவரிடமிருந்து நீங்கள் வாங்குவீர்கள், அல்லது அதைக்கொண்டு நல்ல நறுமணத்தைப் பெறுவீர்கள். ஆனால் இரும்பு வேலை செய்பவர் (கொல்லன்) உங்கள் துணிகளை எரித்து விடுவார் அல்லது அதைக்கொண்டு சகிக்க முடியாத மிகக்கெட்ட வாசம் வீசும். (ஸஹீஹ் முஸ்லிம், பக்கம்-1414, ஹதீஸ்-2628)

ஷங்கே Bபந்தே தீ சுஹ்பத் யாரோ ஜீவய் துகான் அத்தாரான்  
ஸவ்தா Bபாவேன் முல் ந லய்யே ஹுல்லே ஆன் ஹஸூரான்

Bபுரே பந்தே தீ சுஹ்பத் யாரோ ஜீவய் துகான் லோஹாரான்  
கப்டே பாவேன் குஞ்சு குஞ்சு Bபய்யே ஷிங்கான் பேன் ஹஸூரான்

(அதாவது நல்ல மனிதரின் தொடர்பு அத்தர் விற்கும் கடையைப் போன்றது, அங்கிருந்து மனிதன் எதையும் வாங்கவில்லை என்றாலும் அவனுக்கு நறுமணம் வீசத்தான் செய்யும். மேலும் கெட்ட மனிதனின் சகவாசம் கொல்லனின் பட்டறைப் போன்றது. அங்கு நீங்கள் உங்கள் துணிகளை எவ்வளவுதான் பாதுகாத்தாலும், சில பொறிகள் அதை தீண்டத்தான் செய்யும்.)

## தொடர்பின் உடனடியான விளைவுகளுக்கு உதாரணங்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** ஒவ்வொரு தொடர்பும் தன்னுடைய விளைவை அவசியம் கொண்டுள்ளன. உதாரணமாக நீங்கள் ஓர் இஸ்லாமிய சகோதரரை சந்திக்கிறீர்கள், அவரது கண்கள் யாரோ ஒரு அன்பருடைய மரணத்தை எண்ணி ஈரம் படிந்திருக்கிறது, முகத்திலே கவலையும், வார்த்தைகளிலே சோகமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது அந்த நிலையைக்கண்டு சிறிது நேரத்திற்கு நீங்களும் சோகமாகி விடுவீர்கள். அதேபோல் ஓர் இஸ்லாமிய சகோதரிடம் அமர்கின்ற வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுகிறது, அவரது முகம் ஏதோ வெற்றியின் காரணத்தினால் பிரகாசித்து, இதழ்களிலே புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கிறது மேலும் அவரது பேச்சுகளிலே மகிழ்ச்சி வெளிப்படுகிறது என்றால், நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ சிறிது நேரத்திற்கு நீங்களும் அவர்களுடைய மகிழ்ச்சியிலே இணைந்துக் கொள்வீர்கள்.

## நல்ல, கெட்ட தொடர்புகளின் விளைவுகள்

அதேபோல் மறுமையின் கவலைகளைப்பற்றி எவ்வித அக்கறையுமின்றி இருக்கின்ற, மேலும் பாவங்கள் செய்வதில் எவ்வித தயக்கத்தையும் உணராமல் இருக்கின்றவர்களின் தொடர்பை யாராவது ஒருவர் ஏற்படுத்திக் கொள்ளும் போது, பெரும்பாலும் இவரும் அவரைப்போலவே ஆகி விடுவார். மேலும் ஒருவரின் இதயம் மதீனத்து சிந்தனையிலே மூழ்கிக் கிடக்கிறது, அவர் இரவும், பகலும் மறுமையின் வெற்றிக்காக தன்னுடைய சீர்திருத்தத்திற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றார், அவரது கண்கள் அல்லாஹ் ﷻவுடைய அச்சத்தினால் அழுகிறது, இப்படியான நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தொடர் பினை யாராவது ஒருவர் ஏற்படுத்திக் கொள்ளும்போது அதே நிலைமை இவரது உள்ளத்திலும் ஊடுருவி நிற்கும் **إِنَّ اللَّهَ عَلِيمٌ خَفِيٌّ**.

தீய தொடர்புகளை விட்டும் காத்தருள் இறைவா

தூயவனாக என்னை ஆக்கியருள் இறைவா

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## தஃவதே இஸ்லாமியின் மதனி சூழல்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நல்ல நல்ல மதனி தொடர்பை பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் மனக்குழப்பம் அடையவேண்டிய தேவையில்லை. குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிக் கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான **தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலுடன்** இணைந்து விடுங்கள். அதன் பரகத்தைக்கொண்டு **إِنَّ اللَّهَ عَلِيمٌ خَفِيٌّ** உயர்தரமான ஒழுக்கமிக்க குணங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் நடத்தையின் ஒரு பகுதியாக ஆகிவிடும். ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரரும் தங்கள் நகரத்தில் நடைபெறும் தஃவதே இஸ்லாமியின் வாராந்த **சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில்** கலந்துக் கொள்வதோடு, சுன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃபிலாக்களில் நாயகத்தின் ஆஷிகீன்களுடன் சுன்னத்துக்கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படி யான மதனி காஃபிலாக்களுடைய பயணத்தின் பரகத்தால் **إِنَّ اللَّهَ عَلِيمٌ خَفِيٌّ** தமது கடந்து விட்ட வாழ்க்கை யின் மீது ஆழ்ந்து சிந்திக்கின்ற வாய்ப்புகள் கிடைப்பதோடு, மறுமையின் மேம்பாட்டுக்காக மனமானது நிலையற்று தவிக்கும். அதன் மூலம் பாவங்கள் மிகைத்து விட்டதன் மீது கைசேதம் உண்டாகி, பாவமன்னிப்பு கோருவதற்கான பாக்கியம் கிடைக்கும். நாயகத்தின் ஆஷிகீன்களுடன் மதனி காஃபிலாக் களில் தொடர்ந்து பயணம் மேற்கொள்வதன் மூலமாக கெட்ட வார்த்தைகளும், வீண் பேச்சுகளும் உண்டாவதற்கு பதிலாக நாவினிலே ஸலவாதும், திருக்குர்ஆன் வசனங்களும், திகர் மற்றும் கஸீதாவும் இடம் பெறுவதோடு அதுவே பழக்கமாகியும் விடும். கோபத்திற்கு பதிலாக மென்மையும், சகிப்புத் தன்மை இல்லாத இடத்தில் பொறுமையும், பெருமைக்கு பதிலாக பணிவன்பும் மேலும் முஸ்லிம்களை கண்ணியப் படுத்தும் உணர்வுகளும் ஏற்படும். இவ்வுலக சொத்து, சுகத்தின் பேராசை மனதை விட்டு நீங்குவதோடு நன்மைக்கான பேராசை பெருகும். இவ்வாறு அடிக்கடி இறைவனின் பாதையில் பயணத்தை மேற்கொள்ப

வர்களின் வாழ்விலே **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** மதனி மாற்றம் ஏற்படும். இஸ்லாமிய சகோதரிகளும் தங்கள் நகரங்களில் நடைபெறும் இஸ்லாமிய சகோதரிகளின் வாராந்த சுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் தொடர்ந்து கலந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

## மனம் மற்றும் மூக்கின் நோயை விட்டும் மீட்சி

உங்களை ஊக்குவிக்கவும், பேராசை கொள்ளச் செய்யவும், நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தொடர்பின் பரகத்தால் நிரம்பிய ஒரு மதனி வசந்தத்தை தங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். முராதாபாத் (யு.பி. இந்தியா) ஐ சார்ந்த ஓர் இஸ்லாமிய சகோதரருடைய கடிதத்தின் சுருக்கம் இது. குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான “தஃவதே இஸ்லாமியின்” சுகந்தமான மதனி சூழலுடன் இணைவதற்கு முன் நான் பாவங்களின் கடலிலே மூழ்கிக் கிடந்தேன். தொழுகைகளை விட்டு தூரமாகவும், அநாகரிக மற்றும் வெட்கக் கேடற்ற தரித்திரத்திலும் சிக்குண்டு கிடந்த காரணத்தினால் விலைமதிப்பில்லா வைரங்களான எனது வாழ்நாட்கள் அலட்சியத்திற்கு அடிபணிந்து போயிருந்தன. ஆன்ம நோய்கள் மட்டுமின்றி நான் உடல் ரீதியாகவும் நோயிலே சூழப்பட்டிருந்தேன். அதாவது எனது மூக்கின் எலும்பு வளர்ந்து விட்டதுடன் மனவியாதியும் பீடித்திருந்தது. அதன் காரணத்தினால் நான் பெரும் துயரத்திற்கு ஆளாகியிருந்தேன். கடைசியில் பாவங்களின் இருளடர்ந்த இரவுகளின் கரும்மேகங்கள் அகலத் துவங்கின. என்ன நடந்ததென்றால், தஃவதே இஸ்லாமியின் கீழ் சுன்னத்துக்களின் பயிற்சிக்காக பயணமேற்கின்ற மதனி காஃபிலாவில் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தொடர்பின் காரணத்தினால் எனது வாழ்க்கையினுள் மதனி மாற்றம் ஏற்பட்டு விட்டது. நான் முன்னைய அனைத்து பாவங்களை விட்டும் தெளபா செய்துக்கொண்டு, தன்னைத் தானே சுன்னத்துக்களின் பாதையிலே சமர்ப்பித்து விட்டேன்.

**اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** இந்த பரகத்தும் கிடைத்தது. அதாவது **மதனி காஃபிலாவிலிருந்து திரும்பி வரும்போது எனது மூக்கின் வளர்ந்து விட்ட எலும்பு சீராகியிருந்தது மேலும் சில நாட்களுக்குள் என் மனவியாதியும் சீரடைந்து விட்டது.**

மனதில் வலி, அச்சத்தால் முகம் வெளிறினால்  
சந்தோஷத்தை பெற்றிடுவீர் காஃபிலாவில் பயணியுங்கள்

குணமே குணம்தான் மர்ஹபா! மர்ஹபா!  
வந்து நேரில் கண்டிட காஃபிலாவில் பயணியுங்கள்

(வஸாயிலே பக்ஷிஷ், பக்கம்-612)

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** பார்த்தீர்களா, சமுதாயத்திலே சீரழிவுக்கு ஆளாகி விட்ட ஒருவர் மதனி காஃபிலாவிலே பயணம் செய்த பாக்கியத்தாலும், அதில் நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தொடர்பு கிடைத்ததாலும், அவை அவரது சீரமைப்பிற்கும் காரணமாகி விட்டது. மேலும் அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு உடல் ரீதியான நோய்களும் குணமடைந்து விட்டன. **اَلْحَمْدُ لِلّٰهِ** அவரது மூக்கின்

வளர்ந்து விட்ட எலும்பும் சீரடைந்து விட்டதோடு, இதய நோயின் கொடுமையை விட்டும் மீட்சி அடைந்து விட்டார். நன்மையை ஈட்டும் நோக்கத்துடன் மனதின் சிகிச்சைக்காக ஒரு மதனி குறிப்பை சமர்ப்பிக் கின்றேன், கேளுங்கள்.

## அஜ்வா போர்ச்ச கொட்டையைக்கொண்டு இதயநோயின் சிகிச்சை

உள்ளூர் பத்திரிக்கை ஒன்றில் வந்திருந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடுகின்றேன். 84 வயதான முன்னால் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகிறார். 56 வயதில் எனக்கு இதய நோய் ஏற்பட்டது. நான் எனது நோயை மறைவாக வைத்திருக்க நாடினேன், ஏனெனில் அதை வெளிப்படுத்தினால் எனது ராணுவ தொழிலில் பாதிப்பு ஏற்படக்கூடும். ஆகவே நான் டாக்டரிடம் சிகிச்சைப் பெறுவதை விட்டும் தவிர்த்து வந்தேன். இதனிடையில் ஒருவர் என்னிடம், மதினா முனவ்வரா **شَرَفُكَ شَرَفِي** உடைய புகழ்பெற்ற போர்ச்சப் பழமான “அஜ்வா” வின் கொட்டைகளை மெலிதாக அரைத்து அதன் பவுடரை தினமும் காலை யில் அரை கரண்டி தண்ணீருடன் சாப்பிட்டு வரும்படி கூறினார். நான் அவ்வாறே செய்து வந்தேன். **اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** வியக்கத்தக்க வகையில் என்னுடைய ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்த மருந்தை அவர் (23-12-2010 அன்றைய பத்திரிக்கையின் பிரகாரம்) இன்றும் பயன்படுத்தி வருகின்றார். அநேகமாக அதன் பரகத்தைக் கொண்டே 84 வயதிலும் அவர் திடகாத்திரமாக மட்டுமின்றி தினசரி நடவடிக்கை களில் சுறுசுறுப்பாகவும் இயங்கி வருகிறார். மேலும் அவருடைய உள்ளமும் ஓர் இளைஞனைப்போல் உறுதியாக இருக்கின்றது. அதே பத்திரிக்கையில் இதுவும் வந்துள்ளது- 1995 ஆம் ஆண்டிலே பாகிஸ்தா னில் ஒரு புகழ்பெற்ற நபருக்கு அங்குள்ள டாக்டர்கள், உங்கள் இதயத்தில் மூன்று குழாய்கள் அடைப் பட்டு கிடக்கின்றன என்று கூறி விட்டார்கள். அதனால் அவர் “எஞ்சியோபிளாஸ்டி” (Angioplasty) செய்து கொள்ள லண்டன் செல்லவும் தீர்மானித்து விட்டார். நான் (அதாவது மேற்கூறப்பட்ட முன்னால் ராணுவ அதிகாரி) அவருக்கும் அந்த மருத்துவத்தை சொல்லிக்கொடுத்து, மேலும் இந்த மருந்தை நீங்கள் 30 நாட்கள் வரை தொடர்ந்து செய்து வாருங்கள், இதனால் உங்களுக்கு பயனேதும் ஏற்பட வில்லையென்றால் நிச்சயமாக நீங்கள் எஞ்சியோபிளாஸ்டியை தாராளமாக செய்துக் கொள்ளலாம் என்று ஆலோசனையும் வழங்கினேன். எனவே அவரும் இந்த மருந்தை பயன்படுத்தத் துவங்கி விட்டார். ஒரு மாதம் கழிந்த பின் அவர் லண்டன் சென்று, அங்கே உலகப்புகழ் வாய்ந்த கார்டியாலஜிஸ்ட் (மனநோய் நிபுணர்) ஒருவரை தொடர்பு கொண்டார். அவர் அனைத்து சோதனைகளையும் செய்து பார்த்து கடைசியில் கூறினார்- உங்கள் இதயம் முற்றிலும் நலமாக உள்ளது, உங்களுக்கு எவ்வித சிகிச்சையும் தேவையில்லை. அப்போது அவர் தன்னுடைய பழைய சோதனை ரிபோர்ட்களை எல்லாம் டாக்டரின் முன் வைத்தார். டாக்டர் இரண்டு ரிபோர்ட்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, அந்த இரண்டு டெஸ்ட்களும் ஒரே மனிதருடையது என்பதை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. சுருக்கமாக கூறுவதானால், அவர் பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து, அந்த மதனி மருந்தை தம் பழக்கத்தில் கொண்டு வந்து விட்டார். 2009- லே அவர் மீண்டும் சோதித்துப் பார்த்தார். பழைய ரிபோர்ட்களை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தார். 1995 முதல் 2009 வரையில் இதயத்தில் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படவில்லை என்பதைக்கூறி வியப்பிலே ஆழ்த்தி விட்டார். அவருடைய இதயம் முற்றிலுமாக குணமடைந்து விட்டிருந்தது. அந்த மதனி



மருந்தை இன்றைக்கும் அவர் பயன் படுத்திக்கொண்டே இருப்பதோடு, தம்முடைய எண்ணற்ற நண்பர்களுக்கும் பயன்படுத்துமாறு கூறி வருகிறார்.

எந்த நோயை அகில உலகும் தீர்க்க முடியவில்லையோ  
அவரது இருப்பிடத்திலிருந்து சிறிது மண் எடுத்துச்செல்லட்டும் (தோவ்கெ நஅத்)

## மதனி இன்ஆமாத்

குழப்பங்கள் நிறைந்த இக்காலக் கட்டத்திலே தஃவதே இஸ்லாமி “நேக் Bபன்னே கா நுஸ்கா” (நல்லவராகும் வழிமுறை) “மதனி இன்ஆமாத்” எனும் பெயரில் கேள்விகளின் உருவிலே வழங்கியுள்ளது. இஸ்லாமிய சகோதரர்களுக்காக 72, இஸ்லாமிய சகோதரிகளுக்காக 63, மார்க்கக்கல்வி கற்கும் மாணவர்களுக்காக 92, மாணவிகளுக்காக 83, மதனி சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்காக 40, மேலும் விசேஷமான இஸ்லாமிய சகோதரர் (அதாவது பார்வையற்றோர், காது கேளாதோர்) களுக்காக 27 மதனி இன்ஆமாத் (வெகுமதிகள்) உள்ளன. எண்ணற்ற இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மற்றும் மாணவர்கள் மதனி இன்ஆமாத் பிரகாரம் செயல்பட்டு தினமும் உறங்குவதற்கு முன்னால் (அல்லது ஏதேனும் பொருத்தமான நேரத்திலே) “ஃபிக்ரே மதீனா” அதாவது தனது செயல்பாட்டின் மீது கண்ணோட்டம் செய்தவாறே மதனி இன்ஆமாத்தின் “பாக்கெட் அளவு நூலில்” கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை பூர்த்தி செய்கிறார்கள். இந்த மதனி இன்ஆமாத்தை தனதாக்கிக்கொண்ட பின்னர் நல்லவர்களாக மாறவும் மேலும் பாவங்களை விட்டு மீளும் வழியிலே ஏதேனும் தடை ஏற்படுமேயானால் அல்லாஹ்தஆலாவின் அருள் மற்றும் கருணையைக் கொண்டு அவை விலகிக்கொண்டே சென்று விடும். அதன் பரகத்தால் சுன்னத்திற்கு கட்டுப்பட்டிருக்கவும், பாவங்களை வெறுத்தொதுக்கவும் மேலும் ஈமானுடைய பாதுகாப்பிற்காக கவலையுறும் சிந்தனையும் ஏற்பட்டு விடும். ஒழுக்க சீலரான முஸ்லிமாக ஆகவேண்டுமானால் மக்தபுதுல் மதீனாவின் ஏதேனும் ஒரு கிளையிலிருந்து மதனி இன்ஆமாத்தின் சிறுநூலை பெற்று, தினமும் ஃபிக்ரே மதீனா (அதாவது தனது அமல்கள் மீது கண்ணோட்டம்) செய்தவாறே அதில் கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை பூர்த்தி செய்து, ஹிஜ்ரி ஆண்டின்படி ஒவ்வொரு மதனி மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களுக்குள் உங்கள் பிரதேச மதனி இன்ஆமாத் பொறுப்பாளரிடம் அதனை ஒப்படைக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

## மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்பவர்களுக்கு மேன்மையான நற்செய்தி

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** மதனி இன்ஆமாத்தின் சிறுநூலை பூர்த்தி செய்பவர்கள் எத்தகைய நற்பேறு பெற்றவர்கள் என்பதை இந்த மதனி வசந்தத்தைக் கொண்டு யூகித்துக் கொள்ளுங்கள். ஹைதராபாத் (பாபுல் இஸ்லாம் சிந்த், பாக்கிஸ்தான்) ஐ சார்ந்த ஓர் இஸ்லாமிய சகோதரர் இவ்வாறு சத்தியம் செய்து கூறுகிறார்— ஹிஜ்ரி 1426 ரஜபுல் முர்ஜஜ் மாதத்தின் ஓர் இரவு, எனக்கு, கனவிலே முஸ்தஃபா மாநபி ﷺ அன்னவர்களை தரிசிக்கின்ற பெரும் பாக்கியம் கிடைத்தது.

அன்னவர்களின் புனித இதழ்கள் அசைந்து கருணையின் மலர்கள் பொழிய ஆரம்பித்தன. வார்த்தைகள் கொஞ்சம் இவ்வாறு இருந்தன **எவர் இம்மாதம் தினமும் தவறாமல் மதனி இன்ஆமாத்தைப்பற்றிய ஃபிக்ரெ மதீனாவை மேற்கொள்கின்றாரோ அல்லாஹ் ﷻ அவருக்கு மன்னிப்பை வழங்குவான்.**

மதனி இன்ஆமாத் என்னவொரு மேன்மை கொண்டது  
இறைநெருக்கம் நாடுவோர்க்கு அன்பளிப்பாக உள்ளது

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## (பத்தாவது சிகிச்சை) அவ்ராத் மற்றும் வஸீபாக்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்

அருமையான இஸ்லாமிய சகோதரர்களே, முகஸ்துதி தனத்தை விட்டு மீள்வதற்காக அறிவிக்கப்பட்ட சிகிச்சைகளுடன் வலிமைக்கு ஏற்றவாறு முதலிலும் முடிவிலும் ஒருமுறை ஸலவாத் ஒதி கீழ்கண்ட 8 ஆன்மீக சிகிச்சையையும் மேற்கொள்ளுங்கள். அதைக்கொண்டு முகஸ்துதி தனத்தின் ஊசலாட்டங்கள் தூரமாகும்.

1. இந்த துஆவை தினமும் 3 முறை ஒதுங்கள். அல்லாஹ் ﷻ அனைத்து விதமான சிறிய பெரிய முகஸ்துதித் தனத்தை விட்டும் விலக்கி வைப்பான். துஆ இதுதான்—

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَاَنَا اَعْلَمُ وَاَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

(கருத்து— அல்லாஹ் ﷻ வே, நான் அறிந்தே உனக்கு இணை வைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இன்னும் அறியாமல் செய்தவைகளுக்காக நான் உன்னிடம் பாவ மன்னிப்பை வேண்டுகிறேன்.)

2. முகஸ்துதி தனத்தின் எண்ணம் உள்ளத்திலே தோன்றும்போதெல்லாம் اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ என்று ஒரு முறை ஒதிவிட்டு, இடது தோளின் பக்கமாக மூன்று முறை தூ தூ என துப்பி விடுங்கள்.
3. தினமும் பத்து முறை اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ என ஒதுபவர்கள் மீது, ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அல்லாஹ் ﷻ ஒரு வானவரை நியமனம் செய்கிறான்.

4. சூரதுல் இக்லாஸை 11 முறை காலையில் (பாதி இரவுக்கு பிறகு சூரியனின் முதல் கதிர் பிரகாசிக்கின்ற வரையில் காலை நேரமாகும்) ஒதுபவர்களின் மீது, ஷைத்தான் தன் படைகளுடன் வந்து அவரை பாவம் செய்விக்க என்னதான் முயற்சியை மேற்கொண்டாலும் செய்விக்க முடியாது, அவராகவே (ஒதுபவரே) விரும்பி பாவத்தை செய்தாலே அன்றி. (அல்வஸீஃபதுல் கரீமா, பக்கம்-21)
5. சூரதுன் நாஸ் ஒதுவதாலும் மன ஊசலாட்டங்கள் விலகிப்போகின்றன.
6. புகழ்வாய்ந்த விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத் முஃப்தி அஹ்மத் யார்கான் **عليه محمد النعمان** அவர்கள் அறிவிக்கின்றார்கள்- சங்கையான சூஃபியாக்கள் **محمد الله تعالى** அறிவித்துள்ளார்கள், யாராவது காலையிலும், மாலையிலும் “**لا حول** ஷரீஃப்” 21 முறை ஒதி தண்ணீரில் ஊதி குடித்து வந்தால் **لا اله الا الله محمد** ஷைத்தானிய ஊசலாட்டங்களை விட்டு மிகவும் அமைதியாக இருப்பார்.  
(மிர்ஆதுல் மனாஜீஹ், பாகம்-1, பக்கம்-87)
7. **هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ** (பாகம்-27, சூரதுல் ஹதீத், வசனம்-3) என்று ஒதுவதால் ஊசலாட்டங்கள் உடனே தூர விலகி விடுகின்றன.
8. **إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيدٍ ۚ وَمَا ذِكْرُكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ ۚ سُبْحَانَ الْمَلِكِ الْخَلَّاقِ**  
(பாகம்-13, சூரதுல் இப்றாஹீம், வசனம்-19,20)

இதை அதிகமாக ஒதுவதால், ஊசலாட்டங்களை அடியோடு அகற்றி விடுகிறது. (தொகுப்பு- ஃபதாவா ரஸூலிய்யா முகர்ரஜா, பாகம்-1, பக்கம்-770) (உங்களுக்கு விளங்குவதற்காக இந்த துஆவிலுள்ள ஆயத் தின் பகுதியை அடைப்பினுள் குறிப்பிடப்பட்டுள்ளது)

முகஸ்துதியை விட்டும் நேமமாக காத்தருள்வாயாக

தூய்மை மிகு அடியானாக ஆக்கியருள்வாயாக

**صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ**

## சிகிச்சைக்கு பின்பும் குணமடையா விட்டால்?

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** முழுமையான சிகிச்சைக்குப் பின்னரும் குணம் காணப்படவில்லையென்றால் கலக்கமடையாதீர்கள், மாறாக சிகிச்சையை தொடர்ந்து செய்து வாருங்கள். அதனால் “மனதிற்கும் நிம்மதி கிடைத்தே விடும்.” எனெனில் நாம் சிகிச்சையை விட்டு விட்டால், நம்மை முழுமையாக ஷைத்தானிடம் ஒப்படைத்து விட்டதைப் போலாகும். இவ்வாறு அவன் நம்மை கதியற்ற நிலைக்கு ஆளாக்கி விடுவான். எனவே முகஸ்துதி தனத்தை விட்டு மீட்சி பெறும் முயற்சியை நாம் தொடர்ந்து செய்து வரவேண்டும். தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபதுல் மதீனாவினால்

அச்சிடப்பட்ட **மின்ஹாஜுல் ஆபிதீன்** எனும் நூலில் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபு ஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கஃஸஸாலி **عَلَيْهِ رَحْمَةُ اللَّهِ الْوَالِي** அவர்கள் அறிவித்துள்ளதன் சுருக்கம் இது— அல்லாஹ் **عَزَّوَجَلَّ** விடம் பாதுகாப்பு தேடியும் ஷைத்தான் உங்களை விடவில்லை, உங்கள் மீது அதிகாரம் செலுத்தும் முயற்சியில் இருக்கிறான் என்று நீங்கள் உணர்ந்தால், அதற்கு அர்த்தம், அல்லாஹ் **عَزَّوَجَلَّ** உங்கள் முயற்சி, ஆற்றல் மற்றும் பொறுமையினை சோதிக்க நாடியுள்ளான். அதாவது நீங்கள் ஷைத்தானை எதிர்த்து போரிட முயல்கிறீர்களா அல்லது அவனுக்கு கீழடங்கி தோல்வியுற்று நிற்கிறீர்களா என்பதை அல்லாஹ் **عَزَّوَجَلَّ** சோதித்துக் கொண்டிருக்கிறான்.

(மின்ஹாஜுல் ஆபிதீன் (அரபி), பக்கம்-46)

முகஸ்துதி தனத்தை விட்டு காத்தருள் இறைவா

பாவங்களை விட்டு நம்மை மீட்டருள் இறைவா

أَمِينَ جَاهِ النَّبِيِّ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

تُؤَبُّوْا إِلَى اللَّهِ أَسْتَغْفِرُ اللَّهَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## வழிபாட்டின் வரைவிலக்கணம்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** இப்போது முகஸ்துதி தனத்தைப்பற்றி கூறப்பட்டது. மேலும் முகஸ்துதி இபாதத்தில் (வழிபாட்டில்) தான் செய்யப்படுகிறது. எனவே வழிபாட்டின் வரைவிலக்கணத்தையும் கூறி, பின்பு நன்மையின் அழைப்பை விடுத்தவாறு **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** வழிபாட்டின் வகைகள் மற்றும் அதன் நியயத்தை பற்றியும் அறிவிக்க எண்ணம் கொண்டுள்ளேன். வழிபாட்டின் வரைவிலக்கணத்தை கூறும்போது உலமா பெருமக்கள் கூறுகிறார்கள்— ஒருவரை வணக்கத்திற்கு தகுதியுடையவராக நினைத்துக் கொண்டு அவருக்கு ஏதாவதொரு வகையில் கண்ணியத்தை அளிப்பது இபாதத் (வழிபாடு) எனப்படும். மேலும் அவ்வாறு அவரை வணக்கத்திற்கு தகுதியுடையவராக கருதவில்லை எனும் போது, அது வெறும் மரியாதை ஆகுமே தவிர வழிபாடு ஆகாது. உதாரணமாக தொழுகையிலே கை கட்டிக் கொண்டு நிற்பது வழிபாடாகும். ஆனால் கை கட்டுகின்ற அதே செயல் நபிகளாரின் சன்னிதானத்தில் சுனெஹ்ரி ஜாலியாவின் (தங்கக் கம்பிளாலான பின்னலின்) எதிரிலோ அல்லது ஸலவாத்தும் ஸலாமும் ஓதுவதற்காகவோ, யாராவது ஒரு பெரியாரின் வருகையின் போதோ, புனிதப் பொருட்களான தப்ரு காத்தை தரிசனம் செய்யும் போதோ, யாராவது ஒரு வலியுல்லாஹ்வின் (இறைநேசரின்) மஃஸாருக்கு முன்னே நிற்கும்போதோ, தனது ஆன்மீக குருநாதர், ஆசிரியர் அல்லது தாய் தந்தையர் முன்னாலோ இருக்குமானால் அது வழிபாடல்ல, வெறும் கண்ணியப்படுத்துவதாகும்.

## இறை பொருத்தத்திற்காக செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் வழிபாடாகும்

வழிபாடு என்பதற்கு அர்த்தம் மிகவும் விசாலமானது. இறைவனின் பொருத்தத்திற்காக செய்யப்படும் ஒவ்வொரு காரியத்தையும் அது சூழ்ந்துள்ளது. ஃபதாவா ரஹ்மீய்யா பாகம் 29-ல் நவ்ஸுல் உயூன் மற்றும் ரதுல் முஹ்தாரின் மேற்கோள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது- “வழிபாடு என்பது அதை செய்வதால் நன்மை வழங்கப்படும், மேலும் அது நன்மையுடைய நோக்கத்தின் மீது நிலைப்பாடு கொண்டுள்ளது.” தாஜுல் அருஸ் என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது- “வழிபாடு என்பது எத்தகைய செயலென்றால், அதைச் செய்வதால் இறைவன் பொருத்திக் கொள்கிறான்.”

(ஃபதாவா ரஹ்மீய்யா, பாகம்-29, பக்கம்-647,648)

புகழ்பெற்ற விரிவுரையாளர் ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் **عليه السلام** அவர்கள் எழுதியிருப்பதன் சுருக்கம், எந்த காரியத்தையும் அல்லாஹ் **عَزَّوَجَلَّ**வின் திருப்பொருத்தத்திற்காக செய்வது வழிபாடாகும். (முலக்கஸ் அஸ் தஃப்ஸ் ரெ நஃமி, பாகம்-1, பக்கம்-77)

## அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நிபந்தனைகள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நினைவில் வைப்புகள்! அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, மறுமையின் நன்மைக்காக எண்ணம் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட திருக்குர்ஆனின் மொழியாக்கம் “கன்ஹுல் ஈமான் மஅ கஹ்லாஹுல் இர்ஃபான்” பக்கம் 529-ல், பாகம் 15, சூரா பனீஇஸ்ராஈலின் 19-வது வசனத்தில் அல்லாஹ் தபாரக வதஆலா அறிவிக்கின்றான்-

وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُورًا ﴿١٩﴾

**கன்ஹுல் ஈமானின் பொருள்-** இன்னும் மறுமையை விரும்புவோர் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும், இன்னும் ஈமானுள்ளவராக இருந்தால் அவர்களது முயற்சியே இலக்கை அடையும்.

இந்த வசனத்தின் கீழ் ஸத்ருல் அஃபாழில் ஹழ்ரத் அல்லாமா மௌலானா ஸய்யித் முஹம்மத் நஃமுத்தீன் முராதாபாதி **عليه السلام** அவர்கள் அறிவிக்கின்றார்கள்- அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மூன்று விடயங்கள் தேவையாக உள்ளன. (1) மறுமையை நாடுபவராக இருக்க வேண்டும். அதாவது நல்ல எண்ணம் கொள்ள வேண்டும். (2) முயற்சி அதாவது அமல்களை கட்டுப்பாட்டோடு சரியாக அதன் உரிமைகளுடன் நிறைவேற்ற வேண்டும். (3) ஈமான், அதுவே மிக அவசியமானதாகும்.

(கஹ்லாஹுல் இர்ஃபான், பக்கம்-554)

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** சுன்னத்துக்களின் பயிற்சிகளுக்காக தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாக்களில் பயணமும் மேலும் தினமும் ஃபிக்ரெ மதீனா (மதீனத்துச் சிந்தனை) மூலம் மதனி இன்ஆமாத்தின் (வெகுமதிகளின்) பதிவேட்டை பூர்த்தி செய்து, ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் ஆரம்ப 10 நாட்களுக்குள் உங்கள் பிரதேச பொறுப்புதாரிடம் ஒப்படைத்து வரும் பழக்கத்தையும் மேற்கொள்ளுங்கள். **رَبِّهِمْ وَاللَّهُ عَزَّوَجَلَّ** முஸ்தஃபா **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் பொருட்டால் கெட்ட எண்ணங்களை விட்டு மீட்சியும், நல்ல நல்ல எண்ணங்களின் பழக்கமும் உண்டாகும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## ஒவ்வொரு செயலும் எண்ணத்தையே சார்ந்துள்ளது

குர்ஆன் ஷரீஃபுக்கு பிறகு நம்பகமான நூல் புகாரி ஷரீஃபாகும். அதன் முதல் ஹதீஸ்— **إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ** அதாவது செயல்கள் யாவும் எண்ணங்களையே சார்ந்துள்ளன. (புகாரி, பாகம்-1, பக்கம்-6, ஹதீஸ்-1) இந்த ஹதீஸைக் குறித்து புகாரியின் விரிவுரையாளர் ஹழ்ரத் முஃப்தி ஷரீஃபுல் ஹக் அம்ஜதீ **عَلَيْهِ سَلَامٌ** அவர்கள் அறிவித்துள்ளார்கள்— இந்த ஹதீஸின் கருத்து என்னவென்றால், செயல்களின் நன்மைகள் யாவும் எண்ணத்தின் மீதே உள்ளது. எண்ணமின்றி எந்தவொரு நன்மைக்கும் உரிமைப்பெற முடியாது.

(நுZஸ்ஹதுல் காரீ, பாகம்-1, பக்கம்-172)

## நல்ல எண்ணங்களைப்பற்றி முஸ்தபா **ﷺ** அன்னவர்களின் இரண்டு அறிவிப்புகள்

தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 853 பக்கங்கள் அடங்கிய “ஜஹன்னம் மே லேஜானே வாலே அஃமால்” (நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல்பாடுகள்) எனும் நூலின் 173 முதல் 174 ஆம் பக்கம் வரை நல்ல எண்ணங்களின் மேன்மையைப் பற்றி முஸ்தஃபா **ﷺ** அன்னவர்களின் இரண்டு அறிவிப்புகளை கேளுங்கள்: (1) உண்மையான நிய்யத் (எண்ணம்) எல்லாவற்றையும் விட மேன்மையான செயலாகும். (அல்ஜாமிஉஸ் ஸநீர், பக்கம்-81, ஹதீஸ்-1284) (2) நல்ல எண்ணம் அடியானை சுவர்க்கத்தில் நுழைய வைக்கும். (அல்ஜாமிஉஸ் ஸநீர், பக்கம்-557, ஹதீஸ்-9326)

## நிய்யத் என்பது என்ன?

நிய்யத் என்பது மனதின் உறுதியான நோக்கத்தைக் குறிக்கும். அது எந்தப் பொருளுடையதாவது இருக்கட்டும். மேலும் ஷரீஅத்திலே நிய்யத் என்பது வழிபாட்டின் நோக்கத்தைக் குறிக்கும்.

(நுZஸ்ஹதுல் காரீ, பாகம்-1, பக்கம்-169)

## முபாஹான காரியம் நல்ல எண்ணத்தால் வழிபாடாகி விடுகிறது

முபாஹாக காரியங்கள் பல உள்ளன. முபாஹ் என்பது எந்த அனுமதிக்கப்பட்ட செயல் அல்லது காரியம் என்றால், அதைச் செய்வதும், செய்யாமல் இருப்பதும் ஒரேமாதிரியாகும். அதாவது அந்த காரியத்தைச்

செய்வதால் நன்மையும் கிடைக்காது, குற்றமும் ஆகாது. உதாரணமாக உண்பது, பருகுவது, உறங்குவது, நடப்பது, செல்வத்தை சேகரிப்பது, பரிசளிப்பது, உயர்தரமான அல்லது அதிகமான ஆடைகளை அணிவது இதுபோன்ற அனைத்தும் முபாஹ் (அனுமதிப்ப்பட்ட காரியம்) ஆகும். சிறிதளவு கவனத்தை செலுத்தினால் முபாஹான காரியத்தை இபாதத்தாக்கி அதன் பேரில் நன்மையை ஈட்ட முடியும். அதன் வழி முறையை விளக்கியவாறு எனது தலைவரான அஃலா ஹழ்ரத் இமாமே அஹ்லெ சுன்னத், முஜத்திதே Dதீனோ மில்லத், மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஃஸாகான் **عليه السلام** அவர்கள் அறிவித்துள்ளார்கள்— ஒவ்வொரு முபாஹான காரியமும் (அதாவது செய்வதும், செய்யாததும் ஒரே மாதிரியாக உள்ள அனுமதிக்கப்பட்ட செயல்கள்) நல்ல எண்ணத்தினால் முஸ்தஹப் ஆகி (விரும்பத்தக்கதாகி) விடுகிறது. (ஃபதாவா ரஃஸவிய்யா முகர்ரஜா, பாகம்-8, பக்கம்-452)

மார்க்க சட்ட அறிஞர்கள் **عليه السلام** அறிவிக்கின்றார்கள்— முபாஹான காரியங்களின் சட்டம் தனித்தனி எண்ணங்களின் பிரகாரம் வேறுபட்டு விடுகிறது. அதனால் அந்த முபாஹைக் கொண்டு வழிபாடுகளின் மீது வல்லமைப்பெற அல்லது வழிபாடுகளை அடையும் நோக்கம் இருந்தால் இந்த முபாஹ் (அனுமதிக்கப்பட்ட காரியம்) களும் வழிபாடுகளாகி விடும். உதாரணமாக உண்ணுதல், பருகுதல், உறங்குதல், செல்வத்தை ஈட்டுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவை.

(ஃபதாவா ரஃஸவிய்யா முகர்ரஜா, பாகம்-7, பக்கம்-189, ரத்துல் முஹ்தார், பாகம்-4, பக்கம்-75)

## அனுமதிக்கப்பட்ட காரியங்களில் நல்ல எண்ணங்களைக் கொள்ளாதவர்கள் நஷ்டத்தில் உள்ளார்கள்

யாராவது அனுமதிக்கப்பட்ட காரியங்களை தீய எண்ணங்களுடன் செய்தால் அது தீயதாகவும், நல்ல எண்ணத்துடன் செய்தால் அது நல்லதாகவும் ஆகி விடுவதோடு, எந்த எண்ணமுமே இல்லாதிருந்தால் அது முபாஹாகவே இருக்கும். மேலும் மறுமை நாளின் கேள்வி கணக்குகளில் சிரமம் உண்டாகி விடும். எனவே புத்திசாலித்தனம் என்னவென்றால், ஒவ்வொரு முபாஹான (அனுமதிக்கப்பட்ட) காரியங்களிலும் குறைந்த பட்சம் ஓரிரு நல்ல எண்ணங்களை வைத்துக்கொள்வது நல்லது. இயலுமானால் அதிகமான எண்ணங்களை வைத்துக்கொள்ளுங்கள். எந்தளவு நல்ல எண்ணங்கள் அதிகமாக இருக்குமோ அந்தளவு நன்மைகளும் அதிகமாக கிடைக்கும். அவ்வாறு எண்ணம் கொள்வதால் மற்றொரு பலனும் உண்டு. அதாவது எண்ணம் கொண்ட பின்னர் அந்தக் காரியத்தை ஏதோ ஒரு காரணத்தால் செய்யாமல் விட்டாலும் அந்த எண்ணத்தின் நன்மை கிடைத்து விடுகிறது. தூய நபி **صلى الله تعالى عليه وآله وسلم** அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— **يُؤْتِي مِنَ الْخَيْرِ مَنْ عَمِلَ** அதாவது முஸ்லிமின் எண்ணம் அவரது செயலை விட சிறந்தது.

(அல்முஃஜமுல் கபீர் லித்தபரானி, பாகம்-6, பக்கம்-185, ஹதீஸ்-5942)



## எண்ணம் கொள்ளாமல் இருப்பதன் நஷ்டமும், செய்து கொள்வதன் பலனும் அடங்கிய சம்பவம்

ஹதீஸ் கலையின் இறுதியானவரான ஹழ்ரத் அல்லாமா ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் அறிவித்துள்ளார்கள், அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது- வானவர்கள் அடியார்களின் செயல்பாடுகளை வானங்களுக்கு எடுத்துச்சென்று இறைவனின் சன்னிதானத்தில் சமர்ப்பிக்கும்போது அல்லாஹுதஆலா கூறுவான்- **أَلَيْكَ الصَّحِيفَةُ أَلَيْكَ تِلْكَ الصَّحِيفَةُ** அதாவது “இந்த செயல்பதிவேட்டை வீசி எறியுங்கள், இந்த செயல்பதிவேட்டை வீசி எறியுங்கள்.” வானவர்கள் கூறுவார்கள்- யா அல்லாஹ்! உனது இந்த அடியான் எந்த நற்செயலைச் செய்துள்ளாரோ நாம் அதைக்கேட்டும், பார்த்தும்தான் பதிவு செய்திருக்கிறோம். அதற்கு அல்லாஹுதஆலா அறிவிப்பான்- **لَمْ يَرْدُ وَجْهِي** அதாவது “இந்த அடியான் அந்த நற்செயல்களில் எனது திருப்பொருத்தத்திற்கான எண்ணம் கொள்ளவில்லை.” அதனால் இது என்னுடைய சன்னிதானத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது. பின்னர் மற்றொரு வானவரிடம் அல்லாஹுதஆலா கட்டளையிடுவான்- **أَكُنْ لِفُلَانٍ كَذَا وَكَذَا** அதாவது “அந்த குறிப்பிட்ட அடியானின் செயல்பதிவேட்டில் இன்னின்ன செயல்களை எழுதிக்கொள்ளுங்கள்.” வானவர் கேட்பார்- யா அல்லாஹ் இந்த செயலை அந்த அடியான் செய்யவில்லையே? அதற்கு அல்லாஹுதஆலா அறிவிப்பான், **அதை அவன் செய்யவில்லை என்றாலும் அதைச்செய்வதற்கான எண்ணம் கொண்டிருந்தான். எனவே அவனுடைய எண்ணத்தின் மீது நான் அவனுக்கு அந்த செயலுக்கான நற்கூலியை கொடுப்பேன்.**

(ஹில்யதுல் அவ்லியா, பாகம்-2, பக்கம்-356, எண்-2548 இதுபோன்றவை)

ஹழ்ரத் ஸய்யிதுனா ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றார்கள்- புனித ஹதீஸிலே இதுவும் வந்துள்ளது **يَا أَيُّهَا الْمُؤْمِنُ خَيْرٌ مِّنْ عَمَلِهِ** அதாவது, முஃமினின் எண்ணம் அவரது செயலை விட சிறந்தது. (அல்முஃஜிஸ் கபீர், பாகம்-6, பக்கம்-185, ஹதீஸ்-5942) நற்செயல் களுக்குரிய நன்மையானது நல்ல எண்ணம் கொள்வதால் மட்டுமே கிடைக்கும் என்பது வெளிப்படையாக உள்ளது. எண்ணம் மோசமாக இருந்தால் நற்செயல்களின் மீது எவ்வித நன்மையும் கிடைக்காது. ஆக, நல்ல எண்ணத்தின் மீது செயல்பட்டாலும், செயல்படாவிட்டாலும் நன்மை கிடைக்கத்தான் செய்யும், ஏனெனில் முஃமினின் எண்ணம் அவரது செயலை விட சிறந்தது. அதனால் தான் சில மார்க்க அறிஞர்கள் **عَلَيْهِ السَّلَامُ** அறிவித்துள்ளார்கள்-

எவரது செயலில் உளத்தூய்மை இல்லையோ  
உலகில் அவர் இறையோனுக்கு விஷேட அடியாரல்ல

எவரது செயல் இறைவனுக்காக இருக்குமோ  
அவரது செயல் என்றும் ஒளிமயமாக இருக்கும்

(அஷ்அதுல் லம்ஆத், பாகம்-1, பக்கம்-39)

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நல்ல எண்ணங்கள் நல்லவற்றையும், தீய எண்ணங்கள் தீயவற்றையும்தான் கொண்டு வரும். மாறாக, சிலசமயம் தீய எண்ணங்களின் தீய முடிவுகள் உடனுக்குடன் நேர்ந்து விடுகிறது. இது தொடர்பாக இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

## 1. அதிசயமான பசு

ஹிழ்ரத் ஸய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் رضي الله تعالى عنه அவர்கள் அறிவித்துள்ளார்கள்— ஒரு முறை ஓர் அரசன் தனது அரசாட்சியைச் சுற்றி வர கிளம்பினான். அந்தத் தருவாயில் அவன் ஒரு மனிதரிடம் தங்கினான். (அந்த வீட்டுக்காரனுக்கு அவன் அரசன் என்பது தெரியாது) மாலையில் அந்த வீட்டுக்காரன் தன் பசுவிலிருந்து பாலைக்கரந்த போது, 30 பசுக்களுக்கு சமமான பாலை அந்த ஒரே பசு கொடுத்ததைப் பார்த்து அரசனுக்கு மிகவும் வியப்பு ஏற்பட்டது. அவன் தன் மனதிற்குள் அந்த பசுவை எப்படியாவது அபகரித்துக்கொள்ள வேண்டும் எனும் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டான்.

மறுநாள் மாலை அந்த பசுவிலிருந்து அரை பங்கு பாலே வெளியானது. அரசன் வியப்பை வெளிப்படுத்தியதும் வீட்டுக்காரன் கூறினான், “அரசன் தன் குடிமக்களிடம் கெட்ட (கொடுமை செய்யும்) எண்ணத்துடன் அணுகியுள்ளான், அதன் துர்பாக்கியத்தால் இன்று பால் பாதி அளவே கிடைத்துள்ளது. அரசன் கொடுமையாளனாக இருந்தால் பரகத் முடிந்து விடுகிறது.” இந்த வியப்புக்குரிய தகவலைக் கேட்டதும் அரசன் அந்த அதிசயப்பசுவை அபகரிக்க வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தை மனதிலிருந்து உடனே நீக்கி விட்டான். எனவே அடுத்த நாள் பசுவானது முதல் நாள் கொடுத்த அதே அளவு பாலைக் கொடுத்தது. இந்த சம்பவத்தால் அரசனுக்கு நிறைய படிப்பினை கிடைத்ததால் அவன் தன் குடிமக்களின் மீது கொடுமை செய்வதை நிறுத்தி விட்டான்.

(முலக்கஸ் அஸ் ஷு அபுல் ஈமான், பாகம்-6, பக்கம்-53, எண்-7475)

## 2. கரும்பின் குளிர்ந்த இனிய சாறு

எகிப்தின் அரசர்களுக்கெல்லாம் எவ்வாறு “பிர்அவ்ன்” என்று கூறப்பட்டதோ, அதேபோல் ஈரான் அரசர்களின் புனைப்பெயர் முற்காலத்தில் “கிஸ்ரா” என்பதாக இருந்தது. ஒருமுறை கிஸ்ரா எனும் அரசன் ஒருவன் தன்னுடைய படைகளை விட்டு வழிதவறி ஏதோ ஒரு தோட்டத்தின் வாசலை சென்றடைந்தான். அவன் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபோது, ஒரு சிறுமி **கரும்பின் குளிர்ந்த இனிய சாறை** கொண்டு வந்து கொடுத்தாள். அதை அருந்திய போது அரசன் மிகுந்த சுவையை உணர்ந்தான். இதை நீ எவ்வாறு செய்தாய்? என்று அந்த சிறுமியை அரசன் கேட்டபோது, அவள் கூறினாள்— இந்தத் தோட்டத்திலே மிகவும் உயர்தரமான கரும்புகள் விளைகின்றன. நாம் நமது கைகளால் கரும்புகளை பிழிந்து சாறை எடுக்கிறோம். அரசன் இன்னுமொரு கிளாஸ் கரும்புச் சாறு வேண்டும் என்று கேட்டான். அவள் அதை எடுத்து வரச்சென்றாள். இதற்கிடையில் அரசனின் **எண்ணம் கெட்டு** விட்டது. இந்தத் தோட்டத்தை நான் இவர்களிடமிருந்து பலவந்தமாகப் பறித்து, வேறொரு தோட்டத்தை இவர்களுக்கு கொடுத்து விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். அதற்குள் அந்த சிறுமி அழுது கொண்டே ஓடோடி வந்து, நம் அரசரின் எண்ணம் கெட்டு விட்டது என்று கூறினாள். அது எப்படி உனக்குத்

தெரியும்? என்று அரசன் கேட்டபோது, அவள் கூறினாள்- “முதலில் மிக எளிதாக சாறு பிழியப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மிக்க பலத்தோடு முயன்றாலும் என்னால் சாறு பிழிய முடியவில்லை.” அரசன் தோட்டத்தை பறித்துக்கொள்ளும் கெட்ட எண்ணத்தை உடனே விட்டு விட்டு, திரும்பவும் சென்று முயற்சி செய்துப்பார் எனக்கூறினான், எனவே அவள் மீண்டும் திரும்பி சென்று, மிகவும் எளிதாக சாறைப்பிழிந்து கொண்டு வருவதில் வெற்றி பெற்றாள். (ஹயாதுல் ஹயவானுல் குப்ரா, பாகம்-1, பக்கம்-216, அல்முன்தளிம் ஃபீ தாஃகில் மலூக் வல்உமம் லிப்னில் ஜெளZனி, பாகம்-16, பக்கம்-310)

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** ஏதாவதொரு சுன்னத்தின் மீது செயல்படும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மனதிற்குள் நல்ல எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். உதாரணமாக, ஆடை அணியும் போது முதலில் வலது புறத்தில் கையை போடுவது, அல்லது ஆடையை கழற்றும் போது முதலில் இடது புறத்திலிருந்து கழற்றுவது, அதேபோல் காலணி அணியும் போதும், கழற்றும் போதும் வழக்கம்போல் இதே வழி முறையை பின்பற்றுவது இவை யாவும் சுன்னத்தாகும். ஆனால் செயலாற்றும் போது சுன்னத்தின் மீது செயல்படும் எண்ணம் உள்ளத்தில் முற்றிலும் இல்லாதிருந்தால் அந்தச் செயலை ‘வழிபாடு’ அல்ல, மாறாக பழக்கம் எனப்படும். அதற்கு சுன்னத்தின் நன்மை கிடைக்காது.

## எண்ணத்தைப் பற்றி அறியக்கூடிய ஒரு ஃபத்வா

தஃவதே இஸ்லாமியின் கீழ் நடைபெற்று வரும் “தாருல் இஃப்தா அஹ்லே சுன்னத்”-தின் எண்ணத்தைப் பற்றிய ஒரு அறியத்தக்க ஃபத்வாவை கேளுங்கள். நிச்சயமாக எண்ணம் கொள்ளாமல் செய்யப்படும் எந்தவொரு நற்செயலுக்கும் நன்மை கிடைப்பதில்லை. மாறாக இவ்வாறு எண்ணமின்றி செய்யப்படும் வழிபாடுகள் யாவும் பழக்கம் ஆகி விடுகின்றன. எந்தவொரு நற்செயலிலும் எண்ணம் கொள்வதென்பது, எந்த செயல் செய்யப்படுகிறதோ அதன் பக்கம் மனமானது முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும் அச்செயல் அல்லாஹுதஆலாவின் பொருத்தத்திற்காக செய்யப்பட வேண்டும். இந்த எண்ணத்தைக் கொண்டு வழிபாடு மற்றும் பழக்கத்திற்கிடையே வேறுபாடு காண்பதே நோக்கமாகும். இதனால் விளங்குவது என்னவென்றால், மனம் அந்த பக்கம் கவனம் செலுத்துவதும், அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தை முன்னால் வைத்திருப்பதுமே நிய்யத் (எண்ணம்) என்பதாகும். இதைக்கொண்டே வழிபாடு மற்றும் பழக்கத்திற்கான வேறுபாடு உண்டாகிறது. எனவே வழிபாட்டில் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வதால் நன்மை கிடைக்கிறது, எண்ணம் கொள்ளவில்லை என்றால் அதே செயல்பாடு பழக்கமாகி விடுகிறது. அதற்கு நன்மையும் கிடைப்பதில்லை. ஹழ்ரத் அல்லாமா அலி காரி رحمۃ اللہ تعالیٰ علیہ அவர்கள் அறிவித்துள்ளார்கள்:

اَللّٰهُمَّ لَعَنَّا : اَلْقَصْدُ وَشَرًّا تَوَجُّهُ الْقَلْبِ نَحْوَ الْفِعْلِ  
اِبْتِغَاءً لِّوَجْهِ اللّٰهِ وَالْقَصْدُ بِهَا تَمْيِيزُ الْعِبَادَةِ عَنِ الْعَادَةِ

அதாவது நிய்யத் என்பதன் அகராதி அர்த்தம், எண்ணம் மற்றும் நாட்டம் என்பதாகும். ஷரீஅத்தின் அர்த்தம், எந்த செயல் செய்யப்படுகிறதோ அதன் பக்கம் மனதை செலுத்துவதும், அந்த செயலை அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பொருத்தத்திற்காக செய்வதுமாகும். மேலும் எண்ணம் என்பதைக்கொண்டு வழிபாடு மற்றும் பழக்கத்தினிடையே வேறுபாட்டைக்காண வேண்டும் என்பதும் நோக்கமாகும்.

(மிர்காதுல் மஃபாதீஹ், பாகம்-1, பக்கம்-94)

ஆனால் அத்துடன் மற்றொன்றும் நினைவில் கொள்ள வேண்டும்- அதாவது பல நற்செயல்களை வெறும் நம்முடைய பழக்கத்தால் செய்துக் கொண்டிருக்கிறோம் என்று நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம், ஆயினும் அதிலும் “வழிபாட்டின் எண்ணம்” அடங்கியுள்ளது. அதற்கான உணர்வு ஏன் குறைவாக உள்ளதென்றால் நாம் ஆரம்பத்தில் அதன் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, அந்த செயல்பாட்டை அடிக்கடி செய்து வந்த காரணத்தினால் அது அப்படியே நிலைத்து விட்டிருக்கும். ஆனால் எந்த எண்ணமும் அறவே இல்லையென்றால் அதன் மீது உண்மையிலேயே எந்த நன்மையும் கிடைக்காது.

وَاللّٰهُ تَعَالٰى وَرَسُوْلُهُ اَعْظَمُ حَقًّا عَلَى الْعَالَمِيْنَ وَالْمَلَائِكَةِ وَالرُّسُلِ

## நல்ல எண்ணங்களின் பாக்கியம் பாருக்கு கிடைக்கிறது

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபுஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கஃஸஸ்ஸாலி عَلَيْهِ السَّلَام அவர்கள் அறிவித்துள்ளார்கள்- ஒவ்வொரு முபாஹான (அதாவது செய்வதால் நன்மையும், செய்யாவிட்டால் பாவமும் கிடைக்காத) காரியமும், ஒன்று அல்லது அதிக எண்ணங்களை சாத்தியக்கூறாக வைத்துள்ளது. அதன் வாயிலாக அந்த முபாஹான காரியம் உயர்ந்த வழிபாடாகி, அதைக்கொண்டு பல உயர்ந்த படித்தரங்கள் கிடைக்கின்றன. முபாஹான காரியங்களை நல்ல எண்ணங்களின் வாயிலாக நன்மைக்குரிய காரியமாக ஆக்கிக்கொள்வதற்கு பதிலாக மிருகங்களைப் போல் அலட்சியமாக இருந்து நன்மைகளைக் கொண்டு விலகியே இருக்கும் மனிதன் எவ்வளவு பெரிய நஷ்டத்தில் இருக்கிறான். மனதில் தோன்றும் எண்ணம், நேரம் மற்றும் எடுக்கின்ற ஒவ்வொரு அடியையும் முக்கியமற்றதென கருதுவது எந்தவொரு அடியானுக்கும் பொருத்தமானதல்ல. ஏனெனில் அவ்வனைத்து காரியங்களைக் குறித்தும் மறுமை நாளில், அதை ஏன் செய்தீர்? என்றும் அதைக்கொண்டு உங்கள் நோக்கம் என்ன? என்றும் கேள்வி கேட்கப்படும். இந்த விஷயம் (அதாவது முபாஹான காரியம் நல்ல எண்ணத்தால் வழிபாடாக ஆகுவது) எதில் அருவருப்பு இல்லையோ அத்தகைய முபாஹான காரியங்களுக்கு மட்டுமே தான். அதனால்தான் கருணை நபி நாதர் صَلَّى اللَّهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்- حَلَالُهَا حِسَابُ وَحَرَامُهَا عَذَابُ அதாவது அதன் ஹலாலில் கணக்கும், அதன் ஹராமில் வேதனையும் உள்ளது. (அல்ஃபிர்தவ்ஸ் பிமஃசூரில் கத்தாப், பாகம்-5, பக்கம்-283, ஹதீஸ்-8192)

மேலும் அவர்கள் கூறுகின்றார்கள்- எவருடைய மனதில் மறுமைக்குரிய நன்மைகளை சேகரித்துக் கொள்ளும் ஆர்வமுள்ளதோ அவருக்கு இத்தகைய எண்ணங்களை மேற்கொள்வது எளிதாகும். ஆனால் எவருடைய உள்ளத்தில் உலக நிஃமத்துக்கள் ஆதிக்கம் கொண்டுள்ளதோ அவருடைய உள்ளத்தில்

இத்தகைய எண்ணங்கள் தோன்றுவதில்லை. மாறாக எவரேனும் நினைவு படுத்தினாலும் அவருக்குள் இத்தகைய எண்ணங்களை ஏற்கும் உணர்வு உண்டாவதில்லை. அவ்வாறு எண்ணம் தோன்றினாலும் ஏதோ ஒரு நினைவைப்போல இருக்குமே தவிர உண்மையான எண்ணத்துடன் அதற்கு தொடர்பே இருக்காது. (இஹ்ராஉல் உலூம், பாகம்-5, பக்கம்-98)

## கழிவறைக்குச் செல்வதிலும் நிய்யத்துக்களை செய்ய வேண்டும்

கழிவறைக்குச் செல்வதாக இருந்தாலும் நிய்யத்துக்களை செய்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரியார் **عَلَيْهِ السَّلَام** அறிவிக்கின்றார்கள்- நான் ஒவ்வொரு காரியத்திலும் நிய்யத் செய்வதை விரும்புகிறேன். உண்ணவும், பருகவும், உறங்கவும், கழிவறைக்குச் செல்லவும் கூட. (இஹ்ராஉல் உலூம், பாகம்-5, பக்கம்-98)

ஒருவர் மேல்தளத்திலே தலை முடியை சரி செய்துக்கொண்டிருந்தார், அவர் தம் மனைவியை அழைத்து சீப்பு கொண்டு வரச்சொன்னார். கண்ணாடியும் கொண்டு வரட்டுமா? என்று மனைவி கேட்க, அவர் சிறிது நேரம் மௌனமாக இருந்து, பின்னர் ஆம், என்றார். மனைவி கேட்டதற்கு மௌனமாக ஏன் இருந்தீர்கள்? உடனே பதிலளிக்காததற்கு காரணம் என்ன? என்று ஒருவர் கேட்டதற்கு, அவர் பதிலளித்தார்- நான் ஓர் நிய்யத்துடன் சீப்பை எடுத்து வர என் மனைவியை பணித்தேன். கண்ணாடியும் வேண்டுமா என்று அவர் கேட்டபோது அதற்கான நிய்யத் என் மனதிலே இருக்கவில்லை. எனவே அந்த நிய்யத்தை ஏற்படுத்திக்கொள்ள சற்று சிந்தித்தேன். அல்லாஹ் **جَلَّ جَلَالُهُ** என் உள்ளத்திலே அதற்கான நிய்யத்தை தோற்றுவித்தான். அதன் பின்னரே நான், ஆம் அதையும் எடுத்து வாருங்கள் என்றேன்.

(குவ்வதுல் குலூப், பாகம்-2, பக்கம்-274)

## முன்னைய முஸ்லிம்கள் நிய்யத்தின் கல்வியை முறைபாக கற்றார்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா சுஃப்யான் ஸஹி **عَلَيْهِ السَّلَام** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- “எவ்வாறு முன்னைய முஸ்லிம்கள் கல்வியை கற்றார்களோ, அதேபோல் அமல் செய்வதற்கு நிய்யத்தின் கல்வியையும் கற்றார்கள்.” (குவ்வதுல் குலூப், பாகம்-2, பக்கம்-268)

ஹழ்ரத் ஸய்யிதுனா ஸர்ரி ஸகதி **عَلَيْهِ السَّلَام** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- “தூய எண்ணத்தோடு இரண்டு ரக்துத் தொழுவது எழுபது ஹதீஸ்களை எழுதுவதை விட உனக்கு சிறந்ததாகும்.” அல்லது இவ்வாறு கூறியிருந்தார்கள்- “எழுநூறு ஹதீஸ்கள் எழுதுவதை விட மேலானது.” (குவ்வதுல் குலூப், பாகம்-2, பக்கம்-276) ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னு முபாரக் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- “ஒரு சில சிறிய அமல்களையும் எண்ணமானது பெரும் அமலாக மாற்றி விடுகிறது.”

(குவ்வதுல் குலூப் பாகம்-2, பக்கம்-275)

## குகையின் வணக்கவாதி

மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவும், அவர்களிடமிருந்து பாராட்டைப்பெறும் எண்ணத்துடனும் செய்யப்படும் மலைப்போன்ற செயல்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அறிவிக்கப்பட்டுள்ளது-

பனீ இஸ்ராயீலைச் சார்ந்த ஒரு வணக்கவாதி ஒரு குகையிலே நாற்பதாண்டுகள் வரை அல்லாஹு தஆலாவின் வணக்கத்தில் ஈடுபட்டு வந்தார். வானவர்கள் அவருடைய செயல்பாடுகளை எடுத்துக் கொண்டு வானத்திற்குச் செல்ல, அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வானவர்கள் கேட்டார்கள்— எங்கள் இரட்சகனே, உனது கண்ணியத்தின் மீது ஆணையாக, நாங்கள் உண்மையான செயல்பாடுகளைத் தானே உன்பக்கம் எடுத்து வந்துள்ளோம்? அதற்கு அல்லாஹ் ﷻ அறிவித்தான்— எனது வானவர்களே, நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் (அந்த வழியாட்டிலே அவனுடைய எண்ணம் சரியில்லை) அவனது அந்தஸ்து (அனைவருக்கும்) தெரிந்து விட வேண்டும் என்று அவன் விரும்புகிறான். (அதாவது புகழ் மற்றும் முகஸ்துதியை தேடுகிறான்) (குவ்வதுல் குலூப், பாகம்-2, பக்கம்-264)

## நிய்யத்தின் பரகத்தைக்கொண்டு பாவமன்னிப்பின் இனிய சம்பவம்

அறிவிக்கப்பட்டுள்ளது— அரபியல்லாத ஒரு அஜமி சில அராபியர்களின் பக்கமாக சென்றபோது, அவர்கள் கேலியாக பேசிக்கொண்டும், ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டும் அமர்ந்திருந்தனர். (அராபியர்களின் வார்த்தைகளை செவியுற்ற) அந்த ஏழை மனிதர், அவர்கள் இறைவனின் திகர் செய்துக் கொண்டிருப்பதாக நினைத்து, அந்த நல்ல எண்ணத்துடன் அவர்களைப்போன்று இவரும் கூற ஆரம்பித்து விட்டார். கூறப்படுகிறது. நல்ல எண்ணத்தின் காரணத்தினால் அந்த அஜமியை (அராபியல் லாதவரை) அல்லாஹு தஆலா மன்னித்து விட்டான். (குவ்வதுல் குலூப், பாகம்-2, பக்கம்-263)

## நல்ல எண்ணங்கள் கடினமானவை, அதைவிட முதுகில் கசையடி வாங்குவது எளிது

நல்ல நல்ல எண்ணங்கள் வைப்பதற்காக மனம் சமூகமளிப்பது அவசியமாகும். எவருக்கு நல்ல எண்ணங்களின் பழக்கமில்லையோ அவர் ஆரம்பத்திலேயே சற்று முயற்சியை மேற்கொண்டு அதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே அதற்காக ஆரம்பத்தில் தலையை குனித்து, கண்களை மூடி, மனதை பல்வேறு சிந்தனைகளை விட்டும் வெறுமையாக்கி ஒருமுகமாகி விடுவது பிரயோஜனமளிக் கும். அங்குமிங்கும் பார்வையை சுழற்றியவாறு, உடலை அசைத்தவாறு, சொரிந்தவாறு, ஏதாவது பொருளை எடுப்பதும் வைப்பதும் அல்லது அவசரப்பட்டு நிய்யத்துக்களை வைத்துக்கொள்ள விரும்பினால் அநேகமாக அது முடியாது. நிய்யத் வைப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள, அதன் முக்கியத்துவத்தின் மீது பார்வை செலுத்தியவாறு நீங்கள் மிகவும் ஆழ்ந்த சிந்தனையுடன் உங்கள் உள்ளத்தை பண்படுத்திக்கொள்ள வேண்டும். ஹழ்ரத் ஸய்யிதுனா நுஅய்யம் பின் ஹம்மாத் عليه السلام அவர்கள் அறிவித்துள்ளார்கள்— நல்ல நிய்யத்துக்களை வைத்துக்கொள்வதை விட நமது முதுகில் கசையடி வாங்குவது எளிதானது. (தன்பீஹுல் முந்தர்ரீன், பக்கம்-25)

## உலகியல் நிஃமத்துக்களின் காரணத்தினால் மறுமையின் நிஃமத்துக்களில் குறைவு ஏற்பட்டு விடும்

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸப்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கZஸ்ஸாலி **عَلَيْهِ سَلَامُ** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- “அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வுடைய நிஃமத்துக்களைக் கொண்டு இன்பமடைவதென்பது பாவமல்ல, ஆனால் அதற்காக நிச்சயம் கேள்வி கேட்கப்படும். மேலும் எவரிடம் அதைப்பற்றி கேள்வி கணக்குகள் கேட்கப்படுமோ அவர் அழிந்து விடுவார். எந்த மனிதர் இவ்வுலகில் முபாஹான பொருட்களை பயன்படுத்துகிறாரோ அதன் மீது அவருக்கு மறுமையிலே தண்டனை கிடைக்கா விட்டாலும், அதே அளவு மறுமையின் நிஃமத்துக்கள் குறைத்து விடப்படும். சற்று சிந்தித்துப் பாருங்கள்! இது எவ்வளவு பெரிய இழப்புக்குரிய விடயம், அதாவது மனிதன் அழியக்கூடிய நிஃமத்துக்களை அடைவதில் அவசரப்பட்டு, அதற்கு பதிலாக மறுமையின் நிஃமத்துக்கள் குறைவதன் நஷ்டத்தை ஏற்றுக்கொள்கிறான்.” (இஹ்யாஉல் உலூம், பாகம்-5, பக்கம்-98)

உலகியல் சுவைகளின் ஆசையை மனதை விட்டு நீக்கிவிடு  
இபாதத்தின் ஆர்வத்தை இதயத்திலே இறைவா வழங்கிவிடு

أَمِينَ جَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## நறுமணம் பூசுவதன் நிய்யத்துக்கள்

அல்லாஹுதஆலாவின் எண்ணற்ற நிஃமத்துக்களில் நறுமணமும் ஓர் அருமையான நிஃமத்தாகும். அதனை பயன்படுத்துவது முபாஹ் (நன்மையுமல்ல, தீமையுமல்லாத செயல்) ஆகும். இந்த நிஃமத்தை இபாதத்தாகவும், நன்மையை பெறக்கூடிய முறையிலும் பயன்படுத்த வேண்டும். எனவே அதனை “இபாதத்தாக” மாற்றுவதற்கு நல்ல நல்ல எண்ணங்களை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் அதனை உடனுக்குடன் ஆரம்பித்து விடாமல், முதலில் சற்று நிதானியுங்கள். பின்பு உள்ளத்தின் மீது அழுத்தம் கொடுத்து **நல்ல நல்ல எண்ணங்களை** ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக நறுமணம் பூசுவதாக இருந்தால் அதன் குப்பியை எடுப்பதற்கு முன்னால், அதை எடுத்து விட்டால் அதை திறப்பதற்கு முன்னால் மனதை ஒருமுகப்படுத்தி, தலையை தாழ்த்தி, முடிமுனாள் கண்களை மூடி மனநிறைவோடு, நன்கு கவனம் செலுத்தி நிய்யத்துக்களை வைத்துக் கொள்ளுங்கள். நறுமணம் பூசுவதன் மூலம் பலவிதமான நன்மைகளை பெறும் ஆலோசனையை வழங்கியவாறு ஆரிஃபு பில்லாஹ், முஹக்கிக் அலல் இத்லாக், காதிமுல் முஹத்திஸீன், ஹழ்ரத் அல்லாமா ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹல்வி **عَلَيْهِ سَلَامُ** அவர்கள் எழுதுகின்றார்கள். முபாஹான காரியங்களிலும் நல்ல எண்ணத்தை மேற்கொள்வதால் நன்மை கிடைக்கின்றது. உதாரணமாக, நறுமணம் பூசுவதால் கன்னத்தை பின்பற்றாதல், (பள்ளிவாசலுக்கு செல்லும்போது பூசுவதால்) பள்ளி



வாசலைக் கண்ணியப்படுத்துதல் (எனும் எண்ணத்தையும் செய்துக் கொள்ளலாம்), மூளைக்கு மகிழ்ச்சி (அதாவது மூளையை மலர்ச்சியுற் செய்தல்), மேலும் தனது இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து விருப்பமற்ற மணத்தை விலக்கச்செய்யும் எண்ணங்களை மேற்கொள்ளும் போது **ஒவ்வொரு எண்ணத்திற்கும் தனித்தனி நன்மை** கிடைக்கிறது. (அஷ்அதுல் லம்ஆத், பாகம்-1, பக்கம்-37)

இங்கு நிலைமைக்கு ஏற்றவாறு மேலதிக எண்ணங்களை இணைத்துக்கொள்ளலாம். உதாரணமாக **اَللّٰهُمَّ** கூறி குப்பியை எடுப்பேன், **اَللّٰهُمَّ** கூறி அதன் மூடியைத் திறப்பேன், **اَللّٰهُمَّ** கூறி பூசிக்கொள்வேன், முஸ்லிம்களுக்கும், வானவர்களுக்கும் அந்த நறுமணத்தைக் கொண்டு மகிழ்வை உண்டாக்குவேன், (குறிப்பாக கோடை காலத்தில் ஆடைகளுக்குள் வியர்வை நாற்றம் அதிகரித்து விடும் போது இவ்வாறு எண்ணம் கொள்ளலாம். அதாவது) என்னிலிருந்து துர்நாற்றத்தை தூர விலக்கி முஸ்லிம்களை புறங்கூறுதலை விட்டு பாதுகாப்பேன், (தொழுகைக்கு முன் பூசும்போது இவ்வாறான எண்ணத்தையும் மேற்கொள்ளலாம்) தொழுகைக்காக அலங்கரித்துக் கொள்வேன், மேலும் நறுமணத்தை நுகர்ந்து ஸலவாத்தை ஒதுவேன், (நறுமணம் நிஃமத் என்பதனால் அதை பயன்படுத்தும் போதும், நுகரும் போதும் நன்றியுணர்வாக) **اَلْحَمْدُ لِلّٰهِ** என்று கூறுவேன், அறிவை மேம்படுத்துவதற்காக நறுமணம் பூசவேன், அதன் மூலம் மார்க்க சட்டங்களை (மார்க்கக் கல்வி, மார்க்க போதனை, சுன்னத்துக்கள் நிறைந்த பயான்கள் ஆகியவற்றை) புரிந்து கொள்வதில் உதவியை பெற்றுக்கொள்வேன். இஹ்யாஉல் உலுமில் வந்துள்ளது- ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் ஷாஃபிஃ **عَلَيْهِ رَحْمَةُ اللهِ الْوَالِي** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- “யாருடைய வாசனை நல்லதோ அவரது அறிவில் வளர்ச்சி ஏற்படும்.”

(இஹ்யாஉல் உலுமீ, பாகம்-5, பக்கம்-98)

## நறுமணம் பூசும் தவறான எண்ணங்களின் அறிகுதிகள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நறுமணம் பூசுவதில் ஷைத்தான் பெரும்பாலும் தவறான எண்ணத்தில் மூழ்கடித்து விடுகிறான். எனவே நறுமணம் பூசும்போது நல்ல எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். ஹுஜ்ஜதல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா அபுஹாமித் இமாம் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கஃஸஸாலி **عَلَيْهِ رَحْمَةُ اللهِ الْوَالِي** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும், விலையுயர்ந்த நறுமணத்தைப் பூசி தன்னுடைய செல்வாக்கை மக்கள் மனதிலே பதிய வைக்க வேண்டும் என்பதற்காகவும் நறுமணம் பூசினால், அவ்வாறு பூசுவன் குற்றவாளியாவான். மேலும் அந்த நறுமணம் கியாம நாளன்று அழுகிய பிண வாடையை விட அதிக துர்நாற்றமாக இருக்கும். (இஹ்யாஉல் உலுமீ, பாகம்-5, பக்கம்-98)

உலகமே ரோஜாவின் நறுமணத்தை விரும்புகிறது  
ஆனால் நபிகளாரின் வியர்வையே எனக்கு பிடித்தமானது

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## மதனி காஃபிலாவிலே பயணமேற்கும் நிய்யத்தின் பரகத்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** கன்னத்துக்களை கற்பிக்கும் தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாக்களில் பயணமும் மேலும் ஃபிக்ரெ மதீனா (மதீனத்துச் சிந்தனை) மூலம் தினமும் மதனி வெகுமதிகளின் பதிவேட்டை பூர்த்தி செய்து ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் ஆரம்ப 10 நாட்களுக்குள் உங்கள் பிரதேச பொறுப்புதாரிடம் ஒப்படைத்து வரும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். **رَبِّهِمْ اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** முஸ்தஃபா **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** அன்னவர்களின் பொருட்டால் கெட்ட எண்ணங்களை விட்டு மீட்சியும், நல்ல எண்ணங்களின் பழக்கமும் உண்டாகி விடும்.

கோரங்கி (Bupaல் மதீனா, கராச்சி) ஐ சார்ந்த ஓர் இஸ்லாமிய சகோதரர் அறிவித்ததைக் கேளுங்கள். நான் இராணுவத்தில் பணி புரிந்து வந்ததோடு, ஒரு நவநாகரிக இளைஞனாக இருந்தேன். எனினும் தொழுகையை கடைபிடித்து வந்தேன். எனது தாயுடைய நோயின் காரணத்தால் நான் மிகுந்த கவலையில் இருந்தேன். ஓர் இஸ்லாமிய சகோதரர் தனித்துவ முயற்சியை மேற்கொண்டு மதனி காஃபிலாவிலே பயணமேற்குமாறு ஊக்கமளித்தார். நான் அவரிடம் மன்னிப்புக் கோரியவாறு கூறினேன்- எனது தாயார் மிகவும் நோயாளியாக இருக்கின்றார்கள், இந்நிலையில் அவரை விட்டு என்னால் எங்கும் பயணத்தில் செல்ல முடியாது. அதற்கு அவர் ஓர் ஆலோசனை கூறினார். அதாவது “வாய்ப்பு கிடைத்தவுடன் மதனி காஃபிலாவிலே பயணம் செய்வதாக நீங்கள் நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இன்று தஹஜ்ஜத் தொழுது, உங்கள் தாயாரின் உடல் நலத்திற்காக இறைவனிடம் மன்றாடி துஆ கேளுங்கள். **اِنَّ شَاءَ اللّٰهُ** நிச்சயமாக கருணை ஏற்படும்.” அவர் எந்தளவு மனங்கவர்ந்த தோரணையில் இந்த விஷயத்தைக் கூறினார் என்றால், அது என் மனதை ஈர்த்து விட்டது. நான் மதனி காஃபிலாவில் பயணமேற்கும் எண்ணத்தை வைத்துக் கொண்டேன். இரவிலே எழுந்து தஹஜ்ஜத் தொழுது, இறைவனிடம் அழுதழுது துஆ கேட்டு விட்டு ஃபஜர் தொழுகைக்காக பள்ளிவாசலை நோக்கி செல்லலானேன். வீட்டுக்கு திரும்பியபோது நான் அப்படியே வியப்பில் ஆழ்ந்து விட்டேன். என்ன பார்க்கிறேன் என்றால், என்னுடைய மிகவும் பலவீனமான, தானாக எழுந்து கழிவறைக்கும் செல்ல முடியாதவராக நோய்வாய்ப்பட்டிருந்த எனது தாய், திருப்தியாக ஓரிடத்தில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது நான், தாயாரே! நீங்கள் ஒய்வெடுங்கள், உடல் நிலை மறுபடியும் கெட்டு விடப்போகிறது, நானே துணி துவைத்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்- மகனே, **اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ**, இன்று எனக்கு எவ்வித வேதனையோ, வலியோ இல்லை. நானே என்னை மிகவும் இலேசாக உணர்கிறேன். அதைக்கேட்டதும் என் கண்களில் ஆனந்த கண்ணீரும், உள்ளத்தில் ஒருவித நிம்மதியும் ஏற்பட்டது. அதாவது பயணமேற்கும் நிய்யத்தின் பரகத்தால் துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இஸ்லாமிய சகோதரரை சந்தித்த போது எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறினேன். அவர் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்து, மிகுந்த ஆதரவாக, சற்றும் தாமதிக்காமல் மதனி காஃபிலாவிலே பயணத்தை மேற்கொள்ளுமாறு ஆலோசனையும் வழங்கினார். எனவே நான் நாயகத்தின் ஆஷிகீன்களுடன் கன்னத்துக்களின் பயிற்சியளிக்கும் தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாவின் பயணியாக மாறி விட்டேன்.

اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ மதனி காஃபிலாவிலே சுன்னத்துக்கள் நிறைந்த பயணம் மற்றும் அதனிடையே நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தொடர்பால் நம்முடைய வீட்டில் மதனி சூழல் ஏற்பட்டு விட்டது. என்னைப் போன்ற நவநாகரிக (modern) இளைஞன் தாடி மற்றும் தலைப்பாகை அணிந்து சுன்னத்துக்களின் பணிவிடையில் ஈடுபாடாகி விட்டேன். என் தாயும், என் குழந்தைகளின் தாயும் இருவரும் இஸ்லாமிய சகோதரிகளின் இஜ்திமாவில் கலந்துக் கொள்கின்றனர். சற்று சிந்தித்துப் பாருங்கள்! நான் மதனி காஃபிலாவின் பயணத்திலே கலந்து கொள்வதற்காக நிய்யத் மாத்திரம் வைத்தேன். அதன் காரணத்தினால் பெரும் பரகத் ஏற்பட்டது. அப்படியானால் சுன்னத்துக்கள் நிறைந்த மதனி காஃபிலாவில் பிரயாணம் செய்தால் என்னென்ன மதனி வசந்தங்கள் கிடைக்கும்! ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரரும் மாதாந்தம் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் மதனி காஃபிலாவிலே பயணம் மேற்கொள்வதை பழக்கமாக்கிக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

நல்ல நிய்யத்தின் பலன் பெறுவீர் அளவின்றி  
அனைவரும் நிய்யத் செய்யுங்கள் காஃபிலாவில் பயணியுங்கள்  
நோய்களும் ஏழ்மையும் பறந்தோடிப் போகும்  
துன்பங்கள் நீங்கி விடும் காஃபிலாவில் பயணியுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** பார்த்தீர்களா! மதனி காஃபிலாவின் எண்ணத்தை மேற்கொண்டவரின் துயரங்கள் நீங்கி விட்டன. اَللّٰهُمَّ صَلِّ عَلَى அவரது தாயின் உடல் குணமடைந்தது மட்டுமின்றி, வீடு முழுக்க மறுமையின் நிம்மதியை அடைவதற்கான வழிமுறையும் ஏற்பட்டு விட்டது. நல்ல எண்ணங்கள் உண்மையிலே நல்ல எண்ணங்களே. நல்ல எண்ணத்துடன் மதனி காஃபிலாவிலே பயணமேற்பதை கேட்கவா வேண்டும்!

## காலணி அணியும்போது இடது காலிலிருந்து ஆரம்பித்தால் ...

பாகிஸ்தானின் மாபெரும் ஹதீஸ் கலை வல்லுனரான ஹழ்ரத் அல்லாமா மௌலானா சர்தார் அஹ்மத் காதிரி ஷிஸ்தி رَحِمَهُ اللهُ الْعَالَمِينَ அவர்களின் நேர்மையான மாணவர் ஒருவர் அறிவிக்கின்றார்கள்— நான் 1955ஆம் ஆண்டு ஹதீஸ் ஷரீஃபின் கலையை கற்றுத் தேர்ந்த பிறகு அவர்களிடமிருந்து விடைபெற்று வரும்போது, நான் தவறுதலாக எனது காலணியை முதலில் இடது காலில் அணிந்து விட்டேன். அதைக் கண்ட அவர்கள் رَحِمَهُ اللهُ الْعَالَمِينَ என்னை உடனே திருப்பி அழைத்தார்கள். நான் செய்த தவறை நான் உணர்ந்து கொண்டேன். ஹழ்ரத் رَحِمَهُ اللهُ الْعَالَمِينَ அவர்கள் (எனக்கு நன்மையின்பால் அழைப்பை விடுத்தவாறு) கூறினார்கள்— “காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணிவதே சுன்னத்தாகும். மேலும் காலணியை கழற்றும்போது சுன்னத் என்னவென்றால் முதலில் இடது காலிலிருந்து கழற்ற வேண்டும்.” (ஹயாதே முஹத்திஸே அஃலம், பக்கம்-85)

## காலணி அணிவதற்கான நிய்யத்துக்கள்

எந்த வேலையானாலும் சரி அதை உடனே ஆரம்பித்து விடாமல், முதலில் சற்று நிதானித்து **நிய்யத்** வைத்துக் கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக காலணியை அணிய ஆரம்பிக்கும் போது, சற்று நின்று, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஆரம்பமாக **இந்த நிய்யத்துக்களை** வைத்துக் கொள்ளுங்கள். ﷺ கன்னத்தை பின்பற்றுவதற்காக காலணியை அணிவேன். ﷺ நடந்து செல்பவர்களின் காலணியின் ஓசை, மதீனத்து மாமன்னர் ﷺ அன்னவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக வழியில் நடக்கும்போதும், படியில் ஏறும்போதும், இறங்கும்போதும் ஓசை வெளியாகாமல் இருக்கும்படி கவனம் செலுத்துவேன். ﷺ **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று கூறி அணிவேன். ﷺ காலணியின் வாயிலாக கால்களுக்கு காயமோ, அசுத்தமோ ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சியின் மூலம் வழிபாட்டிலே உதவியை பெற்றுக்கொள்வேன். ﷺ காலணி அணியும்போது வலது காலிலிருந்து ஆரம்பிக்கும் கன்னத்தை கடைபிடிப்பேன். ﷺ தன்மீப் எனும் கன்னத்தை கடைபிடிப்பேன். அதாவது கால்களை அசுத்தங்களை விட்டு பாதுகாப்பேன். இதே முறையில் நிலைமைக்குத் தக்கவாறு மேலதிக நிய்யத்துக்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல் காலணியை கழற்றும் போதும் **بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ** என்று ஓதவும், இடது காலை முற்படுத்துவேன் என்றும், வாய்ப்பு கிடைத்தால் பெரியார்கள் செய்தவைகளை பின்பற்றியவாறு, காலணிகளின் முன்பக்கத்தை கிப்லாவின் பக்கம் வைத்திருப்பது போன்ற **நிய்யத்துக்களையும்** வைத்துக்கொள்ளலாம். காலணிகளை கிப்லாவின் பக்கம் வைப்பதைப்பற்றி குறிப்பிடுகிறேன். பாகிஸ்தானின் மாபெரும் முஹத்திஸான ஹழ்ரத் மௌலானா சர்தார் அஹ்மத் **رحمته الله تعالى** அவர்களின் மாணவரும், முஹ்துமான எனது ஞானகுரு ஹழ்ரத் கிப்லா முஃப்தி அப்துல் லதீப் சாஹிப் **رحمته الله تعالى** அவர்களுடன் சிலநாட்கள் கூடி இருப்பதற்கு ஸகே மதீனா **رحمته الله تعالى** வுக்கு பாக்கியம் கிடைத்தது. அந்த நாட்களில் முஃப்தி சாஹிபிடம் ஒரு செயலைப் பார்த்தேன். அதாவது, அங்குமிங்கும் ஒழுங்கின்றி வைக்கப்பட்டிருந்த நமது காலணிகளை தன்னுடைய புனிதக் கரங்களால் கிப்லாவை நோக்கியதாக வைத்து விடுவார்கள். நான் வியப்புற்றவனாக அதற்கு காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் கூறினார்கள்— என்னுடைய குருநாதர் ஹழ்ரத் முஹத்திஸே அஃலம் மௌலானா சர்தார் அஹ்மத் **رحمته الله تعالى** அவர்கள் காலணிகளை மட்டுமின்றி எல்லா பொருட்களையும் கிப்லாவை நோக்கி வைத்திருப்பதையே விரும்பியவராக இருந்தார்கள். மேலும் இந்த செயலுக்காக சர்க்காரே கௌஸுல் அஃலம் **رحمته الله تعالى** அவர்களுடைய இந்த நிகழ்வின் பக்கம் சைக்கினை செய்தார்கள். அதாவது,

## குவளை கிப்லாவின் பக்கம் திரும்பி விட்டது

ஒருமுறை ஜீலான் ஷரீஃபுடைய மஷாயிக்மார்களின் **رحمته الله تعالى** ஒரு கூட்டம் ஹழ்ரத் ஸய்யிதுனா கௌஸுல் அஃலம் **رحمته الله تعالى** அவர்களின் சன்னிதானத்திற்கு வருகை தந்தபோது, ஹழ்ரத் **رحمته الله تعالى** அவர்களின் குவளை கிப்லா அல்லாத திசையில் இருக்கக் கண்டார்கள். (அதன் பக்கம் அவர்களது **رحمته الله تعالى** கவனத்தைத் திரும்பியபோது) ஹழ்ரத் **رحمته الله تعالى** அவர்கள் தன் பணியானை கோபப் பார்வையால் பார்த்தார்கள். அவர்களின் கோபப் பார்வையை தாங்க முடியாமல் அவர் அப்படியே கீழே

விழுந்து துடிதுடித்து மரணித்து விட்டார். பின்பு அந்த குவளையை ஒரு பார்வை பார்க்கவே, அது தானாகவே கிப்லாவின் பக்கம் திரும்பி விட்டது. (பஹ்ஜதுல் அஸ்ராஃ, பக்கம்-101)

## நல்லோர்களை துயர்வதும் நல்லதே

இது பொதுவான நடைமுறையாகும், அதாவது எவர் மீது அன்பு மிகுந்துள்ளதோ அவரது ஒவ்வொரு செயல்களும் மனதுக்கு பிடித்தமானதாகவே இருக்கும். ஸGகே மதீனா **عَنْهُ** வுக்கு சர்க்காரெ கௌஸுல் அஃலம் **عَلَيْهِ** மற்றும் பாகிஸ்தானின் முஹத்திஸெ அஃலம் **عَلَيْهِ** ஆகியோரின் மீது மிகுந்த அன்புள்ளது. எனவே அவர்களது **عَلَيْهِ** அந்த செயலை அறிந்ததி லிருந்து அதனை நிறைவேற்றுகின்ற பழக்கத்தை மேற்கொண்டுள்ளேன். தனது குவளை, காலணி மற்றும் ஏனைய பொருட்களின் முன் பக்கங்கள் கிப்லாவை நோக்கியே இருக்கும்படி வைத்திருக்க முயற்சி செய்து வருகிறேன். நல்ல நல்ல எண்ணங்களுடன் இறைநேசர்களை துயர்வதும் நிச்சயமாக பரகத்தையே ஏற்படுத்துகிறது. ஏனிருக்காது? பிரபஞ்சத்தின் அனைத்து இறைநேசர்களின் தலைவர், மதீனத்து மாமன்னர் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் சுகந்தமான அறிவிப்பு என்னவென்றால் **مَعَ أَكْبَرِكُمْ** அதாவது பரகத் என்பது உங்கள் பெரியார்களுடன் உள்ளது.

(அல்முஃஜமுல் அவ்ஸத், பாகம்-6, பக்கம்-342, ஹதீஸ்-8991)

## “மதீனா செல்வீ” என்பதிலுள்ள ஏழு எழுத்துக்களின் தொடர்பில் காலணி அணிவதற்கான ஏழு மதனி முத்துக்கள்

தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபபதில் மதீனாவினால் அச்சிடப்பட்ட 32 பக்கங்கள் அடங்கிய “101 மதனி முத்துக்கள்” எனும் சிறுநூலின் 20 முதல் 22 ஆம் பக்கங்கள் வரை உள்ளதை இங்கே குறிப்பிடுகிறேன். அண்ணல் நபி **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அமுதவாக்கு:

1. காலணிகளை அதிகமாக பயன்படுத்துங்கள். மனிதன் எதுவரை காலணி அணிந்திருக்கிறானோ அதுவரை அவன் பிரயாணத்தில் இருப்பதைப்போல. (அதாவது களைப்பு குறைவாக இருக்கும்.) (முஸ்லிம், பக்கம்-1161, ஹதீஸ்-2096)
2. காலணி அணிவதற்கு முன் அதை உதறிக்கொள்ளுங்கள். ஏனெனில் அதற்குள் பூச்சிகளோ, கற்களோ இருந்தால் அகன்று விடும். கூறப்படுகிறது- ஒருவர் எங்கோ ஒரு விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய போது, அவசர அவசரமாக தன் காலணியை அணிந்த அடுத்த கணமே அலறி விட்டார். மேலும் அவரது கால் இரத்த களமாகி விட்டது. விஷயம் என்னவென்றால், உணவருந்தும் போது யாரோ ஒருவர் கூர்மையான ஓர் எலும்பு துண்டை வீசி எறிய, அது இவரது காலணிக்குள் சென்று விட்டது, காலணியை அணிபவர் அதை உதறாமல் அணிந்து கொண்டதால் கூர்மையான எலும்பானது அவரது காலை காயப்படுத்தி விட்டது.

3. முதலில் வலது காலிலும் பின்பு இடது காலிலும் காலணியை அணிவதும், அவற்றை கழற்றும் போது முதலில் இடது காலிலிருந்தும் அப்புறம் வலது காலிலிருந்தும் கழற்றுவதும் சுன்னத்தாகும். அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் அமுதவாக்கு: உங்களில் யாராவது காலணி அணியும் போது வலது பக்கத்திலிருந்து ஆரம்பித்து, கழற்றும் போது இடது பக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் வலது பாதம் அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் கடைசியாகவும் இருக்க வேண்டும். (புகாரி, பாகம்-4, பக்கம்-65, ஹதீஸ்-5855)

நுஸ்ஹதுல் காரியில் வந்துள்ளது- மஸ்ஜிதில் நுழையும் போது முதலில் வலது காலை வைக்க வேண்டும், மஸ்ஜிதை விட்டு வெளியேறும் போது முதலில் இடது காலை வெளியில் வைக்க வேண்டும். மஸ்ஜிதுக்குள் நுழையும் போது இந்த (காலணியை அணியும் முறையான) ஹதீஸின் மீது செயல்படுவது சற்று கடினமாகும். அல்லா ஹழ்ரத் இமாம் அஹ்மத் ரஹ்மான் அவர்கள் இதற்கு ஒரு தீர்வை அளித்துள்ளார்கள்- மஸ்ஜிதுக்கு செல்லும்போது முதலில் இடது காலணியை கழற்றி காலை அதன் மீது வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வலது காலிலிருந்து காலணியை கழற்றி மஸ்ஜிதுக்குள் நுழையுங்கள். மேலும் மஸ்ஜிதை விட்டு வெளியேறும் போது இடது காலை இடது காலணி மீது வைத்து, பின்னர் வலது காலில் வலது காலணியை அணிந்து, அதன் பின்னர் இடதை அணிந்து கொள்ளுங்கள். (நுஸ்ஹதுல் காரி, பாகம்-5, பக்கம்-530)

ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னு ஜெளஸி عَلَيْهِ رَحْمَةُ اللهِ الْقَوِي அவர்கள் அறிவித்துள்ளார்கள்- எந்த மனிதர் காலணியை அணியும் போது வலது காலைக்கொண்டும், கழற்றும் போது இடது காலைக்கொண்டும் ஆரம்பம் செய்யும் வழமையை கொண்டுள்ளாரோ அவர் கல்லீரல் நோயை விட்டும் பாதுகாப்பாக இருப்பார். (ஹயாதுல் ஹயவான், பாகம்-2, பக்கம்-289)

4. ஆண்கள் ஆண்களின் காலணியையும், பெண்கள் பெண்களின் காலணியையும் அணிய வேண்டும்.
5. ஒருவர் ஹழ்ரத் ஸய்யிததுனா ஆயிஷா சித்தீகா رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا அவர்களிடம், ஒரு பெண் (ஆண்களைப் போன்று) காலணி அணிவதாகக் கூறினார், அதற்கு அவர்கள், ரகுலுல்லாஹ் ﷺ அன்னவர்கள் ஆண்களை போன்றிருக்க முயலும் பெண்களை சபித்துள்ளார்கள் என பதிலளித்தார்கள். (அபூதாலுத், பாகம்-4, பக்கம்-84, ஹதீஸ்-4099)

ஸத்ருஷ் ஷரீஆ, பத்ருத் தரீகா ஹழ்ரத் அல்லாமா மௌலானா முஃப்தி முஹம்மத் அம்ஜத் அலி அஃஸமீ عَلَيْهِ رَحْمَةُ اللهِ الْقَوِي அவர்கள் கூறுகிறார்கள்- அதாவது பெண்கள் ஆண்களின் காலணி களை அணியக்கூடாது. மேலும் எந்தெந்த விடயங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையில் வித்தியாசங்கள் உள்ளனவோ, அதில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் தன்மையை பின்பற்றுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களின் தன்மையை ஏற்கக்கூடாது, பெண்களும் ஆண்களின் தன்மையை ஏற்கக்கூடாது. (பஹாரெ ஷரீஅத், பாகம்-3, பக்கம்-422)

6. உட்காரும் போது காலணியை கழற்றி விடுங்கள், அதனால் பாதங்கள் ஓய்வு பெறுகின்றன.
7. பயன்படுத்தப்பட்ட காலணிகள் தலைகீழாக இருந்தால் அதை சீராக்கி வையுங்கள். (வறுமைக்குரிய ஒரு காரணம் இதுவுமாகும் அதாவது) தலைகீழாக உள்ள காலணிகளைப் பார்ப்பதும், அதை சரி செய்யாமல் விட்டு விடுவதும்.

ஆயிரக்கணக்கான சுன்னாக்களை கற்பதற்கு மக்தபுதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட இரண்டு நூல்கள், பஹாரெ ஷரீ அத் பாகம் 16 (304 பக்கங்கள்), அதேபோல் 120 பக்கங்கள் அடங்கிய “சுன்னதேன் ஷர் ஆ Dதாப்” (சுன்னத்துக்களும், ஒழுக்கங்களும்) எனும் நூல்களை வாங்கிப்படியுங்கள்.

## அஃலா ஹழ்ரத் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி

எனது தலைவர், அஃலா ஹழ்ரத், இமாமெ அஹ்லெ சுன்னத், மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் عليه السلام அவர்களிடம் இவ்வாறு கேட்கப்பட்டது— சில ஏழை முஸ்லிம்கள் தொழுகையின் பிரச்சாரத்திற்காக நகரத்திற்கு வெளியே கிராமப் புறங்களில் நடந்தும், வெயில் மற்றும் தாகத்தின் கஷ்டத்துடன் எந்தவொரு சொந்தத் தேவையுமின்றி, அல்லாஹ்வுக்காக நடு இரவிலே எழுந்துச் சென்று, மறுநாள் திரும்பி வருகிறார்கள். அதில் சிலர் பசியோடும், தாகத்தோடும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய முயற்சியைக் கொண்டு ஏறக்குறைய நூறு முஸ்லிம்கள் தொழுவதற்காக தயாராகி விட்டனர். அவர்களுக்கு பிரதிபலன் என்ன கிடைக்கும் என்பதை அறிவியுங்கள், அதனால் மேலதிக துணிவு ஏற்படும். நம்முடைய இந்த நற்செயல்பாட்டைக் குறித்து ஒருவர் கூறினார்— “இதில் நன்மை என்ன இருக்கப் போகிறது! ஒருவர் தனக்காக தொழுகிறார், நீங்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?” மனிதர்களின் முயற்சிகளை தளர்வடையச் செய்திடும் இத்தகையோரைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

## அஃலா ஹழ்ரத் அவர்களின் பதில்

எனது தலைவர், அஃலா ஹழ்ரத், இமாமெ அஹ்லெ சுன்னத், மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் عليه السلام அவர்கள் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்கள்— தொழுகைக்காக அழைப்பவருக்கு அவருடைய எண்ணத்தின் பேரில் உயர்வான நன்மைகள் உள்ளன. நபியே கரீம் صلى الله عليه وآله அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்— “அல்லாஹ் عَزَّ وَجَلَّ உங்கள் மூலமாக ஒருவருக்காவது நேர்வழியை காட்டி விட்டானெனில், இது நீங்கள் ஒரு சிகப்பு ஒட்டகத்தை வைத்திருப்பதை விட மேலானது.”

(ஸஹீஹ் முஸ்லிம், பக்கம்-1311, ஹதீஸ்-2406)

நேர்வழியில் அழைப்பதற்காக வருவதற்கும், போவதற்கும் எத்தனை அடிகளை அவர்கள் எடுத்து வைக்கிறார்களோ, ஒவ்வொரு அடிக்கும் பத்து நன்மைகள் கிடைக்கின்றன. (அல்லாஹுதஆலா திருக்குர்ஆனின் 22-ஆம் ஜுஸ்உ, சூரா யாஸீனின் 12-வது வசனத்தில் அறிவித்துள்ளான்)



## وَكُنْتُمْ مَاقَدَّمُوا وَأَتَّارَهُمْ ط

**கன்Zஸூல் ஈமானின் பொருள்—** அவர்கள் முன்னால் அனுப்பியுள்ளதையும், பின்னால் விட்டுச் சென்ற அத்தாட்சிகளையும் நாம் எழுதுகிறோம்.

இவ்வாறு கூறுவது அதாவது “நீங்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும்” என்பது ஷைத்தானின் வார்த்தையாகும். **أَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ** (அதாவது நன்மையின்பால் அழைப்பதும், தீமையை விட்டு தடுப்பதும்) நமது கடமையாகும். கடமையை விட்டு தடுப்பது ஷைத்தானின் வேலையாகும். (வேட்டையாடுவதை தடுத்திருந்த போதிலும்) பனீ இஸ்ராயீல்களில் எவர்கள் (சனிக்கிழமையன்று) மீனை வேட்டையாடினார்களோ அவர்களும் குரங்குகளாக மாறி விட்டனர், மேலும் எவர்கள் அவர்களுக்கு உபதேசிப்பதை தடுத்தார்களோ (அவர்களும் நாசமாகி விட்டனர்.) (தடுத்து நிறுத்தியவர்களின் கூற்றை திருக்குர்ஆனில் பாகம் 9, சூரா அஃராஃபின் 164—வது வசனத்திலே இறைவன் அறிவித்துள்ளான்)

## لِمَتَعِظُونَ قَوْمًا ۚ اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا ط

**கன்Zஸூல் ஈமானின் பொருள்—** எவர்களை அல்லாஹ் அழிக்கப் போகிறானோ அல்லது எவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப் போகிறானோ அவர்களுக்கு உபதேசம் ஏன் செய்கிறீர்கள்.

(எனவே பாவங்களை விட்டு தடுப்பவர்களை பாவங்களை விட்டு தடுக்கின்ற நல்ல காரியத்தை விட்டும் தடுத்து நிறுத்துபவர்களும்) நாசமாகிப் போயினர். மேலும் உபதேசம் செய்தவர்கள் மீட்சி அடைந்தனர். “இதில் (அதாவது தொழுகைக்காக அழைக்கும் காரியத்தில்) என்ன தான் இருக்கிறது?” என்று கூறுவது மிகவும் கடுமையான வார்த்தைகளாகும். அவ்வாறு கூறுபவர் உடனே தன்னுடைய ஈமானையும், தன்னுடைய நிகாஹ்வையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். **وَاللَّهُ تَعَالَىٰ أَعْلَمُ**

(முலக்கஸ் அZஸ் ஃபதாவா ரZஸலிய்யா முஹர்ரஜா, பாகம்-5, பக்கம்-117)

## சிகப்பு ஒட்டகம் என்றால் அர்த்தமென்ன?

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** அஃலா ஹழ்ரத் **رَحْمَةُ اللَّهِ تَعَالَىٰ عَلَيْهِ** அவர்களின் இந்தப்பனித ஃபத்வாவிலே நன்மையின் பால் அழைப்பவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்பவர்களுடைய இந்த வார்த்தை அதாவது, நீங்கள் ஏன் முயற்சி செய்ய வேண்டும்? என்பதை ஷைத்தானின் கூற்று என அறிவித்து, அதனை கண்டனம் தெரிவித்துள்ளார்கள். “விடுங்கள், விடுங்கள், இவனுக்கு உபதேசிப்பதால் எந்த பயனுமில்லை. இவன் நன்மையான விடயங்களைக் கேட்பவனாக இல்லை” என்று நன்மையின் பால் அழைப்பவர்களிடம் சிலர் கூறி விடுகிறார்கள், அவர்கள் இதைக் கொண்டு படிப்பினைப்பெற வேண்டும். (பாவங்களை அவன் விடுவதும் இல்லை, திருந்துவதும் இல்லை, நேர்வழிக்கு வருவதும் இல்லை)

இப்படியான வார்த்தைகள் தவறு தவறு முற்றிலும் தவறானது. அடுத்தவருக்கு புரிய வைக்க முயற்சிப்பது நிச்சயமாக பயனற்றுப் போவதில்லை, நல்ல எண்ணம் இருந்தால் சீர்திருத்துவதற்காக புரிய வைக்க முயற்சிப்பது நன்மைக்குரிய காரியமாகும். அப்படியானால் நன்மை கிடைப்பதில் பயனில்லையா? “இவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான்” என்று நீங்கள் என்ன தான் கூற வருகிறீர்கள்? “ஒப்புக்கொள்ள வைப்பது” முபல்லிஹீன்களின் (நன்மையின் பிரச்சாரம் செய்பவர்களின்) பொறுப்பல்ல, வெறும் நல்லதை சேர்ப்பிக்க வேண்டியது மட்டுமே அவர்களது பொறுப்பு என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒப்புக் கொள்ள வைப்பது பிரபஞ்சத் தலைவனாகிய இறைவனின் பொறுப்பு. இந்த ஃபத்வாவிலே முஸ்லிம் ஷரீஃபின் ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹ் ﷻ உங்கள் மூலமாக ஒருவருக்காவது நேர்வழியை காட்டி விட்டானெனில், இது நீங்கள் ஒரு சிகப்பு ஒட்டகத்தை வைத்திருப்பதை விட மேலானது. (ஸஹீஹ் முஸ்லிம், பக்கம்-1311, ஹதீஸ்-2406)

ஹழ்ரத் அல்லாமா யஹ்யா பின் ஷரீஃப் நவவி عَلَيْهِ السَّلَام அவர்கள் இந்த ஹதீஸின் விளக்கவுரையிலே எழுதுகின்றார்கள்- “சிகப்பு ஒட்டகம் அராபியர்களின் விலைமதிப்பு மிக்க சொத்து என கருதப்பட்டு வந்தது. அதனால்தான் அந்த சிகப்பு ஒட்டகத்தை பழமொழியைப்போல் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. மறுமையின் விஷயங்களுக்கு உலகியல் பொருட்களைக் கொண்டு ஒப்புமைப்படுத்துவது புரிய வைப்பதற்காகவே தவிர வேறில்லை. இல்லையேல் உண்மையில் என்றும் நிலைத்திருக்கக்கூடிய மறுமையின் ஒரு சிறு அணுவும் கூட இந்த உலகமும், இந்த உலகத்தைப் போன்ற எத்தனை உலகங்களை கற்பனை செய்தாலும் அவற்றை விட சிறந்ததாகவே இருக்கும்.” (ஷரஹ் முஸ்லிம் லின்னவவி, பாகம்-15, பக்கம்-178)

புகழ்பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத், ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் عَلَيْهِ السَّلَام அவர்கள் இப்புனித ஹதீஸைக் குறித்து அறிவிக்கின்றார்கள்- அதாவது ஒரு காஃபிரை (இறைமறுப்பாளனை) முஸ்லிமாக மாற்றுவது உலகின் மாபெரும் செல்வத்தை விட சிறந்தது. மாறாக இறைமறுப்பாளனை ஊக்குவித்து முஸ்லிமாக மாற்றுவது அவனைக் கொலை செய்வதை விட மேலானது. (அல்லாஹுதஆலா நாடினால்) அவனைக் கொண்டு அவனது அனைத்து (வருங்கால) சந்ததிகளும் முஸ்லிமாக மாறலாம்.

(மிர்ஆதுல் மனாஜீஹ், பாகம்-8, பக்கம்-416)

சுன்னத்துக்களை கற்றுக்கொள்ள காஃபிலாவில் பயணியுங்கள்

பேரருளை அள்ளிக்கொள்ள காஃபிலாவில் பயணியுங்கள்

துன்பங்கள் தீர்ந்துவிடும் காஃபிலாவில் பயணியுங்கள்

அருள்வளத்தை அடைந்திடுவீர் காஃபிலாவில் பயணியுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## மதனி காஃபிலாவிலே பயணிப்பதன் 44 நிய்யத்துக்கள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** அஃலா ஹழ்ரத் **اَللّٰهُمَّ صَلِّ عَلَى** அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியின் வாயிலாக இதுவும் தெரிய வருகிறது, அதாவது தொழுகையில் ஆர்வம் வைத்திருந்த அக்காலத்து முஸ்லிம்களும் நன்மையின்பால் அழைப்பிற்காக காஃபிலாவிலே பயணம் செய்துள்ளார்கள். மேலும் இப்போது ரஃஸாவின் பரகத்தால் இந்த மதனி பணிக்காக குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய மதனி அமைப்பான **தஃவதே இஸ்லாமியும்** நிலைப்பாடு கொண்டுள்ளது. அதன் மதனி தகவல்கள் இதை எழுதக்கூடிய நேரத்தில் ஏறக்குறைய உலகின் 150 நாடுகளை அடைந்து விட்டுள்ளது. சுன்னத்துக்களின் பயிற்சிக்குமான மதனி காஃபிலாவில் பிரயாணம் செய்பவர்கள் பாக்கியசாலிகள், நன்மைகளின் குவியல் பெருகிக் கொண்டே செல்கிறது. இந்த மதனி பிரயாணத்திலே எந்தளவு நல்ல நல்ல **நிய்யத்** வைப்பீர்களோ **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** அந்தளவு நன்மைகளும் பெருகிக் கொண்டே செல்லும். உதாரணமாக, கீழ்க்கண்ட முறையில் இதில் **நிய்யத்** வைக்கலாம்.

✽ ஷரீஅத்தின் அளவுக்கு பயணம் அமைந்திருக்குமானால் வீட்டில் பிரயாணத்தின் இரண்டு ரக்அத் நஃபில் தொழுகையை நிறைவேற்றுவேன். ✽ தனது சொந்த பணத்திலே பயணம் செய்வேன். ✽ தனது செலவில் சாப்பிடுவேன். ✽ ஒவ்வொரு முறையும் வாகனமேறும் துஆ ஒதுவேன், சந்தர்ப்பம் கிடைத்தால் ஒது வைப்பேன். ✽ யாராவது இஸ்லாமிய சகோதரருக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் நான் என்னுடைய இருக்கையில் அவரை வற்புறுத்தி அமர வைப்பேன். ✽ பஸ் அல்லது ரயில் வண்டியில் யாராவது முதியவர் அல்லது நோயாளியான முஸ்லிம் தென்பட்டால் அவருக்காக என் இருக்கையை விட்டுக் கொடுப்பேன். ✽ மதனி காஃபிலா காரர்களுக்கு பணிவிடை செய்வேன். ✽ காஃபிலாவின் தலைவருக்கு அடிபணிந்து நடப்பேன். ✽ நாவு, கண்கள் மற்றும் வயிற்றுக்கு மதனி பூட்டைப் போடுவேன். அதாவது வீண் பேச்சு மற்றும் வீண் பார்வையை விட்டு மீள்வதோடு, தேவையை விட குறைவாக உண்பேன். ✽ பயணத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் “மதனி வெகுமதிகள்” மீது செயல்படுவதை தொடர்ந்து செய்வேன். ✽ வழு, தொழுகை மற்றும் குர்ஆன் ஷரீஃப் ஒதுவதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதை நாயகத்தின் ஆஷிகீன்களுடைய தோழமையில் இருந்து சரி செய்துக் கொள்வேன். (அறிந்தவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க எண்ணம் கொள்ள வேண்டும்) ✽ சுன்னத்துக்கள் மற்றும் துஆக்களை கற்றுக் கொள்வேன். ✽ மேலும் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன். ✽ அதன்படி வாழ்நாள் முழுவதும் அமல் செய்துக் கொண்டிருப்பேன். ✽ ஃபர்ளான அனைத்து தொழுகைகளையும் பள்ளிவாசலின் முதல் வரிசையில் ஆரம்ப தக்பீரோடு ஜமாஅத்துடன் நிறைவேற்றுவேன். ✽ தஹஜ்ஜத், இஷ்ராக், ஞஹா மற்றும் அவ்வாBபின் தொழுகைகளையும் நிறைவேற்றுவேன். ✽ ஒரு விநாடியையும் வீணாக்க மாட்டேன். ஒய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அல்லாஹ், அல்லாஹ் என்று கூறிக் கொண்டிருப்பேன், ஸலவாத்தை ஒதிக்கொண்டிருப்பேன். (தர்ஸ், பயான் போன்றவைகள் நடைபெறும் போது எதுவும் ஒதாமல் மௌனமாக செவி சாய்க்க வேண்டும்.) ✽ “ஸதாஏ மதீனா” கொடுப்பேன். அதாவது ஃபஜ்ர் தொழுகைக்காக முஸ்லிம்களை எழுப்புவேன். ✽ வழியிலே பள்ளிவாசல் தென்படும் போதெல்லாம் உரத்த குரலில் “**صَلُّوْا عَلَى الْحَبِيبِ**” என்று கூறி “**صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ**” என்று சொல்வேன்,

மேலும் சொல்ல வைப்பேன். ✱ கடை வீதிக்கு செல்ல நேரும் போது குறிப்பாக கண்களை தாழ்த்தி நடந்தவாறு கடை வீதியின் துஆ ஒதுவேன். மேலும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஓத வைப்பேன். ✱ முஸ்லிம் களுடன் மிகவும் உற்சாகத்துடன் முஸாஃபஹா செய்வேன். ✱ தனித்துவ முயற்சியை நன்கு மேற்கொள்வேன். ✱ உடனுக்குடன் மதனி காஃபிலாவிலே பயணப்படுவதற்கு முஸ்லிம்களை ஆயத்தப் படுத்துவேன். ✱ நன்மையின்பால் அழைப்பை விடுப்பேன். ✱ தர்ஸ் கொடுப்பேன். ✱ வாய்ப்பு கிடைத்தால் சுன்னத்துக்கள் நிறைந்த சொற்பொழிவாற்றுவேன். ✱ காஃபிலா எங்கே செல்கிறதோ அங்கே யாராவது ஒரு பெரியாரின் மஸூர் இருந்தால் மதனி காஃபிலாவுடன் சென்று தரிசிப்பேன். ✱ ஸுன்னி ஆலிமை சந்திப்பேன். ✱ மதனி காஃபிலாவிலே யாராவது நோய்வாய்ப்பட்டு விட்டால் அவருக்கு பணிவிடை செய்வேன். ✱ யாராவது பயணியிடம் வழிச் செலவு முடிந்து விட்டால் காஃபிலா தலைவரின் ஆலோசனையுடன் அவருக்கு பொருளுதவி செய்வேன். ✱ பயணத்திலே தனக்காகவும், தனது வீட்டாருக்காகவும், முஸ்லிம் உம்மத்துக்காகவும் நலவான துஆக்களை செய்வேன். ✱ எந்த பள்ளிவாசலில் தங்கி இருக்கின்றோமோ அங்குள்ள வுரு செய்யும் இடத்தையும், பள்ளிவாசலையும் சுத்தப்படுத்துவேன். ✱ யாராவது காரணமின்றியே கடுமையாக நடந்து கொண்டாலும், நான் பொறுமையுடன் நடந்து கொள்வேன். ✱ களைப்பின் காரணத்தினால் கோபம் ஏற்பட்டால் நாவுக்கு மதினப் பூட்டை போட்டு சகித்துக் கொள்வேன். ✱ பள்ளிவாசலில் மதனி காஃபிலா தங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றால் யாருடனும் பிரச்சினை செய்யாமல் அதனை நமது மனத்தூய்மையின் குறைபாடு என எண்ணியவனாக, மதனி காஃபிலாவுடன் சேர்ந்து கையை உயர்த்தி நலவுக்காக துஆ கேட்டு விட்டு திரும்பி விடுவேன். ✱ யாராவது சண்டையிட முன் வந்தால், நாம் உண்மையின் பக்கம் இருந்த போதிலும் அவருடன் மோதாமல் ஹதீஸில் கூறப்பட்டுள்ள நற்செய்திக்கு உரிமை கோருபவனாக இருப்பேன். அதாவது நபிகள் கோமான **صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَاٰلِهٖ وَسَلَّم** அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்- நேர்மையின் பக்கம் இருந்தபோதிலும் எவர் சண்டையிடமாட்டாரோ நான் அவருக்காக கவர்க்கத்தின் (உட்பக்கம்) ஓரத்திலே ஒரு வீட்டுக்காக உத்தரவாதம் அளிக்கிறேன். (அபூதாலுத், பாகம்-4, பக்கம்-332, ஹதீஸ்-4800) ✱ அப்படி யாராவது அநியாயமாக அடித்து விட்டாலும் அதற்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பாதையிலே அடிவாங்கும் “சுன்னதே Bிலாலி” நிறைவேறியதற்காக நன்றி செலுத்துவேன். ✱ எனது காரணத்தினால் யாராவது ஒரு முஸ்லிமுடைய மனம் நோவினை அடைந்தால் அதே சமயம் மிகவும் பணிவுடன் மன்னிப்புக் கோருவேன். ✱ எப்போதும் சேர்ந்தே இருப்பதால் சில சமயம் உரிமை மீறலும் நிகழ்ந்து விடுகிறது, அதனால் காஃபிலாவிலிருந்து திரும்பும்போது ஒவ்வொருவரிடமும் தனித்தனியே மிகவும் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்வேன். ✱ (மார்க்க) பயணத்திலிருந்து திரும்பும்போது வீட்டாருக்காக அன்பளிப்புக்களை வாங்கிச் சென்று சுன்னத்தை நிறைவேற்றுவேன். ✱ (பயணம் ஷரீ அத்துக்குரியதாக இருந்தால்) பள்ளிவாசலுக்கு வந்து மக்ரூஹ் அல்லாத நேரத்தில் பயணத்திலிருந்து திரும்பியதற்கான இரண்டு ரக்அத் நஃபில் தொழுது கொள்வேன்.

صَلُّوْا عَلَى الْحَبِيبِ صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَى مُحَمَّدٍ

## நபிநாதரின் உம்மத்தார்களுடைய சிறப்பியல்பு

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! அடியார்களின் இரட்சகனான அல்லாஹ் ﷻ இந்த உம்மத்தார்களுடைய சிறப்பியல்பைப் பற்றி கூறுகையில் திருக்குர்ஆனின் 4-வது பாகம், குரான ஆலிம்ரானின் 110-வது வசனத்திலே குறிப்பிடுகிறான்—

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ

கன் ஸுல் ஈமானின் பொருள்— மக்களிடையே வெளிப்பட்ட அனைத்து உம்மத்தார்களையும் விட நீங்கள் சிறப்பானவர்கள், நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள், மேலும் அல்லாஹ் ﷻ மீது ஈமான் கொள்கிறீர்கள்.

## اَلْحَمْدُ لِلّٰهِ நாம் பாக்கியசாலிகள்

اَلْحَمْدُ لِلّٰهِ நாம் பாக்கியசாலிகள், அல்லாஹ் ﷻ வுடைய அன்பாளர், மேன்மை மிக்க அருளாளர், மாநபி ﷺ அன்னவர்களுடைய கருணை மிக்க தொடர்பு நம் பாவிகளின் கரங்களிலே வந்து விட்டது. உண்மையிலேயே நமது பிரியத்திற்குரிய, இனிமையான எஜமானர், மக்கி மதனி முஸ்தஃபா ﷺ அன்னவர்கள் அனைத்து நபிமார்களை விட மிக உயர்ந்தவர்களாகவும், மேன்மைக்குரியவர்களாகவும் இருக்கின்றார்கள். அன்னவர்களுடைய பொருட்டினால் அன்னவர்களின் உம்மத்தார்களும் அனைத்து முன்னைய உம்மத்தார்களை விட மேன்மைக்குரியவர்களாக உள்ளார்கள். இந்த உம்மத்தார்களின் மேன்மை அவர்களிலே செல்வந்தர்கள் அதிகமாக இருப்பார்கள் என்பதால் அல்ல, அல்லது இவர்கள் உலகியல் ரீதியாக அதிக கல்வி கற்றவர்களாக இருப்பார்கள், டாக்டர்கள், இஞ்சினீயர்கள் அதிகமாக இருப்பார்கள் என்பதாலும் அல்ல, அல்லது இவர்கள் போர்வீரர்களாகவும், பலசாலிகளாகவும் இருப்பார்கள் என்பதாலும் அல்ல, அல்லது இவர்கள் மிகவும் தந்திரசாலிகளாகவும், சாதுர்யம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள் என்பதாலும் அல்ல, மாறாக இவர்களது மேன்மை எதற்காக என்றால், اَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ (அதாவது நன்மையை ஏவி, தீமையை தடுத்தல்) போன்ற முக்கியமான பணியிலே ஈடுபட்டுள்ளார்கள். நாம் நமது உயரிய பணியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதில் வெற்றிக்குரியவர்களாக இருப்பதற்கு அல்லாஹ் கருணை செய்வானாக!

## اَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ என்பதன் வரைவினக்கணம்

புகழ்பெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் عَلَيْهِ السَّلَام அவர்கள் தனது தஃஸீரே நஈமியில் இந்த வசனத்தின் கீழ் அறிவித்துள்ளார்கள்— “அல்மஃருப்” மற்றும் “அல்முன்கர்” என்பதில் அனைத்து நன்மைகளும், முஸ்தஹப்பாத்திலிருந்து இறைவிசுவாசம் வரை (அதாவது விரும்பத்தக்க விடயங்களிலிருந்து இஸ்லாமிய கொள்கைகள் வரையில்) அனைத்தும் இடம் பெற்றுள்ளன. மேலும் அனைத்து தீமைகளும் வெறுப்புக்குரியதிலிருந்து இறைமறுப்பு வரை (அதாவது

விரும்பத்தகாத விஷயத்திலிருந்து அனைத்து விதமான இறைநிராகரிப்பு வரையில்) உள்ளடக்கப் பட்டுள்ளன. “அம்ர்” (என்பதற்கு அர்த்தம் கட்டளை) அதாவது (இங்கே) கட்டளை என்பது எல்லா விதமான கட்டளையுமாகும். வாய் மொழியாலோ அல்லது எழுத்து வடிவத்திலோ அல்லது பலத்துடனோ, பெரியவர்களிடம் அறிவித்தோ அல்லது தோழர்களுக்கு ஆலோசனை வழங்கியோ, அல்லது சிறியவர்களை அடக்கி ஆணையிட்டோ, அதாவது நீங்கள் எல்லாவித நன்மைகளையும் எல்லா வகையாலும் கட்டளையிடுவது உங்களுக்குரிய பெருந்தன்மையாகும். மேலும் எல்லாவித சிறப்புகளையும் எல்லா வகைகளிலும் பரப்புங்கள், எல்லாவித தீமைகளையும் எல்லாவகையிலும் அழித்து விடுங்கள். மேலும் மக்களுக்கு இதை (அதாவது தீமைகளைக்) கொண்டு தடுத்து நிறுத்துங்கள். அவர்கள் மேலும் அறிவிக்கின்றார்கள்— இந்தப் புனித வசனத்திலே என்ன கூறப்பட்டுள்ளது என்றால், எனது அன்பாளர் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ அன்னவர்களுடைய உம்மத்தார்களே! நீங்கள் என்னுடைய நேர்வழியின் தன்மையை வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றீர்கள், எனவே நீங்கள் மிகச்சிறந்த உம்மத்தார்கள். உங்கள் பொருட்டைக் கொண்டு அனைத்து மக்களும் பயனடைந்துக் கொண்டே இருப்பார்கள். நான் உங்கள் மூலமாக மக்களுக்கு இறைநம்பிக்கை, திருக்குர்ஆன், மற்றும் மெய்ஞானம் வழங்குவேன். உங்கள் பிரகாசத்தைக் கொண்டே அவர்களுக்கு சுவர்க்கத்தின் பாதையைக் காட்டுவேன். என்னை அடைய விரும்பும் கொள்பவர்கள் உங்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டும். (தஃஸீரே நஃபி, பாகம்-4, பக்கம் 89, 95)

மார்க்கச் செயலை புரிந்து நாம் கன்னத்தை பரப்பவேண்டும்

மதீனத்து வேந்தரே, முஸ்லிம்கள் நல்லோராய் மாறவேண்டும்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அமலின்றி கிடக்கின்றனர்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** முஸ்லிம்களில் “நன்மையின்பால் அழைப்பை” செய்வது இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு அவசியமாக உள்ளதென்றால், சிலவேளை இதற்கு முன்னால் இவ்வாறு இருந்ததில்லை. கைசேதமே, எவ்வளவு வருந்தினாலும் குறைவே! ஏனென்றால் இன்று முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அமலின்றி வீழ்ந்து கிடக்கின்றனர். நன்மைகளைப் புரிவது மனதிற்கு மிகக்கடினமானதாகவும், பாவங்களைப் புரிவது மிகவும் எளிதானதாகவும் மாறி விட்டது. பள்ளிவாசல்களின் வெற்றிடங்களும், சினிமா தியேட்டர்களில் மக்கள் திரண்டு கிடப்பதும் மார்க்கக் கவலை உள்ளவர்களின் கண்களில் கண்ணீர் வடிய வைக்கின்றன. டி.வி., வி.ஸி.ஆர்., டிஷ் என்டனா, இன்டர்நெட் மற்றும் கேபில் கனெக்ஷன் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்துவோர் தங்கள் கண்களிலிருந்து வெட்கத்திரையையே கிழித்தெறிந்து விட்டனர். தேவைகளை நிறைவேற்றுவதிலும், சௌகரியங்கள் மற்றும் சுகங்களை அடைவதிலும் அளவுக்கு மீறிய முயற்சிகளில் ஈடுபடுவதால் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மறுமையின் கவலையை விட்டு முற்றிலும் அலட்சியமாக உள்ளனர்.



மற்றவர்களை ஏசுவது, அவதூறு கூறுவது, கெட்டெண்ணம் கொள்வது, புறங்கூறுவது, கோள் சொல்வது, மக்களின் குறைகளைக் காண ஆர்வம் கொள்வது, மக்களின் குறைபாடுகளை விளம்பரப்படுத்துவது, பொய் பேசுவது, பொய்யான வாக்குறுதி அளிப்பது, அடுத்தவருடைய பொருளை அநியாயமாக அடைவது, இரத்தம் ஒட்டுவது, மார்க்க அனுமதியின்றி ஒருவருக்கு துன்பம் அளிப்பது, கடனை அழுத்திக் கொள்வது, ஒருவரிடம் இரவலாகப் பெற்ற பொருளை திருப்பிக் கொடுக்காமல் இருப்பது, முஸ்லிம்களை கெட்ட அடைமொழிகளைக் கொண்டு அழைப்பது, ஒருவரது பொருளை, அவர் விரும்பா விட்டாலும் அவரது அனுமதியின்றி அதை பயன்படுத்துவது, மது அருந்துவது, சூதாடுவது, திருடுவது, விபச்சாரம் செய்வது, சினிமா, நாடகங்கள் பார்ப்பது, பாட்டும் இசையும் கேட்பது, வட்டியையும், இலஞ்சத்தையும் கொடுப்பதும், வாங்குவதும், தாய் தந்தையரின் பேச்சை உதாசீனப்படுத்துவது, மேலும் அவர்களுக்கு இம்சை கொடுப்பது, அமானிதத்தில் துரோகம் செய்வது, தீயப்பார்வை பார்ப்பது, பெண்கள் ஆண்களைப் போன்றும், ஆண்கள் பெண்களைப் போன்றும் ஒப்புமை செய்து கொள்வது, ஃபர்தாவின்றி இருப்பது, கர்வம், ஆணவம், பொறாமை, முகஸ்துதி, ஒரு முஸ்லிமைப் பற்றி மனதிலே பகைமையும், தீய எண்ணமும் கொள்வது, ஒரு முஸ்லிமுக்கு நோயோ, துன்பமோ, நஷ்டமோ ஏற்பட்டால் அதற்காக மகிழ்ச்சிக் கொள்வது, கோபம் வந்து விட்டால் ஷரீஅத்தின் எல்லையையும் தாண்டி விடுவது, பாவம் புரிவதற்கான பேராசை, பதவி மோகம், கஞ்சத்தனம், சுயநலம் போன்ற விவகாரங்களெல்லாம் நம்முடைய சமூகத்திலே சற்றும் வெட்கமின்றி பகிரங்கமாக நடைப்பெற்று வருகிறது.

## பாவம் புரிபவர்களால் அடுத்தவர்கள் மீதும் பாதிப்பு

பெரும்பாலான பாவங்கள் எவ்வாறுள்ளன என்றால், அதன் காரணத்தினால் அடுத்தவர்களும் நேரடியாக பாதிப்புக்கு ஆளாகின்றனர். உதாரணமாக ஒருவன் திருடுகின்ற பாவத்தைப் புரிகிறான் என்றால் திருடப்பட்ட பொருளின் சொந்தக்காரனை அது பாதிக்கிறது. அதே போலதான் கொள்ளை அடிப்பதும், ஆயுதங்களைக் காட்டி மொபைல் போன் போன்றவற்றை பறிப்பவன் உடையதுமாகும். உலகியல் இழப்புகள் ஒரு புறம் இருந்த போதிலும் அந்தப் பாவம் புரிகின்றவனின் மாபெரும் இழப்பு அவனுடைய மறுமையாகும். **சுன்னத்துக்களின் ஆர்வத்தை மனதில் கொண்டுள்ள நாயகத்தின் ஆஷிகீன்களே!** சற்று சிந்தித்துப் பாருங்கள். பாவங்களின் சூழலில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை யார் காப்பாற்றுவார்கள்? ஒழுக்கக்கேடுகள் மற்றும் பண்பற்ற சீர்க்கேடுகளில் வீழ்ந்து கொண்டே செல்பவர்களை ஒழுக்க சீலத்தின் உயர்வான பக்கத்தில் அவர்களை உயர்த்துவவர்கள் யார்? நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்லும் செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களை சுவர்க்கத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் செயல்களின் மீது செயல்பட வைப்பவர்கள் யார்? **இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** நாம் தானாகவே ஒருவருக்கொருவர் சீர்திருத்தம் செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். சில உண்மையான சம்பவங்களைக் கேட்டு, “நன்மையின் பால் அழைப்பின்” உணர்வினை மனதிலே அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.



## பள்ளிவாசல் பூட்டப்பட்டிருந்தது

குர்ஆன் மற்றும் சுன்னத்துக்களை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான தஃவதே இஸ்லாமியுடைய நாயகத்தின் ஆஷிகீன்களின் சுன்னத்துக்களின் பயிற்சிக்கான மதனி காஃபிலாக்கள் 3 நாட்கள், 12 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 12 மாதங்களுக்காக இறைவனின் பாதையில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாயகத்தின் ஆஷிகீன்களுடைய ஒரு மதனி காஃபிலா சுன்னத்துக்களின் பயிற்சிக்காக Bபாபுல் இஸ்லாம் (சிந்த) உடைய ஒரு ஊருக்குச் சென்றபோது, அங்குள்ள பள்ளிவாசலில் பூட்டு போடப்பட்டிருந்தது. மனிதர்களுடன் தொடர்பு கொண்டு எப்படியோ அந்தப் பள்ளிவாசலைத் திறந்தபோது அங்கே கண்ட காட்சியைக் கொண்டு மதனி காஃபிலாவின் பயணிகள் அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்து விட்டனர். ஏனெனில் மிக நீண்ட காலமாக அங்கே சுத்தம் செய்யப்படாத காரணத்தினால் பள்ளிவாசலின் சுற்றுச்சூழல் யாவும் புழுதி படர்ந்து தூய்மையற்ற நிலையில் காணப்பட்டதோடு, நாற்புறமும் சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருந்தன. மதனி காஃபிலாவின் அதைப்பற்றி கேட்டபோது அவர்கள் பதிலளித்தார்கள்- “நீண்ட காலமாக இங்குள்ள முஸ்லிம்கள் தொழுவதை நிறுத்தி விட்டதால், இமாம் சாஹிப் அவர்களும் வெளியேறி விட்டார். அதன் காரணத்தினால் பள்ளிவாசலுக்கு பூட்டு போடப்பட்டு விட்டது.” கைசேதமே! பள்ளிவாசல் பூட்டப்பட்டு இருந்ததோடு, ஊருக்குள் பாவங்கள் மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும்பாலான கடைகளில் பாட்டும், இசையும், டி.வி.யில் திரைப்படங்களை காண்பிக்கும் தொடரும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

## பள்ளிவாசலின் வியப்பு மிகுந்த பொலிவுகள்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** பார்த்தீர்களா? முஸ்லிம்களின் இன்றைய நிலை எவ்வளவு மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இரவும் பகலும் எப்போதும் பள்ளிவாசல்கள் நிறைந்ததாகவே இருந்தது. ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபுஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் க2ஸ்ஸாலி **عَلَيْهِ السَّلَام** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- நல்லோர்கள் மறுமையின் சிந்தனையில் பள்ளிவாசல்களிலேயே வீழ்ந்து கிடந்தனர். ஏனெனில் இந்த குறுகிய வாழ்க்கையிலே எந்தளவு அதிகமாக முடியுமோ அந்தளவு பயனடைந்தவர்களாக மறுமைக்குரிய நிலையான அருளை திரட்டிக் கொண்டார்கள். இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பள்ளிவாசலுக்கு வெளியிலுள்ள ஆண்கள் உணவுப் பொருட்களை விற்றுக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு உணவுப் பொருட்களும் இறைவழிபாட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் எளிதாக கிடைத்து வந்தது.

**سُبْحَنَ اللَّهُ عَزَّوَجَلَّ** அது எவ்வளவு தூய்மையான காலமாக இருந்தது. பள்ளிவாசல்களிலே இரவும் பகலும் அழகு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று? பள்ளிவாசல்களின் பாழடைந்த நிலையைப் பார்த்து மனம் படபடக்கிறது. மரணத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களே! உங்களால் இயன்றளவு ஹலாலான சம்பாத்தியம், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு மேலும் ஏனைய அடியார்களின் உரிமைகளை நிறைவேற்றிய பின்னர், மீதமிருக்கும் நேரத்தை திகர், ஸலவாத்,

மறுமையின் சிந்தனை மற்றும் நல்லோர்களின் தோழமையிலே கழிப்பதற்கு கட்டாயம் முயற்சி செய்யுங்கள். (கீமியாஏ ஸஆதத், பாகம்-1, பக்கம்-339) நம்முடைய பிரியமான எஜமானர், மதினத்து மாவேந்தர் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் எந்த ஒரு விநாடியும் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வுடைய திக்ரை விட்டு வெறுமையாக இருந்ததில்லை. நமக்கும் இந்த விலைமதிப்பற்ற நேரத்தின் பெறுமதி தெரிந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

நேரத்தின் பெறுமதியினை அறியச்செய் இறைவா  
ஒரு விநாடியும் வீணாக கழியாமல் இறைவா

## ஜமாஅத்துடன் தொழுவதன் அதிசய உணர்வு

முன்னைய காலத்து முஸ்லிம்கள் ஜமாஅத்துடன் தொழுவதற்கும் மிக அருமையான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஹுஜ்ஜதல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கஃஸ்ஸாலி **عَلَيْهِ رَحْمَةُ اللهِ الْوَاسِعَةُ** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- (திருக்குர்ஆன் பாகம் 18, சூரதுன் நூரின் 37-வது வசனத்தில் மன்னித்தருளுகின்ற இறைவன் அறிவித்துள்ளான்-)

رَجُلٌ لَا تُلْهِمُهُمْ تِجَارَةً وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ

وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

**கண்ஊல் ஈமானின் பொருள்-** அவர்களை எந்த வாணிகமும், எந்த விற்பனையும் அல்லாஹ் (**عَزَّوَجَلَّ**) வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் பாராமுகமாக்கி விடாது, அவர்கள் மனதையும், கண்களையும் தடுமாறச் செய்து விடும் அந்த நாளைக் கொண்டு பயப்படுவார்கள்.

இந்த வசனத்தைக் குறிப்பிட்டு விட்டு ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கஃஸ்ஸாலி **عَلَيْهِ رَحْمَةُ اللهِ الْوَاسِعَةُ** அவர்கள் அறிவிக்கின்றார்கள்- சில விரிவுரையாளர்கள் **رَحْمَةُ اللهِ الْوَاسِعَةُ** எழுதியுள்ளனர்- இதில் எத்தகைய நல்லோர்களைப் பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்றால், அதில் கொல்லன் இருப்பான். அவன் காய்ச்சப்பட்ட இரும்பின் மீது சம்மட்டியை அடிக்க அதை மேலே உயர்த்தும் போது அதான் சப்தத்தைக் கேட்டு அந்த சம்மட்டியை இரும்பின் மீது அடிக்காமல் அப்படியே விட்டு விடுவான். மேலும் காலணி தைப்பவன் ஊசியை தோலிலே நுழைப்பான், அதான் சப்தம் அவன் காதிற்குள் விழுந்ததும் ஊசியை வெளியே இழுக்காமல் அந்த ஊசியையும், தோலையும் அப்படியே போட்டு விட்டு சற்றும் தாமதியாமல் பள்ளிவாசலை நோக்கி செல்ல ஆரம்பிப்பான். அதாவது உயர்த்தப் பட்ட சம்மட்டியை இரும்பின் மீது அடிப்பதும், உள்ளே நுழைந்த ஊசியை மறுபக்கம் இழுப்பதும் கூட அவர்களுக்கு காலதாமதமாக இருந்தது. சொல்லப்போனால் அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

(கீமியாஏ ஸஆதத், பாகம்-1, பக்கம்-339)

ஐவேளை தொழுகையும் ஐமா அத்துடன் நான் நிறைவேற்ற  
பாக்கியத்தை அப்படியான வழங்கியருள் இறைவா

நேரத்துடன் சுன்னத்தையும் நிறைவேற்ற வேண்டும்  
நஃபில்களும் நிறைவு பெற அருள்வாய் இறைவா

ஓதும் ஆசையும், இபாதத்தின் இன்பத்தையும் வழங்கியருள்  
வுழுவுடன் நிலைத்திருக்கவும் நேமமாக நான் இறைவா

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## முதியவர் அழ ஆரம்பித்து விட்டார்

நாயகத்தின் ஆஷிகீன்களுடைய 30 நாட்களின் மதனி காஃபிலா இறைவனின் பாதையில் பயணமானார் கள். அதனிடையில் ஒரு தலத்தில் சுன்னத்துக்களை கற்கும், கற்பிக்கும் மதனி ஹஸ்காவிலே “குளிப்பு முறையின் கடமைகள்” கற்பிக்கப்பட்டபோது ஒரு முதியவர் அழுதவாறே கூறினார்— எனது வயது 70 ஆகிவிட்டது. இதுவரை எனக்கு “குளிப்பு முறையின் கடமைகள்” தெரியவில்லை. இன்று மதனி காஃபிலாவின் பரகத்தைக் கொண்டு நான் குளிப்பின் கடமைகளை கற்றுக்கொண்டேன். கைசேதம் என்னவென்றால், குளிப்பிலும் கடமைகள் உள்ளனவா என்று எனக்கு இதுவரை தெரியாமல் போனது.

## எல்லாவற்றுக்கும் முன்னதாக எதை கற்பது கடமை?

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** குளியலின் கடமைகளையும் அறிந்து கொள்ளாமல் தன்னுடைய அறியாமையை ஒப்புக்கொண்ட 70 வயதுடைய இஸ்லாமிய சகோதரரின் சம்பவத்தைக் கொண்டு மதனி காஃபிலாவின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ளலாம். யாராவது ஒரு முஸ்லிம் நோய் மற்றும் பசியிலே சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டாலோ, அல்லது வேலையில்லாமையிலும், கடனிலும், ஆபத்துகளிலும் சிக்கிக் கிடப்பதைக் கண்டாலோ, அல்லது உலகியல் துன்பங்களுக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டாலோ நமக்கு இரக்க உணர்ச்சி ஏற்படுகிறது, அவ்வாறு ஏற்படத்தான் வேண்டும். ஆனால் பாவங்களின் காரணத்தால் மறுமையை பணயம் வைக்கின்றவர்கள் மேலும் தம்மைத் தாமே கப்ர் மற்றும் நரக வேதனைக்கு ஆளாக்கிக் கொள்கின்ற முஸ்லிம்கள் மீது முற்றிலும் இரக்க உணர்ச்சி ஏற்படுவதே இல்லை. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். அதாவது அவர்கள் உலகியல் துயரங்களை விட மறுமையின் துன்பங்களை மிக இலேசாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் உடல் சார்ந்த நோயாளியை விட ஆன்ம ரீதியான அதாவது **பாவங்களின் நோயாளி** அதிக கவனிப்புக்கு உரியவனாகிறான். முஸ்லிம்களுக்கு உலகியல் துன்பங்கள் மறுமையிலே

நல்ல வசதிகளுக்கு வழி வகுக்கின்றன. ஆனால் பாவினை அவர்களது பாவங்கள் நரகக் குழிக்கே அழைத்துச் செல்ல முடியும். எனவே மார்க்கக் கல்வியின் ஒளியை பரவச்செய்வது மிகவும் அவசியமாக உள்ளது. ஏனெனில் மார்க்க விடயங்களை அறிந்துக் கொண்டால்தான் பாவங்களை விட்டு அடியார்கள் மீள்வார்கள். நன்மை, தீமைக்குரிய அறிவே ஒருவரிடம் இல்லையென்றால் இந்த சுன்னத்துக்கள் நிறைந்த வாழ்க்கையை எவ்வாறு வாழ முடியும்? வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இன்றைய காலத்தில் அறிவற்ற முஸ்லிம்கள் உள்ளம் மற்றும் ஷைத்தானின் சூழ்ச்சிகளிலே சிக்குண்டு இந்த நிலையற்ற உலகின் மீது உயிரும் உள்ளமுமாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அவர்களுக்கு ஃபார்களுகின் அறிவு கூட இல்லை. உண்மை என்னவென்றால் ஈருலகத் தலைவர், ஒளி வடிவானவர், படைப்பினங்கள் அனைவருக்கும் நபியான, அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள், **طَلَبَ الْعِلْمُ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ** - அதாவது இல்மைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். (இப்னு மாஜா, பாகம்-1, பக்கம்-146, ஹதீஸ்-224) இந்த ஹதீஸிலிருந்து பாடசாலை மற்றும் கல்லூரியின் உலகியலைச் சார்ந்த கல்வி நோக்கமல்ல. மாறாக மிகவும் அவசியமான மார்க்கக் கல்வியே நோக்கமாகும். ஆகவே எல்லாவற்றுக்கும் முன்பாக இஸ்லாமிய கொள்கைகளை கற்பது கடமையாகும். அதன் பிறகு தொழுகையின் கடமைகளும், நிபந்தனைகளும், முறிப்பவைகளும் (அதாவது தொழுகை எதைக்கொண்டு சீராகிறது, எதைக்கொண்டு சீர்கெட்டு விடுகிறது) எனும் சட்டங்கள். பின்னர் ரமழானுல் முபாரக் வருகை தரும்போது எவர் மீது நோன்பு கடமையாகிறதோ அவருக்கு நோன்பின் அவசியமான சட்டங்கள், எவர் மீது ஸகாத் கடமையாகிறதோ அவருக்கு ஸகாத்தின் அவசியமான சட்டங்கள், அதேபோல் ஹஜ் கடமையாகும் பட்சத்தில் ஹஜ்ஜின் சட்டங்கள், திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், வியாபாரம் செய்ய வேண்டுமானால், பொருட்களை வாங்க வேண்டுமானால், ஊழியம் செய்ய வேண்டுமானால், ஊழியர்களை வைத்துக்கொள்ள வேண்டுமானால் அதனதன் சட்டங்கள், **وعلى هذا القياس** (அதாவது, இவ்வாறு தொடர்பு படுத்தி) ஒவ்வொரு புத்தியுள்ள, பருவமடைந்த முஸ்லிமான ஆண்கள், பெண்களும் நிலைமைக்கேற்றவாறு சட்டங்களை கற்பது கட்டாயக் கடமையாகும். அதேபோல் ஒவ்வொருவரும் ஹலால், ஹராமின் சட்டங்களை கற்பதும் கடமையாகும். மேலும் உள்ளத்தின் (அந்தரங்க) சட்டங்கள் ஃபராயிலே கல்பியா அதாவது அந்தரங்க கடமைகள் உதாரணமாக பணிவு, உளத்தூய்மை, இறைநம்பிக்கை இதுபோன்றவைகளும் அதை அடையும் வழிமுறையும். மேலும் அந்தரங்க பாவங்கள், உதாரணமாக கர்வம், முகஸ்துதி, பொறாமை, கெட்டெண்ணம், உள்ளப்பகைமை, அடுத்தவரின் துன்பத்தைக் கண்டு மகிழ்தல் இதுபோன்றவைகளும், அதை குணப்படுத்தும் முறையையும் கற்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். (விளக்கமான தகவலுக்காக ஃபதாவா ர஝லிய்யா, பாகம்-23, பக்கம் 613-624 ஐ பாருங்கள்)

நாசத்தில் ஈடுபடுத்தும் விடயங்கள், உதாரணமாக வாக்கு மீறல், பொய், புறம், கோள், அவதூறு கூறுதல், தீய பார்வை, ஏமாற்றுதல், முஸ்லிம்களை துன்புறுத்தல் போன்ற அனைத்து சிறிய, பெரிய பாவங்களைப் பற்றியும் அவற்றை விட்டு மீள்வதற்காக அவசியமான சட்டங்களைக் கற்பதும் கடமையாகும். ஓட்டுனரும் பயணியரும், கணவனும் மனைவியும், பெற்றோரும் பிள்ளைகளும், சகோதரனும் சகோதரியும், அண்டை

வீட்டாரும் உறவினரும், கடன்பட்டவரும் கடன் கொடுத்தவரும், கண்காணிப்பாளரும் குத்தகையாளரும், மேஸ்திரியும், தொழிலாளியும், விவசாயியும் நிலக்கிழாரும், வாடகைக்கு விடுபவரும், வாடகைக்கு இருப்பவரும், அதிகாரியும் சேவகனும், ஆசிரியரும் மாணவனும், வைத்தியரும், ஆயுர்வேத மருத்துவரும், தங்கி இருப்பவரும் பயணியும், இறைச்சி கடைகாரரும் மீனவரும், நன்கொடை வாங்குபவரும் நன்கொடை கொடுப்பவரும், பள்ளிவாசல் அல்லது பள்ளிகூடம், கப்ருஸ்தான் அல்லது சமூக அமைப்பு ஆகியவற்றின் அறநிலைக் காவலாளரும், விலங்குகளை விற்பவரும் வளர்ப்பவரும், இடையன், சலவைத் தொழிலாளி, தையல்காரர், தச்சன் (CARPENTER), கொல்லன் இவர்களைக் கொண்டு வேலை வாங்குபவர் இதுபோன்ற ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைமைக்கேற்றவாறு தேவையான சட்டங்களை அறிந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். கற்றுக்கொண்டால் அதன்படி செயல்பட வேண்டி வருமே எனும் ஷைத்தானுடைய அந்த ஊசலாட்டத்தின் மீது ஒருபோதும் கவனம் செலுத்தாதீர்கள். மாறாக நமது நிலைமைக்கேற்றவாறு கடமையான கல்வியை அறியாமல் இருப்பது பாவமாகும் எனும் ஷா' அத் சட்டத்தை நினைவில் வைப்புகள். அதை அறியாமல் பாவங்களைப் புரிவது குற்றத்திற்கு மேல் குற்றமும், ஹராமும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் காரியமுமாகும்.

இஸ்லாமிய சட்டங்களை தெளிவாக கற்க வேண்டும்  
நரகத்தை விட்டு பாதுகாக்கின்ற விடயத்தை கற்க வேண்டும்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## குளியலின் விதிமுறை (ஹனஃபி)

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** 70 வயதுடைய இஸ்லாமிய சகோதரர் மதனி காஃபிலாவின் பயணிகளுடன் கற்றல், கற்றுக்கொடுத்தல் எனும் மதனி ஹஸ்காவிலே இணைந்த போதுதான் அவருக்கு முதல் முறையாக குளியலின் கடமைகள் தெரிந்துள்ளதென்பதை இப்போது நீங்கள் கேட்டீர்கள். இதேபோல் இந்த வழிமுறைகளை அறியாத எத்தனை முஸ்லிம்கள் இருப்பார்கள் என்பது யாருக்குத் தெரியும். எனவே இதுதொடர்பாக நன்மையின்பால் அழைப்பு விடுக்கும் நன்மையை அடையும் எண்ணத்துடன் குளியலின் விதிமுறைகளை (ஹனஃபி) இங்கே குறிப்பிடுகிறேன்.

தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 496 பக்கங்கள் அடங்கிய "தொழுகையின் சட்டதிட்டங்கள்" எனும் நூலின் 100-வது பக்கத்தில் ஆரம்பமாகும் தலைப்பிலிருந்து தேவையான ஒருசில மாறுதல்களோடு குறிப்பிடுகிறேன்- நிய்யத் செய்யாமலும் குளியல் நிறைவேறி விடும். ஆனால் அதற்குரிய நன்மை கிடைக்காது. எனவே உதட்டை அசைக்காமலே மனதிற்குள், "நான் தூய்மை அடைவதற்காக குளிக்கின்றேன்" என்று நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று மூன்று முறை கழுவிக்கொள்ளுங்கள், பின்பு நஜாஸத் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சிறுநீர் கழிக்கும் உறுப்பைக் கழுவுங்கள். பின்னர் உடம்பில் எந்த இடத்திலாவது அசுத்தம் இருந்தால் அதனை நீக்குங்கள். அதன்பின் தொழுகைக்கு வுள செய்வது

போன்று வுளு செய்யுங்கள், ஆனால் கால்களைக் கழுவாதீர்கள். எனினும் உயரமான ஒரு வஸ்துவின் மீது குளிப்பதாக இருந்தால் கால்களையும் கழுவிக்கொள்ளுங்கள். பின்பு உடல் மீது எண்ணெயைப் போல் தண்ணீரை தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக குளிர்க் காலங்களிலே, (அப்போது சோப்பும் தேய்த்துக்கொள்ளலாம்) பின்னர் மூன்று முறை வலது தோளிலும், மூன்று முறை இடது தோளிலும் தண்ணீரைப் பாய்ச்சுங்கள். பின்னர் தலை மீதும், உடல் முழுக்கவும் மூன்று முறை ஊற்றிய பின் குளிக்கும் இடத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.

வுளு செய்யும்போது காலைக் கழுவவில்லை என்றால் இப்போது கழுவிக்கொள்ளுங்கள். குளிக்கும் போது கிப்லாவை நோக்க வேண்டாம். உடல் முழுக்க கைகளை நன்கு தடவி குளிப்பதோடு, யாருடைய பார்வையும் படாத இடத்திலே குளிக்க வேண்டும். அவ்வாறு சாத்தியப்படவில்லை என்றால் ஆண்கள் தங்கள் மறைவிடத்தை (தொப்புள் முதல் இரண்டு முழங்கால்கள் வரையில்) ஏதாவது ஒரு தடித்த துணியால் மறைத்துக்கொள்ள வேண்டும். தடித்த துணி கிடைக்காவிட்டால் தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று துணிகளை சுற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் மெல்லிய துணியாக இருந்தால் தண்ணீரைக்கொண்டு அது உடலிலே ஒட்டிக்கொள்ளும். ஆதனால் **مَعَاذَ اللَّهِ عَزَّوَجَلَّ** முழங்கால்கள் அல்லது தொடைகள் ஆகியவற்றின் நிறம் வெளியே தெரியும். பெண்களோ மேலதிக முன்னெச்சரிக்கை களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். குளிக்கும் போது எதையும் பேசாதீர்கள். எந்த துஆவையும் ஓதாதீர்கள். குளித்த பின் டவல் போன்றவற்றைக் கொண்டு உடலை துடைத்துக் கொள்வதில் தவறில்லை. குளித்த பின்னர் உடனே ஆடையை அணிந்து கொள்ளுங்கள். தடுக்கப்பட்ட நேரமாக இல்லையென்றால் இரண்டு ரக்அத் நஃபல் தொழுது கொள்வது விரும்பத்தக்கதாகும்.

(ஆலம்கீரி, பாகம்-1, பக்கம்-14, தொகுப்பு- பஹாரெ ஷரீ அத், பாகம்-1, பக்கம்-319 போன்றவை)

## குளியலின் மூன்று ஃபாளுகள்

1. வாய் கொப்பளித்தல்,
2. மூக்கில் நீரை செலுத்துதல்,
3. வெளிப்படான உடல் முழுவதும் தண்ணீரைப் பாய்ச்சுதல்.

(ஃபதாவா ஆலம்கீரி, பாகம்-1, பக்கம்-13)

### 1. வாய் கொப்பளித்தல்

வாயிலே சிறிதளவு தண்ணீரை எடுத்து பச்சக் என்று துப்பி விடுவது வாய் கொப்பளித்தல் அல்ல. மாறாக வாயின் ஒவ்வொரு அங்கத்திற்கும், கோணத்திற்கும், உதட்டிலிருந்து தொண்டையின் அடிவரை ஒவ்வொரு இடத்திற்கும் தண்ணீரை செலுத்த வேண்டும். அதேபோல் கடைப்பல்லுக்கு பின்னால் தாடையின் ஆழத்தில், பற்களின் ஜன்னல்களில் (இடைகளில்), மேலும் வேர்கள் மற்றும் நாக்கின்

அனைத்து கோணங்களிலும், தொண்டையின் ஓரம் வரையிலும் தண்ணீர் பட வேண்டும். நோன்பு இல்லையென்றால் தொண்டைக்குள் விட்டு கொப்பளித்துக் கொள்வது சுன்னத்தாகும். பற்களில் வெற்றிலைப்பாக்கு துகள்கள், அல்லது இறைச்சியின் சிறு துண்டுகள் இருந்தால் அதை நீக்குவது அவசியமாகும். அவ்வாறு அதை நீக்குவதால் தீங்கு ஏற்படும் அச்சமிருந்தால் அதை விட்டு விடலாம். மேலும் குளியலுக்கு முன்னால் பற்களிலுள்ள இறைச்சியின் சிறு துண்டுகள் போன்றவை புலப்படாமல், அப்படியே இருந்து, தொழுகையை முடித்த பின் அவை பற்களுக்கிடையில் இருப்பது தெரிய வந்தால் உடனே அதை நீக்கி விட்டு தண்ணீரைப் பாய்ச்சி விடுவது கடமையாகும். முதலில் தொழுதது நிறைவேறி விடும். ஆடுகின்ற பல்லை பசைபோன்றவற்றை போட்டு பதிக்கப்பட்டோ, அல்லது கம்பியால் கட்டப்பட்டோ இருக்கும் பட்சத்தில் அதன்கீழ் தண்ணீர் செல்லவில்லையென்றால் அது மன்னிப்புக்குரியதாகும். (பஹாரெ ஷரீஅத், பாகம்-1, பக்கம்-316, ஃபதாவா ரஹ்விப்பா முகர்ரஜா, பாகம்-1, பக்கம்-439,440)

எப்படியான ஒரு வாய் கொப்பளிப்பு குளியலுக்கு கடமையோ அதேபோன்று மூன்று வாய் கொப்பளிப்பு வுளுவுக்காகவும் சுன்னத்தாகும்.

## 2. மூக்கில் நீரை செலுத்துதல்

அவசர அவசரமாக மூக்கின் நுனியில் தண்ணீர் விடுவதால் காரியமாகாது. மாறாக மூக்கினுள் எதுவரை மென்மையான இடமுள்ளதோ அதாவது கடினமான எலும்புகளின் ஆரம்பம் வரை கழுவுவது அவசியமாகும். தண்ணீரை நுகர்ந்து அதை மேலே இழுப்பதால் இது சாத்தியமாகும். ஒரு முடி அளவுக்கும் கழுவுப்படாமல் இருந்து விடக்கூடாது என்பதை நினைவில் வைப்புகள். இல்லையேல் குளியல் நிறைவேறாது. மூக்கினுள் சளியானது வறண்டு போயிருந்தால் அதை நீக்குவதும், மேலும் மூக்கின் முடிகளை கழுவ வேண்டியதும் கடமையாகும்.

(பஹாரெ ஷரீஅத், பாகம்-1, பக்கம்-316, ஃபதாவா ரஹ்விப்பா முகர்ரஜா பாகம்-1, பக்கம்-442-443)

## 3. வெளிப்படையான உடல் முழுவதும் தண்ணீரைப் பாய்ச்சுதல்

தலைமுடி முதல் கால்களின் பாதங்கள் வரை உடலின் ஒவ்வொரு அங்கம் மற்றும் ஒவ்வொரு முடிகள் மீதும் (குறைந்தபட்சம் இரண்டிரண்டு துளிகள்) தண்ணீரைப் பாய்ச்சி விட வேண்டியது அவசியமாகும். உடலிலே சில இடங்கள் உள்ளன, அவற்றை கவனிக்கவில்லை என்றால் அவை காய்ந்தே இருக்கும். அதனால் குளியல் நிறைவேறாது. (பஹாரெ ஷரீஅத், பாகம்-1, பக்கம்-317)

வுளு, குளியல், தொழுகை, ஜம்ஆத் தொழுகை, கழாத் தொழுகை, பயணத்தின் தொழுகை, ஜனாஸாத் தொழுகை போன்றவற்றைப்பற்றிய அவசியமான சட்டங்களை அறிந்துக்கொள்ள தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபுதல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 496 பக்கங்கள் அடங்கிய “நமாஹ் கே அஹ்காம்” எனும் நூலை படித்துப்பாருங்கள்.



## ஓடுகின்ற தண்ணீரில் குளிக்கும் முறை

ஓடுகின்ற தண்ணீர், உதாரணமாக கடல் அல்லது ஓடையிலே குளித்தால், சிறிது நேரம் அதற்குள் நின்றிருப்பதால் மூன்று முறை கழுவுதல், தர்தீப் (வரிசைக்கிரமம்), வுளு ஆகிய சுன்னத்துக்கள் நிறைவேறி விடுவதோடு, உறுப்புகளை மூன்று முறை அசைக்க வேண்டிய தேவையும் ஏற்படுவதில்லை. குளம் போன்ற தங்கியுள்ள நீரிலே குளித்தால் உறுப்புகளை மூன்று முறை அசைத்தல் அல்லது இடம் மாறுவதால் மூன்று முறை கழுவுகின்ற சுன்னத்தும் நிறைவேறி விடுகிறது. மழையிலே (குழாய் அல்லது பீச்சுகின்ற கருவியின் கீழே) நின்றவாறு குளிப்பது ஓடுகின்ற தண்ணீரில் நின்று குளிக்கும் சட்டம் போன்றதேயாகும். ஓடுகின்ற தண்ணீரில் வுளு செய்வதாக இருந்தால், சிறிது நேரத்திற்கு அதற்குள் உறுப்புகளை வைத்திருப்பதும், தங்கியுள்ள நீரில் அசைக்க செய்வதும் மூன்று முறை கழுவுவதற்கு சமமாகும். (பஹாரெ ஷரீஅத், பாகம்-1, பக்கம்-320)

வுளு மற்றும் குளியலின் இந்த அனைத்து நிலைமைகளிலும் வாய் கொப்பளித்தலும், மூக்கிலே தண்ணீரை செலுத்துவதும் செய்ய வேண்டும்.

## பீச்சும் கருவியில் குளிப்பது ஓடும் நீரில் குளிப்பது போன்றது

ஃபதாவா அஹ்லே சுன்னத் (அச்சிடப்படாதது) என்பதில் வந்துள்ளது- பீச்சுக்குழல் (அல்லது குழாயடியின்) அடியிலே நின்று குளிப்பது ஓடுகின்ற தண்ணீரில் குளிப்பதன் சட்டத்தில் வருகிறது. ஆகவே அதன் கீழே குளித்தவாறு வுளு அல்லது குளியல் செய்யும் நேரம் வரை இருந்தால் மூன்று முறை செய்கின்ற சுன்னத் நிறைவேறி விடுகிறது. அதாவது, தூர்ரெ முக்தாரில் வந்துள்ளது- ஓடுகின்ற தண்ணீர் அல்லது பெரிய நீர்த்தொட்டி அல்லது மழையிலே வுளுவும், குளியலும் செய்யும் நேரம் வரை இருந்தால் அவர் முழுமையான சுன்னத்தை நிறைவேற்றியவராகிறார். (தூர்ரெ முக்தார், பாகம்-1, பக்கம்-320) நினைவிருக்கட்டும்! குளியலில் அல்லது வுளுவில் வாய் கொப்பளித்தலும் மூக்கில் தண்ணீர் விடுதலும் தேவையாகும்.

## நீர் பீச்சும் கருவியின் எச்சரிக்கை

உங்கள் குளியலறையில் நீர் பீச்சும் கருவி (shower) இருந்தால் அதை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பக்கம் முகத்தை வைத்துக்கொண்டு நிர்வாணமாக குளிக்கும் போது உங்கள் முகமோ அல்லது முதுகோ கிப்லாவின் பக்கம் இல்லாதிருக்கும்படி கவனித்துக் கொள்ளுங்கள். மலசல கூடத்திலும் அதை எச்சரிக்கையுடன் கவனித்துக் கொள்ளுங்கள். கிப்லாவின் பக்கம் முகம் அல்லது முதுகை வைப்பதன் அர்த்தம் என்னவென்றால், அது 45 டிகிரி கோணத்திற்குள்ளாகவே இருப்பதாகும். எனவே 45 டிகிரி கோணத்திற்கு வெளியே அவை இருக்க வேண்டும் எனும் எச்சரிக்கையும் தேவையாகும். இந்த சட்டத்தை பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்வதில்லை.

## W. C யின் திசையை சரி செய்ப்புங்கள்

தயவுசெய்து உங்கள் வீட்டின் டபிள்யூ.சி (W.C.) மற்றும் நீர் பீச்சம் கருவியின் திசை தவறாக இருப்பின் அதை சரி செய்துக் கொள்ளுங்கள். அதிக எச்சரிக்கை எதில் தேவையென்றால், W.C. யானது கிப்லாவிலிருந்து 90 டிகிரியில் அதாவது தொழும்போது ஸலாம் திரும்பும் திசையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். கட்டட நிபுணர்கள் பொதுவாக கட்டடத்தின் வசதி மற்றும் அதன் அழகைத்தான் கவனிப்பார் களே தவிர, கிப்லாவின் மரியாதையை கவனிப்பதில்லை. முஸ்லிம்கள் தங்கள் வீட்டின் தேவையற்ற எழிலை சிறப்பிப்பதற்கு பதிலாக, மறுமையின் உண்மையான சிறப்பின் மீது பார்வை செலுத்த வேண்டும்.

நன்மையை சேர்த்துக்கொள் மறுமையை சரிப்படுத்திக்கொள்

சகோதரா எவ்வித நம்பிக்கையுமில்லை நம் வாழ்வின் மீது

(வஸாயிலெ பக்ஷிஷ், பக்கம்-185)

## குளிப்பது எப்போதெல்லாம் சுன்னத்தாகும்?

வெள்ளிக்கிழமை, ஈதுல் ஃபித்ர், ஈதுல் அழ்ஹா, அரபா நாள் (அதாவது துல்ஹிஜ்ஜாவின் 9-வது நாள்) மேலும் இஹ்ராம் அணியும் போது குளிப்பது சுன்னத்தாகும். (ஃபதாவா ஆலம்கீரி, பாகம்-1, பக்கம்-16)

## மழையிலே குளிப்பது

மனிதர்களுக்கு முன்னால் மறைவிடங்களை திறந்தவாறு குளிப்பது ஹராமாகும். (ஃபதாவா ரஹ்மீய்யா முகர்ரஜா, பாகம்-3, பக்கம்-306) மழை போன்றவற்றில் குளிக்கும்போது பைஜாமா அல்லது கால் சட்டையின் மீது கனமான துணியை சுற்றிக்கொண்டே குளிக்க வேண்டும், அப்போது தான் கால் சட்டை தண்ணீரால் நனைந்து உடலுடன் ஒட்டிக் கொண்டாலும் தொடை ஆகியவற்றின் நிறம் வெளிப்படாது.

## இறுக்கமான உடை அணிந்தவரை பார்ப்பது எப்படி?

வேகமாக காற்று வீசும் காரணத்தால் அல்லது மழை, கடற்கரை மேலும் நீருற்று ஆகியவற்றில் ஒருவர் கனமான உடை அணிந்து குளிக்கிறார், ஆனால் மறைக்க வேண்டிய ஏதாவதொரு உறுப்பு, உதாரணத்திற்கு தொடையின் முழு பாகமும் வெளிப்படும் அளவுக்கு அந்த ஆடை உடலுடன் ஒட்டிக்கொண்டால், அந்நேரத்தில் அந்த (குறிப்பிட்ட) உறுப்பின் பக்கம் மற்றவர்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. மேலும் இறுக்கமான உடையை அணிந்தவருடைய மறைவிடத்தின் உயர்ந்த பாகத்தின் பக்கம் பார்வை செலுத்துவதற்கும் இதே சட்டம்தான்.

## நிர்வாணமாக குளிக்கும்போது பேணுதல் மிக அவசியம்

குளியலறையில் தனியாக நிர்வாணமாக குளிக்கும்போது அல்லது உடலுடன் ஒட்டி, தொடைப் பகுதியின் நிறத்தை வெளிப்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு பைஜாமாவை அணிந்துக்கொண்டு குளிக்கும்போது கிப்லாவின் பக்கம் முகத்தையோ, முதுகையோ திருப்பாதீர்கள்.

## வாளியால் குளிக்கும்போது பேணுதல்

வாளியைக்கொண்டு குளிக்கும் போது பேணுதலுக்காக அதை ஒரு முக்காலியின் (STOOL) மீது வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வாளியின் மீது தண்ணீர் சிதறி விழாது. மேலும் குளிக்கும்போது பயன்படுத்துகின்ற குவளையையும் தரையில் வைக்காதீர்கள்.

## கிராமம் முழுவதும் தாடி இல்லாதவர்கள்

சுன்னத்துக்களின் பயிற்சிக்கான 30 நாட்கள் மதனி காஃபிலா பயணம் செய்தவாறு (Bபாபுல் இஸ்லாம், சிந்த) தாஹுத் மாவட்டத்தின் கிராமமொன்றிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்குச் சென்றது. அங்கு முஅத்தின் (பாங்கு சொல்பவர்) இருக்காததால் அவர்களே பாங்கு சொன்னார்கள். ஜமாஅத்துடைய நேரம் வந்தபோது சில தொழுகையாளிகள் பள்ளிவாசலுக்கு வந்து, மதனி காஃபிலாக்காரர்களைப் பார்த்து நீங்களே தொழுகையும் நடத்துங்கள், இந்த பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகை நடைபெறுவதில்லை. எல்லோரும் தனித்தனியாகவே தொழுது கொள்கின்றனர். ஏனென்றால் இமாமாகி தொழுவைப்பதற்கு கிராமத்தில் தாடி வைத்தவர்கள் யாருமே இல்லை எனக்கூறினர்.

## பள்ளிவாசலை நிறைவாக்கி வைப்பது கடமையாகும்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** உண்மையிலேயே படிப்பினை தரும் விடயமாகும். உலகப் பற்றுதல் மிகப்பெரிய துர்பாக்கியமாகும். அதில் மூழ்கி இருந்ததால்தான் குறிப்பிட்ட அந்த ஊர் மக்களை அல்லாஹ் ﷻ வின் வழிபாட்டை விட்டு தூரமாக்கி விட்டிருந்ததோடு, அல்லாஹ் ﷻ வுடைய இல்லமும் பாழடைந்து விட்டது. நினைவில் வைத்திருங்கள்— பள்ளிவாசல்களை நிறைவாக்கி வைப்பது அவ்வூரிலுள்ள முஸ்லிம்களின் கடமையாகும். ஃபதாவா ரஹ்மிய்யா ஷரீஃபில், முதலில் மது விற்பவர்களாக இருந்து, அவர்கள் தெளபா செய்த பிறகு ஹலாலான சொத்திலிருந்து கட்டப்பட்ட பள்ளிவாசலைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது— அதற்கு பதிலளித்தவாறு என் தலைவர் அஃலா ஹழ்ரத் இமாமை அஹ்லெ சுன்னத் மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் ﷺ அவர்கள் ஃபதாவா ரஹ்மிய்யா, பாகம்-8, பக்கம் 125-லே அறிவித்துள்ளார்கள்— அவர்கள் தெளபா செய்த பின்னர் ஹலாலான பணத்தைக் கொண்டு கட்டிய அந்த பள்ளிவாசல் நிச்சயம் ஷரீஅத்திற்கு உட்பட்டதேயாகும். அதில் தொழுகையை நிறைவேற்றுவது மட்டுமின்றி, அதன் சுற்றுச் சூழலிலுள்ள மக்கள் அதை நிறைவாக்கி வைப்பதும் கடமையாகும். அதில் (ஐவேளையும்) அதானும், இகாமத்தும், ஜமாஅத்தும், இமாமத்தும் நடைபெற வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யாவிட்டால் குற்றவாளி ஆவார்கள்.

அதில் தொழுவதை விட்டும் யாராவது தடுத்தால் அவர்கள் மோசமான அநியாயக்காரர்களில் கணிக்கப்படுவார், அதைக் குறித்து அல்லாஹ் عَزَّوَجَلَّ அறிவிக்கின்றான்—

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسْجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ

**கன்Zஸூல் ஈமானின் பொருள்—** இன்னும் அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் அவனுடைய திருப்பெயரை துதிக்கப்படுவதை தடுத்து, அவற்றைப் பாழடைய வைப்பவதில் முயன்று கொண்டிருப்பவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? (ஃபதாவா ரZஸுவிய்யா, பாகம்-8, பக்கம்-125)

### காட்டிலே பள்ளிவாசல்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** ஒரு விடயத்தைக் கூறிக்கொள்கிறேன்— அதாவது, எங்கு முஸ்லிம்களே இருப்பதில்லையோ அத்தகைய மக்கள் நடமாடமற்ற, பாழடைந்த இடத்தில் கட்டப்படும் பள்ளிவாசல், ஆரம்பத்திலிருந்தே பள்ளிவாசல் என்ற சட்டத்திலேயே இல்லை. ஒரு கேள்விக்கான பதிலில் என் தலைவர் அஃலா ஹ்மரத் இமாமெ அஹ்லெ சுன்னத் மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரZஸாகான் رَحْمَةُ اللهِ عَلَيْهِ அவர்கள் ஃபதாவா ரZஸுவிய்யா, பாகம் 16, 505-வது பக்கத்திலே அறிவித்துள்ளார்கள்— எந்த இடத்தில் குடியிருப்பு அமையாமல், அங்குள்ள பள்ளிவாசலும் வேலைக்கு வராது, அது பள்ளி வாசலே அல்ல. அந்த செங்கல்லையும், பணத்தையும் வேறொரு பள்ளிவாசலுக்காக பயன்படுத்தலாம். ஆலம்கீரியில் வந்துள்ளது— யாராவது ஒருவர் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள, யாருமே குடியிராத, காட்டிலோ அல்லது பாழடைந்த இடத்திலோ பள்ளிவாசலைக் கட்டினால், அது பள்ளிவாசல் எனப்படாது, ஏனெனில் அங்கே பள்ளிவாசல் கட்டவேண்டிய தேவையில்லை.

(ஃபதாவா ஆலம்கீரி, பாகம்-5, பக்கம்-320)

பள்ளிவாசலை யார் நிறைவாக்குகிறாரோ இறைவா

மகிழ்வாக்கு நீ அம்முஸ்லிம்களை இறைவா

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

### 9 முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளல்

**இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே!** வாருங்கள், உலகம் முழுவதும் நன்மையின்பால் அழைப்பை பரப்புவதற்கான ஆர்வம் கொண்டுள்ள "மதனி அமைப்பான" அதாவது குர்ஆன் மற்றும் சுன்னத்துக் களை போதிக்கின்ற அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலுடன் இணைந்து, தனது மற்றும் உலக மக்கள் அனைவரையும் சீர்திருத்துகின்ற முயற்சியிலே ஈடுபடுவோம். தனது சீர்திருத்தத்தின் முயற்சிக்காக மதனி இன்ஆமாத் பிரகாரம் அமலும், உலக மக்கள் அனைவரையும் சீர்திருத்துகின்ற முயற்சிக்காக நாயகத்தின் ஆஷிகீன்களுடன் மதனி காஃபிலாக்களில்

பிரயாணம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களை உற்சாகமூட்டுவதற்காகவும், பேராசை கொள்ளச் செய்வதற்காகவும் ஒரு சுகந்தமான மதனி வசந்தத்தை உங்கள் செவிகளுக்கு உட்படுத்துகிறோம், கேளுங்கள்.

பாபுல் இஸ்லாம் (சிந்த) உடைய புகழ்பெற்ற நகரமான ஹைதராபாத்திலிருந்து **3 நாட்கள் மதனி காஃபிலா** ஒன்று "டண்டோஆதம்" எனும் ஊரைச் சென்றடைந்தது. மூன்றாவது நாள் ஒருவர் பள்ளிவாசலுக்கு வெளியே நின்றுக்கொண்டு அமீரே காஃபிலாவை (காஃபிலா தலைவரை) சந்திக்க விரும்பம் தெரிவித்தார். சந்தித்தபோது, தான் முஸ்லிமல்லாதவரென்று அந்த மனிதர் தன்னை அறிமுகம் செய்ததோடு, இஸ்லாத்தைக் குறித்து மிகவும் பாராட்டு தெரிவித்தார். அவர் இஸ்லாத்தின் பக்கம் ஈடுபாடு கொண்டுள்ளதைக் கண்ட அமீரே காஃபிலா உடனே தனது **தனித்துவ முயற்சியை** மேற்கொண்டார், அதன் பரகத்தால் சிறிது நேரத்திற்குள். **اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** அவர் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார். பின்பு அவர், நீங்கள் வந்து என் வீட்டாருக்கும் இஸ்லாத்தின் அழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டபோது, **மதனி காஃபிலாக்காரர்கள் உடனே அவரது வீட்டிற்குச்சென்று, அவர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பை விடுத்தனர்.** அதன் பரகத்தினால் **اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** குடும்பத்தில் இருந்த 9 பேர்களும் முஸ்லிமாகி விட்டனர்.

காஃபிலா தலைவர் அந்த புதிய முஸ்லிமிடம், நீங்கள் ஆரம்பத்திலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது அன்பு வைத்திருந்தும், முஸ்லிமாவதற்கு என் இவ்வளவு தாமதம் செய்தீர்கள்? என வினவியதற்கு அவர் பதிலளித்தார்— எந்த இஸ்லாத்தைக் கொண்டு என் மனம் ஈடுபாடு கொண்டிருந்ததோ, அது புத்தகங்களில் எழுதப்பட்டிருந்ததே தவிர, இன்றைய முஸ்லிம்களில் அது எனக்கு தென்படவில்லை. நாயகத்தின் ஆஷிகீன்களுடைய சுன்னத்துக்கள் நிறைந்த மதனி காஃபிலாவைக் கண்ட பிறகே என் மனம் இதன் பக்கம் ஈர்க்கப்பட்டது. எனவே நான் உங்களது பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்து வருவதோடு, மூன்று நாட்களாக உங்கள் அனைவருடைய செயல்பாடுகளையும் விவகாரங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். வரும்போதும், போகும்போதும் பார்வைகளை தாழ்த்தி வைத்திருப்பது, புன்சிரிப்போடு சந்திப்பது, பின்பு உங்களுடைய வெண்ணிற ஆடைகள், தலையில் தலைப்பாகையின் கிரீடம், முகத்திலே பிரகாசம் போன்றவற்றைப் பார்த்ததும், புத்தகங்களில் காணப்பட்ட அந்த உண்மையான இஸ்லாம் உங்கள் அனைவருடைய நடவடிக்கைகளிலும் எனக்கு தென்பட்டது. அதன் காரணத்தால், உங்கள் கைகளால்தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் தீர்மானித்துக் கொண்டேன்,

**اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ** இதை அறிவிக்கும் இந்நேரத்தில் அந்த புதிய முஸ்லிம் சகோதரர் ஒரு பள்ளிவாசலில் முஅத்தினாக இருப்பதோடு, முஸ்லிம்களுக்கு நன்மைகள் மற்றும் தொழுகைக்குரிய அழைப்பையும் விடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய மகன் தஃவதே இஸ்லாமியின் மதர்ஸதில் மதீனாவில் குர்ஆன் ஷரீஃபை கற்றுக் கொண்டிருக்கிறார்.

வாருங்கள் ஆஷிகீன்களே, ஒன்று சேர்ந்து அழைப்போம்  
காஃபிலாவுக்கு எத்திவைக்க காஃபிலாவில் பயணியுங்கள்

அவர்களோ வந்திடுவர் நேர்வழியை பெற்றிடுவர்  
بَارُوا الْبِلَادَ الْكَافِرَةَ பாருங்கள் காஃபிலாவில் பயணியுங்கள்  
குஃப்ரின் தலை குனிந்திடும், மார்க்க முரசு ஒலித்திடும்  
بَارُوا الْبِلَادَ الْكَافِرَةَ பாருங்கள் காஃபிலாவில் பயணியுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## மதனி காஃபிலாவின் பரகத், மர்ஹபா!

سَيِّدُنَا مُحَمَّدٌ மதனி காஃபிலாவின் பரகத்திற்கு பலகோடி மர்ஹபாக்கள்! அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் மூன்று நாட்களும், ஆண்டுக்கு ஒருமுறை ஒரேயடியாக 30 நாட்களும் மதனி காஃபிலாவிலே நாயகத்தின் ஆஷிகீன்களுடன் சுன்னத்துக் கள் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளும் நற்பாக்கியத்தை அவசியம் பெற்றுக்கொள்ளுங்கள். மேற்கூறப்பட்ட சந்தோஷமான, சுகந்தமான மதனி வசந்தத்திலே مَشَاءَ اللَّهِ عَزَّوَجَلَّ முஸ்லிமல்லாத 9 பேர்கள் நேர்வழியைப்பெற்று இஸ்லாமிய மார்க்கத்திலே நுழைந்த, ஈமானை எழுச்சிப் பெறச்செய்யும் சம்பவத்தை கேட்டீர்கள். யாராவது முஸ்லிமல்லாதவர் இறைமறுப்பின் இருளை விட்டும் நீங்கி, ஈமானுடைய ஒளியை நோக்கி வருவதற்கு எவர் முயற்சி செய்கிறாரோ, அல்லது யாராவது ஒரு முஸ்லிம் தன் பாவங்களை விட்டும் தெளபா செய்து சுன்னத்துக்கள் நிறைந்த வாழ்வினை தனதாக்கிக்கொள்ள எவர் வழி செய்கிறாரோ, அத்தகைய இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவார்கள்.

முஸ்தஃபாவின் நாயனே عَزَّوَجَلَّ, எங்களை கணக்கின்றி மன்னித்தருள்வாயாக. எங்களை சுன்னத்துக்களின் பரிசுத்தமான அழைப்பாளராக ஆக்குவாயாக. மதனி காஃபிலாவிலே தொடர்ந்து பணயம் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வாயாக. மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்து, மற்றவர்களையும் மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்பவர்களாக்கும் பாக்கியத்தை தந்தருள்வாயாக.

நன்மையின்பால் அழைப்பதிலே எனக்கு சோர்வைத் தராமல்  
காஃபிலாவின் ஆர்வமுடையவனாக ஆக்கிடு இறைவா

أَمِينَ جَاءَ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ



**Tip1:** Click on any heading, it will send you to the required page.

**Tip2:** at inner pages, Click on the Name of the Book to get the back (here) to contents.

## பொருளடக்கம்

முத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ.....	ii
இந்த நூலைக் குறித்து சில முக்கியமான மதனி முத்துக்கள் .....	iii
“யா அல்லாஹ், ஃபைஸாஹே சுன்னத் நன்றாக பரவ வேண்டும்” எனும் 23 எழுத்துக்களின் தொடர்பில்	
இந்நூலை வாசிக்க 23 நிய்யத்துக்கள் .....	vii

## நன்மையின் பால் அழைப்பின் முக்கியத்துவம் ..... 1

மன்னிப்பு நிறைந்த கூட்டம் .....	1
பள்ளிவாசல்களை நிரப்புவதால் மூன்று நன்மைகள்.....	1
அல்லாஹ் ﷻ யாரிடமும் தேவையற்றவன் .....	2
குர்ஆனிலே நன்மையின் பால் அழைப்பின் கட்டளை.....	4
ஒவ்வொருவரும் தத்தம் தகுதிக்கேற்றவாறு நன்மையின் பால் அழைக்க வேண்டும் .....	4
ஒவ்வொரு முஸ்லிமும் அழைப்பாளரே.....	4
மற்றவர்களுக்கு பலனளிக்கும் செயலே சிறந்த செயல் .....	5
பாவங்கள் நிறைந்த வாழ்க்கை மீது கைசேதம்.....	6
பாவங்களுக்கு மருந்து .....	7
உண்ணுங்கள், பருகுங்கள், உடலை வளருங்கள்.....	8
உலகத்தை விரும்பாமைக்கு விரும்பத்தக்க காரணம் .....	9
இஸ்லாத்தின் பெயர் மட்டுமே மீதமிருக்கும்.....	10
வெறும் பெயருக்கு மட்டுமே முஸ்லிமாக இருந்து விடுவார்கள்.....	10
கபஃன் திருடன் மறைமுகக் குரலை கேட்டபோது. . . . .	11
முஸ்லிமல்லாதவர்களும் நம்மை பின்பற்றுகிறார்களா? .....	12
தோல்வியுற்ற காதலன் .....	13
ஷாஃஅத்திற்கு மாற்றமான உலகக் காதலின் சீரழிவுகள்.....	14
ﷺ அவர்கள் உலகியல் காதலை விட்டும் தூய்மையானவர்கள் .....	15
அறிவற்ற காதலர்கள் நீக்கப்பட்டு விட்டார்கள் .....	17
இமாம் அவ்ஸலாயி அவர்களின் கவலை நிறைந்த சொற்பொழிவு .....	17
இமாம் அவ்ஸலாயி என்பவர் யார்? .....	19
கனவிலே இரட்சகனின் அருள்பாளிப்புகள்.....	19
மரணத்தின் ஆச்சரியமான சம்பவம்.....	20



குடிகாரனாக வந்து முஅத்தினாகி விட்டார் .....	20
கூறப்பட்ட மதனி வசந்தத்தின் மூலம் நன்மையின் பால் அழைப்பு .....	21
நீங்கள் உண்பதையும், அணிவதையுமே சேவகர்களுக்கும் கொடுங்கள் .....	22
மேன்மையான கைசேதமும், புதுமையான பரிகாரமும் .....	23
அபூதர் கிஃப்பாரி <small>عبدالله بن عبدالمطلب</small> அவர்கள் பயபக்தியின் முழு உருவமாக இருந்தார்கள் .....	23
ஸய்யிதுனா அபூதர் கிஃப்பாரி <small>عبدالله بن عبدالمطلب</small> அவர்களின் உறுதிநிலை .....	24
கியாம நான் நெருங்கி விட்டால் ஒரு பயங்கர மிருகம் வெளிப்படும் .....	24
விநோத உருவம் கொண்ட பேசுகின்ற மிருகம் .....	25
அழுபவர் சுவர்க்கம் நுழைவார் .....	26
பெருமைப்பட்டத்தக்க மதனி சிறுவன் .....	26
அண்ணலார் <small>عليه السلام</small> அன்னவர்கள் அழுதவாறே நன்மையின் பால் அழைத்தார்கள் .....	28
கப்ரைப் பார்த்து ஸய்யிதுனா உஸ்மான் கனீ <small>عبدالله بن عثمان</small> அவர்கள் அழுவார்கள் .....	28
ஒருவரின் கப்ரிலே தோப்பு, ஒருவரின் கப்ரிலே நெருப்பு .....	29
கப்ருடைய தனிமை .....	30
உனது இளமை உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தி விடாமல்! .....	31
தூய உள்னம் என்பதென்ன? .....	32
ஐந்துடன் நேசம், ஐந்துடன் அலட்சியம் .....	32
பாட்டுக் கூத்தை விட்டும் தெளபா கிடைத்து விட்டது .....	33
நன்மையின் பால் அழைத்தவாறே இறையச்சத்தால் அழுது விட்டார்கள் .....	34
யாராவது அழுவதைக் கண்டால் நீங்களும் அழுங்கள் .....	35
முகஸ்துதி செய்பவன் முட்டாள்களின் தலைவன் .....	36
அமல்கள் அனைத்தும் வீணாகி விடும் .....	37
முகஸ்துதி நிறைந்த அமல் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை .....	37
முகஸ்துதி புரிவோர் மீது சுவர்க்கம் ஹராமாகும் .....	37
முகஸ்துதியை இந்த உதாரணத்தால் தெரிந்துக்கொள்ளுங்கள் .....	38
முகஸ்துதியின் வரைவிலக்கணம் .....	38
முகஸ்துதிக்கு 80 உதாரணங்கள் .....	39
தொழுகையைப் பற்றிய முகஸ்துதியின் I I உதாரணங்கள் .....	39
மார்க்க அழைப்பாளர்களுக்கான முகஸ்துதியின் I 8 உதாரணங்கள் .....	40
கஸீதா பாடுவோர், கேட்போருக்கான முகஸ்துதியின் I 6 உதாரணங்கள் .....	43
இறைவழியில் செலவிடுபவர்களுக்கான முகஸ்துதியின் 3 உதாரணங்கள் .....	45

முகஸ்துதியைப் பற்றிய 32 பல்வேறு உதாரணங்கள் .....	45
முகஸ்துதியுடைய விளக்கத்தின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட .....	50
முகஸ்துதியின் உதாரணங்களைப் பற்றி ஒரு முக்கிய விளக்கம் .....	50
முகஸ்துதியின் வேதனையைக்கொண்டு தன்னை பயமுறுத்துங்கள்! .....	50
முகஸ்துதியின் அடையாளங்கள் .....	51
மனிதர்களுக்கு முன்னால் தன்னைப் பழித்துக்கொள்வதும் முகஸ்துதியின் அடையாளமாகும் .....	51
நோன்பைப்பற்றி கேட்காதீர்கள் .....	52
தேவைப்பட்டால் நோன்பை வெளிப்படுத்துங்கள் .....	52
நன்மையின் காரணத்தால் பொருட்கள் மலிவாகக் கிடைத்தல் .....	52
தூயவர்கள் முகஸ்துதியை விட்டு மீளும் தோரணை .....	53
நாம் முகஸ்துதி செய்பவர்கள் இல்லையே? .....	53
முகஸ்துதியை விட்டும் தெளபா செய்வதன் பரகத் .....	54
முகஸ்துதி எனும் நோபை குணப்படுத்துங்கள் .....	54
“உளத்தாய்மையின் ஒளி” என்பதிலுள்ள பத்து எழுத்துக்களின் .....	55
(முதலாம் சிகிச்சை) அல்லாஹுதஆலாவிடம் துஆவின் வாயிலாக உதவி தேடுங்கள்..	55
(இரண்டாம் சிகிச்சை) முகஸ்துதியின் நஷ்டங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.	56
காண்பிப்பதற்காக அமல் செய்வோருக்கு உதாரணம் .....	57
(மூன்றாம் சிகிச்சை) முகஸ்துதியின் காரணங்களை முடிவுறச் செய்யுங்கள் .....	58
1. புகழ்ப்பெறும் ஆசை .....	58
இவ்வாறு ஃபிக்ரே மதீனா செய்யுங்கள் .....	59
தனது பொய்யான பாராட்டுதலை விரும்புவது ஹராமாகும் .....	59
2. மக்களின் இகழ்ச்சியைக்கொண்டு அச்சம் .....	60
3. செல்வம் மற்றும் பொருளின் பேராசை .....	60
(நான்காம் சிகிச்சை) தனது அமல்களில் இக்லாஸை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் .....	61
உளத்தாய்மையின்றி நன்மைகள் கிடைப்பதில்லை .....	61
இக்லாஸுடையவனின் அமல்களை அல்லாஹ் ﷻ புகழ்பெற செய்கிறான் .....	62
இக்லாஸுடையவன் என்றால் யார்? .....	62
(ஐந்தாவது சிகிச்சை) நிய்யத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் .....	63
நிய்யத்தின் வரைவிலக்கணம் .....	64

“மதினா செல்வோம்” எனும் ஏழு எழுத்தின் தொடர்பைக்கொண்டு நல்ல நிய்யத்துடைய சிறப்பின் அடிப்படையில் 7 அண்ணலாரின் அறிவிப்புகள் .....	64
(ஆறாவது சிகிச்சை) இபாதத் செய்யும்போது ஷைத்தானிய ஊசலாட்டங்களை விட்டு தப்பித்துக்கொள்ளுங்கள்.....	65
இபாதத்திலே ஊசலாட்டங்களை விட்டு தப்புவதற்கு .....	65
(எழாவது சிகிச்சை) தனிமையிலும் சரி, கூட்டத்திலும் சரி ஒரே விதமாக அமல் செய்யுங்கள் .....	66
இமாம் மெதுவான தொழுகையிலும் தஜ்வீத் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.....	67
(எட்டாவது சிகிச்சை) நற்செயல்களை மறைத்துக் கொள்ளுங்கள்.....	67
மறைவான அமல்கள் சிறப்புக்குரியவை .....	68
அமல்களை வெளிப்படுத்தும் ஒருமுறை .....	68
எல்லையற்ற பணிவு .....	68
பஸ்ராவின் ஒவ்வொரு தெருவிலிருந்தும் குர்ஆன் ஓதும் சத்தம் வந்துக்கொண்டிருந்தது .....	69
செய்யாத அமல்களிலும் இப்போது முகஸ்துதி செய்யப்படுகிறது .....	69
(ஒன்பதாவது சிகிச்சை) நல்ல தொடர்புடன் மாத்திரம் இருங்கள் .....	70
தொடர்பின் உடனடியான விளைவுகளுக்கு உதாரணங்கள் .....	70
நல்ல, கெட்ட தொடர்புகளின் விளைவுகள் .....	71
தஃவதே இஸ்லாமியின் மதனி சூழல்.....	71
மனம் மற்றும் மூக்கின் நோயை விட்டும் மீட்சி .....	72
அஜ்வா போர்ச்ச கொட்டையைக்கொண்டு இதயநோயின் சிகிச்சை .....	73
மதனி இன்ஆமாத்.....	74
மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்பவர்களுக்கு மேன்மையான நற்செய்தி .....	74
(பத்தாவது சிகிச்சை) அவ்ராத் மற்றும் வஸீபாக்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.....	75
சிகிச்சைக்கு பின்பும் குணமடையா விட்டால்? .....	76
வழிபாட்டின் வரைவிலக்கணம்.....	77
இறை பொருத்தத்திற்காக செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் வழிபாடாகும்.....	78
அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நிபந்தனைகள்.....	78
ஒவ்வொரு நற்செயலும் எண்ணத்தையே சார்ந்துள்ளது .....	79
நல்ல எண்ணங்களைப்பற்றி முஸ்தபா ﷺ அன்னவர்களின் இரண்டு அறிவிப்புகள் .....	80
நிய்யத் என்பது என்ன? .....	79
முபாஹான காரியம் நல்ல எண்ணத்தால் வழிபாடாகி விடுகிறது .....	79

அனுமதிக்கப்பட்ட காரியங்களில் நல்ல எண்ணங்களைக் கொள்ளாதவர்கள் நஷ்டத்தில் உள்ளார்கள்.....	80
எண்ணம் கொள்ளாமல் இருப்பதன் நஷ்டமும், செய்து கொள்வதன் பலனும் அடங்கிய சம்பவம்.....	81
1. அதிசயமான பசு.....	82
2. கரும்பின் குளிர்ந்த இனிய சாறு.....	82
எண்ணத்தைப் பற்றி அறியக்கூடிய ஒரு ஃபத்வா.....	83
நல்ல எண்ணங்களின் பாக்கியம் யாருக்கு கிடைக்கிறது.....	84
கழிவறைக்குச் செல்வதிலும் நிய்யத்துக்களை செய்ய வேண்டும்.....	85
முன்னைய முஸ்லிம்கள் நிய்யத்தின் கல்வியை முறையாக கற்றார்கள்.....	85
குகையின் வணக்கவாதி.....	85
நிய்யத்தின் பரகத்தைக்கொண்டு பாவமன்னிப்பின் இனிய சம்பவம்.....	86
நல்ல எண்ணங்கள் கடினமானவை, அதைவிட முதுகில் கசையடி வாங்குவது எளிது ....	86
உலகியல் நிஃமத்துக்களின் காரணத்தினால் மறுமையின் நிஃமத்துக்களில் குறைவு ஏற்பட்டு விடும் .....	87
நறுமணம் பூசுவதன் நிய்யத்துக்கள்.....	87
நறுமணம் பூசும் தவறான எண்ணங்களின் அறிகுறிகள்.....	88
மதனி கஃபிலாவிலே பயணமேற்கும் நிய்யத்தின் பரகத்.....	89
காலணி அணியும்போது இடது காலிலிருந்து ஆரம்பித்தால் . . . . .	90
காலணி அணிவதற்கான நிய்யத்துக்கள் .....	91
குவளை கிப்லாவின் பக்கம் திரும்பி விட்டது.....	91
நல்லோர்களை துயர்வதும் நல்லதே .....	92
“மதீனா செல்வீர்” என்பதிலுள்ள ஏழு எழுத்துக்களின் தொடர்பில் காலணி அணிவதற்கான ஏழு மதனி முத்துக்கள் .....	92
அஃலா ஹழ்ரத் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி .....	94
அஃலா ஹழ்ரத் அவர்களின் பதில்.....	94
சிகப்பு ஓட்டகம் என்றால் அர்த்தமென்ன?.....	95
மதனி கஃபிலாவிலே பயணிப்பதன் 44 நிய்யத்துக்கள்.....	97
நபிநாதரின் உம்மத்தார்களுடைய சிறப்பியல்பு.....	99
اَلْحَمْدُ لِلّٰهِ عَزَّوَجَلَّ நாம் பாக்கியசாலிகள்.....	99
اَمْرٌ بِالْعُرْفِ وَنَعْيٌ عَنِ الْمُنْكَرِ என்பதன் வரைவிளக்கணம்.....	99

முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அமலின்றி கிடக்கின்றனர்.....	100
பாவம் புரிபவர்களால் அடுத்தவர்கள் மீதும் பாதிப்பு .....	101
பள்ளிவாசல் பூட்டப்பட்டிருந்தது .....	102
பள்ளிவாசலின் வியப்பு மிகுந்த பொலிவுகள் .....	102
ஐமாஅத்துடன் தொழுவதன் அதிசய உணர்வு .....	103
முதியவர் அழ ஆரம்பித்து விட்டார்.....	104
எல்லாவற்றுக்கும் முன்னதாக எதை கற்பது கடமை? .....	104
குளியலின் விதிமுறை (ஹனஃபி).....	106
குளியலின் மூன்று ஃபர்ஸுகள் .....	107
1. வாய் கொப்பளித்தல் .....	107
2. மூக்கில் நீரை செலுத்துதல் .....	108
3. வெளிப்படான உடல் முழுவதும் தண்ணீரைப் பாய்ச்சுதல் .....	108
ஒடுகின்ற தண்ணீரில் குளிக்கும் முறை.....	109
பீச்சம் கருவியில் குளிப்பது ஓடும் நீரில் குளிப்பது போன்றது.....	109
நீர் பீச்சம் கருவியின் எச்சரிக்கை.....	109
W. C யின் திசையை சரி செய்யுங்கள்.....	110
குளிப்பது எப்போதெல்லாம் சுன்னத்தாகும்? .....	110
மழையிலே குளிப்பது.....	110
இறுக்கமான உடை அணிந்தவரை பார்ப்பது எப்படி? .....	110
நிர்வாணமாக குளிக்கும்போது பேணுதல் மிக அவசியம் .....	111
வாளியால் குளிக்கும்போது பேணுதல் .....	111
கிராமம் முழுவதும் தாடி இல்லாதவர்கள்.....	111
பள்ளிவாசலை நிறைவாக்கி வைப்பது கடமையாகும் .....	111
காட்டிலே பள்ளிவாசல் .....	112
9 முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளல் .....	112
மதனி காஃபிலாவின் பரகத், மர்ஹபா! .....	114

## நல்ல தொழுகையாளியாக ஆகுவதற்காக

ஒவ்வொரு வியாழக்கிழமையும் மஃரிப் தொழுகையை தொடர்ந்து உங்கள் மிரதேசத்தில் நடைபெறுகின்ற தஃவதே இஸ்லாமியின் ஸுன்னத்துக்கள் நிறைந்த வறாந்த இஜ்திமாவில் இறைவனின் திருப்பொருத்தத்திற்காக நல்ல நல்ல எண்ணங்களுடன் முழு இரவையும் கழியுங்கள் ✽ ஸுன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃபிலாவில் நாயகத்தின் ஆஷிகைகளுடன் மாதாந்தம் மூன்று நாட்கள் பிரயாணமும் மேலும் ✽ தினமும் “ஃபிக்ரே மதீனா” வின் மூலம் மதனி இன்ஆமாத் பதிவேட்டை நிர்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களுக்குள் உங்கள் மிரதேச பொறுப்புதாரியிடம் ஒப்படைக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எனது மதனி நோக்கம்: “நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சீர்த்திருத்துவதற்காக முயற்சி செய்வேன்”  
 اِن شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ

தனது சீர்த்திருத்தத்திற்காக “மதனி இன்ஆமாத்” பிரகாரம் அமலும் மேலும் உலக மக்களுடைய சீர்த்திருத்தத்தின் முயற்சிக்காக “மதனி காஃபிலா”வில் பிரயாணமும் செய்ய வேண்டும். اِن شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ



www.dawateislami.net

ISBN 978-969-631-550-6



0125306



MC 1286

Aalmi Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagaran  
 Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan.

UAN: +92 21 111 25 26 92 | Ext: 1262

Web: www.dawateislami.net | E-mail: translation@dawateislami.net